


SL

முமிழர் வரலாறும் கிளங்கை கூப்பெயர் ஜூய்வும்



கந்தர்.தக்ரீகாசலம்

தமிழர் வரலாறும்
இலங்கை இடப்பெயர்
ஆய்வும்

கதீர். தணிகாசலம்

வெளியீடு::

சரவணா பதிப்பகம்
127, மேற்குத் தெரு
இராகவ ரெட்டி காலனி
சென்னை-600 095

முதல் பதிப்பு : குளி 1992
உரிமை : ஆசிரியருக்கே.

விலை : ரூ. 40-00

காணிக்கை

தமிழ் மன்னில் என்னைத்
தவழ விட்ட அன்புத்
தாய் தந்தையரின் நினைவாக!

நூல் கிடைக்குமிடம் :

கந்தளகம் 4, முதல் மாடி, 834, அண்ணா சாலை, சென்னை-600 002	பூபாலசிங்கம் புத்தக சாலை யாழ்பாணம், இலங்கை
--	--

அச்சிட்டோர் :
மூவேந்தர் அச்சகம்
இராயப்பேட்டை
சென்னை-600 014.

உள்ளங்கை

	பக்கம்
இலங்கை—ஓர் அறிமுகம்	1
பூ முகம்	2
பகுதி I	
இலங்கையைப் பற்றிய சில பூரிவ செய்திகள்	3
இலங்கை வரலாறு	7
யாழ்ப்பாண இராச்சியம்	40
இலங்கை வரலாற்றைப் பற்றிய சில குறிப்புகள்	59
இலங்கையில் தமிழர் பற்றிய தொல்லியற் சான்றுகள்	72
முன்னாள் தமிழரின் இருப்பிடம்—மொழியுரிமை	84
சிங்கள நூல்களை எழுதிய தமிழர்கள்	100
சிங்களவர் ஆரியரா? திராவிடரா?	104
சிங்களத்தில் தமிழ்—சில எடுத்துக் காட்டுகள்	107
பழந்தமிழ்நாடும் தமிழ் மொழியின் தொன்மையும்... தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்	109
	111
பகுதி II	
இடப்பெயர்களின் தேவை	117
பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும்...	127
பக்தி இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்	141
சமநாட்டுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள்	148
இடப்பெயர்களில் வரும் சொற்களின் விளக்கம்	177
பகுதி III	
சிங்கள இடப்பெயர்களில் தமிழின் ஆளுமை	216
குமரிக்கண்டமும் தமிழரும்	241
இணைப்பு—1	
தமிழ் மொழியின் சிறப்பும் தொன்மையும்	246
இணைப்பு—2	
சிந்துவெளி நகரங்கள்	252
ஆங்கிலத்தில் தமிழ்—பிற. ஒசாத் துணை நூல்கள்	256

முன்னுரை

தோண்டிய கிணற்றில் ஆழமில்லாமலே தண்ணீர் கிடைக்கப் பெற்ற உவகை—சீராகச் செய்த விளைப்பிர் செழித்து வளர்ந்து பயன் துய்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி—

இவற்றிற்கு நிகரான ஒரு மனநிறைவு : இந்நாலை அறிமுகம் செய்யும் போது எனக்கு ஏற்படுகின்றது.

இடப்பெயராய்வில் (Toponymy) ஈடுபடுவோர் மிகச் சிலரே. என்ன இதில் ஈடுபட வைத்த காரணம் :

இலங்கையின் “சிங்களம் மட்டும்” சட்டம் 1956-ம் ஆண்டு ஜான் மாதம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டபின், 1961-ம் ஆண்டு இக்ஸ்ட்டத்தை மிகத் தீவிரமாக அமுலாக்கம் செய்தனர். இதற்கிடைப்பட்ட காலத்தில் பல சிங்கள அறிஞர்களும் எழுத்தாளர்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இடப்பெயர்கள் அனைத்தும் சிங்களப் பெயர்களே என்று எழுத்தத் தொடங்கினர். அன்றாட வாழ்க்கைக்குப் பயன் படும் சிறிய பொருட்களின் பெயர்களுக்கே தமிழிலிருந்து கடன் பெற்ற சிங்கள மொழி, தொன்றுதொட்டு தமிழரின் வத்விடமாயிருந்த இலங்கையின் இடப் பெயர்களில் எவ்வாறு நிலைபெற்றிருக்க முடியும் என்னும் எண்ணம் இந்த ஆய்வுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. இதனால் சிங்களப் பகுதிகளில் கூட தமிழின் செல்வாக்கு சிறப்புற்றிருந்தமை தெளி வாகியது. வேர்ச் சொல்லலைக் காண முடியாத அளவுக்கு அவை மாறுபட்டிருப்பினும் ஆய்வில் தெளி

வாகியவற்றை இந்நாலில் தந்துள்ளேன். ஏறத்தாழ முப்பது ஆண்டு முயற்சியின் பெறுபேறுகளே இவை என்னாம்.

இலங்கையின் இடப் பெயர்களை ஆராயும்போது இலங்கையின் வரலாற்றுப் பின்னணியையும் தெரிந்திருத்தல் வேண்டும். எமது தற்போதைய நிலையை உணர்ந்து கொள்ளுவதற்கு வரலாற்றில் தமிழரின் பாரம்பரியம் எத்தகையது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். தமிழின் தொன்மை, அதன் பரம்பல், சிங்கள மொழியின் தோற்றம், இடப்பெயர்களிலும் தமிழினது செல்வாக்கு மற்றும், பண்பாடு, கலாசாரம் ஆதியாம் துறைகளில் உள்ள ஒற்றுமை, ஆகியவையும் தேவை கருதி இந்நாலில் தரப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் தமிழர் பங்கினை விளக்கும் புவியியல் தொடர்புகள் தொல்பொருள், மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் தரும் செய்திகள் என்பவையும் தரப்பட்டு உள்ளன.

இச்சிறு நூலை நான் ஆங்கிலத்தில் எழுதவே என்னியிருந்தேன். ஆனால் பாமர மக்களையும் மாணவர்களையும் இத்துறையில் ஆர்வம் கொள்ள வைக்க வேண்டும் என்ற விருப்பில் தமிழில் எழுதி யுள்ளேன். இடப் பெயர்கள் பற்றிச் சில நூல்களில் காணப்படுவை எனது ஆய்வினுக்கு ஏற்படுத்தயன்வாக இல்லை. இந்த ஆய்வினில் ஏற்படுத்தத்தானவை ஏற்றுக் கொள்ளப்பட்டும் பொருந்தாதன தக்க ஏதுக் களின் அடிப்படையில் மறுக்கப்பட்டுமூன்றன. சில பெயர்கள் பற்றிய முடிவுகள் மேலும் ஆய்வுக்குரியனவாக இருக்கலாம். ஆனால் அனுஙு முறையில் ஒரு சீரான ஒழுங்கு கடைப்பிடிக்கப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய இலக்கண மரபுகளும் மொழியியல்புகளும்

பெயர்களை நிறுவுவதற்கு அரண் செய்தன. இந்நாலை எழுதுவதற்கு நான் அறிந்தவை தெரிந்தவை பல்திறப்பட்ட ஆய்வு, அறிவின் பாற்பட்ட ஊகம் ஆகியவையே அடிப்படையாகும். நுண்மான் நுழைபுலத்தால் என்ப. இத்தகைய நால்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு தோன்றுவதும் எதிர் காலத்தில் கிடைக்கூடிய சான்றுகளால் சில முரண்பாடு கரும் தோன்றுவதும் இயல்பே என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு மேலும் தொடர்ந்தால் இன்னும் பல ஊர்களின் மூலங்களும் உண்மை வரலாறும் துலங்கக் கூடும். ஆய்வு என்பது முடிந்தமுடிபல்ல. தொடரப்பட வேண்டிய ஒன்றே.

1981-ம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு “எழுநாட்டு இடப் பெயர்களில் தமிழின் ஆரையமை” என்னும் எனது ஆய்வுக் கட்டுரையை அனைத்துலக தமிழ் ஆராய்ச்சிக் கழக இலங்கைக் கிளையினுராடாக அனுப்ப முயற்சித்தேன். ஆனால் எனது கட்டுரை இக்கிளையினரால் நிராகரிக்கப்பட்டது. (இந்த தமிழாராய்ச்சிக் கட்டுரையை ஒரு பொறியியற் பேராசிரியரின் தலைமையிலான குழு பார்த்து நிராகரித்தது என்று பின்னர் அறிந்தேன்.)

பின்னர் இக்கட்டுரையை எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னையில் இருந்த மாநாட்டு அமைப்பாளருக்கு அனுப்பி வைத்தேன். இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டதெனினும் காலம் போதாமையால் மாநாட்டு மலரில் மட்டுமே இடம் பெற்றது. அதுவும் ஏவர் மூலமாக இதை அனுப்பினேனோ அவரே இக்

கட்டுரையை எழுதியதாக மலரில் தவறாக அச்சேற்றப் பட்டு விட்டது. சைவப் புலவர் கதிர். தணிகாசலம், திரு. தி.க. இராசேசுவரன் மே/பா.தி.நகர், சென்னை, 17. என்பதையே எனது முகவரியாகக் கொடுத்திருந்தேன். 1981-ல் மதுரை மாநாட்டிற்குச் சென்றிருந்த நான் மலர் வெளியிட்டு நாளன்று இந்தப் பிழையை அமைப்பாளருக்கு மாநாட்டு அரங்கிலேயே சுட்டிக் காட்டிய போது, “மாநாட்டு அலுவல்களில் ஒரு சிறு தவறு நடந்தால் கூட முதல்வர் எம். ஜி. ஆர். அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஆகவே அந்தப் பிழையை பெரிது படுத்த வேண்டாம்” என்றும் வேண்டிக் கொண்டனர். (அப்போது முதல்வர் மாநாட்டு மேடையில் இருந்தார்) இந்த ஆய்வினை நூலுருவில் வெளியிடும்படியும் அதற்குத் தாம் முன்னுரையொன்று தருவதாகவும் ஆறுதல் கூறினர்.

பின்னர் இதை அறிந்த எமது சென்னை நண்பர் திரு. இராசேசுவரன் அவர்கள், இக்கட்டுரையின் ஆசிரியர் தாமல்ல எனவும் இந்நாலாசிரியரே கட்டுரையை எழுதியவர் என்றும் ஒரு கடிதமும் தந்துள்ளார்.

தமிழ், சிங்களம் உள்ளிட்ட பன்மொழிப் புலமையும் அகழ்வாராய்ச்சி, வரலாறு முதலிய அறிவியல் களில் திறமையும் உள்ளவர்கள் இலங்கையின் இடப் பெயராய்வில் ஈடுபட்டுழூத்து உண்மையைக் கண்டறிவது இன்றியமையாத ஒன்றாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றை உறுதி யான அடித்தளத்திற் கட்டியெழுப்பவும் இந்நாட்டில் நிலை கொண்ட தமிழர் பண்பாட்டினைத் தெளிவாக்க வும் இது ஒரு நல்ல பணியாக அமையட்டும் என்ற நம்பிக்கையில் இச்சிறு நூலை ஆக்கியுள்ளேன்.

இந்நூலில் ஏற்பட்டுள்ள சில அச்சுப் பிழைகளுக்காக வருந்துகின்றேன். இடப் பெயர்கள் சிலவற்றுக்கு வேறு விளக்கங்கள் இருப்பின் தெரியப்படுத்தினால் அவற்றையும் ஆய்வு அடுத்த பதிப்பில் வெளியிட விருப்புள்ளேன்.

இம்முயற்சிக்குத் தம் ஆதரவை நல்கி ஊக்கம் தரும்படி தமிழ்க்கூறு நல்லுலகத்தை மிகவும் பணியுடன் வேண்டுகின்றேன்.

இந்நாலை அழகுற அச்சேற்றித் தந்த சென்னை, மூவேந்தர் அச்சக உரிமையாளர், டாக்டர் மூவேந்தர் முத்து அவர்களுக்கும், எழுத்துப் படிகள் மற்றும் வரை படங்களை எழுதி உதவிய என்னினிய நன்பர் இராஜ். ஜெக்சோதி அவர்களுக்கும், பல்லாற்றானும் என்னை ஊக்கப்படுத்தி உதவிய திருமலை கனகசுந்தரம் பிள்ளை அவர்களின் பேரனும், ஆறுமுக நாவலர் அறக்கட்டளையின் முன்னாள் நற்பொறுப்பாளர் திரு. தி. க. இராசேசுவரன் அவர்களின் மகனுமாகிய திரு. தி. இ. சரவணகுமார் அவர்களுக்கும், தனது உடல் கலமின்மையையும் பாராது இப்பணிக்கு ஊக்கம் தந்த என் அன்புத் துணைவியாருக்கும் மற்றும் இந்நூலின் உருவாக்கத் தில் எல்லா வகையிலும் உதவி நல்கிய நல்லிதயங்களுக்கும் என் நிங்கா நன்றி நினைவுகள்.

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.”

இவ்வண்ணம்,

தமிழ்ப்பன்,

கதிர். தணிகாசலம்

19-06-1992.

சென்னை.

அணிந்துரை

(டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பன்)

இலங்கை அறிஞர் க. தணிகாசலம் அவர்கள் “தமிழர் வரலாறும், இலங்கை இடப்பெயர் ஆய்வும்” என்னும் நூலை பல அரிய செய்திகளோடு நமக்களித்திருக்கிறார். இலங்கையின்பழங்குடி மக்களாகிய நாகரி, இயக்கரி என்போர் பழந்திராவிட வழியினரே என்பதை ஆசிரியர் தக்க ஆதாரங்களுடன் நிறுவுகிறார், சங்க காலம் தொட்டே, தமிழரிகளுடைய ஆட்சியும் செல்வாக்கும் இலங்கை வரலாற்றில் பெரும்பங்கு வகித்திருப்பதை நூல்நங்கு தெளிவாக்கிறது. தம் ஆய்வின்வழி ஆசிரியர், “இலங்கை திராவிட நிலப் பரப்பே” என்பதையும், தமிழர்கள் அந்திலத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றிப் போயினர் என்பதையும் புலப்படுத்துகிறார். இலங்கை தமிழர்கட்கு மரபுவழி நிலமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு வரலாறு மற்றும் தொல்லியற் சாண்றுகளை நிறையசீகாட்டியிருக்கிறார். கி.மு. 500 ஆண்டுகட்டு முன்னர் ஓரின மாகவும் ஒரே மொழி பேசியும் வாழ்ந்த மக்கள் கி.மு. 300 அளவில் புத்த மதத்தின் வருகையால் மத அடிப்படையில் இலங்கையில் பிரிந்தனர்.

இலங்கையின் பழங்குடி மக்களாகிய நாகரும், இயக்கரும் ‘எ மு’ எ னு ம் மொழியைப் பேசி வந்தனர். இம்மொழி தொன்மைத் திராவிட மொழியைச் சார்ந்தது. இதில் பாளி, சமற்கிருதம், பிராகிருதம் கலந்து செல்வாக்குப் பெற்றபோது சிங்களம் தொன்றியது, எனவே இலங்கையில் வேற்றின, வேற்றுமொழித் தோற்றத்திற்கு புத்தமத நுழைவே காரண மாயது.

இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்தமதம் சூழமுறைத்தும், அதனை ஏற்ற, தெற்கு நோக்கி

நகர்ந்து கண்டிப் பகுதியிலும் அதன் தென்புலத்திலும் நிலை பெற்றனர், வடக்கு, கிழக்குப்பகுதியிலிருந்தோர் புத்தமதம் சாராத பண்டைய இனத்தவராகவே வாழலாயினர். இதற்குச் சிங்களம் தென்னிலங்கையில் மட்டும் பேசப்பட்டு வந்துள்ளதும் ஆணால் தமிழோ இலங்கரையின் எல்லாப் பகுதி களிலும் பேசப்பட்டு வந்துள்ளது என்பதுவே போதிய ஆதாரமாகும். சிங்கள மொழியில்ஏற்றத்தாழ 4000 திராவிடச் சொற்கள் இருப்பதை சிங்கள மொழியில் அறிஞர்கள் கூட்டுக்காட்டியுள்ளனர்.

ஊர்ப் பெயராய்வு, வரலாறு, இலக்கியம், இலக்கணம், மொழியில் என்பவற்றோடு பன்னிப் பிணைத்துள்ளதால் ஒரு நாட்டின் பழைய வரலாற்றினை அறிய உதவும் வாயில் களுள் ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் (Roamony) மிக முக்கியப்பங்கு வகிக்கிறது என்னாம். இலங்கை ஊர்ப் பெயர்களை ஆராய்ந்து, தக்க விதிமுறைகள் கொண்டு தன் ஆய்வை உறுதிப்படுத்தி, திராவிட இன் மொழியிலிருந்தே இலங்கை நாடும் சிங்களமொழியும் தோன்றியுள்ளன என்பதை திரு. தனிகாசலனார் மிகவும் விரிவாகவும் சிறப்பாகவும் உறுதிப்படுத்துகிறார்.

“இலங்கை நாட்டில் வழங்கப்பெறும் ஊர்ப்பெயர்களில் சங்க இலக்கியங்களில் வரும் நல்ல தமிழ்ச் சொற்களைக் காணமுடிகிறது. இடப் பெயர்களில் அன்று தொடக்கம் இன்றுவரை எங்கும் தமிழரின் ஆருமையைக் காணலாம். பெயர்க்கூறுகள் அவை முன்னொட்டோ பன்னொட்டோ எதுவாயினும்—வெளித் தோற்றத்தில் சிங்களம் போவத் தென்படினும் வேர்ச் சொற்களை ஆராய்ப்பேறது அவை தமிழாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.” (பக. 133) என்று கூறும் ஆசிரியர் இக்குற்றை மெய்ப்பிக்க நூற்றுக் கணக்கில் பெயர்களைச் சுட்டி, தம் கூற்றை மெய்ப்பிக்கிறார்.

தமிழகத்துப் பெயர்கள் யாவும் தமிழ்ப்பெயர்களாக அமைந்திருப்பதுபோல், இலங்கைத் தமிழரின் மரபுவழி வாழ்விடங்கள் யாவும் தூய தமிழாகவே இருக்கின்றன. அது மட்டுமல்ல. இலங்கை முழுவதிலும் இடப்பெயர்களில் தூத்து தமிழின் செல்வாக்கையும் ஆருமையையும் காணக்கூடிய நாக இருக்கிறது (ப. 123).

நிலம், மலை, காடு, ஆறு, கடல், நாடு, நகரம், குடும்பம், கோ, தேவு, தலம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு திரு. ஆரா. பி. சேதுப்பன்னை நடத்துயுள்ள ஊர்ப் பெயர் ஆராய்ச்சி தமிழ் வரலாற்றுக்குப் பெரு விருந்தாகும்” எனகிறார் திரு. வி. க.

அவ்வடிப்படையிலேயே திரு. தனிகாசலம் ஆய் வு செய்து இலங்கை வரலாற்றுக்குச் செழுமை சேர்த்திருப்ப தோடு பல அரிய உண்மைகளையும் மெய்ப்பித்துக் காட்டி யுள்ளார்.

இடப்பெயர்கள் நிலப்பரப்பு, பறவைகள், விலங்குகள், மரஞ்செடிகள் முதலிய கருப்பொருள்கள் காரணமாக ஊர்ப் பெயர்கள் உருவாவதுண்டு.

குருநாகல்—குறிஞ்சி நிலத்தாலும், நொச்சி காமம்—மூல்லை நிலத்தாலும், மருதங்கேணி மருத நிலத்தாலும், மாதோட்டம் நெய்தலாலும் பெயர் பெற்றுள்ளன.

யானைத்தீவு, கரடித்தீவு, நாயாறு போன்றவை விலங்குகளாலும்; கோட்டான் தீவு, குருவிக்குளம், கொக்குவில் போன்றவை பறவைகளாலும்; அரசடி தாழையடி, புளியங்குளம், ஒற்றைப்பனை போன்றவை மரங்களாலும் பெயர் பெற்றுள்ள ஊர்களாம்.

இவ்வாறு இடப்பெயர்களில் தமிழின் ஆருமை இருப்பதை நூற்றுக்கணக்கான பெயர்கள் கொண்டு ஆசிரியர் நன்கு புலப்படுத்துகிறார்.

இலங்கை என்பது ஆற்றிடைக் குறை என்னும் பொருளையை தமிழ்ச் சொல். சேறும் பள்ளும் நீரும் உள்ள இடங்கள் ஸழம், இலங்கை என்று பெயர்பெற்றன என்பது ஆசிரியர் கருத்து,

இலங்கையில், குறிப்பாக யாழிப்பாணப் பகுதியில் மலையாள குருநாடக, ஆத்திர மாநிலங்களிற் காணப்படும் ஊர்ப்பெயர்களும் உள்ளன. அந்தந்தப் பகுதியிலிருந்து வந்து குடியேறியோர் தமது பழைய ஊர்ப் பெயர்களை இந்த இடங்களுக்கு இட்டுள்ளனர்.

இவ்வாய்வு நாவின் வாயிலாக ஆசிரியர் கீழ்க்காணும் முடிவுகளை நமக்குத் தருகிறார் :

பழந்தமிழரின் வழித் தொன்றல்களே இசீகால இலங்கை வாழ் தமிழர். ஆரியக் குடியேற்ற மக்கள் வந்து முன்னரே இவர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர். தமிழரைப் போலவே நாகரும் இயக்கரும் இலங்கைப் பழங்குடியினராவர்.

சங்க இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழியில் இன்றும் தூயமை யுடன் இருப்பதைக் காணலாம்.

பண்டைத் தமிழிலிருந்து பிரிந்து தொடர்பற்றுப் போன மொழி எழு. இதனை அடிப்படையாகச் சொன்னுடைய மொழி எழுந்ததே சிங்கள மொழி.

சிங்கள வரிவடிவம் தமிழ் எழுத்துகளின் அடிப்படையிலே தொன்றின. பாளி, சமற்கிருதம், பிராகிருத மொழிகளால் பல மாற்றங்கள் பெற்றன. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சிங்களமொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியே. இலங்கையர் திராவிடரே!

இத்தகைய சிறந்த முடிவுகளை ஆய்வடிப்படையில் தந்துள்ள அறிஞர் தனிகாசலனார் மேலும் இதனை விரிவாக ஆராய்ந்து இன்னும் பல அரிய செய்திகளை உலகுக்குத் தரவேண்டுமென்ற உள்ள விஷயவோடு அவருடைய முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.


அண்புடன்,

ச. செல்லப்பன்

23.6.92

இந்நாலுக்கு அணிந்துரை உவந்தளித்த
டாக்டர் சுலம்பொலி செல்லப்பனார்
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

—கதீர் தணிகாசலம்



இலங்கை- ஸ்ரீலங்கா(Shri Lanka) ஒரு அறிமுகம்

இலங்கை இந்து மாக்கடவின் வடபால், இந்தியத் தனினக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள தீவு. இது மாங்காய் வடிவத்தில் அமைந்த 25,332 சதுர மைல் பரப்பளவையுடைய நாடு. வடக்குத் தெற்காக இதன் ஆக்கூடிய நீளம் 270 மைல்கள். ஆகச் சூடிய அகலம் கிழக்கு மேற்காக 140 மைல்கள். தற்காலம் இந்நாட்டின் மக்கட் பெருக்கம் ஏறத்தாழ 1,81,00,000 (ஒரு கோடி எண்பத்தொரு இலட்சம்) என்று கணிக்கலாம். * இதில் தமிழர் தொகை (ர.தா.) 35,00,000 ஆகும். (இதில் மனையகத் தமிழர் தொகையாகிய 15,00,000 அடங்கும்) முஸ்லீம்கள் தொகை (ர.தா.) 14,00,000 எனலாம். ஆகவே தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணிக்கை 49,00,000 ஆகும்.

மொழிகள் : சிங்களமும் தமிழம்.

மதங்கள் : பெளத்தம், சைவம் (இந்து சமயம்) இல்லாம், கிறிஸ்துவம், வெப்ப வலயத்தில் மிக்க அழகும் வளமும் பொருந்திய நாடுகளில் இதுவும் ஒன்று. நிலைப்பகுப்பில் வடக்கு கிழக்குப் பகுதிகள் (தமிழர் வாழ் பகுதிகள்) மருதம், மூல்லை, பாலை, நெய்தல் ஆகிய நிலப் பாங்குடையவை. தென்னிலங்கை குறிஞ்சி சேர்ந்த ஐவ்வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது. இலங்கையின் நடுப்பகுதியில் தேவிலை, கோப்பி, ரப்பர், கொக்கோ, கராம்பு, நெல் ஆகியவையும்; மேற்குப் பகுதியில் தென்னை, ரப்பர், நெல் யீன், (முத்து) (வணவளம்) ஆதியாம் பொருட்களும்; தெற்கில் தென்னை, நெல், மீன், ஆகியவையும்; வடக்கு கிழக்கு-தமிழர் வாழ் பகுதிகளில் நெல், மீன், உப்பு, பணை, தெக்கு (வணவளம்) ஆகியவையும் உள்ளன.

நாட்டின் மிக நீண்ட ஆறு மகாவளி கங்கை-நீளம் 206 மைல். மிக உயர்ந்த மலை பீதூறு தல கல (Piduru tala gala) உயரம் 8291 அடிகள்.

* 1981ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இலங்கையின் மக்கள் தொகை 176,600 000 ஆகும்.

பூமுகம்

தொன்மை வாய்ந்த சமுநாட்டு இடப்பெயர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். இந்நாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரியம் எவ்வளவு ஆழமான சுவடுகளைப் பதித்துள்ளது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளவும், இலங்கை வாழ் தமிழ்மெரல்லோரும் அண்மைக் காலத்தில் இங்கு வந்து குடியேறியவர் அல்லர் என்பதை எடுத்துச் சொட்டவும் இது உதவும்.

ஒரு நாகரிக மேம்பாட்டையுடைய மக்களிடையே பின்னர் வந்து புகுந்த ஏதுக்கள் காரணிகளால் ஒரு தனி மொழியும் ஒரு இனமும் தொன்றி வளர்ச்சி பெற்றாலும், பழமையின் எச்சங்கள் தம் வலுவான சாயல்களைத் தெரிவித்து நிற்கத் தவறவில்லை என்பதும் புனராகும்.

இதனால் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலுள்ள ஊர்ப் பெயர்களே திராவிட தமிழ் மூலங்களைக் கொண்டுள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

பழைய வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்வதற்கு மொழி, நாட்டிலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாணயங்கள், வெளிநாட்டார் குறிப்புகள், கட்டிட அமைப்புக்கள், ஓவியங்கள், பழங்கால மண், கல். மற்றும் உலோகங்களாலான கருவிகள், மட்பாண்டக் கிரெல்கள் (Graffiti) ஆகியவை பயன்படுகின்றன.

இவற்றைப் போன்ற ஒரு முக்கியமான இடத்தை இடப் பெயர் ஆய்வு பெற்றிருக்கின்றது. மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கு இட்டுள்ள பெயர்களால் வரலாற்றையும் தெளிவு படுத்த முடியும் என்பதையும் நாம் கண்டு கொள்ளலாம்.

“வரலாறு எங்கே மெளனம் சாதிக்கின்றதோ அங்கே இடப்பெயர்கள் வாய்திறந்து பேசக்கூடும்” என்கிறார் அறிஞர், எஸ். வி. இராமசாமி ஜயர்.

பகுதி—1

இலங்கையைப் பற்றிய சில பூர்வ செய்திகள்

இலங்காபுரியைத் தலைநகராகக் கொண்ட மன்னன் இராவணனுக்கு முன்னர் அவனது அண்ணன் முறையிலான குபேரன் அழகாபுரியைத் தலைநகராகக் கொண்டு இலங்கை நாட்டை ஆட்சிசெய்தான். குபேரனுக்கு ‘இயக்கரிகோமான்’ என்ற பட்டமும் ‘பெருஞ் செல்வன்’ என்ற பெயரும் உண்டு. இயக்கன் என்றால் குரூ உருவமுடையவன் என்று பொருள் படும். குபேரன் இராவணன் ஆகியோரின் காலத்தில், இலங்கை ஒரு பெரிய நாடாக இருந்துள்ளது. குபேரனைத் துரத்தியின் இராவணனும், பின்னர் விபீஷணனும் இலங்கை மன்னராணார்கள். தொன் மாவிலங்கை என்று சங்கப் புலவர்களாலும் சிவபூரி என்று திருமூல நாயனாராலும் (அவரது திருமந்திரப் பாடல்களில்) குறிக்கப் பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் சிறு : பூர்வ அழகாபுரி, தெற்கில் இருந்த இலங்காபுரி, வடமேற்கில் இருந்த மாந்தை ஆகிய நகரங்களை மனு, மயன், துவட்டா, ஆகிய கம்மாளர்கள் (சிற்பிகள்) அமைத்தனர் எனப் புராணங்கள் கூறும். கிழக்கு இலங்கையின் நடுப்பகுதியில் அகத்தியர், புத்தியர் ஆகியவர்கள் வாழ்ந்தார்கள்.

* காவியில் உள்ள புத்தவிகாரை ஒன்றில் விபீஷணனுடைய முடிகுட்டு விழாக்காட்சி அழகாகச் சித்தரிக்கப் பட்டு உள்ளது. இந்த ஒவியத்தில் ஒரு பெண் யாழ் வாசித்துக் கொண்டும் இன்னொரு பெண் குழல் வாசித்துக் கொண்டும் இருக்கின்றனர். அந்த யாழின் வடிவம் பழைய தமிழ் இலக்கியங்களில் விபரிக்கப்படுவதை போலவே உள்ளன.

(தகவல் — திரு. உ. ஜெயராமன் — சாலையூர், சென்னை.)

திருகோணமலை எனப்படும் மச்சகேஸ்வரம், அந்நாளிலும் பெரும் சிவத்தலமாக விளங்கியது. பழைய புராணங்கள் லும் அகத்தியர், புலத்தியர் பற்றிய செய்திகளும் விஸ்வகர்மா மனு, மயன், துவட்டா, ஆகிய தேவசிறபிகள் பற்றிய குறிப்புகளும் இடையிடையே காணப்படுகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அகத்தியர் பற்றிய வரலாறும், வேறு தொல்லியற் தடயங்களும் கிடைத்துள்ளன. அகத்தியர், புலத்தியர் பற்றிய கதைகள் கிழக்கு இலங்கை லிலும் கிடைத்துள்ளன. திருக்கரைசை புராணம்¹ இவற்றை வொன்று. பொல்லன்றுவை சோழப் பேரரசின் ஆளுகைக்குச் சீழ்ப்பட்டிருந்த காலத்தில் இந்த நகர் ‘புலத்தி நசரம்’ என்ற பெயரைக் கொண்டிருந்தது. பொற்கல்விகாரை வினருகே உள்ள புலத்தியர் கிலையே இதற்குச் சான்று.

மகாவம்சம்—தீபவம்சம்

சிங்கள மக்களின் வரலாற்றைக் கூறும் ‘மகாவம்சம்’ என்னும் பாளி மொழி நூல்—கி. மு.483 முதல் கி. பி. 362 வரையிலுள்ள காலத்தை அடக்கியுள்ளது. சிங்கள மொழி லிலுள்ள ‘தீபவம்சம்’ என்னும் நூலும் இதே காலப் பகுதியை அடக்கியுள்ளது. மகாவம்சத்தில் இரண்டாம் பகுதியே ‘குளவம்சம்’. இது கி. பி. 1186 வரையுள்ள வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுவது. கி.பி. 2ம் நூற்றாண்டு வடமொழி நூலாகிய ‘திவ்யாவதாணம்’ என்னும் இலங்கை நூலில் ‘தாமிரத்து வீபம்’ என்று இலங்கை குறிக்கப்பட்டு உள்ளது. இந்நூல் ‘சிங்களன்’ என்னும் பெயருடைய வணிக இளைஞர் ‘யட்சணி’களை தன்னாட்சிக்கு உட்படுத்தி இத்தீவை ஆண்டு வந்ததாகக் கூறுகிறது. விஜயன் குவேனி கதை இந்த ‘சிங்களன்’ வருகையைப் பின்

* 1. திருக்கரை சேர் புராணம் (அகத்தியர் கடல் கடந்த சேர்ந்த வரலாறு)

பற்றி எழுந்திருக்கலாமென்று டாக்டர் G.C. மென்டின் ‘ஆசிகால இலங்கை வரலாறு’ என்னும் நூலில் கூறி அள்ளார்.

இராமாயணத்திலும் ‘யட்சர்’ பற்றிய குறிப்பு வருகிறது. வடமேற்கில் வாழ்ந்த நாகரிகங்கும் ‘அமானுஷயர்’ என்ற குறிப்பிடப் பட்டுள்ளது. அக்காலத்தில் இலங்கை ‘தாமிரபரணி’ என்று வழங்கப்பட்டுள்ளது. ‘நாகத்துவீபம்’ ‘கல்யாணி’ என்ற பெயர்களும் வெவ்வேறு இடங்களாகக் குறிக்கப் பெற்றுள்ளன. தற்போதைய வடக்கு ஆந்திரா அக்காலத்தில் ‘கவிங்கம்’ (கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி) என்று அழைக்கப்பட்டது. இது ‘தமிழ் தெரி’ நிலங்களில் ஒன்றெனப் பல இலக்கிய நூல்களின் வாயிலாக அறிகிறோம்.

இலங்கைக்கு ‘மகாவம்சம்’ கூறும் விஜயன் வருமுன்னரி இயக்கர், நாகரி என்னும் இரு இணமக்கள்² இந்நாட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களைப் பேய்கள் என்றும் பிசாக கள் என்றும் வடமொழி நூல்கள் சில விவரித்துள்ளன.

ஆணால் அவர்கள் மனிதரே. அவர்கள் இருசாராரும் கைவ சமயத்தினரே³. இராம இராவண போருக்குப் பின் இந்திய துணைக் கண்டத்து மக்கள் இந்நாட்டிற்கு வர அஞ்சினமையினாலேயே இக்கதை பரப்பப்பட்டுள்ளது. இயக்கர் மரங்களையும் கணங்களையும் வழிபட்டனர். நாகர் நாகத்தை (Serpent cult) வழிபட்டனர். உடல் வடிவ அமைப்பில் அழகில்லா மனிதராக இயக்கர் இருந்தனர்.

- * 1. “Introduction of a lion into the legend was entirely due to ‘folk etymology’” says Swami Gnana Pragasar
- 2. விஜயன் வருகைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டில் இந்தியக் குடியேற்றவாசிகள் இருந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் ‘இந்துக்களே’ என்று சேர் வில்லியம் ஜோன்ஸ், கிளப், பெக்கோலொக்கி, பெஸ்ஜெற் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் தம் உடல் வலிமையினால் குளம் கட்டுவது கால்வாய் வெட்டுவது போன்ற கமத் தொழில்களில் மேம்பட்டிருந்தனர். நாகர்களோ கலைகளில் வல்லுநர் களாகவும் நாவாய் ஓட்டுவதிலும் நகரங்கள் அமைப்பதிலும் வல்லவராகவும் நாகரீகமுடையோராகவும் விளங்கினர். திராவிட இனத்தோராகவே இருந்த இவ்விரு மரபினரும் பிற்காலத்தில் கலப்புற்று இக்கால சிங்களவராயினர். நாட்டின் தெற்கு, தெங்கிழக்கு மையப் பகுதிகளில் இயக்கரும் வடக்கு, வடமேற்கு, மேற்குப் பகுதிகளில் நாகரும் வாழ்ந்தனர். குமரிநாட்டுத் தமிழரும் முன்னரே இந்நாட்டின் பழங்குடியினர். இவர்களுக்குப் பின் குடியேறிய தமிழரும், விஜயநகருக்குப் பின்னர் வந்த கவிங்கரும் இங்கு இருந்தவர்களுடன் கலந்து சிங்கள ‘இனம்’ தோன்றியது.

வரலாற்றில் விஜயன் கதை (கி. மு. 483-445)

விஜயன் கதை மிகவும் கவனமாகப் புணையப்பட்டது. இக்கதையுடன் சேர்க்கப்பட்ட பின்னைய நிகழ்ச்சிகள் உண்மையான வரலாற்று ஆதாரமுடையனவாகயால் ‘மகாவம்சம்’ நூலில் குறிக்கப்பட்டவை முழுவதையுமே உண்மையானவை யென்று கொள்ளத் தக்கவகையில் அமைந்து விட்டது. பாண்டவர்களுள் ஒருவனான அருச்சன னுக்குரிய பெயர்களில் ‘விஜயன்’ என்பதும் ஒன்று. வட இந்தியாவிலிருந்து அவன் தீர்த்த யாத்திரையாக தென்னாடுகளுக்கு வந்தான். அப்போது தெற்கே உள்ள ‘மணிபுரம்’ வந்து ‘அல்லிராணி’யை மணம் புரிந்தான். அவள் பாண்டிய மன்னனின் மகள். அவளது மறுபெயர் ‘சித்திராங்கதை’. இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மணிபுரத்து அரசியாகிய அவள், தனது இருக்கையாக சூதிரை மலையையே அமைத்தாள், இவ்விடத்திற்குப் பக்கமாகவே ‘அல்லிராணிக் கோட்டை’ என்ற இடம் இன்றும் இருப்பதைக் காணலாம். ‘சித்திராங்கதை’, ‘அல்லி’ என்பனவற்றின் பாளிமொழி வடிவமே ‘குவண்ணை’ என்பது. அல்லி என்பதும் ஒரு மலரின்

பெயரே. வண்ணம் என்னும் சொல் நிறத்தையும் சித்திரத் தையும் குறிக்கும். விஜயன் கதையில் இதுவே பின்னர் ‘குவேனி’யானது. வில் விஜயன் ‘சிங்கபாகு’வின் மகனானான். சிங்கபாகுவோ ஒரு சிங்கம் என்னும் மிருகத்தின் மகனானான்.³

பகவான் புத்தர் ‘நிப்பண’ (நிருவாண—முக்தி) நிலையை எய்திய அன்றைய தினத்தில் விஜயன் இலங்கை மண்ணில் ‘தம்பபண்ண’வில் கால் வைக்கின்றான். இது ஒரு சிங்கள், பெள்த நாடாக வேண்டுமென்ற நியதியும் விதியும் எப்போதோ முடிவு செய்யப்பட்டு செயல் வடிவம் பெற வூள்தாக மகாவம்சம் கூறுகிறது. இதற்கு பெள்த சமய நூல்கள் தரும் விளக்கங்கள் ஏராளம். இன்று இக்கதை நிலையான ஒரு உண்மையாகி விட்டது. விஜயன் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் இவ்வரலாறு எழுதப்பட்டுள்ளது. நம்பக்கூடிய பரம்பரையின் வழி வழி வந்த குறிப்புகள் மூலமே இக்கதை தொகுக்கப் பட்டது எனக் கூறப்படுகிறது.

இலங்கை வரலாறு

விஜயன், குவேனியை மணம் புரிந்து அவள் இரு குழந்தைகளுக்குத் தாயானதும் அவளைக் காட்டுக்கு தூரத்தில்

3. வடஇந்திய மண்ணின் ஒரு பகுதியான ‘சிங்கபுர’வை ஆண்ட ‘சிங்கபாகு’வின் மகன் விஜயன், அவனது 700 தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டு (இலங்கை) ‘தம்பபண்ண’வில் வந்து இறங்கி, இந்நாட்டு இயக்கரி குலப் பெண்ணரசி ‘குவண்ணை’வை மணம் செய்கிறான். பின்னர், நாட்டைத் தன் வசமாக்கிக் கொண்டு அவளைத் தூரத்திலிட்டு, பாண்டியனின் இளவரசி ஒருத்தியை மணம் செய்கிறான். அவனது தோழர்கள் 700 பேர்களுக்கும் பாண்டிய பிரபுக்களின் பெண்களை மணம் செய்விக்கிறான். இப்பெண்களுடன் 18 குடிகுலங்களையும் சேர்ந்த 1000 குடும்பங்கள் அவர்களுக்குத் துணையாக வந்தனவாம்.

விட்டு, பாண்டியராசனுடைய மதுரைக்குத் தூதனுப்பி தனக்கும் தன் தோழர்களுக்கும் அவ்விடத்திலிருந்து பெண் கொண்டான். இலங்கை வரலாற்று நூல்களின் படியும் ஆதிகீ குடியேற்ற இடங்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களே. இதற்கு நன்றிக் கடனாக (கப்பமாக/திறையாக) இரண்டு ஷட்சம் பொன் பெறுமதியான முத்துக்களை வருடா வருடம் பாண்டிய மண்ணுக்கு விஜயன் அனுப்பி வந்தான். விஜய னுடைய தம்பியான ‘சுமித்த’ என்பவன் வட இந்திய ‘லாலா’ நாட்டைச் சேர்ந்தவன். தனது தந்தைக்குப் பன் அவனே ‘சிங்கபுர’ த்தின் மண்ண் ஆடான். அவன் தனி மகன் ‘பாண்டு வாசா’வை இலங்கைக்கு அனுப்பினான். இவனே விஜயனுக்குப் பின் இலங்கை அரசனாகி சிங்க புரத்தின் அரசு குடும்பத்தில் உள்ள பெண்வணருத்தியை மணம் செய்தானாம். விஜீதபுரத்திலிருந்து ஆட்சி புரிந்த பாண்டுவாசா, பின்னர் அனுராதபுரத்தையே தனது தலை தகராகக் கொண்டான். இவனுக்குப் பன் இவனுடைய மகன் அபயன், (கி. மு. 414-394) அவனைத் தொடர்ந்து அவனது பெறா மகன் பாண்டுக்கபயனும் அரசனானார்கள். இதை படுத்து பாண்டுக்கபயனின் மகன் முத்த சிவனும், அவனை படுத்து அவனின் இரண்டாம் மகன் தேவ நம்பிய தீசனும் அரசு கட்டிலேறினர்.

புத்தர் பிரான் இலங்கைக்கு முன்று தடவைகள் வருகை தந்துள்ளதாக சிங்கள நூல்கள் கூறுகின்றன. முதலாவதாக சிறீபாத (சிவவெளாளி பாதமலை)வில் இருந்த தேவகுமாரன் ‘மகாசுமண்’ என்பவனை புத்தராக மதமாற்றம் செய்யவும், இரண்டாவது தடவை நாக அரசன் மகோதரனுக்கும் அவனது மருமகன் குலோதரனுக்கும் சிம்மாசனம் தொடரியாக ஏற்பட்ட சண்டையை நிறுத்தவும், முன்றாவது தடவை புத்த சமயத்துக்கு மதம் மாறிய ‘மணியக்கிகன்’ என்பவனின் வேண்டுகோளுக்கிணங்கி நாகர்களுக்கும் போதித்து அனுராதபுரம் சென்று, புனித அரச மரம் (போதி விருஷ்ம) நாட்டப்பட வேண்டிய இடத்தை தேரிற தெடுத்து ஆசீர்வதிப்பதற்காகவுமே.

இலங்கையில் பெளத்தும்

தேவ நம்பிய தீசன் கி.மு. 259ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ‘கல்யாணி’யை தனது தலைநகராகக் கொண்டு அரசோச்சி வந்தான்.⁴ இவன் (திசையன்-தீசன்) காலத்தில் தான் (கி.மு. 246ல்) வட இந்தியப் பேரரசன் அசோகன் தனது உறவினர்களையில் மகிஞ்தனை (மகேந்திரன்) இலங்கைக்கு அனுப்பி புத்த சமயத்தை இந்நாட்டின் கண்பரப்பும்படி பணித்தான். மிஹிந்தலை மலையில் மகிஞ்தனைன் போதனைகளைக் கேட்ட தீசனும் அரசியும் புத்த சமயத்தைத் தழுவினர். தீசனின் ஆட்சி கி.மு. 207 வரை நீடித்தது. இவனுக்கு மகாநாகன் என்ற இளைய சகோதரன் ஒருவன் இருந்தான். அக்கால அரசு முறையின்படி அரசனுக் குப்பின் முடிகுடும் உரிமை அவனது தம்பிக்கே இருந்தது. தீசனின் மனைவியாகிய அரசிக்கு தனது மகனுக்கே முழு குடியிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதனால் மனஸ் குழம்பிய அவள், மகாநாகனை சதியினால் கொலை செய்யப் புதுவை நாகரிகம், நஞ்ச கலந்த மாங்களி ஒன்றை உண்ணு வதற்காக அவனுக்குக் கொடுத்தாள். இச்சதியை முன்னரே அறிந்து கொண்ட மகாநாகன் அதிவிருந்து தப்பித்துக் கொண்டான். அரசி தன்னைக் கொண்றுவிடும் அளவுக்குத் துணிந்துவிட்டாலே எனத் தெரிந்த பின் தனது மனைவி யுடன் தெற்கிலுள்ள ‘உருகுணை’யின் தலைநகர் மாகமை யைச் சீல்கிறதைந்தான். செல்லும் வழியில் இவன் மனைவி ஒரு மகனைப் பெற்றாள். மகாநாகன் தன் மகனுக்கு தீசன் என்று தடவை அண்ணன் பெயரையே குட்டினான். பின்னர் மாகமை சென்று அங்கே துணையரசனாக (உபராஜன்) இருந்து உருடுணைரட்டையை ஆட்சி புரிந்து வந்தான்.

இவன் காலத்தில் (கி.மு. 259-கி.மு. 207) பெரும் கடற் கோள் ஏற்பட்டு கல்யாணி நகரமும் அவனது 900 மீனவர் கிராமங்களும் மன்னார் புரமும், 25 அரண் மனைகளும் அழிந்து போயின. மாதம்பை நகரம் கடற் கோளுக்குத் தட்டியது கோழும்பு தமிழ்ச் சங்கம்

இவனும் இவனது மணைவி அனுலாவும் மற்றும் 500 பெருடன் புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டனர். ராணி அனுலாவின் வேண்டு கோருகின்னங்கி சங்கமித்திரை வெள்ளரசுக் கிளையோடு இலங்கைக்கு வந்தாள். அனுராதபுரத்தில் இக்கிளை நாட்டப்பட்டது. மகாநாகனுக்குப் பின் உதியன், மகாசிவன், சூரதீசன் என்போர் ஆட்சிபீடம் ஏறினர். கி. மு. 177—155க்கு இடைப்பட்ட காலத்தில் சேனன், குட்டிகள் என்ற இரு தமிழ்க் குதிரை வணிகர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.⁵

எல்லாளன் என்னும் ஏலேல சிங்கன்

சோழ இளவரசனான எல்லாளன் என்னும் ஏலேல சிங்கன் அனுராதபுரத்தைத் தண்ணாட்சிக்குட் படுத்தி நீதி தவறாமல் தமிழரையும் சிங்களவரையும் ஆட்சி புரிந்தான். சூசுவம், பெளத்தம், இரண்டையுமே எவ்வித பாகுபாடுமில்லாது ஆதரித்தான். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இவனது ஆட்சி கி. மு. 145 கி. மு. 101 வரை 44 ஆண்டுகள் நீடித்தது. மாகமையில் இருந்து அரசு புரிந்து வந்த கவன்தீசனுக்கும் விகாரமகாதேவிக்கும் காமினி அபயன் (தூட்ட கைமுனு) சத்ததீசன் என்னும் இரு புதுவர்கள் இருந்தனர். மூத்தவன் பின்னர் துட்ட கைமுனு (Duttusugemusup) எனப் பெயர் பெற்றவன். இவன் தமிழ் மன்னன் ஆட்சியை எதிர்த்து போரிட விரும்பினான். ஆனால் தந்தை கவன்தீசன் அதை விரும்புவில்லை. தூட்டகைமுனு தன் தந்தைக்கு பெண்கள் அணியும் சேலை யொன்றை அனுப்பி “நீ கோழையாக இருப்பதால் இது தான் உனக்கு ஏற்ற உடை” என்றானாம்.

5. அக்காலத்தில் வணிகர்கள் தங்கள் கூபல்களையும் ஏற்றிச் செல்லும் பொருட்களையும் பாகாப்பதற்காக படைவீரர்களை வைத்திருந்தனர். அவர்களது நாவாய் களின் தொகைக்கு ஏற்ப படை பலமும் இருந்தது—இவ்வணிகக் குழுக்கள் ‘மணி கிராமத்தார்’ எனவும் ‘வணிகக் கிராமத்தார்’ எனவும் பெயர் பெற்றன.

தந்தை சொல்லைக் கோளாது தமிழ் மன்னன் எல்லாளனை ஓழிக்கச் சபதம் பூண்டு கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்துவிட்டு எல்லாளனுடன் போர் செய்தான். மகியங்கான், மாகன்தோட்ட, விஜிதபூர், கலஹு என்னுமிடங்களில் போரிட்டு ஆயிரக்கணக்காணோர் மாண்டனர். தூட்டகைமுனு இளைஞன், ஆனால் எல்லாள மகாராசனோ முதியவன். இதைப் பயன்படுத்த நினைத்தகைமுனு ‘பல உயிர்களைப் பலிகொடுத்துப் போரிடுவதிலும் பார்க்க நாமிருவரும் நேருக்கு நேர் போரிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம்’ என்று சவால் விட்டான். சத்தவீரனும், இரக்க மனப்பான்மையும் கொண்ட எல்லாளனும் இதற்குச் சம்மதித்தான். அனுராதபுர நகருக்குப் பக்கத்தில் இருவருக்கும் சண்டை நடந்தது. யானைகளின் மீதிருந்தே போர் நடைபெற்றது. கைமுனுவின் யானையாகிய ‘கந்துலன்’ திறமையும் பலமும் மிக்கதாயிருந்தமையினால் எல்லாள மன்னனின் யானையைப் பொருது சிமே தள்ளிவிட்டது. யானையிலிருந்து வீழ்ந்த வீரன் எல்லாளனைத் தன் காலால் மிதித்துக் கொன்றது. போரில் தூட்டகைமுனு வெற்றி பெற்றான்.

பல சிங்கள் நாட்டிலக்கியங்களும் இதை உறுதி செய்கின்றன. “எல்லாள மன்னன் வீழ்ந்த இடத்தில் தூட்டகைமுனு ஒரு நினைவுச் சின்னம் அமைத்து அந்த இடத்தினாடாகச் செல்லும் எல்லோரும் அதற்கு மரியாதை செய்யும்படி ஆணை பிறப்பத்தான். அன்று தொடக்கம்—இன்று வரை அந்த இடத்திற்குச் செல்லும் அரசர் கூடதமது இசை வாத்தியங்களை நிறுத்தி வணங்குவார்கள்.” என்று ‘மகாவம்சம்’ கூறுகிறது. (அத்தியாயம் 73,74 இதை தமிழர் ‘எல்லாளன் சேளன்’ என்றும் சிங்களவர் இந்த இடத்தை ‘எலஹரா கோட்டே’ என்றும் அழைத்தனர். 1948க்குப் பின் இது இருந்த இடமே தெரியவில்லை).

முதலில் தந்தை சொற்கோளாமல் நீதி தவறா அரசனுடன் போர் செய்தமை, போரிலும் தனது வீரத்தான்

பெற்ற பெராமல் வஞ்சனையால் வெற்றி கொண்டமைக் காக மக்கள் அவனை துட்டன் (துஷ்டன்) கைமுனு என்று பட்டம் குட்டினர்.

மன்னன் எல்லாளன் சூழ்சியினால் கொல்லப்பட்டமை தெரிந்த அவனது பெராமகணான் வஸ்லுகன் என்பவன் 6000 பேர் கொண்ட பெரும் தமிழர் படையுடன் வரும் வழியில் அவன் இறந்து விட்டதும், படை திரும்பிப் போய் விட்டது. துட்டகைமுனுவின் படையிலும் ஏராளமான தமிழர்கள் இருந்தனர் என்று மகாவம்சம் கூறுகின்றது. துட்டகைமுனு கி.மு. 101 தொடக்கம் கி.மு. 77 வரை இலங்கையை ஆட்சி செய்தான். போரில் வெற்றி பெற்ற வுடன் இவன் கதிர்காமத்துக்குச் சென்று தன் நேர்த்தியை நிறைவேற்றினான். இவனே பெரிய புத்த கோவில்களான (தாது கோபம்) றூவாள்வெவிசாய் ‘லோகமகாபாய்’ மகாவிகாரை ஆகியவற்றைக் கட்டுவித்தான். புத்த சமயத்தை வளர்க்கப் பெரிதும் பாடுபட்டான். ஆயிரம் கால் மண்டபமும் இவனால் தோற்றுவிக்கப் பட்டதே. இவனுக்குப்பன் சதா தீசன் (கி.மு. 77-59) மன்னனானான். சாவிடாஜ் குமாரன் ஒரு அழகிய தமிழ்ப் பெண்ணாகிய, சீழ்க்குல மகனா (Chandala) மணம் செய்வதற்காக தனது அரசு உரிமையை விட்டுக் கொடுத்தான். இதனால் சதா தீசனின் மகனான இளைஞ்ச தீசன் (கி.மு. 59-50) அரசனாகிய பின் அவனது அடுத்த தமிழ் கல்லாட நாகன் (கி.மு. 50-44) அரசு கட்டிலேறினான். பின்னர் இளைஞ்ச தீசனின் கடைசித் தமிழியான வட்ட காமினி என்பபடும் வலகம்பா ஆறு மாதங்களே மன்னனாக இருந்தான். பாண்டிய நாட்டுத் தலைவரீகள் எழுவர் வட்டகாமினியை வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். (கி.மு. 44-29) இவர்கள் பெயரீகள்—புலகித்தன், பாகியன், பணயமாறன், விலய மாறன், தத்திகன் Pulahatha, Babiya, Panayamaraka Pilayamaraka Datika) இந்த எழுவரில் இருவர் இந்தியா திரும்பி விட்டனர். தத்திகன் கடைசியில் ஆட்சி செய்த

பொழுது, வட்டகாமினி போர் செய்து அவனைக் கொண்டு தனது அரசை மீட்டான். கி.மு. 29விருந்து கி.மு. 17 வரை ஆட்சி செய்தான். இவனுக்குப்பன் மகாகுளி அரசாண்டான். இவன் வட்டகாமினியின் மருமகன். இவனைத் தொடர்ந்து வட்டகாமினியின் மகனான சோராகன் மன்னனானான். (கி.மு.12வ) அனுலா என்னும் இவனுடைய பட்டத்து அரசி தன் கணவனையே உணவில் தஞ்ச கலந்து கொண்றாள்.

இராணி அனுலாவின் ஆசை

மகாகுளி மன்னனின் மகனான தீசன் என்பவன் அரசனானதும் அவனையும் (சோர நாகன் கொல்லப்பட்ட மூன்றாவது வருடம்) நஞ்சுட்டிக் கொல்கிறாள். இந்த அனுலா தான் விரும்பியபடி அனுராதபுரத்து அரசியானாள். (கி.பி. 10-14) இவளே இலங்கையின் வரலாற்றுக் குப்பின் வந்த பெண்ணரசியாவாள். (குவேணி என்பாள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தவள் எனவாம்) அரசியானதோடு நின்றுவிடாமல், இவள் முதலில் ஒரு அரண்மனை இருங்காலவலையையும், பின்னர் ஒரு தச்சத் தொழிலாளியையும் அதையடுத்து ஒருவிறகு வெட்டியையும் அதன் பின்னர் ஒரு தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் தனது கைவந்த கலையாகிய ‘நஞ்சுட்டவால்’ அடுத்தடுத்து கொண்டு தீர்த்தாள்.

தருணம் பார்த்திருந்த மகாகுளியின் இரண்டாவது மகனான குட்டகண்ணதீசன், அனுலா மற்றவர்களைக் கொண்றது போவவே, இவளையும் நஞ்சுட்டிக் கொண்டு மழிதீர்த்துக் கொண்டான். இவன் கி.பி.16விருந்து கி.பி.38 வரை அரசாண்டான். பின்னர் இத்தகைய சூழ்சி, அஞ்சளை நிறைந்த மன்னராட்சிகள் வருவதும் போவது மாக இருந்தது. குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சம்பவங்கள் எதுவுமில்லாமல் நடைபெற்றன.

பாதிக அபயன் (கி. பி. 38-66) அவனைத் தொடர்ந்து அவனுடைய தம்பி மகாதாடிக மகாநாகன் (கி. பி. 66-78) என்பவனும் மன்றாணார்கள். மகாதாடிக மகா நாகனது மகன் ஆமண்ட காமினி (கி.பி. 78-88) அவனையுத்து, தான் அரசனாக விரும்பி அண்ணனைக் கொன்ற தம்பி களிராஜனுதீக்கனும் (கி. பி. 88-91) மன்றாணார்கள். ஆமண்டகாமினியின் மகனான சூள அபயன், ஒரு வருடமும் இவன் தங்கை சீவாலி சிறிது காலமும் அரசோச்சினர் இவர்களது மைத்துணன் முறையான இளநாகனது (கி.பி.91-101) ஆட்சிக் காவத்தில் இலம்பகர்னர் இவனைச் சண்டையில் வெற்றி கொண்டனர். இவன் உருகுணைக்குத் தப்பி ஓடினான். உருகுகணைக்குத் ஓடிய இளநாகன் பின்னர் திரும்பி வந்து இலம்ப கர்ணரைவென்று ஆட்சியை எடுத்துக் கொண்டான். இவனது முத்த மகனாகிய சாந்தமுக சிவன் (கி. பி. 101-118) எட்டு வருடங்கள் ஆட்சி செய்தான்.

ஒரு நீர் விழாவின் போது, இவனது தம்பியான யசாலகதீகன் இவனைக் கொன்று தானே அரசனாணான். (கி.பி. 110-118) இவனுடைய அரண்மனைக் காவலனாகிய சுபா என்னும் பெயர் கொண்ட ஒருவன் உருவத்தில் இவனை ஒத்திருந்தான். ஒரு விளையாட்டு வேடிக்கைக்காக, ஒருநாள் தனது அரச உடைகளை அவனுக்கு அணிவித்து மற்றைய மந்திரி, பிரதானிகள் வருமுன்னரே தனது சிம்மா சனத்தில் அவனை அமரச் செய்தான். கொழுவுக்கு வந்திருந்த பெருமக்களைல்லோரும் அடையாளம் தெரியாது மன்றனைப் போல விநோத உடையணிந்திருந்த சுபாவுக்கு தலைகுனிந்து வணங்கினர்.

இந்த வேடிக்கையை எட்ட நின்றே பார்த்த யசாலக்க தீசன் சிரித்து விட்டான். தருணம் பார்த்திருந்த அரண்மனைக் காவலன் சுபா அவனைச் சிரக்சேதம் செய்வித்த துடன், தானே அரசனாக ஆறு வருடங்கள் ஆட்சி பீடத்தில் இருந்தான். (கி.பி. 118-124) இந்த சுபா ராஜன் வசபன்

என்னும் பெயருடைய இலம்பகர்ன அரச குலத்தைச் சேர்ந்தவளால் கொல்லப்பட்டான். இந்த வசபன் (கி.பி. 124-168) வட இலங்கையை ஆட்சி புரிந்து வந்த இலம்பகர்ன மரபைச் சேர்ந்தவன். அனுராதபுர அரச நாக தீபத்தின் (யாழ்ப் பாண) அரசின்கீழ் வந்தது.

சில காலத்துக்கு முன்னர் வல்லிபுரம் கோவில் வளவிற் கண்டெடுக்கப்பட்ட தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ள மன்னன் ‘வசபன்’ இவனே. இத்தங்கத் தகட்டிலுள்ள வாசகத்தில் ‘நாகதீயம்’ என்ற பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்காலத்தில் நாகதீயமாகிய யாழ்குடா நாட்டிலும் புத்த சமயம் பரவியிருந்தது. செந்தமிழ்க் காப்பியமான ‘மணிமேகலை’யில் குறிப்பிடப்படும் ‘மணி யுல்லவம்’ நாக நாடாகிய நாகதீயத்தையே குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.

வங்க நாசிக் தீசனின் ஆட்சி மூன்று வருடங்களே (கி.பி. 168-171) நீடித்தது. இந்த நூற்றாண்டில் தான் கரிகார் சோழன் படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றிய பின் 12,000 சிங்களவரை சோழ நாட்டுக்குக் கொண்டு சென்றான். இவர்களும், காவிரி நதியில் கட்டப் பட்ட பெரிய கல்லணையை அமைக்கப்படுத்தப் பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இவர்களைத் தங்க வைத்த இடம் ‘இலங்காக்குறிச்சி’ எனப் பெயர் பெற்றுள்ளது. இது, திருச்சிக்குத் தென்மேற்கில் உள்ள ஊர்.

கண்ணகிக்குச் சிலையெடுத்த கஜபாகு (கி.பி.-171-193) ஆட்சி சிறப்பான ஒன்றாக அமைந்தது. இவன் சோழரோடு போர் செய்து 12,000 சிங்களவரையும், அதேபோன்று இரு மடங்கு தமிழரையும் சிறை பிடித்து வந்தான் என்று ‘இராஜா வலிய’ கூறுகிறது. கஜபாகுவின் படைத்தலைவன் ‘நீலன்’ என்னும் தமிழனே. தமிழ்க்காப்பியம் சிலப்பதி காரம் கூறும் ‘கடல்குழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ இவனே. கண்ணகிக்குப் பாண்டியன் விழாவெடுத்தபோது

அழைகிப்பட்டு, பின்னர் இலங்கை திரும்பும்போது ‘கண்ணகி’(பத்தினி தெய்யோ) தெய்வத்தின் படிமங்களைக் கொண்டுவந்து கோயிலெடுத்தான்.

மகள் நாகன் (கி.பி. 193-199), பட்டிக தீசன் (கி.பி. 199-223), கனிட்ட தீசன் (கி.பி. 244-263), குஜ்ஜ நாகன் (கி.பி. 241-443), குஞ்ச நாகன் (கி.பி. 243-244) ஆகிய இம்மன்னர்கள் காலம் முழுவதும் அமைதியின்வமயும், தலகங்களும், கொலை செய்து ஆட்சி பீடமேறுவதுமே நடை பெற்று வந்தன. வொகாரிகதீசன் (கி.பி. 263-285) அபய நாகன் (கி.பி. 285-293) ஒரு தமிழ்ப்படையின் உதவியுடன் இவனைக் கொண்று தானே அரசனானான். சிறிநாகன் (கி.பி. 293-295) விஜயகுமார் (கி.பி. 295-296) ஆகியோரும், இவர்களைத் தொடர்ந்து மூன்று இலம்பகர்ண சகோதருரம் ஆட்சி புரிந்தனர். சங்கத்தீசன் (கி.பி. 296-300) ஆட்சியின்போது சிராம மக்களால் வெறுக்கப்பட்டு, நாவற்பழத்தில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டு, இந்தான் சிறிசங்கபோதி (சங்கபோ) (கி.பி. 300-302) மக்களால் மிகவும் விரும்பப்பட்டவளாக விளங்கினான். இவன் இரக்கசிந்தையுடையவன். இவனைப் பற்றிய பல நல்ல கைதகள் மக்களிடையே நிலவின. ஆனால் இவனது தமிழ் யான கோதாக அபயன் அரசைப்பெற என்னிடி இவனோடு போர் தொடுத்தான். இதனால் சிறிசங்கபோதி தானே முடிதுறந்து காட்டுக்குப் போய்விட்டான். கோதக அபயன் (கி.பி. 302-315) அரசனானதும் தமையனுக்கு ஒரு நினைவுச் சமாதியை அத்தனகல்ல என்னுமிடத்தில் எழுப் பினான்.

ஜெததீசன் (கி.பி. 315-325) என்னும் அரசனைக் கொடுங்கோலன் என்று மக்கள் வெறுத்தனர். இவனது தந்தையின் மரண ஊர்வலத்தில், தன் பின்னால் வரிசை பாக வராத தமைக்காக தனது மந்திரி, பிரதானிகள் 60 பேரை தூக்கிவிட்டான். இவனது தமிழ் பெயர் மகாசேனன் (கி.பி. 325-352) தீவின் கிழக்குப் பகுதிகளில் இருந்த பலா

இந்துமதக் கோயில்களை அழித்தான். இத்துடன் மகாவம்சம் என்னும் நூல் முற்றுப்பெறுகின்றது.

மணிஹரிவாயி யின்ஸேரிய்’ கவுதுலுவாயி, மகாகல் கடவை, கணவாயி, பப்பதற்ற கால்வாய் ஆகியவை இவனால் கட்டப்பட்டவை. இவன்நெற் செய்கையை ஊக்கப்படுத்தி வான். 12 குளங்களையும், 16 கால்வாய் களையும் வெட்டு வித்தான்.

புத்ததந்தம் இலங்கைக்குக் கொண்டு வரப்படல்

இவனது மகன் சிறிமேகவண்ணன் (கி.பி. 352-370) காலத்தில் வட இந்திய மன்னன் சமுத்திர குப்தன் காலத்தில் களிங்க மன்னன் புனித புத்த தந்தத்தை (பல) இலங்கைக்கு அனுப்பி வைத்தான்.

இரண்டாம் ஜெததீசன், புத்ததாகன், உபத்தீசன், மகா காமன் ஆகிய மன்னர்களின் காலத்தில் பல புத்தசமய நடவடிக்கைகள் ஏற்றம் பெற்றன. இலங்கையிலிருந்து அரிசி, தேன், இஞ்சி, நீலக்கல், கோமேதகம், பொன், வெள்ளி, யானை ஆகியவை அக்காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டன. புத்தகோசரி போன்ற புத்த பிக்குமாரும் வந்து தொண்டாற்றினர். சினப் பிரயாணிகள் பாஹியன் (Fa-Hsien) ஹியுன் சியாங் (Heouen Tsiang) ஆகியோர் இக் காலத்தில் இந்தியா வந்தனர். பாண்டியரின் படையெடுப்பு ஒன்றும் நடந்தது. பாண்டியர்கள், ஒருவர் பின் ஒருவராக ஜூவர் அனுராத புரத்தை ஆட்சி செய்தனர். (கி.பி. 433-460)

சோழன் குளக்கோட்டன்

கி.பி. 436ல் திருக்கோணமலைக் கோவிலை வழிபடுவதற்காக குளக்கோட்டன் என்ற அரசருமாரன் சோழ நாட்டிலிருந்து வந்தான். இவன் கிழக்கு இலங்கையைத் தண்ணாட்சிக்குப்படுத்தி சில காலம் அரசோக்சினான். கோணேசர் திருக்கோவிலைப் புதுப்பித்துக் கட்டினான். கோணேஸ்வரம், கதிர்காமம் (கதிரமலை), முன்னேஸ்வரம்-

கொக்கட்டிச்சோலை, தான்தோன்றியீஸ்வரர், போரைதிவு சித்திரவேலாயுதர் கோவில், திருக்கோயில் ஆகிய ஏழு கோவில்களுக்குத் திருப்பணி செய்தான் என்று ஒரு கலை வெட்டுக் கூறுகிறது. பல வன்னியர் குடிகளை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து குடியேற்றினான். இதன் காரணமாக இப்பகுதி வன்னிநாடு எனப் பெயர் பெற்றது. அனைகுளங்களும் கோயில்களும் (கோட்டங்கள்) இவனால் கட்டப் பெற்ற மையினால் இவனுக்குக் ‘குளக்கோட்டன்’ என்ற பெயர் நிலைத்தது. இவன் பெருந்தொகையான வன்னியரைக் கொண்டு வந்ததுடன் அவர்களுக்கு நிலங்கள் வழங்கி விவசாயிகளாக்கினான். கந்தளாய் குளமும் இவனது கைவன்னமே.

தாதுசேனன் என்பான் (கி. பி. 500-518) ஆட்சி பீடம் ஏற்றியதும் பெரும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு காலவாயி, 54 மைல் நீளமான ஜயகங்கை என்னும் நீர்ப் பாசனக் காலவாயையும் வெட்டுவித்தான். இவனது மாமன் முறையான ஒரு புத்த பிக்குவே ‘மகாவம்சம்’ நூலை எழுதி யவர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, யாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்றை விவரிக்கும் நூலாகும். இலங்கை வரலாற்றை அறிய உதவிய நூல்களில் இது முக்கியமானது. இவனுக்கு இரண்டு பள்ளைகள். ஒருவன் அரசிக்குப் பிறந்த முகல்லன், மற்றவன் இவனது வைப்பாட்டிக்குப் பிறந்தவன்: காசியப்பன்.

தந்தையை உயிருடன் கல்லறையில் கட்டிக் கொன்ற காசியப்பன்

காசியப்பன் அரசனாக வேண்டி தனது தந்தை தாதுசேனனை, உயிருடனேயே கல்லறையில் வைத்துக் கட்டிக் கொண்றான். முகல்லன் காசியப்பனுக்கு அஞ்சி இந்தியாவுக்குத் தப்பி ஓடினான். காசியப்பன் (கி. பி. 518-527) சில ஆண்டுகள் சிகிரியாவிலிருந்து ஆட்சி செய்தான். புகழ்

பெற்ற சிகிரியா ஓவியங்கள் தீட்டப்பட்டது இவன் காலது திலேயே. இந்தியாவுக்குச் சென்ற முகல்லன், கி. பி. 527ல் இந்தியாவிலிருந்து படையுடன் திரும்பி வந்துகாசியப்பனைக் கொன்று அரசனானான். இவன் பதினெட்டு ஆண்டுகள் கி. பி. 545 வரை நிலைத்திருந்தான். இவனுக்குப்பின் குமார தாதுசேனன் என்பவன் மன்னனானான். இதைத் தொடர்ந்து எட்டுப் பேர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களில் மூன்று பேர் கொலையுண்டனர், இரண்டுபேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இலம்பகண்ண மரபினரான சிலாகலனும் இரண்டாம் முகல்லனும், கீர்த்திசிநிமேகனும் அனுராத புரத்தை ஆட்சி செய்தனர். இவர்களைத் தொடர்ந்து மோரிய மரபினரை ஆட்சிக்கு வந்தனர். இவர்களில் மகாநாகன் என்பான், கி. பி. 6ம் நூற்றாண்டு பிற்பகுதி தொடக்கம் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தான். இவர்களில் குறிப்பிடத்தக்க மன்னர் முதலாம் அக்கபோதி (கி. பி. 564-597). முதலாம் அக்கிரை போதி குருந்தவாயி, மணிமாகல அல்லது மினிப்பே அணக்கட்டு, மன்னார் கட்டுக்குளத்தைப் பெரிதாக்குதல் ஆகியவற்றைக் கட்டி நெற்செய்கைக்கு மிக்க உதவி புரிந்தான். குருந்த விகாரையும் இவன் காலத்ததே. பெளத்த மதம் அவன் காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருந்தது. இரண்டாம் அக்கபோதி வலகவாயி போன்ற குளங்களை வெட்டுவித்தான். கந்தளாய் குளத்தையும் பெரிதாக்கினான். பெளத்தத்திற்கும் தொண்டுகள் பல புரிந்தான். இவனைப் பின்பற்றி வந்த மற்ற அரசர்கள்—3-ம் முகல்லன், சிலாமேக வண்ணன், 3ம் அக்கிரைபோதி ஆகியோர்கள். முதலாம் தாடோபசேனன், இரண்டாம் காசியப்பன், முத்தாடன் என போரும் வரலாற்று முக்கியத்துவம் பெறாத அரசர்கள்.⁶

- அனுராதபுரத்தில் பெருந்தொகையான தமிழர் இருந்த காரணத்தால் சிங்கள அரசர்கள் நிம்மதியாக இருந்து ஆட்சி புரிய முடியவில்லை. அதனால் தலைநகரம் தற்காலிகமாக பொல்லாஜுவக்கு மாற்றப்பட்டது.

நான்காம் அக்கிரபோதி மன்னானதும், சில குளங்களையும் புதுப்பித்து விகாரகளையும் நன்கு பராமரித்தான். அத்துடன் சைவத்தமிழ்க் கோவில்களையும் பராமரித்தான். தேவந்துறையில் உள்ள கடலில் மிதந்து வந்த செஞ்சந்தனத் திலான் விண்ணு சிலையை வைத்து விண்ணு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. முதலாம் சேனன் (கி. பி. 772-792) காலத்தில் ஒரு பெரும் தமிழர் படையெடுப்பு நடந்தது. தமிழர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆண்டவராயினும் அவர்களால் அங்கு நீடித்திருக்க முடியவில்லை.

கவிங்க உக்கிர சிங்கன் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றும்

இதற்கிடையில் கி. பி. 795ல் கவிங்க இளவரசனான உக்கிரசிங்கன் இலங்கைபின் வடபகுதியைக் கைப்பற்றி தனதாட்சியை நிறுவினான். இதுவே யாழ்ப்பாணத்தின் கவிங்க மன்னர் ஆட்சியின் தொடக்கமாக அமைந்து பின்னர் புகழ்பெற்ற யாழ்ப்பாண இராச்சியமாக மினிர்ந்தது. மான்ட்டபாம் கந்தகவாயி கோவில் உருவாக்கம் பெற்றது இக்காலத்திலேயே.

4ம் அக்கிரபோதிக்குப்பின் தத்தன் என்பவனும், அதன் பின்னர், இலம்பகர்ன் மரபினரான மானவர்மன், 5ம் அக்கிரபோதி, 3ம் காசியப்பன், 1ம் மகின்தன், 6ம் அக்கிரபோதி, 7ம் அக்கிரபோதி, 2ம் மகின்தன், 1ம் உதயன், 3ம் மகின்தன், 8ம் அக்கிரபோதி, 2ம் தப்புலன், 9ம் அக்கிரபோதி என்போரும் ஆண்டு மறைந்தனர். இரண்டாம் சேனன் தமிழரைப் பழிவாங்கும் நோக்குடன் மதுரைக்கு ஒரு படையை அனுப்பினான். கி.பி. 831—851 வரையிலான காலத்தில் பாண்டியன் சிறிமாற சிறி வல்லபெள்ளின் படை இலங்கையைத் தாக்கியது. தென்னிந்தியாவில் பாண்டியருக்கும் சோழருக்கும் போர் தீவிரமாக அக்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாண்டியப் படைகள் இந்தியாவுக்குத் திருப்பி அழைக்கப் பட்டன.

இக்காலத்தில் பொல்லன்றுவை ராஜூரட்டையின் நிரந்தரத் தலை நகரானது. பாண்டியரும் பொல்லன்றுவையையே தலைநகராகக் கொண்டனர். சில ஆண்டுகள் கழிந்து, கி.பி. 942ல் மூன்றாம் உதயன் காலத்தில் (கி.பி. 935—938) சோழரிடம் தோற்ற பாண்டிய மன்னன் (மாற வர்மன் இராஜஸிம்மன்) பாங்குதகன் தனது அரசு சின்னங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இலங்கை மன்னன் நான்காம் உதயனிடம் அடைக்கலமாகக் கொடுத்து மீண்டான். சோழப் படைகள் பாண்டியரின் அரசு சின்னங்களைக் கவர இலங்கைக்கு வந்தனர். உதயன் சோழருக்குப் பயந்து உருகுணைக்கு பாண்டியர் சின்னங்களுடன் ஆட்சான். சோழரால் பாண்டியன்து அரசு சின்னங்களைக் கைப்பற்ற முடியவில்லை.

சோழர் ஆட்சி

5ம் சேனன் (கி.பி. 972—982) தனது சிங்களப் படைத் தளபதியின் சகோதரனை ஏதோ காரணத்துக்காக கொண்டு விட்டான். இதனால் கோபமுற்ற சிங்களப் படைத் தளபதி சோழர்களுக்கு உதவி புரிந்து நாட்டை அவரிகளிடம் ஒப்படைத்தான். சோழப் பேரரசன் ராஜூரூண் கி.பி. 1003ல் இலங்கையைத் தன்னாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். கி.பி. 1017ல் ஜந்தாம் மகின்தனும் சிறை பிடிக்கப்பட்டு அரசனும் அரசியும் நாடு கடத்தப்பட்டனர். அக்காலத்தில் பல சிறு சிறு இராச்சியங்களும் இருந்தன. அவை எல்லாம் சோழரால் கைப்பற்றப்பட்டன. பொல்லன்றுவைக்கு ‘ஜனகாதபுரம்’ என்று சோழர் பெயரிட்டனர். லோகிஸ்ஸா என்பவன் மட்டும் உருகுணையிலிருந்து ஒரு சிறு காட்டுப் பகுதியை ஆட்சி செய்தான். இவன் மன்னன் மகின்தனின்

மந்திரிமார்களில் ஒருவனாயிருந்தவன். இராஜேந்திர சோழன் (1012—1044) இலங்கை முழுவதையும் சோழப் பேரரசன் கீழ் கொண்டு வந்தான்.

சோழ அரசின் 9வது மாநிலமாகி ‘மும்முடிச் சோழ கண்டலம்’ என்று பெயர் வழங்கலாயிற்று. இலங்கையில் இருந்த சோழப் பிரதிநிதி ‘சோழ இளங்கேஸ்வரன்’ என்ற பெயரைப் பெற்றான். நிலா வெளிக் கல்வெட்டு ‘கோணபார்வதம்’ திருக்கோணமலை மச்சகேஸ்வர, முடைய மகாதேவரிக்கு என்று குறிக்கும்.

கிட்டி என்னும் விஜயபாகு (கி.பி. 1056—1111) திரும்பப் போரிட்டு சோழரை வென்று கி.பி. 1073ல் விரட்டினான். இதன் பின்னர் அவன் பொல்லன்றுவைக்கு ‘விஜயராஜபுரம்’ என்று பெயரிட்டான். மன்னன் விஜயபாகு இருதார மனம் கொண்டவன். ஒருத்தி கவிங்க மன்னனின் உறவினர், மற்றவரும் இந்தியப் பெண்ணே. இவன் தங்கை மித்தா (மித்திரை) என்பவள் பாண்டிய அரசகுலத்தினன் ஒருவனை மனந்து கொண்டாள்.

தமிழ் வேளைக்காரப் படையினரின் கலகம்

மன்னை விஜயபாகு காலத்தில்தான் மூன்று கை மகாசேனை என்று அழைக்கப்படும் வேளைக்காரப் படைகள் கலகம் செய்தனர்.⁷ (கி.பி. 1084) ஆணால் கலகத்தை அடக்கிய விஜயபாகு அவர்களை ‘புத்த தந்தத்தை’ பாது காக்கும் படையினராக மட்டும் நியமித்து அவர்களைத் திருப்பிப்படுத்தினான். அட்டதாகே⁸ என்னும் விகாரையை திறுவியவனும் இவனே. இவன் மேல் மகிகள் அதிக மதிப்பு

7. வேளைக்காரப் படைத் தலைவர்கள் தமிழ் நாட்டைப் போல் சமூத்திலும் சில இடங்களில், குறிப்பாக வண்ணிப் பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளனர் இத்தகைய சிற்றரசரிகள் ஆங்கிலேயர் காலம் வரை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

வைத்திருந்தார்கள். இவன் சோழருடன் போரிட்டாலும் தமிழரை வெறுக்கவில்லை. இவனுக்குப்பீன் இவன் தமிழியான ஜயபாகுவும், பின்னர் விக்கிரமபாகுவும், அவனைத் தொடர்ந்து மித்தாவுக்கும் பாண்டியனுக்கும் பிறந்தவனான மாணாபரணனும் அரசனானார்கள். மாணாபரணனின் மகன் முதலாம் பராக்கிரமபாகு (கி.பி. 1153—1186) 1153ம் ஆண்டு பொல்லன்றுவையில் முடிகுட்டப் பெற்றான். இவன் சோழர் களின் எதிரியாக இருந்தாலும் சில சைவக் கோவில்களையும் கட்டுவித்தான். பர்மா போன்ற இடங்களுக்கும் தன் படைகளை அனுப்பி வெற்றிவாகை சூடினான். பெரு நாட்டு மன்னனைக் (King of Pegu) கொன்று கி.பி. 1164ல் அந்நாட்டைக் கைப்பற்றினான்.

தமிழ்த் தளபதியின் உதவியால் பராக்கிரமபாகு வெளிநாடுகளில் ஆதிக்கம்

முதலாம் பராக்கிரமபாகுவின் தளபதியான இலங்கா புரன் என்பவன் படையுடன் பாண்டியரின் உதவிக்குச் சென்று சோழரைத் தோற்கடித்தான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. இவன் காலத்தில் இராமேஸ்வரம் தீவு இலங்கை மன்னன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்றும், பராக்கிரமபாகுவின் படையில் ஏராளமான தமிழ்ப் படையினரும் இருந்தனர் என்றும் சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பின்னர் இவன் அராபியரையும் வட இந்தியரையும் தனது படைப் பிரிவுகளில் கூலிக்கு அமர்த்தினான். இவனைப் பீர பராக்கிரமபாகு என்று மக்கள் புச்சிந்தனர். இவனின் மருமகனான இரண்டாம் விஜயபாகு அரசனாகி ஒரு வருடத் திற்குள்ளேயே மகிழ்தன் என்னும் ஒருவனால் கொல்லப் பட்டான். இவனுக்குப்பீன் கலிங்கரது ஆட்சி தொடர்ந்தியது.

கி.பி. 1187-ல் சிகங்க மல்லன் என்பவன் பொல்லன்றுவையில் மன்னன் ஆணான். இவன் கலிங்கத்தைச்

சேர்ந்தவன். பராக்கிரமபாகுவின் உறவினனும்கூட. பராக்கிரமபாகுவே கலிங்க நாட்டிலிருந்து நிசங்க மல்லனை வரவழைத்து தன் காலத்தில் அவனைத் துணை அரசனாக்கி (உபராஜன்) வைத்திருந்தான். இவனைப் போலவே ‘கிட்டி’ விஜய பாகுவின் பேதத்தியாகிய ‘சுப்பாதேவி’யும் கலிங்க நாட்டினளே. நிசங்கமல்லன் ரங்கிகாட் விகாரை (ருவான் வெலிசாய), வட்டதாகே, சத்மால் பாசாத, நிசங்கதூ மண்டபம் முதலியவற்றைக் கட்டுவித்த அரசனாவான். நீர்ப்பாசனத்தை மேம்படுத்திப் பயிர்ச் செய்கைக்காக நிசங்க சமுத்திரம், பாண்டி விஜய குளம் ஆகிய குளங்களையும் கட்டுவித்தான். இவனுக்குப்பின் மீண்டும் சதிகள், சூழ்சிகள் கொலைகள் அரண்மனையில் நிசம்நித்துகொண்டே இருந்தன. சோழத் தமிழ்ப் படைகளின் உதவியுடன் ஆட்சி செய்த அனிகங்கன் என்பவனை கி.பி. 1209ல் ஒரு சிங்களப் படைத் தலைவன் தோற்கடித்து, பராக்கிரமபாகுவின் மனைவியான லீலாவதியை அரச கட்டிலேற்றினான். லீலாவதியை சிம்மாசனத்தில் ஏற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் பல தடவைகள் நடைபெற்றது. இதெல்லாம் சோழப்படைப் பிரிவுகளின் உதவியுடன் தான் நடந்தேறின.

கலிங்க மாகன்

கி.பி. 1215ல் கலிங்க மாகன் என்பவன் சிறந்த படையுடன் வந்து இராஜரட்டையை கைப்பற்றித் திரியாடுவிற் திலங்களையும் வேறு சன்மானங்களையும் தனது படையிலிருந்த மலையாளப் படையினருக்குக் கொடுத்தான் என்று கூலவம்சம் கூறுகிறது. தமிழரிட மிருந்து சிங்களவரால் கவரப்பட்ட நிலங்கள் கோவில்களை இவன் மீளித்தான் என்று நம்பலாம். மாகன் (கி.பி. 1215-1236) ஒரு இந்துவாக இருந்தமையினால், இவன் புத்த விகாரைகளைச் சூறையாடினான். பொத்த நூல்களையும் அழித்தான். மக்கள் இவனை வெறுத்தனர். கலிங்க மாகன் கி.பி. 1236ல் இரண்டாம் பராக்கிரமபாகுவால் தோற்கடிக்கப்பட்டான்.

அக்கு ஓடினால். இவனே பின்னர் விஜய கூழங்கைச் சக்கர வரித்தியாகி ‘யாழ்ப்பாண்’ இராச்சியத்தைத் தோற்று வித்தான் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பு.

கி.பி. 1220ல் தென் பகுதிக்கு அரசனாக விருந்த மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1220-1224) தம்பதெனியாவை தனது புதிய தலை நகரமாக்கிக்கொண்டு ஆட்சி செய்தான். இவனுக்குப்பின் வதினி என்ற ஒரு அரச�ுமாரன் தம்பதெனியாவிலிருந்து ஆட்சி செய்தான். இவனைக்கொன்று குருநாகலையிலுள்ள குன்றொன்றிலிருந்து வீசி விட்டனர். கி.பி. 1236க்கும் 1244க்கு மிடைப்பட்ட காலத்தில் தமிழருக்கும் சிங்கள அரசருக்கும் போர் அடிக்கடி நடந்து கொண்டேயிருந்தது. கி.பி. 1244ல் பொல்லன்றுவையிலிருந்து தமிழர் முற்றாகப் பின்வாங்கினர்.

பாண்டியன் ஆட்சி

கி.பி. 1254க்கும் 1256க்கு மிடையில் இரண்டாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் (கி.பி. 1236-1267) ஒர் பாண்டிய யடையெடுப்பு நடந்தது. பராக்கிரமபாகு பாளிமொழியின் மிசுவும் வல்லவன். இவன் கவிதைகள் புணையும் புலவாகாவும் திகழ்ந்தான். ஆனால் போரில் வல்லவன்ஸ்ஸ் வடபகுதியை தமிழரிடமிருந்து மீட்க இவனால் முடிய வில்லை. சங்திரபானு என்னும் ஒருவன் ஜாவாவிலிருந்து பெரும் படையுடன் வந்து கிழக்கிலங்கையில் இறங்கினான். ஆனால் அவன் பின்னர் இரண்டாம் பராக்கிரமபாகுவால் தூரத்தியடிக்கப்பட்டான், எனினும் பராக்கிரமபாகுவின் மகனநான்காம் விஜயபாகுவின் காலத்தில் சோழப்படைகளின் உதவியுடன் பின்னரும் வந்து வட இலங்கையைக் கைப் பற்றினான் என்றும் சில வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனும் இந்தியப் படையினரைக் கூலிக்கு அமர்த்தினான். இவனை ஒரு படைத்தளபதி கொன்று

விட்டான். அந்தப் படைத்தளபதியும் பின்னர் இப்படையின் ரால் கொலை செய்யப்பட்டான்.⁸

கி.பி. 1271க்கும் 1284க்கும் இடைப்பட்ட காலத்தில் யாப்பகுவை தலை நகராக்கப்பட்டது. விஜயபாகுவின் தமிழ் யாகிய புவனேகபாகு (கி.பி. 1271-1283) யாப்பாகுவையீ விருந்து ஆட்சிபுரிந்தான். தமிழர்களின் கையோங்கியதும் தலை நகரங்களைத் தெற்கு நோக்கியே தேர்ந்தெடுத்துச் சொன்னார் சிங்கள அரசரிகள். அங்கும்கூட அமைதியுடன் ஆட்சி புரிய விடாமல் பாண்டியர் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து ‘புனித புத்த தந்தத்தை’ கைப்பற்றி பாண்டிய நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாண்டியரின் ஆட்சி இருப்பு ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்கால கட்டத்தில் தான் வெள்சியப் பிரயாணி ‘மார்க்கோ போலோ’ சினாவில் விருந்து திரும்பும் வழியில் பாக்கு நீரினை யூடாகப் பயணம் செய்கையில் இலங்கைக்கு வந்தான். (கி.பி. 1293).

மூன்றாம் புவனேக பாகு (கி.பி. 1303-1310) பாண்டிய மூக்குக் கப்பம் (திறை) செலுத்தினான். கண்டியில் கோடைகாலத் தங்குமிடம் ஒன்று இவனால் நிறுவப்பட்டது—முதலாம் புவனேகபாகுவின் மகனான இரண்டாம் புவனேகபாகு, இவனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தானே அரசனானான்—ஆனால் இவனோ பாண்டியர்க்குத் திறை செலுத்தாது இருந்துவிட்டான். கி.பி. 1344ல் தமிழருக்கு அஞ்சி 4ம் விஜயபாகு தனது அரசு இருக்கையை கம்பளைக்கு மாற்றினான். ஐந்தாம் விஜயபாகு காலத்தில் யாழ்ப்பான்

8. கி.பி. 1268ல் மதுரைச் சுந்தர பாண்டியன் சாவகனை வென்று திறை பெற்றுச் சென்றான். பின்னர் சுந்திர பானு சிங்கள மன்னன் மீது கி.பி. 1262ல் படையெடுக்க ஜிடாவரிமன்வீர பாண்டியன் சிங்கள மன்னனுக்கு உதவி புரிந்து சாகவனைக் கொன்றான், என்றும்; பின்னர் பாண்டியன் ‘திரிகூட கிரி’யிலும், கோணாமலையிலும் ‘இரட்டைக் கயல் மீன்’ சின்னத்தைப் பொறித்துச் சென்றான் என்பதும் வேறு சில வரலாற்றுச் செய்திகள்.

இராச்சியத்தின் எல்லை சிலாபம் வரை பரவியிருந்தது. கி.பி. 1344ல் இபின் பற்றாற்றா⁹ என்னும் மொதொக்கோ நாட்டுப் பயணி யாழ்ப்பான் ஆரியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தான். சக்கரவர்த்தி தனது பணியாளர் மூலம் இபின் பற்றாற்றாவை சிவனோளிபாத மலையாகிய ஆதம் மலைக்கு (Adams Peak) பல்லக்கில் அனுப்பி வைத்து, திரும்பவும் அவனது நாட்டிற்கே பாதுகாப்பாக அனுப்பிவிட்டான். இதிலிருந்து ஆரியச் சக்கரவாதத்தியின் ஆட்சிக்கம் தென்னிலங்கையிலும் சிவனோளிபாத மலைவரை பரவியிருந்தது என்பது பெறப்படும். தென்னிலங்கை அரசின் தலைநகரம் மீண்டும் கம்பளைக்கு மாற்றப்பட்டது. மூன்றாம் விக்கிரம பாகு (கி.பி. 1357-1374) வின் ஆட்சியில் அழகேஸ்வரன் என்ற அழகக் கோணார பெராதெனியாவிலிருந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்று ஆட்சி புரிந்தான்—இவன் யாழ்ப்பான் ஆரியச் சக்கரவர்த்தியால் வரி அறவிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட இறைவரி ஆட்களை ‘தூக்கிலிட்டுக் கொன்றான். இக்காலத்தில் கரையோரம் முழுவதும் ஆரியச் சக்கரவர்த்திகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இதை அடுத்து அழகக்கோணார யாழ்ப்பான் அரசனது கோட்டை களையும் கப்பல்களையுமிருந்து நாசமாக்கினான், இவ்வாறு கொழும்பு வத்தளை, நீர் கொழும்பு, சிலாபம், பாணந்துறை ஆகிய எல்லா இடங்களிலும் தாக்குதல் நடத்தினான். இதனால் வெகுண்டெழுந்த ஆரியச் சக்கரவர்த்தி செய்வீர சியங்கையாரியன் கம்பளையையும் ஜெயவர்த்தனபுர கோட்டையையும் ஒரேநேரத்தில் தாக்கினான். கப்பற்படை தோல்வி கண்டது, தரைப்படை வெற்றி மீட்டியது. கம்பளை அரசன் புவனேபாகு ஓடி ஒளிந்தான். ஐந்தாம் புவனேக பாகுவின் காலத்தில் கம்பளையிலிருந்து அரசனும், கோட்டையிலிருந்து அழகக் கோணார கரையோரங்களையும் ஆட்சி

9. IBN BATUTA describes the King of Jaffna ‘The Sultan of Jaffna Patao’ and that he Saw the Sultan at Patalam (Puttalam)

செய்தனர். ராய்கமையும் பின்னர் தலை நகரமாக்கப்பட்டது. அழகக் கோணாரவின் உறவினணான் ஆறாம் விஜயபாகு பின்னர் ஆட்சிக்கு வந்தான்.

சிங்கள மன்னன் சீனரால் சிறை வைக்கப்படல்.

இக்காலத்தில் (கி.பி. 1409) செங்ஹோ (Cheng Ho) என்னும் சீன நாட்டுப் படைத் தலைவன் புத்த தந்தத்தைத் தரிசிக்க விரும்பி இலங்கைக்கு வந்தான். ஆனால் மன்னன் விஜயபாகு அவனை அவமதித்து அனுப்பிவிட்டான். இதனால் சீற்றமடைந்த செங்ஹோ தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்று பெரும் படையுடன் வந்து கோட்டையைச் சூறையாடி கம்பளவரை சென்று விஜய பாகுவைச் சிறைப் படுத்தி சீனாவுக்குக் கொண்டு சென்றான். பின்னர் விஜய பாகு தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு சீனாவுக்குக் கப்பம் கட்டுவதாக வாக்களித்து மீண்டான் (கி.பி. 1410).

ஆறாம் பராக்கிரமபாகு (கி.பி. 1412-1467) முதலில் ராய்கமையிலிருந்தும் பின்னர் கோட்டையிலிருந்தும் ஆட்சி செய்தான். இவனது ஆட்சி பலமிக்கதாக அமைந்திருந்தது. இவனது ஆட்சியில் புத்த சமயமும் சைவசமயமும் வளர்ச்சி பெற்றன.¹⁰ விவசாயம் மேம்பட்டது. மாற்றார் தலையிடு கரும் படையெடுப்புகளும் ஓய்ந்தது. இவனே பாண சமுத்திரம் (பராக்கிரம சமுத்திரம்), பராக்கிரம சாக்ரம், கலிங்கயோதி, கோமதிக் கால்வாய் போன்ற குளங்களையும் நீர்க் கால்வாய்க்களையும் அமைத்தான். தமிழ் தூபி என்ற தூபியையும், இலங்காதிலைக் கிளாரை, பப்புலுகிளாரை (ரூபாவதி சேத்திய) கிளிகிளாரை, கல்விகாரை ஆகிய புத்த சேதியங்களையும் உருவாக்கினான். இப்பணிகளில் இவனுடைய இரு இராணிகளும் இவனுக்கு உறுதுணையாக இருந்து உதவினார்கள். இம்மன்னன் மகா பராக்கிரமபாகு என்ற புகழைப் பெற்றான். தனது வளர்ப்பு மகனும் தமிழ் வீரனுமாகிய சுபுஷால் குமராயா என்ற சன்பகப் பெருமானை தனது படைத் தலைவனாகிய—யாழ்ப்பான் இராச்சியத்தை ஒடுக்கி வருமாறு பணித்தான்.

யாழ் இராச்சியம் சிங்களவர் வசமாதல்

கி.பி. 1450ல் சண்பகப் பெருமாள் யாழ்ப்பானத்து ஆரியச் சக்கரவர் த்தியாகிய கணக்குரிய சிங்கையாரியனைத் தொற்கடித்து சிங்கை நகரைக் கைப்பற்றினான். மன்னன் கணக்குரியன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றான். புதிய நல்லூர் நகர் 1450ல் அமைக்கப்பட்டது. நல்லூர்க் கந்த சுவாமி கோவிலும் இவணால் முழுவதும் புதுப்பித்துக் கட்டப் பெற்றது. பதினேழு வருடங்கள் யாழ்ப்பான் இராச்சியம் சிங்களர்களுக்கு உட்பட்டிருந்தது. கி.பி. 1467ல் திரும்பவும் விடுதலை பெற்றது. கணக்குரிய சிங்கையாரியன் இந்தியாவிலிருந்து படையுடன் வந்து போரிட்டு யாழ் இராச்சியத்தை மீட்டான்.

பராக்கிரம பாகு சினப் பேரரசனுக்கு கி.பி. 1436, 1445, 1459 ஆகிய ஆண்டுகளில் திறை செலுத்தினான். பின்னர் சீனா இலங்கைக்கு தொல்லை கொடுக்காமலிருந்தது. சிற் ராகுல என்னும் புலவர் பராக்கிரமபாகு காலத்தவரே. கி.பி. 1468-ல் இராச்சியப் பொறுப்பை தனது பேரணாகிய ஜயபாகு என்னும் வீர பராக்கிரம பாகுவிடம் ஒப்படைத் தான். இரண்டு வருடங்கள் ஆட்சி செய்ததும், இவனை சபுமால் குமரயா (செண்பகப் பெருமான்) கொன்றுவிட்டு ஆட்சியைத் தானே கைப்பற்றினான். இவன் கி.பி. 1470-லிருந்து 1478 வரை ஆட்சி புரிந்தான். இவன் சோழ நாட்டைச் சேர்ந்த தமிழன் என்பது முன்னரறிந்த செய்தி யாகும். கி.பி. 1473-ல் தனக்கு ஆறாம் புவனேகபாகு என்ற பெயரைச் சூட்டி முடிதரித்துக் கொண்டான். ஏழு வருடங்களின் பின் இவனது மகன், ஏழாம் பராக்கிரமபாகு என்ற பெயருடன் அரசு கட்டிலேறினான். கி.பி. 1484-ல் இவனே, இவனது மாமனே கொன்றுவிட்டு எட்டாம் பராக்கிரமபாகு என் பற்றடத்துடன் அரசனானான்.

10. H. W. கொட்டரிங்ரன்—‘Ceylon’ கோட்டையை அரசு இருக்கையாகக் கொண்டு ஆண்ட மன்னர்களது அரசு மொழியாக தமிழே இருந்துள்ளது.

போர்த்துக்கீசர் வருகை

இவ்வரசன் காலத்தில் தான் போர்த்துக்கீசர் (லோறென் சோடி அல்மெப்டா தலைமையில்) கி. பி. 1505-ல் கொழும்புக்கு வந்தனர்.

கி. பி. 1519-ல் சங்கிலி செகராஜூசேகரன் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னன் ஆணான். ஒன்பதாம் தர்மபாக்ஸிரம பாகு (கி. பி. 1509—1518), ஏழாம் விஜயபாகு (கி. பி. 1518—1527), ஏழாம் புவனேசபாகு (கி. பி. 1521—1551), பெடான் ஜூவான் தர்மபாலன் (கி. பி. 1551—1597) ஆகியோர் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு அரசு செய்த மற்றைய மன்னர்கள். கி. பி. 1551 கோட்டையின் மன்னனான ஏழாம் புவனேசபாகு (கி. பி. 1521—1561) தற்செயலாக நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்தான். கி. பி. 1552-ல் இலங்கையின் பேரழகு மிகுந்த சைவக் கோவிலான சீதவாக்கை பெரியாண்டி¹¹ கோவில் (Berendi kovil) போர்த்துக்கீசரால் கொள்ளளியிடப்பட்டு அழிக்கப்பட்டது.¹²

யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கி. பி. 1560-ல் தாக்கினர். ஆணால் சங்கிலி மன்னன் பறங்கிகளை பற்றமுதுகிட்டு பின்வாங்கக் கொண்டான். ஆணால், 1561-ல் மன்னார் பறங்கிகளால் கைப்பற்றப்பட்டது. பெடான் ஜூவான் தர்மபாலன் கோட்டையை விட்டு கொழும்புக்குச் சென்றான். கி. பி. 1588-ல் தேவந் துறையிலுள்ள பொன்னோடுகளால் வேயப்பட்ட விழினுவாலையம் பறங்கிகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.¹³ கோட்டை

11. போர்த்துக்கீச வரலாற்று ஆசிரியர் குவைரோஸ், சுவாமியார் '20 ஆண்டுகள் 2000சிற்பிகள் இரவுபகலாக வேலை செய்தாலும் கட்டிட முடிக்க இயலாத மிகச் சிறந்த சிற்ப அவங்காரமுள்ள ஆலயம் இது' என்று கூறுகிறார்.

12. 'The Temporal and Spiritual Conquest of Ceylon' fernas de Queyroz Translated by S.G. Perera-1930.

இன் கடைசி மன்னனான் தர்மபாலன் இறந்ததும் போர்த்துக்கீசர் கோட்டை இராச்சியத்தைத் தம்வச மாக்கினர். இதன் தாழ்வான் பகுதிகள் அண்ட்தும் போர்த்துக்கீசரின் ஆளுகைக்கு உட்பட்டது.

மாயாதுன்னைக்கு யாழ். மன்னன் படையுதவி செய்தல்

கி. பி. 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கீசருடன் இடையறாது போரிட வேண்டியிருந்தது. கி. பி. 1547-ல், யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்து வந்த சங்கிலி செகராஜூசேகரன், போர்த்துக்கீசருடன் போர் செய்து வந்த தென் னி லங் கை மன்னனி மயாதுன்னைக்கு துணை புரிய ஒரு பெரும்படையை அனுப்பினான். கி. பி. 1563-ல் மீண்டும் உதவி கோரிய மாயாதுன்னைக்கு சங்கிலி மன்னன் படையனுப்பி உதவி புரிந்தான். கி. பி. 1624, ஒரு புது வருட தினத்திற்கு, புகழ் பெற்ற கோணேஸ்வரர் ஆலயம் போர்த்துக்கீசரால் இடிக்கப் பட்டு கோவிலுக்குச் சொந்தமான பெருந்தொகையான நகைகளும் வெள்ளியிலான பொருட்களும் கொள்ளளியிடப் பட்டன. கி. பி. 1621-ல் யாழ்ப்பாண இராச்சியம் பறங்கியர் வசமானது. மட்டக்களப்பில் டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) கோட்டையைக் கைப்பற்றினர்.

ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் அரசு செய்த ஆரியச் சக்கரவரித்திகள் பரம்பரை கி. பி. 1621-ல் முடிவற்றது. இவர்களது காலத்துக்கு முன்னரும் பல ஆண்டுகள் தனி அரசாக இயங்கி வந்த வட இலங்கை அரசின் சுதந்திரம் முற்று முழுதாக அந்தியர் கைப்பட்டது.

கி. பி. 1593-ல் சீதவாகிகையின் மன்னன் முதலாம் இராச்சிங்கள் இறந்தான். கோட்டை இராச்சியத்தின் கடைசி மன்னனான தர்மபாலனும் கி. பி. 1597-ல் இறந்ததும், போர்த்துக்கீசர் இவர்களது இராச்சியங்களில்

மேலாண்மை செலுத்தினர். கண்டி மன்னன் கோரத் கி. பி. 1635-ல் மரணமானான். கி. பி. 1639-ல் திருகோணமலை டச்சுக்காரர் வசமானது. நீர் கொழும்பும் காவியும் கி. பி. 1640-ல் டச்சுக்காரரால் பிடிக்கப்பட்டன.

டச்சுக்காரர் வருகை

கி. பி. 1644-ல் டச்சுக்காரருக்கும் போர்த்துக்கீசருக்கும் வருட தற்காலிக போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு சமாதானம் ஏற்பட்டது. கி. பி. 1652ல் மீண்டும் இவரிகளுக்கிடையில் போர் மூண்டு கி. பி. 1658-ல் மன்னார் டச்சுக்காரர் வசமானது. இதே ஆண்டு ஆணி 27-ல் போர்த்துக்கீசர் சரணடைந்து யாழ்ப்பாணம் டச்சுக்காரரிடம் போயிற்று. கி. பி. 1660-ல் ஆங்கிலேயர்கள் நொபேர்ட்டோக்ஸ் கண்டிமன்னால் சிறை பிடிக்கப்பட்டான். இவன் கி. பி. 1679ல் தப்பி வட இலங்கை யூடாக தமிழ்நாடு சென்று தன்நாட்டுக்குத் திரும்பி விட்டான். கண்டியில் விமலதர்மாகுரியனின் ஆட்சி. கி. பி. 1739-ல் கடைசி சிங்களமன்னான் காரேந்திர சிங்கன் இறந்தான்.

கண்டியில் ஒரு தமிழ் அரசு பரம்பரை

இதையடுத்து, கண்டியில் ஒரு தமிழ் அரசு பரம்பரை (தென்னிந்திய) விஜயராஜசிங்கனை முதல் மன்னாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. (கி.பி. 1739—1747) இவனைத் தொடர்ந்து கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கி.பி. 1747—1782) மன்னானான். கி.பி. 1782ல் ராஜாதி ராஜசிங்கன் கண்டி மன்னாக ஆட்சிக்கு வந்தான்.

ஆங்கிலேயர் வருகை

கி.பி. 1795ல் ஆங்கிலேயர் திரிகோணமலையைக் கைப்பற்றினர். கி.பி. 1796 தொடக்கம் இலங்கை ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பட்டது. முதலில் கிழக்கிந்திய கம்பனியின்

பேரிலும், கி.பி. 1802லிருந்து பிரித்தானிய அரசின் கீழும் இலங்கை ஆளுகைக்கு உட்பட்டது.

கி.பி. 1798ல் நோர்த் பிரெடு இலங்கையின் ஆளுநராகப் பதவி பெற்றார். இதே ஆண்டில், இராஜாதி ராஜசிங்கனின் மறைவின்பின் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் பதவிக்கு வந்தான். கி.பி. 1802ல் முதலாவது கண்டிப்போர் நடை பெற்றது; ஆங்கிலேயருக்கும் கண்டி அரசனுக்குமிடையில் கண்டிமன்னனது அரசனை உறுப்பினர்களின் சதிகளினால் நிலைகுலைந்த மன்னன், அதிகாரிகளின் குழுச்சிகளினால் நிகழ்ந்த சில கோரச் சம்பவங்களுக்கு பொறுப்பாளியாகிப்பட்டான். அவற்றில் ஒன்றுதான் எல்லப்பிள்ளை (Ehelepola)யின் பிள்ளைகளின் தலைகளை வெட்டி உரவில் போட்டு, அவன் மனைவியைக் கொண்டே இடுக்கச் செய்தமை. இதனால் அவன் மக்களின் வெறுப்புக்கு உள்ளானான். முதலில் பிலிமத்தலாவையும், பின்னர் எல்லப்பிள்ளையும் மன்னனுக்கு எதிரிகளானார்கள். ஆங்கிலேயரின் கைப் பொம்மைகளாக மாறி, அரசனைக் காட்டிக் கொடுத்து, கண்டி ராஜ்யத்தை ஆங்கிலேயர் கைப்பற்ற வழிவகுத்தனர். கண்டியின் கடைசி மன்னன் இவனே. இவனது இயற்பெயர் கண்ணுச்சாமி. இவனுக்கு முன்னிருந்த மன்னன் இராஜாதி ராஜசிங்கனின் பின் முத்துசாமி (பட்டத்து ராணியின் சகோதரன்) என்பவனே மன்னாகும் உரிமையுடையவனாக இருந்தும், அவ்வேளையில் முதல் அமைச்சராக இருந்த பிலிமத்தலாவையின் திட்டத்தினால் கொல்லப்பட்டு, கண்ணுசாமியே ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற பெயரில் கண்டி அரசனானான்.

கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

ஆங்கிலேயரால் கி.பி. 1815ல் கண்டி மன்னன் தோற் கடிக்கப்பட்டு வேலூரில் (தமிழ்நாடு) சிறை வைக்கப்பட்டான். இதையடுத்து, பேர் பெற்ற ‘கண்டி ஓப்பந்தம்’ (Kandyan Convention) கையொப்பமிடப்பட்டது. இலங்கை இ. -3

யின் விடுதலை பெற்ற ஒரே நாடாக இருந்த கண்டி இராச்சியமும் பிரித்தானியர் கைவசமானது. இலங்கை நாடு தனது சுதந்திரத்தை இழந்தது.

கி.பி. 1806ல் ஆங்கிலேயரால் தமிழருக்கென தனியான நீதிச் சட்டமாகிய 'தேச வழிமை'ச் சட்டத்தை வட இலங்கையில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக கெப்பெற்றிப்பொல, மடுகல் ஆகிய விடுதலை வீரர்கள் கிளரிச்சி செய்தனர். இவர்கள் கி.பி. 1818ல் கொல்லப் பட்டனர். கி.பி. 1827ல் முதன் முறையாக கோப்பிப் பயிர்ச் செய்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் படிப் படியாக நாட்டு மக்களின் பங்களிப்பை விரும்பி ஆட்சி செய்ய முற்பட்டு, கோல்புறுக் ஆணைக் குழுவை (Colle brooke Committee) நியமித்து அதன் பரிந்துரையின் பேரில் கி.பி. 1833ல் 'சட்ட நிருபண' சபை ஒன்றை நிறுவினர். அதில் தமிழரின் பங்களிப்பும் ஆட்சியில் அவர்களது உரிமை களும் ஒடுக்கப்பட்டு, சிங்களவரின் கை ஒங்கத் தொடங்கியது.

கி.பி. 1861ல் முதலாவது தோட்டத் தொழிலாளர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென தென் னிதியாவிலிருந்து கொண்டுவரப்பட்டனர். இக்காலத்தில் இலங்கை அரசியலில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் மிக முக்கியமான தேசியத் தலைவரவரானார். இலங்கை அரசியலில் அவர் ஆற்றிய பங்கு மிகச் சிறப்பானது. கி.பி. 1883ல் இரப்பர் மரங்கள் இலங்கையில் பயிரிடப்பட்டது. இதன் பின்னர் இது வளர்ச்சி பெற்று, இலங்கை இரப்பர், ஏற்றுமதி செய்யும் நாடாகி விட்டது.

கி.பி. 1822ல் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் பிறந்து சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்து 1879ல் இறையடி சேர்ந்தார். யாழ்ப்பாணத்தில் கி.பி. 1894ல் பெரிய பூமியதிரவு ஏற்பட்டது. சுவாமி விவேகானந்தர் கி.பி. 1897ல் இலங்கைக்கு வந்தார். அனுராதபுரத்தில் அவரது கூட்டமொன்றை புத்தராணோர் நடைபெறவொண்ணாது குழப்பினர்.

முஸ்லீம்—சிங்கள கலகம்

கி.பி. 1915ம் ஆண்டில் சிங்களவருக்கும் முஸ்லீம்களுக் குமிடையில் கலகம் நடந்தது. (அக்காலத்தில் பிரித்தானிய அரசின்கீழ் இந்தியா, பர்மா முதலிய நாடுகளும் இருந்தன) ஆட்சியாளர் (இந்தியா), பஞ்சாப் படைகளின் உதவியுடன் கலகத்தை அடக்க முற்பட்டனர். பஞ்சாப்படையினாரல் ஒருதலைப் பட்சமாக பல சிங்களவர் கொல்லப்பட்டனர். சிங்களத் தலைவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது முதலாம் மகாயுத்த காலம். சேர் பொன்னம்பலம் இராமநாதன் வண்டனுக்குக் கப்பலில் பயணம் செய்து இப்பிரச்சனையில் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்ட ஆளுநரை நீக்கச் செய்து, சிங்களத் தலைவர்களை சிறையிலிருந்து விடுவித்து நீதி வழங்கச் செய்தார். வண்டனிலிருந்து அவர் திரும்பவந்த பொழுது, சிங்கனத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர். பார்சுஜெ பத்திரிகா, டி. எஸ். கேள்நாயக ஆகியோர் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரை சிவிகையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு சென்று மரியாதை செய்தனர்.

கி.பி. 1929ல் டொனமூர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு 1931-ல் புதிய அரசியல் யாப்பிள்படி 'சட்டநிருபணசபை' அமைக்கப்பட்டது. தமிழர் பங்கேற்காத 'முற்றும் சிங்களவர்' என்ற (Pan Sinhalese Board of Ministers) சிங்களவரை மட்டும் கொண்டிருந்த ஒரு மந்திரிசபை ஆட்சியை நடத்தியது. கி.பி. 1936லிருந்து 1947 வரை சிங்களமகாசபை என்ற அமைப்பு உருவாகி, எல்லாம் சிங்கள வருக்கே என்ற கருதுகோள் மேலோங்கியது. தமிழரை முற்று முழுதாக ஒடுக்கத் தொடங்கினர். சேர். பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், க. பாலசிங்கம் முதலான தமிழ்த் தலைவர்கள் மனமுடைந்த நிலையில் காலம் சென்றது. திரு. ஐ. ஐ. பொன்னம்பலம் தமிழ்க் காங்

இலங்கையின் ஆட்சி மொழியாயிருக்க வேண்டும் என்று கூறி 5. 06. 56ல் சட்டம் கொண்டு வந்தார்.

சத்தியாக்கிரகம்

அன்றைய தினம் பாராளுமன்றத்தின் முன்னே ‘சத்தியாக்கிரகம்’ செய்த தமிழ்த் தலைவர்களை காடையீர் கூட்டம் தாக்கி மானபங்கம் செய்தது. பாராளுமன்றத்தில் திரு. பண்டாரநாயக்கா இக்காட்சியைப் பார்த்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பண்டா—செல்வா ஒப்பந்தம்

தமிழரின் எதிர்ப்பைக் கண்டு பண்டாரநாயக்கா பேச்சு வார்த்தை நடத்தி பண்டாரநாயகா—செல்வநாயகம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது பொத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து கிழித்தெறியப்பட்டது. தமிழருக்கு இழைத்த அநீ தியை உணர்ந்த திரு. பண்டாரநாயகா, ‘நியாயமான தமிழ் உபயோகம்’(Reasonable use of Tamil) என்னும் சட்டத்தை உருவாக்கினார். அவர் 25.09. 1959ல் சோமராம தேரோ என்ற புத்தபிக்குவினால் தமது வீட்டிலேயே சுடப்பட்டு இறந்தார். தமிழரது அமைதிப் போராட்டங்களை அடுத்து 1958ல் இனக்கவலர்ம் வெடித்தது. இதில் தென்னிலங்கைத் தமிழர் அனைவரும் பல இழப்புகளைச் சந்தித்தனர். கொலை, கொள்ளை, தீபிடல், பாலியல் வன்முறைகளைல் லாம் ஒருதலைப்பட்சமாக நடந்து தமிழர் கொழும்பிலிருந்து அகதிகளாக யாழ்ப்பாணம் குடா நாட்டுக்கு கப்பவில் அனுப்பப்பட்டனர். பேச்சுவாரித்தைகள், நியாயமான தீர்வுகள் எதையும் முன் வைக்காத சிங்கள அரசுகள் படிப் படியாக தமிழர் வாழ்ப்புத்திகளைத் தமது வசமாக்குவதற்கு குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி தென்னிலங்கை காடையரை தமிழர் வாழும் பகுதிகளுக்குள் குடியேற்றத் தலைப்பட்டது. 1961ம் ஆண்டு அமைதியான ‘சத்தியாக் கையைப்பட்டது.

கிரல் என்ற அமைப்பை உருவாக்கி ஜம்பதுகி கைம்பது (50/50) என்ற கொள்கையை வற்புறுத்தினார். சோல்பரி ஆணைக்கும் தமிழரின் கோரிக்கைகள் எல்லாவற்றையும் நிராகரித்தது.

இலங்கை சுதந்திரம் பெறுதல்

கி. பி. 1944ல் இலங்கைக்கு வந்த சோல்பரி ஆணைக்கும் இலங்கைக்கு டொமினியன் முறை அரசு அமைப்பைப் பரிந்துரை செய்தது; இது 1948ல் நடைமுறைப் படுத்தப் பட்டது. தமிழர் நிலை மேலும் பாதிப்படைந்தது. முழு இவங்கைத் தமிழரின் தலைவிதியும் கிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது. சோல்பரி ஆணைக்குமுனின் பரிந்துரைப்படி இலங்கைக்கு ‘டொமினியன்முறை’ அரசியல் யாப்பு வழங்கப்பட்டு 4.02. 1948ல் நாடு விடுதலை பெற்றது. இந்த அரசியல் அமைப்பின் மூலம் இலங்கைத் தமிழருக்கு எந்தவித பாதுகாப்புமில்லாது சிங்களவரின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலங்கை விடுதலையடைந்ததும் தேசியக் கொடி உருவாக்கும் பொழுதும் விட்டுக் கொடுக்கும் மனப்பாண்மையில்லாமல் நடந்து கொண்டனர் சிங்களவர். இதே போன்ற நிலை ‘குடியிருமைச் சட்டம்’ கொண்டு வந்த பொழுதும் இடம் பெற்றது- இந்தச் சூழ்நிலையில் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸிலிருந்து விலகி ‘தமிழரசு’க் கட்சியை உருவாக்கி, சமஷ்டியென்னும் ‘இணைப்பாட்சி’ (Federal Constitution) அரசியல் யாப்பு வேண்டுமென்று வலியுறுத்தினார். திரு. எஸ். டபிள்யூ. ஆர். பண்டாரநாயகா ஆட்சிக்கு வந்ததும் ‘சிங்களம் மட்டுமே’

★ நாடாளுமன்றத்தில் ஜம்பது சத வீதமான பிரதிநிதி துவம் சிங்களவருக்கும், மற்றைய எல்லாக் கிறுபாண்மை (தமிழர், முஸ்லீம்கள், மலாயர், பறங்கிகள் முதலானோருக்கும்) மிகுதியானவை.

கிரகம் தமிழர் வாழும் வடக்கு சிழக்கு பகுதிகளில் வெற்றி கரமாக நடைபெற்றது. அரசு பணிகள் முடங்கிச் செயற் பட முடியாத நிலையில், இலங்கை அரசு வன் முறையைக் கட்டவிட்டது விட்டு இராணுவ நடவடிக்கை எடுத்தது. தமிழ்த் தலைவர்களை சிறையிட்டது.

ட்டவிசெல்வா ஒப்பந்தம்

1966ல் பதவிக்கு வந்த ட்டவிசென நாயக்கா அரசு, ஈழத் துகி காந்தி என்றும் தந்தை செல்வா என்றும் அழைக்கப் பட்ட திரு. செல்வநாயகத்துடன் பேச்சு நடத்தி ட்டவிசெல்வா ஒப்பந்தம் 24-3-1965ல் கையெழுத்தானது. சிங்கள புத்த பிக்குகளின் எதிர்ப்பினால் இந்த ஒப்பந்தமும் கைவிடப் பட்டது. 1972ம் ஆண்டு பதவிக்கு வந்தவுடன் ஸ்ரீலங்கா கட்சி ஒரு அரசியல் யாப்பைத் தயாரித்து நடைமுறைப் படுத்தியது. இது தமிழர் எவரும் பங்கேற்காமலே பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் அமைப்பில் முன்பிருந்த சிறு பாதுகாப்புகளும் இந்த யாப்பில் விடுபட்டுப் போயின. இதன் மூலம் பெளத்துமே இலங்கையின் அதிகாரமதமாயிற்று.

குடியேற்றங்கள்

தமிழர் வாழ் பகுதிகள் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், இராணுவ, மற்றும் காடையார் வன்முறைகளாலும் பறிபோயின. விவசாயம், மீன்பிடித் தொழில் ஆகியவை மிகப்பாதிப்புற்றன. கல்வியில் மாற்றங்களைப் புகுத்தி, தரப்படுத்தல் என்ற நடைமுறையினால் தமிழ் மாணவர் கல்வியில் முன்னேற முடியாத குழ்நிலை ஏற்படுத் தப்பட்டது. இதை நிவர்த்தி செய்யும்படி நியாயமான கோரிக்கைகள் விட்டும் பயன் கிடைக்கவில்லை. மாணவர்கள் கல்வி தொடர முடியாத நிலையும், வேலையில்லாத திண்டாட்டமும் பெருகியது. சிறு அமைதியான ஆரிப்பாட்டங்களெல்லாம் படையினரின், காவல்துறையினரின் வன்

முறைகளினால் ஒடுக்கப்பட்டது. மாணவரிகள், இளைஞர் கள் சிறை வைக்கப்பட்டுத் துன்புறுத்தப் பட்டனர்.

யாழிப்பாணம் தமிழாராய்ச்சி மாநாடு உயிர்ப்பலிகள்.

1974ம் ஆண்டு யாழிப்பாணம் தமிழாராய்ச்சி மகா நாட்டின்போது அரசு வன்முறையால் பதினேராரு உயிரிகள் பலியாகின. தொடர்ந்த அடக்குமுறையால் பல இளைஞர்கள் உயிரிழுந்தனர். 1976ல் முதன் முறையாக தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக வன்முறையை நாடினர்.

தமிழர் தனிநாட்டுக் கோரிக்கை

எல்லா வழிகளும் முடக்கப்பட்ட நிலையில் 14-5-1976ல் வட்டுக்கோட்டை தீர்மானம் அனைத்துத் தமிழர்களாலும் முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கைத் தமிழருக்குத் தனிநாடு கோரும் தீர்மானமே அது. ‘சமஷ்டி’ கைவிடப்பட்டு ‘தனிநாடு’ கோருகிறோம் என்று தந்தை செல்வா 19-11-1976ல் பாராளுமன்றத்தில் அறிவித்தார். 1977 தேர்தலில் தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி செயல்திபர் திரு. அமிர்தவீங்கம் எதிர்கட்சித் தலைவரானார்.

யாழிப்பாண நூலகம் தீயிடப்படல்

1977ல் அனுராதபுரத்தில் தொடங்கிய இனக்கலவரம் பற பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமான தமிழர் உயிர் உடமை இழப்புக்களைச் சந்தித்தனர். 1981ம் ஆண்டு இலங்கை காவற படையினரால் திட்டமிட்ட குறையாடவில் யாழிப்பாண நகரின் முக்கிய பகுதிகள் எரிக்கப்பட்டு, குழ் பெற்ற ‘யாழிப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 97,000 அரிய தூங்கள் எரிந்து சாம்பலாயின. 1983ல் வன்முறையைத்

தொடர்ந்து பாரிய இனக்கலவரம் தொடங்கியது. ஆயிரகி கணக்கான தமிழர் கொலையுண்டும், வன்முறைகளினால் மிகப்பாதிப்புற்றனர். இதனையடுத்து தனியரசு கோரும் தமிழர் பாராஞ்மன்றம் போகாதவாறு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1985ல் திம்பு மகாங்கு பேச்சுவார்த்தை; 29-07-1987ல் ராஜீவ் காந்தி ஜெயவர்த் தனாவிற்கு மிடையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம்

தோற்றம்-வாலாறு

யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றியும், அதன் மன்னர்களைப் பற்றியும் எவ்வித குறிப்பையும் கூறாமல் விட்டுவிட்டது ‘மகாவம்சம்’. ஆனால், ‘ராஜாவலிய’ என்னும் சிங்கள நூல் கி.பி. பதினாண்காம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றித் தெரிவிப்பதாவது:-

‘படை பலத்திலும் செல்வப் பெருக்கிலும் ஆரியச் சக்கரவர்த்தி (யாழ்ப்பாண இராச்சிய மன்னன்) மற்ற மன்னர்களைவிட உயர்ந்து நிற்கின்றார். மலையகத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவின் தாழ்வான் பிரதேசங்கள், மற்றும் ஒன்பது துறை முகங்கள் ஆகியவற்றிலிருந்தும் திறை பெறுகின்ற மன்னராக இவர் திகழ்ந்தார்.’

‘ஒரு முறை ஆழகேஸ்வரன் தனது சேணைகளைப் பாரிவையிட்ட பின் இவ்வளவு பெரும் படைபலத்தை யுடைய மன்னனாகிய நான் வேறொரு மன்னனுக்குத்திறை செலுத்துவது தகாது என்று எண்ணி ஜயவர்த்தனபுர கோட்டையைக் கட்டிப் பலப்படுத்தினான். பல ஆண்டு களுக்குத் தேவையான நெல், தேங்காய். உப்பு ஆகிய வற்றைச் சேமித்து வைத்தான், பின்னர் ஆரியச் சக்கர

வர்த்தியின் வரிவகுவிக்கும் அதிகாரிகளைத் தூக்கிவிட்டான். இதையறிந்த ஆரியச் சக்கரவரித்தி, தனது படைகளை அனுப்பி ஒரே நாளில் கம்பளை இராஜ்யத்தையும் (அழகேஸ் வனின் ஆட்சிக்குட்பட்ட) கைப்பற்றுமாறு பணித்தான்’ இந்த விபரம் ஒன்றே யாழ்ப்பாண மன்னர்களின் பலத்தை விளக்குகின்றது. (It was a stronger regime than any Sinhalese regime).

இலங்கையில் ஆதிகாலம் தொட்டே பல சிறுசிறு இராச்சியங்கள் இருந்துள்ளன. இலங்கை ஒரே நாடாக ஒரு மன்னனின் ஆட்சியில் இருந்தது மிகச் சிறிய காலப் பகுதி களிலேயே என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கிழக்கு மாகாணத்திலும் தமிழ்க்குறுநில மன்னர்களே ஆண்டு வந்தனர். இவரிகள் கண்டி அரசனுக்கும் யாழ்ப்பாண மன்னருக்கும் சிற்சில காலங்களில் திறை செலுத்தி வந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாடு ‘நாக தீபம்’ என்ற பெயரைப் பெற்றிருந்த காலத்திலும் சிரோடும் சிறப்போடும் தனி அரசாக இருந்துள்ளது கந்தரோடை (கதிரமலையில்) அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்டவைகள் இதற்குச் சான்றாக உள்ளன. அக்காலத்தில், ‘கதிரமலை’ என்று இத்தலை நகரி அழைக்கப்பட்டது. இதுவே சிங்கள வரால் ‘கதுற கொட’ என்று அழைக்கப்பட்டு ஒல்லாந்தரால் ‘கந்தரோடை’ எனப்பெயர் மாற்றம் பெற்றது.

கதிரமலை அரசக்குப்பின் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாறு சிலகாலம் (12ம் நூற்றாண்டு வரை) தெளிவற்ற தாகவே காணப்படுகின்றது. ‘நாகதீபம்’ கி.மு. 6ம் நூற்றாண்டில் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது.¹ என்று மகாவம்சம் கூறுகிறது. அனுராத புரத்தில் சேளன் (கி.பி. 772-792) ஆளுகைக்குருப் பின் கி.பி. 795ல் உக்கிர சிங்கன் என்பவனால் வடபகுதியில் ஓர் அரசு உருவாக்கப்

1. ‘A kingdom existed in Nagadipa’ Mahavansa Chapter I—page 46-47

பட்டது. இதுவே, பின்னர் உருவான ‘யாழ்ப்பாண இராஜ் யத்தின் முன்னோடி எனலாம். உக்கிரசிங்கன் காலத்தில் கீரிமலையின் சிறப்பைக் கேள்வியுற்ற மாருதப்பிரவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி கீரிமலைக்கு வந்தாள். அவள் அழிகில் மயங்கிய உக்கிரசிங்கன் அவளைச் சிறைப் பிடித்து, வலிந்து மணந்து கொண்டான். அவளின் வேண்டு தலுக்குப் பணிந்து அவனால் கட்டப்பட்டதுதான் ‘மாவிட்ட பூரம்’ கந்தன்கோவில். இவன் தனது அரசிருக்கையை சிங்கை நகருக்கு மாற்றினான். இவனுக்குப்பின், இவனது மகன் நரசிங்கன் என்னும் ‘ஜெயதுங்க பரராஜ சிங்கன்’ மன்னன் ஆனான். பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீ பல்லவன் (கி.பி.815-862) ஜெயதுங்கையும் வென்று சிங்கள மன்னன் சேண்ணயும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இவனிடம் திறை பெற்று மீண்டான். பின்னர் சில காலம் ஜெயதுங்கன் பரம்பரையினர் சிங்கள மன்னருக்குப்பணிந்தோ அல்லது தென்னிந்திய மன்னரின் மேலாதிக்கத்தின் கீழோ ஆட்சிபுரிந்திருக்கலாம்.

9ம் நூற்றாண்டில் வடபகுதி (உத்தரதேசம்) 2ம் கஜபாகு மன்னரின் ஆட்சிக்குக்கீழ் இருந்த தென்பதை கந்த ரோடை கல்வெட்டு உறுதி செய்கிறது. 10ம் நூற்றாண்டில் சிங்கள மன்னன் மகிந்தனின் கீழும் யாழ்குடா நாடு இருந்துள்ளது. சந்தர்சோழன் என்னும் பராந்தகன் 10ம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்தான். தனது அதிகாரி மூலம் இவனே நாகதீபத்தை ஆட்சி செய்திருத்தல் வேண்டும் பராந்தகன் காலத்தில் கதிரமலை (கந்தரோடை) ஐம்பு கோளப் பட்டினம் (கீரிமலை—காங்கேசந்துறை) சிங்கைநகர் (வல்லிபுரம்) ஆகிய இடங்கள் நகரப் பண்புள்ள இடங்களாக இருந்தன. நாகர் கோவில், ஊர்காவற்றுறை, யாழ் பட்டினம் (பாசையூர்-கரையூர்) நல்லூர், முளியவளை, மாதோட்டம் ஆகிய இடங்கள் முக்கிய நகரங்களாயிருந்தன. சிங்கள அரசர் வலுப்பெற்றிருந்த இக்காலத்தில், யாழ்ப் பாணக் குடா நாட்டில் வரிகொடா இயக்கம் போன்றவை யால் நிலைகுலைந்த சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர்.

யாழ்ப்பாண அரசின் தோற்றம்

இந்த நேரத்தில் தமிழ் மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி பாண்டி மஹவன் என்பவனைத் தலைவனாக்கினர். வடக்கில் ஒரு முடியரசை உருவாக்கும்நோக்குடன் பாண்டி நாட்டுக்குச் சென்று ஒரு அரசு குலத்தவனை அழைத்து வரும்படி அனுப்பினர். பாண்டி மஹவன் மதுரைக்குச் சென்று சேதுபதி அரசு குலத்தவனும், சோழ நாட்டுக்கு வடக்கேயுள்ள கலிங்க ‘கங்கர்’ குலத் தொடர்புடையவனுமான விஜய கூழங்கையனை அழைத்துவந்தான். இவனுக்கு ஆரியச் சக்கரவர்த்தி என்ற பட்டம் குட்டி அரசனாக்கினர்.

பொல்லன்றுவையில் கி.பி. 1236ல் இரண்டாம் பராக் கிரமபாகுவால் தோற்கடிக்கப்பட்டு வடக்கே வந்த கலிங்க மாகனே பின்னர் ‘விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி’ என்று வழங்கிய ஆரியச் சக்கரவர்த்தி என்பது சில வரலாற் றாசிரியர்களின் கூறறு. ‘கலிங்க’ என்பது ‘கூழங்கை’யாக திரிபடைந்து விட்டது என்பதே இவர்களது குறிப்பு. (யா. வை. விமர்சனம் எஸ். ஞானப்பிரகாச சுவாமியார்)

‘ஆரிய’ என்னும் அடைக்கு விளக்கமாக “ஆரிய வேந் தனென் றணிமணிப் பட்டமும் நல்கி” என்கிறது ‘செகராச சேகர மாலை’ செய்யுள்.

அரசர்களே தங்களுக்குப் பட்டங்களை இட்டு தம் பெய ரோடு சேர்த்து வழங்குவது அக்கால மரபாக இருந்து வந்தது. கலிங்க அரசர் தமிழை ‘கங்கா குலத்தவர்’ என்றும், சேர மன்னர் ‘அக்கினி குலத்தவர்’ என்றும், பாண்டியர் ‘சந்திரகுலத்தவர்’ என்றும் தமிழைக் கூறிக் கொண்டனர். பொதுவாக, தமிழ் நாடுகளுக்கு வடக்கிலிருந்து வருபவர்கள் எல்லோரும் தமிழை ஆரியர் என்றே கூறிக் கொண்டனர். ஆரியச்சக்கரவர்த்திகள் தமிழ்ப்பேசும் தமிழர்களே. அவர்கள் தமிழைச் ‘சிங்கை ஆரிய’ ரெண்றும் குறித்துள்ளனர். ‘சேது’ என்னும் முத்திரை அவர்களது அரச சின்ன மாயிருந்தது. அவர்களது நாணயங்களில் ‘சேது’ என்னும் எழுத்துகளையும்

தமது கொடியில் விடையையும் (நந்தி—மாடு) பிறைச் சந்திரனையும் பொறித்தனர்.³

யாழிப்பாணத்தில் ஒரு தனித் தமிழ் அரசு உருவானதும், சிங்கள மன்னரின் கீழிருந்த தமிழ்ப் படையினரும் தமிழ் இராச்சியதிற்கு வந்து சேரிந்தனர். பதவிகளுக்கும் பட்டங்களுக்குமாக சாதிமாற்றமும் நடை பெற்றது. அவ்விதம் கள்ளர், மறவர், அகம்படியர், பாணர் ஆகியோர் தம்மை வேளாண்குடி மக்களாகினர். மற்றும் தொழின் முறைச் சாதியினர் அவ்விதம் செய்ய முடியவில்லை.⁴

விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி தணக்குப் பின் தனது மகன் குலசேகரனுக்குப் பட்டஞ்சு கூட்டினான். இவன் கி.பி. 1240-ல் அரசனானான். இவனும் தணக்குப் பின் தனது மகனாகிய குலோத்துங்கனுக்கு (கி.பி. 1256—1279) முடிகுடி மகிழ்ந்தான். இரண்டாம் பராக்கிரம பாகுவால் தோற் கடிக்கப்பட்ட சாவா நாட்டுச் சந்திரபாளுவடக்கே சென்று சிலகாலம் ஆட்சி செய்தான் என்றும், அவனை ஜூதாவர்மன் வீரபாண்டியன் போரிட்டுக் கொன்றபின் குலசேகர சிங்கை யாரியன் (பரராசகேரன்) மன்னாக முடிகுடியது கி.பி. 1262-ல் என்பது சில வரலாற்று ஏடுகளில் குறிக்கப் பெற்றுள்ளது. குலோத்துங்க சிங்கையாரியன் நெற்செய்கையை மேம்படுத்தி வருவாயையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தான். மன்னார் மறிச்சக்கட்டி கடலில் முத்துக் குளிக்கும் உரிமை சிங்கை நகர் அரசுக்கே உரியதாயிருந்தது.

3. செகராச சேகர மாலையின் சிறப்புப்பாயிரம்—“விடைச் சொடியும், சேதுவும்—நீள் கண்டிகள் 9ம் பொறித்து மிகைத்த கோவு”⁵—தகவின கைலாசபூராணம்—‘இடபவான்கொடிஎழுதிய பெருமான்—என்றும் சிங்கை யாரியன்—சேதுகாவலன்’ என்றும் குறிக்கும்.
4. ‘கள்ளர், மறவர், கண்ததோரி அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளராயினர்’—என்கிறது அக்கால நாட்டுப் பாடல் ஒன்று.

இதை யாப்பகுவவில் இருந்து அரசு புரிந்த புவனேகபாகு தடை செய்தான்.

புத்த தந்தம் யாழி. மன்னால் கைப்பற்றப் படல்

இதனால் போர் மூண்டது. குலோத்துங்கன் பெரும் கடற்படையுடன் சென்று, வெற்றியீட்டியபின் யாப்பகுவ வைச் சூறையாடி புனித புத்த தந்தத்தைக் கவர்ந்து சென்றான். புவனேகபாகு குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு வாழா விருந்தான். பன்னிரண்டு ஆண்டுகள் சிங்கள மன்னர் யாழிப்பாண ஆரியச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தினார்.⁵ கி.பி. 1296-ல், தோற்றுப் போன புவனேகபாகுவின் மகன் பாண்டிய மன்னனிடம் சென்று தென்னிலங்கை அரசையும் புத்த தந்தத்தையும் மீண்டும் தணக்குப் பெற்றுத்தரும்படி இரந்தான். அவ்வாறே குலசேகர பாண்டி மன்னனும், அபபோது சிங்கை நகர் வேந்தனாயிருந்த விக்கிரம சிங்கையாரியன் (கி.பி. 1279—1302) வேண்ட, புனித தந்தம் சிங்கள மன்னனுக்குக் கொடுக்கப்பட்டது. திறை செலுத்த உடன்பட்டமையினாலேயே அவன் மூன்றாம் பராக்கிரமபாகு என்ற பெயரோடு அரசு புரிவதற்கு அனுமதிக்கப்பட்டான். கி.பி. 1292-ல் யாழிகுடா நாட்டிலிருந்த சிங்களவருக்கும் தமிழருக்கும் கலகம் ஏற்பட்டது.

யாழிப்பாணத்தில் கலகம் செய்த சிங்களர் தண்டனை பெறல்

இக்கலகத்தை ஆரம்பித்த புஞ்சிபண்டாவையும் மற்றும் 17 சிங்களவரையும் விக்கிரம சிங்கையாரியன் சிரச்சேதம் செய்தான். இதையடுத்து சிங்கள மன்னர்கள் தங்கள் தலை நகரை தம்பதெனியா, குருநாகல், கம்பளை போன்ற இடங்களுக்கு மாற்றியமைத்தனர். இக்காலத்தில் கிழக்கு மாகாணத்திலிருந்த தமிழ்க்குறு நிலத்தலைவர்கள் பெரும்

பாலும் தன்னிச்சையாகவும் ஒரு சில காலகட்டங்களில் யாழ் மன்னாக்கும் சில காலங்களில் கண்டியரசனாக்கும் திறை செலுத்தி வந்துள்ளனர். வன்னிப் பகுதி குறுநில அரசர்களும் தலைவர்களும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாணையின் கீழிருந்தனர்.⁶ மகா வன்னி என்பது வரலாற்று நூல்கள் குறிப்பிடும் சிலாபம்—புத்தளம்—திரிகோணமலை—ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதிகள். இவை யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழ் இருந்துள்ளன. அனுராதபுரத்துக்கு வடக்கிலும், வடக்கிலும் சங்கிலிக்காணதரவை, சங்கிலிக்குளம், சங்கிலிப் பொட்டல் என்னும் இடங்கள் யாழ் மன்ன் சங்கிலி காலத்தில் யாழ் இராச்சியத்திற்குட்பட்டனவாக இருந்ததென்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.

வரோதய சிங்கையாரியன் (கி.பி. 1302—1325) சைவ சமயத்திற்குப் பல தொண்டுகள் செய்தான். இவனது மகன் மார்த்தாண்ட சிங்கையாரியன் (கி.பி. 1325—1348) கலவிக் கும் வேளாண்மைக்கும் முதலிடம் நல்கி, இங்கிருந்த சிங்களக் குடிமக்களையும் நீதியுடன் ஆண்டு மிக நல்ல பெயரைப் பெற்றான். இவன் காலத்தில்தான் அராபிய நாட்டுப் பிரயாணி இபின் பட்டுடைய இலங்கைக்கு வந்து யாழ் மன்னினின் உதவியால் சிவனோளிபாத மலைக்கு (Adams Peak)ச் சென்று திரும்பினான்.⁷ இம்மன்னன் காலத்தில்

6. வன்னியின் ஒரு பகுதி ‘அடங்காப்பற்று’ என்று பெயர் பெறும். இவர்கள் யாருக்கும் திறை செலுத்தாது பல காலம் சுயமாகவே இயங்கினர் என்பது உண்மை.
7. இபின் பட்டுடைய (Ibn Batuta) தனது பயணக் குறிப்புகளில் யாழ்ப்பாண இராச்சியத்தின் கல்தான் (The Sultan of Jaffna) என்றும், சிலாபத்திவிருந்து நீர் கொழும்பு வரை இந்த மன்னாக்கும் சொந்தமான நூற்றுக்கணக்கான கப்பல்கள் இருந்ததைத் தாம் நேரில் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். முத்துக்குளிப்பின் போது அல்லது வெளிநாடுகளுக்குக் கப்பல்கள் செல்லும் போது ஆரியச் சக்கரவர்த்திகள் புத்தளத்துக்கு வந்து பாசறை அமைத்து மேற்பார்வை செய்தனர் என்றும் அறியக்கிடக்கின்றது.

சிவனோளி பாத மலைவரை சிவனது ஆதிகிகம் பரவியிருந்தது என்று நம்பலாம். வன்னியரால் தொடக்கப்பட்ட கலகங்களையும் இவன் அடக்கினான். இவனுக்குப் பின்னர், ஆட்சியைப் பொறுப்பேற்றவன் இவனது மகன் குண ஷ்ணன் (கி.பி. 1248—1271) இவனது ஆட்சியும் சிறப் புடன் நடைபெற்று, இவனது மகன் வீரோதய சிங்கையாரியன் (கி.பி. 1271—1380) கைக்கு மாறியது. வீரத்தில் சிறந்து விளங்கிய இவன், யாழ்ப்பாண இராச்சியத்தின் கீழுள்ள சிங்காக் குடிமக்கள் கலகம் விளைவித்த போது, அவர்களை அடக்கினான். இதற்குத் துணையாயிருந்து கலகத்தைத் தூண்டிவிட்ட வன்னியரைத் தன்படைபலத் தால்ளூக்கி, திறமையும் விசுவாசமுமிழனாவர்களைப் பதவியிலிருத்தியுடன் ஓமந்தையூர் தலைவனுக்கு ‘சிற்றரசன்’ பட்டமும் வழங்கினான்,

யாழ். மன்னன் பாண்டியருக்குப் படையுதவி புரிதல்

அக்காலத்தில் மதுரை சந்திரசேகர பாண்டியனை,⁸ அவனது குடும்ப எதிரிகள் வென்று இராச்சியத்தை தமதாக்கிக் கொண்டதும், அவன் சிங்கை நகர் வந்து வீரோதயனின் உதவியை நாடினான். வீரோதய சிங்கையாரின் உடனே பாண்டிய படைத் தளபதி சேதுபதியையும் அவன் படையினரையும், தனது படை வீரரையும் மதுரைக்குக் கொண்டு சென்று சந்திரபாண்டியனின் எதிரிகளைத் துரத்திவிட்டு, மீண்டும் அவனை மன்னனாக்கி மீண்டான். இம்மன்னன் வீரமிக்கவனாக இருந்தும் இளவயதிலேயே மரணமடைந்தான்.

இவனுக்குப் பின் இவன்மகன் ஜெயவீர சிங்கையாரியன் (கி.பி. 1380—1410) சிறுவயதிலேயே பட்டஞ்சூட்டப்பட்டு மிகத் திறமையாக அரசு புரிந்தான். இவனுடைய

8. சில வரலாற்றாசிரியர்கள் இவனை மதுரைச் சந்தரபாண்டியனென்பர்.

வரலாற்றை வியந்து சரித்திர ஆசிரியர்கள் யாவரும் புகழாரம் சூட்டியுள்ளனர். மலையாள நாட்டு வஞ்சியிற் பிறந்து, படைத் தொழிலை மேற்கொண்டு சிங்கை அரசன் கம்பளை விக்கிரமபாகுவுக்கு மந்திரியாசவும் அவனின் படைத் தளபதியாகவும் இருந்த இந்த அழக்கோனார (அழகேஸ் வரன்) ஜயவர்த்தனபுரக் கோட்டையில் ‘ப்ரபுராசா’வாக இருந்து ஆட்சி புரிகையில், தனது படைப்பலத்தையும் வலிமையையும் தானே வியந்து, யாழ் சிங்கை ஆரியச் சக்கர வர்த்திக்கு திறை செலுத்துவதை நிறுத்தினான். ஆரியச் சக்கரவர்த்தியின் வரி வசூலிக்கும் ஏவலாளர்களையும் கொன்றான்.

இதையறிந்த செயவீர சிங்கையாரியன் ஓரே சமயத்தில் கம்பளையையும், கோட்டையையும் தாக்கி வெற்றியீட்டும் படி பணித்தான். இப்போரில் செயவீரன் வெற்றிபெற்றான். ஆனால் அழகேஸ்வரனே வெற்றியீட்டினான் என்று சிங்கள் நூல்கள் கூறுகின்றன. ஆனால் ஆரியச் சக்கரவர்த்தியின் கடற்படை தோல்வியைத் தழுவித் திரும்பியது. அக்காலத் தில் இருந்த கம்பளை அரசன் ஒடுஒளிந்து கொண்டான்.⁹ இப்போரில் தரைச் சண்டையில் சிங்கையாரியனே வெற்றி பெற்றானென்பது புனராகும். செயவீர சிங்கையாரியன் நன்றாக ஆட்சி செய்ததுடன் தமிழிலும் கல்வியிலும் சிறந்து விளங்கினான் என்பதை — முத்தமிழ் தேர் ‘செகராச சேகரமன்’ எனவும், ‘சதுர்மறை பயில்வோன்’ என்னும் பாவரிகளால் உணர்ந்து கொள்ளலாம். ‘செகராச சேகர மாலை’ ‘தகவின கைலாச புாணம்’ இவன் காலத்தவை யாகும்.

சேது விடைமொறித்த காசுகள்

இம்மன்னைது நாணயங்களில்தான் ‘சேது’ ‘விடை’ ஆகியவை விளக்கமாகவும் அழகாகவும் தோற்றமளிகி கின்றன. பின்னர் வந்த, இவன் மகன் குணீர சிங்கையாரிபா (கி. பி. 1410 – 1440), திறை செலுத்த மறுத்து நின்ற

கண்டி மன்னனின் ஆட்சிக்குப்பட்ட சில ஊரிகளைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குப்படுத்தினான். மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இவன் உதவி புரிந்துள்ளான் என வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றன. இராமேஸ்வரம் கோவில் திருவுண்ணாழியை (கர்ப்பக் கிரகம்) கி. பி. 1414ல் இம்மன்னனே கட்டுவித்தான். திருகோணம்மனையிலிருந்து கருங்கற்களை இராமேஸ்வரம் தீவிற்குக் கொண்டு சென்று திருப்பணி செய்வித்தான். ‘பரராச சேகரம்’ என்னும் மருத்துவ நூல் இவன் காலத்தத்தே. இராமேஸ்வரம் தீவு சிங்கையாரியச் சக்கரவர்த்திகளுக்கே உரியதாக இருந்துள்ளது. போர்த்துக்கீரி வருகையோடுதான் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இராமேஸ்வரம் விடுபட்டுப்போனது.¹⁰

9. இக்காலத்து கோட்டைகம் தமிழ்க் கல்வெட்டு—(கோகலை மாவட்டம் - Kotagama Inscription) இவ்வாறு கூறுகின்றது, வெண்பாச் செய்யுளில்:-
கங்கணம் வேற் கண்ணினையாற் கட்டினார்
காமரிவளைப் பங்கையக்கை மேற்றிலதும் பாரித்தார்—
பொங்கொலிநீரிச் சிங்கை யாரியனைச் சேரா வனுரேசர்
தங்கள் மடமாதரார் தாம்.
- (இதன் பொருள்; பொங்கும் கடல்லைகள் மோதுகின்ற சிங்கநகசர் ஆரியனுக்கு அடிபணியாத ‘அனுரேசபுர நாட்டின், இளமையும் மென்மையும் கொண்ட மங்கை யரின் முகார விந்தத்திலிருக்கும் கூர்வேல்போன்ற கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் சிந்தியது. சிந்திய கண்ணீர்த் துளிகள் அதிவனப்புள்ள வளையல் களையனிந்த செந்தாமரை மலர் போன்ற அவர்களது கைகளை நன்றத்து, அதில் அவர்களது அழகிய முகத் தாமரைகளைப் பதித்தது. சிங்கையாரியனுக்குப் பணி யாமையால் போரில் அவர்களது ஆண்துணைகளை இழந்து வருந்தினர் என்றும் சிங்கையாரியனின் அழகில் மயங்கி, அவனை வரவேற்கத் தவறிய நாட்டிற் பறந்தமைக்கு வருந்தினர் என்றும் போருள்கொள்ளலாம்.)
10. கி. பி. 1414—இராமேஸ்வரம் கோவிலின் பல பகுதிகள் பரராச சேகர மன்னால் கட்டப் பட்டவை.

S. I. I. Vol. 4. pp. 56/57
இ.—4

கனககுரியசிங்கபாரியன் (ஆறாம் செகராசசேகரன்) கி. பி. 1440ல் ஆட்சிக்கு வந்தான். இவன் காலத்து சிங்கன் அரசன் (கோட்டை) ஆறாம் பராக்கிரமபாரு தனது வளர்ப்பு மகனாகிய செண்பகப் பெருமாள்¹⁰, என்னும் தமிழனை (சபுமல் குமரயா) யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றுமாறு பணித்தான். சபுமல் குமரயா வன்னியின் உதவியுடன் யாழ்ப்பாண ராச்சியத்தைக் கைப்பற்றினான். யாழ் இராச்சியம் கி. பி. 1215ல் பெற்ற விடுதலை கி. பி. 1450ல் பறிபோனது. கனககுரியன், தன் மனைவி மக்களுடனும் பரிவாரங்களுடனும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.

சிங்களவர் ஆட்சி : நல்லூர்க் கந்தன் கோவில்

தென்னிலங்கை மன்னன் 6ம் பராக்கிரமபாகுவால் ‘பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்’ தீக்கிரையாகிக்கப்பட்டு தரை மட்டமாகிக்கப்பட்டது;¹¹ சபுமல் குமரயா யாழ் இராச்சியத்தின் மன்னனானான், ஸ்ரீகங்கபோதி புவனேகபாகு என்னும் பெயரோடு. நல்லூரில் ஓரி புது நகரை இவன் கட்டி முடித்தான். இவனே நல்லூர்க்கந்தன் ஆலயத்தைக் கட்டி வான்¹² என்றும், புதுப்பித்தான் என்றும் பலவாறான

10. இவன் மனையாள நாட்டுப் பணிக்கண் ஒருவனின் பேரன்.
11. ‘கோவில் சந்தேசய’ (குயில்விடு தூது-பிரபந்தம்) என்னும் சிங்களக் கவி மாலை இந்தப் போர் அழிவுகள் பற்றியும், யாழ் சிங்கை நகரிச் சிறப்புப் பற்றியும் பெருமையாக விவரிக்கின்றது.
12. ஸ்ரீமான் மகாராஜாதிராஜ, அகண்ட பூமண்டலப் ரதியதி கந்தர விசனாந்த கீர்த்தி, ஸ்ரீகஜவல்லி மகாவல்லி சமேத, சுப்ரமண்ய பாதாரவிந்த, ஜனாதிருட கோடச,
- மகாதானி குர்யகு வம்சோதபவ, ஸ்ரீகங்கபோதி புவனேகபாகு’ என்பது நல்லூராரிக் கந்தகவாயி கோவில் பூசை நேரங்களில் சிலகாலத்துக்குருஞ் தினங்களில் போர்த்துக்கொண்டிருந்தது.

வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.¹³ இவ்வாறு யாழ்க்குடா நாடு சிங்களவரின் ஆதிக்கத்தில் கி. பி. 1467 வரை (17 ஆண்டுகள்) இருந்துள்ளது.

இவனை வளர்த்த கோட்டை மன்னன், 6ம் பராக்கிரமபாகு இறந்த பின்னர் அவனது பேரன் ஜெயபாகு (ஜெய வீரன்) அரசனானான். இதனை அறிந்த புவனேகபாகு (சபுமல் குமரயா) யாழ் இராச்சியத்தைவிஜயபாகுவன்பவனிடம் ஒப்படைத்து விட்டு, கோட்டைக்குச் சென்று, மன்னாக இருந்த ஜெயபாகுவைக் கொன்று தானே அரசன் ஆணான். இவனே 6ம் புவனேகபாகு எனப் பெயரி பெற்றான். நாட்டை விட்டு ஓடிய கணக சூரிய சிங்கையாரியன் தன் புத்திரர்கள் பராக்கசேகரன், செகராசசேகரன், மற்றும் தன் பரிவாரங்களுடன், பாண்டிய சிற்றரசர்களின் உதவிகளோடும் நல்லூருக்குச் சென்று, திடீரென்த தாக்கி அரசை மீட்டுக் கொண்டான். போறில் பராக்கசேகரனால் வெட்டுண்டு விஜயபாகு இறந்தான்.

கனககுரியனின் மூத்தமகன் பராக்கசேகரன் கி. பி. 1478ல் மன்னனானான். இவனே நல்லூரை மீண்டும் பொலி

தோறும் சொல்லப்படும் கட்டியமாகும். ஒரு புவனேகபாகுதான் இக் கோவிலைக் கட்டினான் என்பது இதி விருந்து பெறப்படும் உண்மை. தற்காலம் ‘கடைசிப்பகுதி மாற்றம்’ செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது: - ‘சிவகோத்திரோற்பவஹா, இருக்நாத மாப்பாண முதலியார் சமுகா’ என்று.

13. ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரி ஒருவனது பெயர் புவனேகபாகு. இவனே இக்கோயிலைக் கட்டியவன் என்ற வெறொரு வரலாற்று ஆய்வும் உள்ளது. சபுமால், முன்னரிருந்த கோவிலை முற்றாக அழித்து விட்டான் என்றும், அது முத்திரைச் சந்தை கிறிஸ்து தேவாலயம் இருந்த இடமே என்பதற்கும் சில சாலங்களை முன் வைத்துள்ளனர் சில நூலாசிரியர்கள். கோவில்கள் அழிப்பு வேலையில் போர்த்துக்கொரையும் எவரும் மற்பதற்கில்லை.

வடையச் செய்ததுடன், வடக்கில் சட்டநாத கோவிலை யும், கிழக்கில் வெய்யிலுகந்த பிள்ளையார் கோவிலையும் தெற்கில் கைலாய நாதர் கோவிலையும், மேற்கில் வீர மாகாளி அம்மன் கோவிலையும் கட்டுவித்தான். இவன் நல்ல ஆட்சியாளனாகவும் வீளங்கினான், இவனே ‘கர்ணவதி யகாலயம்* என்னும் சிறந்த நூல் நிலையத்தை நல்லூரில் நிறுவியவன். ஒரு ‘தமிழ்ச் சங்கத்’தையும் நிறுவி இவன் புலவர்களை ஆதரித்தான். இவனது இளைய சகோதரன் ‘பரராசசேகரம்’ என்ற மருத்துவ நூலை ஆக்கியவன், ‘செகராசசேகரம்’ என்ற சோதிட நூலும் இக்காலத் ததே. பரராசசேகரனின் மருமகனாகிய அரச கேசரியே ‘ராகுவங்கம்’ என்னும் நூலைச் செய்தவன். மன்னன் பரராசசேகரனும் செகராசசேகரனும் தங்கள் பெயரிகளுக்கு முன்னே ‘சிங்கை’ என்று இட்டுக் கொண்டனர்.

சிங்கைப் பரராசசேகர மன்னனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கன், சங்கிலி என நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். இளையவன் சங்கிலியைத் தவிர மற்றவர்கள் ஒழுக்கமும் உயர் குணமுடையோராய் யிருந்தனர். சங்கிலி, விவேகமும் அஞ்சாநெஞ்சம் படைத்தவனாகவும் ஆனால் வருஞ்சக்குண முடையவனாகவும் இருந்தான்.

மன்னன் சங்கிலி

சிறிது காலத்தில் சங்கிலியின் குழ்ச்சியால் அவனது மூத்த சகோதரன் சிங்கவாகு இறந்தான். அடுத்தவன் பண்டாரமும் பூங்காவில் உலவிவரும் போது கொலை செய்யப்பட்டான். அவனுக்கு இளையவன் பரநிருபசிங்கன், சிறந்த வைத்தியன். (அக்காலத்தில் கண்டி அரசனுடைய அரசி மிகக் கொடுரமான வயிற்றுவலியினால் துன்பப் பட்டாள். எவ்ராலும் அதனைச் சூண்பபடுத்த முடியவில்லை

கண்டி அரசனின் வேண்டுகோளுக்கு இணங்கி நல்ல மகன் பரநிருபசிங்கனை, மன்னன் பரராசசேகரன் கண்டிக்கு அனுப்பிவைத்தான். இவன் ஒருவகை மருந்தை மட்டும் கொடுத்து அரசியின் நோயைக் குணமாக்கினான். மன்னன் பரராசசேகரன், தன் மகன்களில் ஒருவனான பரநிருப சிங்க ஆகு அராவி, உடுப்பட்டி, அச்சவேலி, கச்சாய், மல்லாகம், சண்டிருப்பாய், கள்ளியங்காடு ஆகிய ஊர்களை சொந்த மாக்கி செப்புத் தட்டில் பட்டயம் எழுதியும் கொடுத்தான்.¹⁴

சங்கிலியின் தீய குணங்களை அறிந்த அவன் தந்தை கற்றே ஒதுங்கியிருந்தான். பரநிருபசிங்கனை சங்கிலி ஏமாற்றி, “இராச்சியத்தின் அரைவாசி உண்ணுடையதே, நான் இப்போதைக்கு அரசன். பிறகு நீ ஆளலாம். அதுவரை நீ மந்திரியாயிரு” என்று அமைதிப்படுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் படிப்படியாக தானே எடுத்துக் கொண்டான். சமயம் பார்த்திருந்த அவன், பரநிருபசிங்கன் கண்டிக்குப் போன சமயம் தானே மன்னனாக அறிவித்துக் கொண்டான். இது கி.பி. 1519ல் நடைபெற்றது. பலமிழந்த பரநிருபசிங்கன் செய்வதறியாது வெளியார் உதவியை நாட்டி தொடங்கினான். தஞ்சாவூர் மன்னன் ஒருவன் இவன்

14. இது நம்பகமான வரலாற்றுச் செய்தியாக இருக்க முடியாது என்பர் வரலாற்று ஆசிரியரிற் பலர். பொது வாக யாழிப்பாண இராச்சியத்தைப் பற்றிய சில செய்திகள் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. கி.பி. 1242 தொடக்கம் கி.பி. 1621 வரை ‘யாழிப்பாண தனித் தமிழ் இராச்சியம், இருந்தது. அது தமிழ் மன்னர்களான சிங்கை ஆரியச் சக்கரவர் த்திகளால் (17 பேர்) ஆளப்பட்டது என்பது உண்மை வரலாறு.

தந்தையாகிய சிங்கைப் பரராச்சேகரனுக்குச் செலுத்தி அந்த திறையை நிறுத்தச் செய்தான்.¹

பறங்கியர் வருடை : மன்னார் படுகொலை

கி. பி. 1542ல் கத்தோவிக்க மதத்திற்குப் போர்த்துக் கீரால் மதமாற்றம் செய்யப்பட்ட 600 மன்னார் மக்களை சங்கிலி மன்னன் படுகொலை செய்வித்தான். யாழ்ப்பாணத் திலும் பல கலகங்களுக்குக் காரணமாகவிருந்த சிங்களவரை தனது இராச்சிய எல்லைக்கப்பாற் துரத்தி விட்டான். மூன்றர் விஜயபாகுவின் அடியாட்களாக இருந்த சாவகச் சூடிகளையும் துரத்தி விட்டான். கி.பி. 1543ல் பறங்கிப் படையொன்று அப்பொன்சோ டி செளசா தலைமையில் சங்கிலியைப் பறிவாங்க வந்தது. சங்கிலி இதனையறிந்து அவனுக்குப் பொருள் கொடுத்துச் சமாதானம் செய்து அனுப்பி விட்டான்.

1. சிங்கை மீற பரராச்சேகரன் மகாமகத் தீர்த்த யாத்திரையாக கும்பகோணத்துக்குத் தன் குடும்பத்தினருடன் சென்ற போது, தஞ்சை மன்னனும் தன் பரிவாரங்களுடன் தீர்த்தமாட வந்திருந்தான். தீர்த்தமாடும் இடத்தில் சங்கிலி குழப்பம் விளைவித்ததினால் தஞ்சை மன்னன், மன்னன் பரராச்சேகரனையும் அவன் குடும்பத்தினரையும் சிறையிலிட்டான். படையாட்களுடன் பின்னே வந்த பரநிருபசிங்கன், தஞ்சை மன்னனின் ஆட்களைத் தோற்கடித்து அவர்கள் அனைவரையும் சிறை வைத்து தனது தந்தை பரராச்சேகரனையும் குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, மூன்று மாத காலம் அங்கேயே தங்கியிருந்து போரில் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தினான். தஞ்சை மன்னன் தன்னை மீண்டும் அரசாள அனுமதித்தால், தான் திறை செலுத்துவதாக வாக்கிலித்து விடுதலை பெற்றான். அன்றிலிருந்து யாழ்மன்னனுக்குத் திறை செலுத்தி வந்தான் தஞ்சை மன்னன்.

காக்கை வன்னியனின் துரோகம்

பரநிருபசிங்கன், சங்கிலியின் தகாத் நடத்தைகளுக்குத் தீர்வகாண விரும்பி, காக்கை வன்னியனின் உதவியை தாடினான். காக்கை வன்னியன் ஏற்கெனவே போர்த்துக் கேருடன் தொடர்புடையவன். மன்னன் பரராச்சேகரன் தன் முத்த மகனான பரநிருபசிங்கனுக்கே முடிகுட்ட விரும்பி, முடியையும் சிங்காசனத்தையும் தானே வைத்துக் கொண்டதனால் சங்கிலியால் எதுவும் செய்ய முடியவில்லை. இவனது போக்கை வெறுத்த வன்னியத் தலைமைக்காரர் பரராச்சேகர மன்னன் சொற்படி நடக்கச் சித்தமாயிருந்தனர். அதனால் பரநிருபசிங்கனுக்கும் வன்னியருக்கும் நல்லுறவு இருந்து வந்தது. காக்கை வன்னியனின் ஆலோசனைப்படி பறங்கியர் பண்ணைத் துறையில் வியாபாரம் செய்வதற்கு சங்கிலி மன்னனிடம் அனுமதி கேட்டனர். மற்றைய மந்திரமாரும் பரநிருபசிங்கனும் வற்புறுத்தி இதற்கு உடன்பட வைத்தனர்.

பறங்கிப்படை பலம் கொள்ளல்

பறங்கியர் பின்னர் கடற்கரையில் ஓர் வீடு கட்டி அதில் தங்குவதற்கு உடன்படிக்கை ஏற்பட்டது. கடைசியில் பறங்கியர்கள் ஒரு கோட்டையே கட்டி, போர் வீரர்களையும் தளபாடங்களையும் உணவு வகைகளையும் உள்ளே பாதுகாத்து வைத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமானார்கள். இக்கோட்டையைச் சுற்றி காடுகள் இருந்ததனால், இது வெளிவரவில்லை. ஒரு நாள் சங்கிலி வேட்டையாடி வரும் போது பறங்கியரின் கொடியையும் கட்டிடத்தையும் கண்டு, அவற்றை உடனே அகற்றும்படி பணித்தான். பறங்கியர் இதற்கு மறுக்கவே, போர் மூண்டது. இது நிகழ்ந்தது கி.பி. 1560ல். சங்கிலியின் படையினர் துணிச்சலுக்கும் வீரத்திற்கும் பெயர் பெற்று விளைகியமையினால், முன்னேற்பாடின் நியே போரை எதிர் கொண்டனர். அகிகாலத்து வீரமாகாளி

அம்மன் கோவிலின் முன்னேயுள்ள பெரும் வெளியில் போர் நடைபெற்றது. சங்கிலி மன்னனே முன்னின்று போரை நடத்தினான். பறங்கியர் துப்பாக்கிப் பொறிகளுடனும், தமிழர் படை வேல், கல், வாள், சுட்டி முதலிய இரும்பு ஆயுதங்களுடனும் போர் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற போரில் பரநிருபசிங்கனும் வேறு சில மந்திரி மாரும் போரில் பங்கேற்கவில்லை. பதினேராமம் நாட்போரில் 2400 பேரை இழந்து பறங்கியர் புறமுதுகிட்டு ஒடினர். சங்கிலி, கோட்டை வரை சென்று எஞ்சியோரை ஒழித்துக்கட்டி மீண்டான்.

சங்கிலியின் வீழ்ச்சி

பறங்கியர் பெரும் இழப்பைச் சந்தித்தும், தரங்கம்பாடி சிலிருந்து துணைப் படைகள் வந்து சேர்ந்ததால் துணிவுடன் மறுநாளும் போர் தொடங்கினர். பறங்கியரைத் தோற்கடித்த தமிழ்ப்படை, தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கள் அருந்தித் தடுமாறிய வேளை, காக்கை வண்ணியன்—பரநிருபசிங்கன் ஆகியோரின் சதித் திட்டப்படி பறங்கிப் படை நுழைந்தது. அவ்வேளையில் தமிழர் படைத் தளபதியை போரிக்களத்தில் நிற்க விடாமல் காக்கை வண்ணியனும் பரநிருபசிங்கனும் சதி செய்து விட்டனர். இதனால் பறங்கியரின் திட்டம் இலகுவாகவே நிறைவேறியது.² போரிக்களத்தில் படை வீரரை கள்ளருந்தச் செய்ததோடு சங்கிலியிருக்கும் இடத்தைத் தேடிச் சென்று, சந்தித்த காக்கை வண்ணியன், “இனி நாம் நன்பரி களாவோம், உனக்கு உதவி செய்யவே வந்தேன்” என்று

2. படைத் தளபதி இமையான தேவன் என்றும், அவன் வேறொரு சச்சரவை அடக்கக் சென்று திரும்பு முன் பறங்கிப் படைக்கு தகவல் கொடுத்து தாக்குதல் நடந்த தாக இன்னொரு வரலாற்றுச் செய்தி தெரியிக்கிறது. இவைகளைல்லாம் சரியான வரலாற்றுச் சான்றுகளில் வாத கதை போலும்.

“சொல்லி சங்கிலியைக் கட்டித் தழுவுவது போல இறகப் பிடித்துக் கொண்டான். பறங்கிப் படைகள் சங்கிலி மன்னனை நோக்கி ஓடி வர, தமிழ்ப் படையினர் தடுத்துப் போரிட முற்பட்டனர். அப்போது, ‘படைத் தளபதியின் உத்தரவில்லாமல் ஆயுதம் தூக்கப்படாது’ என்று பரநிருபசிங்கன் தடுத்தான். பறங்கியர்கள் கற்றி வளைத்து சங்கிலி மன்னனைப் பிடித்து விலங்கிட்டனர். படைத் தளபதியை யும் தேடிக் கண்டு பிடித்துக் கொண்றனர். சங்கிலிக்கு உதவ வந்த தஞ்சைப்படை திரும்பி விட்டது. பின்னர் சங்கிலி மன்னனைத் தூக்கிவிட்டனர். கோவில்கள் இடிக்கப்பட்டன. பரநிருபசிங்கன், தனது ஏழு பிள்ளைகள்க்கும் தனது உரிமையாயிருந்த ஊர்களைக் கொடுத்து, பின்னர் இறந்து விட்டான். தமிழர் படைக்கும் பறங்கியருக்கும் அடிக்கடி மோதல் நடந்து வந்தது.

பறங்கியரின் அட்டகாசம்

சங்கிலி இறந்த பின் புவிராச பண்டாரம் என்பவனும் (கி.பி. 1561-65) பின்னர் காசி நயினார், பெரிய பிள்ளை செகராசசேகரன் என்போரும், அதன் பின் ஒரு புவிராச பண்டாரமும் கி.பி. 1582 வரை பறங்கியரின் ஆணைக்குக்கீழ் இயங்கினர். எதிர்மன்னங்கள், அரசுகேசரியின் பாதுகாப்பின்கீழ் ஒரு அரசுகுமாரனும் கி.பி. 1591 வரை ஆட்சி செய்தனர். சங்கிலிகுமாரன் கி.பி. 1616ல் ஆட்சி செய்தான். இவர்கள் கி.பி. 1619 வரை ஆண்டனராயினும் பறங்கியரின் தலையீட்டினால் நிலையான ஆட்சியை அமைக்க முடிய வில்லை. கி.பி. 1591ல் பறங்கியர் யாழ்ப்பாணத்தை தாக்கிக் குறையாடினர். கிக்கந்தர் என்னும் யோகியார் தமிழ்ப் படைகளை நடத்திச் சென்றார் என்றும் அவரும் அவரது படைகளும் தோற்று அழிந்து பட்டன என்றும் வரலாறு உண்டு. இப்போரில் இந்திய நாட்டினரும் முஸ்லிம்களும் பறங்கிப் படைக்கு எதிராகப் போரிட்டனர். தோல்வி கண்ட பின் இவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். நல்லூரிக்

கோவில் பலமுறை இடிக்கப்பட்டது. கடைசியில் அது தரை மட்டமாக்கப்பட்டது.

கி. பி. 1630ல் தன்சை மண்ணன் விஜய ராநாத நாயக்கரின் கப்பற் படை போரித்துக்கிசரின் கப்பற்படை யைத் தோற்கடித்து துரத்திவிட்டது.³

யாழ்ப்பாண இராச்சியம் சுதந்திரத்தை இழந்தது

இவ்வாறு கி.பி. 1620ல் பறங்கியர் கைக்கு முழுமையாக அடிமைப்பட்டது யாழ். இராச்சியம். ஏறத்தாழ 400 ஆண்டுகள் சிறப்புற்றிருந்த தனித் தமிழ் அரசு போரித்துக்கிசரின் கைக்கு மாறி பிலிப் டி ஒலிவியரா அதன் முதல் ஆளுநராணான். ஒல்லாந்தர் கி.பி. 1658ல் யாழ்ப்பாணத்தை பறங்கிகளிடமிருந்து கைப்பற்றினர்.

யாழ்ப்பாணமும் அதனைச் சுற்றியுள்ள தமிழர் வாழ்நிலமும் கி.பி. 1621 தொடக்கம் கி.பி. 1658 வரை வேற்றுநாட்டவரான போரித்துக்கிசராலும்—கி.பி. 1658 தொடக்கம் கி.பி. 1796 வரை ஒல்லாந்தராலும் கி.பி. 1796 விருந்து கி.பி. 1948 வரை ஆங்கிலேயராலும் ஆளப்பட்டது. இந்த ஆட்சிகள் ‘கைமாற்ற’ மாகவே நடைபெற்றன.

4-02-1948 விருந்து இந்த சுதந்திர கைமாற்றம் (தென்) இலங்கையிடம் சென்றடைந்தது. 1981க்குப் பின் தேரிதல் விதிகள் திருத்தப்பட்டு, அரசியற் கட்சிகள் பெறும் சீட்டுக்களின் தொகைக்கேற்பவே அதிபர் தெரிவும், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவும் நடைபெறுகின்றன. இதனால் எக்காலத்திலும் ஒரு தமிழரோ, முஸ்லிமோ இந்நாட்டின் அதிபர், பிரதமர், எதிரிக்கட்சித் தலைவர் ஆக முடியாத நிலை நடைமுறையில் உள்ளது எனலாம்.

3. Vritta Girisan—in ‘Nayaks of Tanjore’ Annamalai University Journal.

இலங்கை வரலாற்றைப் பற்றிய சில குறிப்புகள்

விஜயன் கதை

வட இந்திய லாலா நாட்டு மன்னன் சிங்கபாகு என்பவன் ஒரு சிங்கத்திற்கும் ஒரு மனிதப் பெண்ணிற்கும் பிறந்தான். பின்னர் அவன் தன் தந்தையாகிய சிங்கத்தைக்கொன்றான். இந்த சிங்கபாகுவின் மகனே ‘விஜயன்’. இவன் கெட்டவணாக இருந்த காரணத்தால் இவனும் இவனது தோழரிகள் 700 பேரும் சிங்கபாகுவினால் நாடு கடத்தப்பட்டார்கள், என்ற கதையை ‘மகாவம்சம்’என்னும் நூல் கூறுகிறது. இந்தக் கதைக்கு வரலாற்று ஆதாரம் எதுவும் கிடையாது. சில கவிஞர் நாட்டு மக்கள் இலங்கைக்கு வந்துகுடியேறினர், என்பது உண்மை. விஜயன் கதை ஒரு கட்டுகதை என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அவ்விதமே உண்மை வரலாறென இக்கதையை எடுத்துக் கொண்டாலும், கவிஞர்கள் அந்நாளில் திராவிட நிலமாயிருந்தது : அது தமிழ் தெரி நிலங்களில் ஒன்றே. விஜயன் தமிழ் மொழியிலேயே குவேணி-பாண்டிய இளவரசி ஆகியோருடன் பேசினான். இலங்கையும் தமிழ் தெரி

A. Prof. R.A.H.L. குணவர்த்தனா, The People of the Lion-in History and Historiography—சிங்கத்தின் மக்கள்—வரலாற்றிலும் வரலாற்றாக்கவியலிலும் — என்ற ஆய்வுக் கட்டுரையில்.

- ஆ. வண. எச். எஸ். தாவீது அடிகளார்.
- இ. நல்லூர் கவாயி, எஸ். குணப்பிரகாசர்.
- ஈ. Rt. Rev. Copleton, D. D., அதிவண பதா. ஆர். எஸ். கொப்பிரன் டி. டி. ‘The Verification of the Ancient Chronicles and Histories of Ceylon—R.A.S. Journal —Vol XII No. 43—1892)
- உ. கலாநிதி சி. க. சிற்றம்பலம்—‘தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசம்’ ‘முத்தமிழ் விழா மலர்’ யாழ்ப்பாணம் 1991.

நிலமாக இருந்தது. எழு என்னும் ஆதி திராவிட மொழியையே இயக்கரி இனமக்கள் பேசினர். விஜயன் வருகையோடு இலங்கையில் ஒரு ஆரிய சிங்கள் இனம் தோண்றியது. என்பது பொருந்தாக் கூற்று. அசோகன் காலத்தின் பின் கவிங்கம் மொழியமைப்பில் ஆரியத்தைத் தழுவியது.

விஜயன் மனம் செய்த குவேனி இயக்கர் குலப்பெண். விஜயனின் இரண்டாவது மனைவி பாண்டிய நாட்டுப் பெண். விஜயனின் தோழர்களும் 700 பாண்டி நாட்டுப் பெண்களையே மனம் செய்தனர். அவர்களுக்குத் துணையாக ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட பதினெட்டு சாதியினரும் (குடிமக்கள்) வந்தனர் என்று மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் தமிழரே (திராவிடர்) என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

வடக்கு, மேற்கு இலங்கையில் நாகர் வாழ்ந்தனர் வடக்கில் நாகதீபமும் (யாழ் குடா நாடு) மேற்கில் கல்யாணியும் (நீர் கொழும்புக்கும் மாதம்பைக்கும் இடையில்) நாகர்களது முக்கிய நகரங்களாக இருந்தன என்று மகா வம்சமும், மணிமேகலையும் தெரிவிக்கின்றன.

தீசன் (திசையன்) கல்யாணியில் இருந்து ஆட்சி செய்தான். கி. மு. 205ல் நடந்த கடற்கோளில் இந்நரகம் கடல் வாய்ப்பட்டது. சிங்கள் இனம் ஒரு கலப்பு இனம். அவர்கள் இயக்கரி, நாகர், தமிழர், கவிங்கர், ஆகியோரின் கலப்பால் தோண்றிய இனம். இம்மக்கள் எல்லோரும் திராவிட இனத்தவரே.

சிங்கள் மொழி சமஸ்கிருதம். பாளி, எழு, தமிழ். ஆகிய மொழிகளை அடியாகப் பெற்று உருவானது, இதைசீய அவர்கள் ‘சகு மகதி எழு தெமிழ்’ என்று கூறுவர். (சகு-சமஸ்கிருதம், மகதி—பாளி, எழு—ஆதிச் சிங்களம்; தெமிழ்—தமிழ்.)

கஜபாகு கொண்டு வந்த தமிழ்க் குடிமக்கள்

கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் மதுரையில் நடை பெற்ற பத்தினி விழாவுக்கு இலங்கை கஜபாகு மன்னும் (கி. பி. 171-193) சென்றிருந்தான். அவன் இலங்கை திரும்பும் போது பத்தினித் தெய்வத்தின் படிமத்தையும், பலகுடி மக்களையும் கூட்டிவந்தான், என்று ‘ராஜாவலிய’ கூறுகிறது. இவர்கள் 12,000க்கு மேற்பட்ட தொகையினர். இவர்களைச் சூடியேற்றிய இடங்கள்—அஞ்சித்துறுவ, சரளிய, தும்பனை, ஹேவலஹட்ட, பஞ்சியப் பற்று (கம்மாளர் சூடியிருப்பு) எகாடப்பத்தா (வண்ணார் சூடியிருப்பு?) மொக கொடப் பத்தா (முக்குலத்தோர் சூடியிருப்பு) யட்டி நுவர, உடநுவர. கஜபாகு இலம்பகர்ண மரபைச் சேர்ந்தவன், இவர்கள் தென்னிந்தியர். இவர்கள் பெயர் ‘பாகு’ என்று முடிவுது மட்டுமல்ல, மகா ரத்மல கல்வெட்டின் படி இவன் வங்கண்ண தீசனினதும், தேவப்பிரிய நாகனின் மகன் என்றும், கஜபாகுவின் மருமகன் இவனுக்குப் பிறகு அரசனானான் என்றும் கூறுவதால் கஜபாகு தென்னிந்திய மரபினன் என்று தெளிவாகத் தெரிகிறது.

மகாவம்சம் சிங்கள மக்களை 5 வகையாகப் பரிக்கும், சிங்க (Lion) மெளரிய (Mauriya—மயில்) தாரச்சா (Hyena—தாரா) இலம்பகர்ண (goat) பலிபோசக (மாடு) கவிங்கரி (Kalinga)

நாகர் பாம்பை வழிபட்டனர். தமிழே அவர்களது மொழி.

துட்டகைமுனு அரசனது தாயாகிய விகார மகாதேவி கல்யாணி நகரின் நாகர் குல இளவரசியாக இருந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. சிங்கள மக்களின் வரலாற்று ஏடுகளே கூறும் வேறு செய்திகள் :

சாந்தமுக சிவா(கி.பி. 103—112) என்னும் அனுராதபுர அரசன் பாண்டிய மன்னனது தங்கை தெயிழதேவி என்பவளை மனம் செய்தான்.

கண்டி மன்னன் 2ம் இராசசிங்கன் (கி.பி. 1636-1687) என்பவனும் மதுரையிலிருந்தே பெண் கொண்டான். விஜய பாகு (கி.பி.1055-1110) பாண்டிய மன்னன் தங்கை மித்த (மித்திரை) என்பவளை மணம் செய்தான். கண்டியில் சிறையிலிருந்த ரொபேட் நோக்ஸ் என்னும் ஆங்கிலேயர் (Robert Knox) 2ம் இராசசிங்கனின் பட்டத்து ராணி ஒரு தமிழ் அரசி (மலபார்) என்று எழுதியுள்ளார். தென்னிந்திய வழக்கான ‘மருமக்கட் தாயம்’ என்னும் சட்டத்தை கண்டி மன்னர்களும் ஏற்றுக் கொண்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1747ல் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்ற கண்டி அரசன் மதுரை அரசு வம்சத்தில் பெண் கொண்டான். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கி.பி. 1747-1781) என்னும் மன்னன் மதுரையிலிருந்து இருவரையும் தஞ்சையிலிருந்து இருவரையும் மணம் செய்தான். கண்டி மன்னன் ராஜாதி ராஜ சிங்கனும் (1782-1798) பன்னர் கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் மதுரையிலிருந்தே மணப்பெண் எடுத்தவராவர்.

வரலாற்றாசிரியர் டாக்டர் ஐ.சி. மெண்டிஸ், “இலங்கையில் அக்காலத்தில் (2500வருடங்களுக்கு முன்) குடியேறியவர்களுள் திராவிடரும் அடங்குவர்” என்றும் “அவர்கள் போர் வீரராகவும், வந்தேறு குடிகளாகவும் இந்நாட்டிற் காவத்துக்கும் காலம் வந்துள்ளனர். அவருட் பலர் சிங்கள மொழி கற்று சிங்களவராயினர்” என்கிறார்.

டாக்டர் எஸ். பரணவிதான் “பல்கலைக்கழக வரலாறு” (University History of Ceylon) என்ற நூலில் இப்பொழுது சிங்களம் தமிழ் முதலிய மொழிகளைப் பேசுவோர் இயக்கர் நாகரின் வழித்தோன்றல்களே” என்று ஒப்புக் கொள்கிறார்.

தேவ நம்பிய தீசனும் அவன் முன்னோரும் ‘நாகசிவ’ வழிபாடுடைய நாக அரசர்கள்.

பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் முடிநாகராயர், அழுநாகர், என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. இவரிகள் ஈழத்து நாகர் குலத்தினரே. ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் புலவரின் பாடல்கள் அகநானாற்றில் காணப்படுகின்றன. (பாடல் எண் : 88-231-307)

முன்னாள் தொல் பொருளியல் ஆணையர், எஸ். பரணவிதானவும் அவரைப் போன்ற வரலாற்றாசிரியர் பலரும் தாம் விரும்பியவாறு எழுதி வரலாற்றைக் குழறுபடி செய்துள்ளனர். டாக்டர் போல் பி. பீரிஸ் இந்தக் குழறுபடிகளைத் தவிர்க்க இந்திய தொல்லியல் ஆய்வாளரோடும் சேர்ந்து பணியாற்றும்படி வேண்டுகின்றார்.

அக்காலத்தில் தமிழர் வாழ்ந்த இடங்களிற் தான் துறை முகங்கள் இருந்தன. ஜம்புகோல (Jambukola) பெனியற்று திருகோணமலை. மகாதோட்டம் ஆகியவையே அவை. இவ்விடங்கள் எல்லாம் சைவ வழிபாட்டு இடங்கள். சேர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரி, நினைவில் நிற்காத காலம் தொடக்கம் இலங்கை இந்துக்களின் இருப்படம்”

Dr. Paul E Peiris ‘Nagadipa and Buddhist Remains in Jaffna’ “North Ceylon was a Flourishing Settlement long before Vijaya was born. Such Conditions Prevailed before the Commencement of the Christian Era. Sandy winds played havoc. As a result of this erosion many things got hidden. I have sufficiently demonstrated that neglected Jaffna is not unworthy of the attention of an Archaeologist. I hope a trained man will not ignore the Tamil Districts. I Venture to express the conviction that the Archaeology of Ceylon cannot be understood and should not be studied, apart from the Archaeology of India; and that it is a pity the great knowledge and experience which is available in India should not be taken advantage of in the work here”

என்கிறார். இதன் ஆதிப்பெயர் ஈழம். சிங்களம் என்ற பெயர் ஜிந்தாம் நூற்றாண்டின் பின்னரே வந்தது.

கி.மு.2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.4ம் நூற்றாண்டு வரை ஆண்ட பரசிவர், வாகடவர் ஆகிய முடி மன்னர் வரிசையினர் யாவரும் நாகர் குலத்தவரே. துட்டகைமுனு வும் நாகர் குலத்தவனே.

அபேய நாகன் கி.பி. 287ல் தென்னாட்டிலிருந்து ஒரு தமிழ்ப் படையைக் கொண்டு வந்து வொகாரிக் தீசனை வென்றான். முகலன் (கி.பி. 527-545) தனது தந்தையைக் கொன்ற தனது தமையன் காசியப்பனை தமிழர் படையின் உதவியுடன் வென்றான். மூன்றாம் அக்ரபோதி என்பவன் மூன்றாம் ஜேட்டத்தீசனை (624-625)யும் வெல்ல தமிழ்ப் படையினரைக் கொண்டு வந்தகன்.

11ம் நூற்றாண்டில் இலங்கை 75 வருடங்கள் சோழப் பேரரசின் ஒருபகுதியாக இருந்து வந்தது. பொல்லன்று வயிலிருந்த புத்த தந்தத்தையும் புத்த விகாரைகளையும் பாதுகாக்க வேளைக்காரப் படைகள் (தமிழர்) அமரித்தப்பட்டனர். இது விஜயபாகு காலத்தில் நடந்தது.

பராக்கிரமபாகு காம்போஜம், சீயம், பர்மா, வரை தன் ஆட்சியைப் பரப்பினான். இந்தப் போர்களுக்கெல்லாம் ஒரு தமிழ்ப் படைத்தலைவனே தலைமை தாங்கினான். (இலங்காபுரன்) இவைகளைக் கணக்கில் எடுத்தால் பெருந் தொகையான தமிழர் இலங்கையில் இருந்தனர் என்பதும், அவர்களில் பெரும் பகுதியினர் பின்னர் சிங்களவர் ஆனார்கள் என்பதும் எவரும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகள்.

இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம் போன்றவை தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் ஒரு பெரிய அரசு பரம்பரையும் (விஜயன்) ஒரு இராச்சிய முமே (one nation) இருந்தன என்ற கருத்தினையே தெரிவித்தன. ஆனால் கிடைத்த தொல்பொருளியற் சான்றுகள் மூலம்

நாம் தெரிந்து கொள்வது தென்னிலங்கையில் மட்டுமல்ல. அடைவிலங்கையிலும் பல சிற்றரசர்கள் ஆங்காங்கே ஆட்சி செய்துள்ளனர் என்பதே.

பழங்தமிழ்ப் பெயர்கள் சிங்கள மயமாதல்

மகாவம்சம், தீபவம்சம் ஆகிய சிங்களவரது நூல்கள் ஆம் பல தமிழ்ச் சொற்கள் உண்டு. மகாவம்சத்தில் குறிப் பிடப்பட்டுள்ள கடம்பநதி (பக்கம் 66) மல்வத்து ஓயாவாக ஏம், கிருந்து நதி கலுஷயாகவும், பட்டிப்பளை ஆறு கலஷயாகாகவும், அம்பாறை ‘திகாமடுல்வ்’ வாகவும், தம்பலகாமம். ‘தம்பலகமுவ்’ வாகவும்; பெயர் மாற்றம் பெற்றுள்ளன.

வரலாற்றை மாற்றுவதற்கு டாக்டர் எஸ். பரணவிதான் நாம் வீரும்பிய இடத்தில் புத்த விகாரைகளை உருவாக்க அவர் தொல்பொருட் திணைக்களத்தை நன்றாகப் பயன் படுத்தினார். அதற்கு அவர் மிகப் பழைய இந்து ஆலயங்களின் இருப்பிடங்களையும் தமிழர் வதியும் பகுதிகளையும் இலக்காக்கினார். உடைந்த புத்தர் சிலைகள் புதிது புதிதாதத் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த இடங்களில் புத்த கோவில் முன்னர் இருந்தது என்று எழுதப்பட்டது.

பரணவிதான் அனுராதபுரத்திற்கண்மையில் இருந்த எல்லாள்சு சமாதியின் கீழ் ஆய்வு செய்து அந்த இடத்தில் ‘எலகரா’ என்ற மன்னன் ஆட்சி செய்ததாகவும், ‘அங்கே ஒரு புத்த விகாரை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று எழுதி வைத்தார். பின்னர் அந்த இடம் ‘தக்சின தூப்’ மாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. மகாவம்சம் அத்தியாயம் 73:74ல் சொல்லப் பட்டவையே அவர் கூற்றுப் படி பிழையாகிறது.

திரிகோணமலை பற்றிய ஆராய்ச்சியில் இவரைப் போன்ற பலர் கடுபட்டுள்ளனர். திரு‘கோண’வில் உள்ள ‘கோண’வை கோண’ என்றும், அந்த இடத்தில் ‘கோகண்’

என்ற பெரிய விகாரை இருந்துள்ளதென்றும் 'சோடகங் தேவ' என்ற கல்விக் கலைகள் இந்த விகாரைக்கு யாத் திரை வந்தான் என்றும் சொல்லுகின்றனர். வரலாற்று அடிப்படைகளையும் தெள்ளிந்திய இலங்கை வரலாற்றையும் தெரிந்து கொள்ள விரும்பாதவர்களின் ஆராய்ச்சி இது வாகும்.

திரு'கோணேஸ்வரம்' கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்களால் கட்டப்பட்ட கோவில் என்று மகாவம்சம் கூறுகிறது. (அத்தியாயம் 3,7-ன் Vol 40, 41) மகாவம்சத்தில்

1. Mrs. Lorna Srimathi Dewaraja; Dept of History University of Peradeniya; I. A. T. R. Conference, Jaffna—1974, "Matrimonial Alliances between Tamil Nad and the Sinhalese Royal Family in the 18th Century."

The close and continued contact that was maintained with the mainland, and the influx of Royal relatives due to the chaotic conditions that prevailed in Madurai resulted in the culture of Tamil Nad pervading every aspect of Kandyan Court life. Court ceremonial was elaborated on patterns prevailing in South India.

Contact with Tamil Culture resulted in interesting developments in Sinhalese dance and music. Dancing girls were brought from Madurai for court functions. Over and above all this influence of Hinduism which had always been strong became dominant not only in Court circles but at every level of Society, so much so that the popular Buddhism became saturated with Hindu beliefs and practices.

வெறு இந்த ஆலயங்களைப் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதையன் வருகைக்கு முன்னமே இலங்கையில் இந்து சமயமும் பெரிய சிவாலயங்களும் இருந்துள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பல்லாண்டு காலம் தின்விய மேற்காண் தொடர்புகளால் சமுதாயவாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தமிழ் நாட்டின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் சிங்கள மக்களிடையே வெருஞ்சி விட்டன. அதுமட்டுமல்ல புத்தசமயம் இந்து சமய நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அத்துடன் ஒன்றிணைத்துக் கொண்டு விட்டது!'

பிராமி எழுத்துக்கள்

பிராமி (Brahmi) என்ற எழுத்து வகை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் பயன்படுத்தப் பட்டது. மொழி வேறுபாடு இருந்த போது ஆம் எல்லா மொழிக் குடும்பத்தினரும், ஒரே எழுத்து (விபி) முறையையே பயன்படுத்தி வந்தார்கள். இவ்வெழுத்துக்களிலிருந்தே தற்கால இந்திய மொழிகள் எல்லாவற்றின் எழுத்துக்களும்—பர்மிய, சிங்கள மொழிகளின் எழுத்துக்களும் தோன்றின. பிராமி எழுத்துச் சாசனங்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் குகைகளிலே கி. மு. 8ம் நூற்றாண்டு தொடக்கம் சில ஆண்டுகளாகப் பொறிக்கப்பட்டு வந்துள்ளன. சமூத்துச் சாசனங்களும் வட இந்திய சாசனங்களும் பிராகிருத மொழித் தொடர்புடையவை. தமிழ் நாட்டுச் சாசனங்கள் பழைய தமிழில் எழுதப் பட்டன. தமிழுக்கே உரிய சிறப்பான ஒலிகளை எழுதுவதற்கு சில புதிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. எழுத்து பிராமி கில் இருந்தது.

தென்பாண்டிப் பிராமியை ஒத்ததே ஆதி இலங்கைப் பிராமி எனவும், இதன் மொழி திராவிட மொழிக் குடும்பத்

தெச் சாரிந்தது எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இலங்கைப் பிராமியில் வரும் ‘எ’ வை ‘று’ என்று பரணை விதான படித்தது தவறு என்றிருபிக்கப்பட்டுள்ளது. இது வரை இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சரியாகப் படிக்கப்பட வில்லை, என்பதும் இவை தென்னிந்திய ப்ராமியுடன் தொடர்பு படுத்திப் படிக்கப் பட்டால் இலங்கை இந்தியம் தொடக்கால வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.

அரசியல் தாக்கம்

வரலாறு, மற்றும் தொல்லியற் சான்றுகளின் படியும் இலங்கை தமிழரின் பாரம்பரிய நிலம் என்பது தெளிவு. தமிழர் வதிவிடங்களாக நெடுங்காலமாகவே இருந்து வரும் ஊர்களில் நாட்டின் விடுதலைக்குப் பின் அகழ்வாராய்ச்சி, தேசிய மயமாக்கல், புனிதப் பகுதியாக்கல், விவசாயிவில் திட்டம், என்பன போன்ற போர்வையில் முன்னிருந்தோரை வெளியேற்றுதல் அல்லது சிறுபான்மையினராக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழர் வாழ் பகுதிகளில் வேற்று மதச்சின்னங்கள் புதைக்கப்பட்டு, அவை பின்னர் வெளியே எடுக்கப்பட்டு அம்மதத்தைச் சார்ந்த மக்களின் குடியேற்றமும் மேற் கொள்ளப் படுதல் திருக்கோணமலை, அம்பாறை, வவுனியா மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள். திருக்கோணேச்சரம் போன்ற இடங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாகச் சென்று வழிபட முடியாதனிலை. கதிர்காமம் முழுக்க முழுக்க ஒரு பௌத்த வழிபாட்டிடமாகி விட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் இல்லாத அவ்வளவு பழமை வாய்ந்த இங்குள்ள வழிபாட்டிடங்கள் பெருமையிழந்து வருகின்றன. மகாவளி ஆற்றங்கரையோரமாக இருந்த பல சிவன் கோவில்கள் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

துமிழரின் தேசவழிமைச் சட்டம்

இலங்கைத் தமிழரின் இலட்சியம்-உழைப்பு- உழைத்து உண்ணுவது; இதற்காக உருவாக்கப்பட்டதே ‘தேசவழிமை’ என்னும் சட்டம். இலங்கைத் தமிழரிடையே முன்பருந்த ஆண்வழிச் சொத்துரிமை வழக்கத்தையும்—பின்வந்த மருஷிக்கட்டாயம், வழக்கையொட்டி பெண்ணுரிமையும் நிலைப்பிரசு செய்த சட்டமே (தேசவழிமைச்சட்டம். (the sawpalam)) இது இலங்கைவாழ் தமிழரின் சிறந்துரிமை. இந்தச் சட்டத்தில் சிறப்பான இடம் வகிப்பது ‘தேடிய தேட்டம்’. தானே உழைத்து தம்மவரை உயர்த்தும் உழைப்புக்கு முதலிடம் தருவது இது. காரில் மாரிகில், ஏஞ்சல்ஸ் கோட்பாடுகள், கொள்கைகள் இந்த உழைப்பையே அடிப்படையாகக் கொண்டனவ. இந்த ‘உழைப்பு’க்கு அன்றும் இன்றும் முதலிடம் தந்து வருபவர் தமிழர்.

இலங்கையின் தமிழர் பாரம்பரியத்தைச் சட்டமூலம் காத்து நிற்பதில் இந்தச் ‘தேசவழிமை’ச் சட்டம் முன்னிற கிறது. இதை ஒழிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழர் இங்கிருந்து ஒழிக்கக் எடுக்கும் முயற்சிகளாகும்.

சமுதாய மாற்றங்கள்

இந்தோ—ஆரிய மொழியான சமஸ்சிருதமும், அதன் திரிசனான பாளியும் பிராகிருதமும் புத்த பகவானின் போதனைகளுடன் இந்த நாட்டில் நுழைந்தன. அத்துடன் தமிழிலிருந்து பிரிந்த கிளை மொழியான சிங்களம் உருப்பெற்று வளர்ந்து இலங்கை இருமொழி பேசும் நாடாயிற்று.

ஏற்தாழ கி. மு. 500ம் ஆண்டுகளுக்கு முன் இம்மக்கள் ஒரீஸமாக, ஒரே மொழியையும், ஒரே வழிபாட்டையும், ஒரே பண்பாட்டையும் கொண்ட மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கி.மு. 300ம் ஆண்டளவில் பெளத்த மதத்தின் வருகையால் வேறுபட்ட ஒரு குழு மத அடிப்படையில் பிரிந்து சென்றது. அது தென், மத்திய இலங்கையைத் தனது வதி விடமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. அங்ஙனம் மாறுபடாமல் இருந்த எஞ்சிய தோல் தமிழர் இலங்கையின் வடக்கு வடமேற்கு, கிழக்குப் பகுதிகளைத் தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்டு (Traditional homeland) வாழ்ந்தது.

இதன் பின்னர் இந்நாடு பல இராச்சியங்களாகப் பிரிந்து உருகுணை, கண்டி, கம்பளை, கோட்டை, வன்னி, யாழிப்பாணம் சிங்கை) என்றவாறு உருவாகின. வடஅலங்கை (உத்தரதேசம்) குறிப்பாக யாழிப்பாணம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிக அரிதாகவே உள்ளன. இவங்கையாகிய பெருநிலப் பகுதியிலிருந்து இப்பகுதி வெகுகாலமாக அல்லது காலத்துக்குக் காலம் துண்டாடப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம். தென்னிலங்கையில் இருந்தோருக்கு வடக்கில் இருந்த மணிபுரம், கதிரமலை அரசுகள் பற்றியும் மக்கள் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அந்தியர் வருகையால் தமிழர் அரசுபணியாளர்களாகும் வாஞ்சையால் உந்தப்பட்டு பரந்து வாழுத் தலைப்பட்டனர். அதனால் சிங்களம் பேசும் மக்களோடு கலந்து வாழ்வது தவிர்க்க முடியாத ஒன்றாகியது. இதன் காரணமாக பலர் சிங்களவராக மாறினர். தமிழ் மக்கள் தொகை குறக்கமடைந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 1839 தொடக்கம் 1870 வரை இங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக உப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியேற்றினர். இது இலங்கையின் மையப் பகுதியாகிய மனல் நாட்டிலாகும். இவர்களில் மிசப் பெரும்பாலானோர் தமிழரே. சில மன்யாள, தெலுங்கு, கன்னடக் குடிகளும்

கிருந்தன. இத்தென்னிந்தியர் மதத்திய, ஜவா சப்பிரகாருல மாகாணங்களில் வாழ்ந்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்கு, தெற்கு, மற்றும் கரையோரங்களில் வாழ்ந்த மக்களும் (பரதவர், முகிகுரர், பாணர், பண்டர், வணிகர், (செட்டிகள்)* தாமாகவே வந்து இலங்கையின் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்தனர். இவர்கள் எல்லோரும் இந்துக்களே. கி.பி. 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இல்லாமியர் வருகை தொடங்கியது. கி.பி. 16ம் நூற்றாண்டுக்குப் பின்னரே கிறீஸ்தவர் வருகை தொடங்கியது. கிறிஸ்துமதம் பரவியது.

இலங்கை விடுதலையடைந்து சிங்கள இனத்துவம் போர்க்கால அடிப்படையில் தலைதூக்கி ஆட்சி பீடத்தை தண்டாக்கிக் கொண்டது. புத்த சங்கங்கள் இதற்குத் தூண்டு கோலாகிச் செயற்பட்டன. படிப்படியாக நீர் கொழும்பு, சிலாபம், புத்தளம், கண்டி, இரத்தினபுரி, சூருநாகல், அனுராதபுரம், பொல்லன்றுவா வாழ்தமிழர்கள் சிங்கள மொழியைத் தழுவி சிங்களவராகவே மாறினர்.*

இன்றிருக்கும் அரசியல் குழுநிலையினால் இவர்கள் கூடத்தமை ஆரிய சிங்களவர் என்று கூறிக் கொள்ளுமளவிற்கு திலைமை மாறுதலடைந்தது. ஒருவரது இனம், மொழி, ஆசியவற்றிற்கு எதிரான அடக்கமுறைகளை ஒடித்தெறிந்து தமிழ்ச்சையானதும் அவரவர் பண்பாட்டிற்கேற்றதுமான விடிவொன்றை நோக்கி மனித உள்ளங்கள் ஏங்குவது இயற்கை. மண்ணிற் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும்

* சேர, சோழ, பாண்டிய, கவிங்க நாட்டினர்.

* இலங்கைக் குடியீரமைச் சட்டம்—சிங்களம் மட்டும் சட்டம் (Ceylon Citizenship Act of 1948; Sinhala only Act of 1956) இவைகளின் தாக்கத்தினால் இத்தகைய சூழ்நிலை உருவாகியது.

இன்று தமிழெல் திணிக்கப்படும், ஏவி விடப்படும், அழிப்பு களையும், அட்டுழியங்களையும், கொலை, கொள்ளள, மாணமிழப்பு, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, தமக்கும் ஒரு நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கி நிற்கின்ற நிலையையும் காண்கிறோம். இதுவே உலகளாவிய ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்தினதும் ஆன்ம ஏக்கமுமாகும் என்றால் அதில் குற்றவில்லை.

இலங்கையில் தமிழர் பற்றிய தொல்லியற் சான்றுகள்

மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம், ஆகிய நூல்கள் ஒரளவு இலங்கைத் தமிழர் பற்றிய சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களும் வாழையடி வாழையாக வந்த பழைய கதைகளும் (traditions) இலங்கைத் தமிழர் வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ள உதவவில்லை. தொடக்க காலத்தைப் பற்றிய தொல்பொருளியல், கல்வெட்டுச் சான்றுகள், போதியலு கிடைக்கவில்லை. இவைதான் வரலாற்றுக்கு அரச்ச செய்வனவாகும். கந்தரோடை, ஆணைக்கோட்டை, மண்ணித்தலை ஆகிய இடங்களிற் காணப்பட்ட சான்றுகள் இடப்பெயர்கள் மூலமாக 10ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் வட இலங்கையில் ஒரு தனித்தமிழ் அரசு (13ம் நூற்றாண்டு தொடங்கிய இராச்சியமல்ல) இருந்துள்ள தென்பது தெரிய வந்துள்ளது. இன்றள்ள பூநகர் (பொன்னேரி) மண்ணித்தலைப் பகுதியில் ஒரு சிவாலய இடபாடுகளும், மேலும் அயலூர்களாகிய தென்னியகிருளாம், செழியாவில் பகுதிகளிலும், கண்டு பிடிக்கப்பட்டுள்ள கருங்கல் கட்டிட அழிபாடுகளும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகின்றன.

யாழிப்பாணக் குடாநாட்டையும் அயலிலுள்ள சிறு தீவுகளையும் உள்ளடக்கிய, அல்லது அதற்குத் தெற்கில் உள்ள மண்ணித்தலை-பூநகரி போன்ற பகுதிகளையும் உண்ணடக்கிய ஒரு தனி அரசு அகிகாலத்தில் இருந்துள்ளது. அது ஒரு தமிழ்ப் பேசும் தமிழரால் ஆளப்பட்ட தனி அரசு தான் என்பதையும் அகப்புறச் சான்றுகளால் நன்கு தெளியலாம்.

கந்தரோடை, பொன்பரிப்பு போன்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இந்நாட்டின் நாகரிகத்துக்கு வித்திட்டவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டைப் (megalithic culture) பேணிய மக்களே என்பது பலனாகியது.

பண்டைய வண்ணி நாட்டில் புத்தளமும் ஒரு பகுதி யாகும். இங்கே பொன்பரிப்பு என்னுமிடத்திலுள்ள தாழிக் காட்டில் சமத்தாழிகளில் இறந்தோரை அடக்கம் செய்யப் பட்டதற்காண சான்றுகள் 1970ம் ஆண்டில் நடந்த ஆய்வின் போது கிடைத்துள்ளன. ஏறத்தாழ 8000 தாழிகள் இங்கே காணப்படுகின்றன என்றால், 12,000 பேரின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கவா மென்றும் ஆய்வாளரை கருதுகின்றனர். இது தென்னிந்திய தாமிரபரணி ஆற்றுப் படுகையில் உள்ள ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டைப் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. இவ்வூர் புத்தளத்துக்கு நேர் மேற்திசையில் தமிழ்நாட்டில் உள்ள ஊர். 1969ல் அனுராதபுரத்திலும், 1970ல் கந்தரோடை (யாழ். மா.) விலும், 1980ல் மாந்தையிலும் (மண்ணார்-மா) அகழ்வு நடந்தது. மாந்தையில் (1950) முழு நிலையான எலும்புக் கூடொன்றும், மாமடு (வவனியா) என்னும் இடத்தில் கல்லால் ஆன பெருங்கற்கால சமச்சின்னங்களும் காணப்பட்டன. மட்டக்களப்பு கதிரவெளியிலும் சமச்சின்னங்கள் காணப்பட்டன. ஆதிச்ச நல்லூர் தாழிகளினோடு நூந்த மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், அணிகலன்கள்

எல்லாவற்றிலும் மேற்கூறப்பட்ட இடங்களிற் காணப்பட்டவையுடன் ஒற்றுமை காணப்பட்டது.

இவ்விரு பகுதிகளிலும் ஈமச்சின்னங்களில் கிடைத்துள்ள எலும்புகளை ஆராய்ந்த மானிட வியலாளரான கென்னடி இன்றைய திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களின் மூதாதையினர் இவர்கள் எவ்வும் கூறியுள்ளார். பாளிநூல்கள் கூறும் ஆதிக் குடியேற்றம் (ஆரிய) நடந்ததாகக் கூறப்படும் இடங்களிலெல்லாம் பெருங்கற்கால (Megalithic) கலாசாரம் திலைத்திருந்ததை எடுத்துக் காட்டியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் ஆணைக்கோட்டையிலும் கந்த ரேரடையிலும் இதையொத்த கலாசாரம் பரவியிருந்தமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இங்கெல்லாம் காணப்பட்ட தாழி அடக்க முறையை ஆராய்ந்த பேராசிரியர் சண்முகம், பேராசிரியர் ஜெயவர்த்தனா, பேராசிரியர் இந்திரபாலா அவர்களும் இவ்விடங்களில் வாழ்ந்த மக்கள் திராவிடரே என்று கூறியுள்ளனர். எனவே, ஈழத்தின் நாகரிகத்திற்கு அடிகோவியவர்கள் பெருங்கற்காலப்பண்பாட்டைப் பேணி வரவர்களான திராவிட மக்களே என்பது தெளிவாகிறது.

ஆணைக்கோட்டையில் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டோடு வெண்கலத்தாலான் ‘முத்திரை’ மோதிரம் ஒன்றும் கிடைத்துள்ளது. இவை ஒரு பெருங்கற்பண்பாட்டுக் கூறு என்று நோக்குமிடத்து, யாழிப்பாணத்தின் ஆதிவரவாற்றைப் பொறுத்தவரை கிளரிச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த முத்திரை மோதிரம் தென் ஆசியா முழுமையிலும் மிக முக்கியமான ஒரு செய்தியைத் தரக்கூடியதாக உள்ளது. ஆணைக்கோட்டை ஆய்வுக்குழியிற் காணப்பட்ட முதலாவது எலும்புக் கூட்டின் தலைப்புறமாக வைக்கப்பட்டிருந்த பெருங்கற்காலத்திற்குரிய கருஞ் செஞ்சட்டி (Block and Redware) ஒன்றில் இம்மோதிரம் வைக்கப்பட்டிருந்தது.

சுங்க இலக்கியங்களிற் குறிப்பிட்டிருப்பது போல முற்காலத்தில் நாடாளும் மன்னர்களால் தம் ஆட்சிக்கு

பட்டப் பில பெருமக்களுக்கு (‘பருமக’) வழங்கப்படும் ஏனாதி மோதிரம் (முத்திரை மோதிரம்) இத்தகையதா என்று எண்ணத் தோன்றுகிறது.

இதிலுள்ள குறியீட்டை (எழுத்தை) அறிந்து கொள்வதன் மூலம் ப்ரான்ஸ் நாட்டு அறிஞரால் எடுப்பு நாட்டிற் கண்டுபிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருக்கும் (மூன்று அடி நீளமும் மூன்று வகையான எழுத்துக்களையும் கொண்ட, ‘ரோசெந்றா கல்லு’க்குத் (Rosetta Stone) தரப்படும் சிறப்பும் பெருமையும் இந்த ஆணைக்கோட்டை ‘முத்திரை மோதிர’-த்துக்குக் கிடைக்கிறது, என்று நாம் பெருமையடையலாம். இதன் வாசகம் “கோவேதன்” என்றும், “தீவுகோ” (தீவின் வேந்தன்) என்று வேறுசிலரும் வாசித்துள்ளனர். அமெரிக்க பெனின்சில்வானியா (Pennsylvania) பல்கலைக் கழகத்து ஆராய்ச்சியாளர் கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலிருந்து அங்கே கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு முன்னரே ஆரியக்கலப்பற்ற திராவிடப் பண்பாடும் நாகரிகமும் பரவியிருந்ததெனத் தெரிவித்துள்ளனர். 1972ல் கண்டுபிடிக்கப்பட்ட, கந்தளாய் கல்வெட்டும், காலத்துக்குக் காலம் அனுராதபுரகுதியிலும், மாத்தறையிலும் கண்டெடுக்கப் பட்ட சாசனங்களும், இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ்மக்கள்பரவலாய் வாழ்ந்துள்ளனர்என்பதைக்காட்டுகின்றன.

மாத்தளைவிலுள்ள தல்றங்கோட விகார கல்வெட்டும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தில் ‘தமிழ்பிக்கு’-களுக்குச் சொந்தமாக இருந்த குகைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன.

கி.பி. 11ம் நூற்றாண்டில் 4ம் மகிந்தனின் சிலையடியடியிற் காணப்பட்ட கல்வெட்டுகள் ‘அம்கம் குளி’ என்ற இடத்தில் ‘கிபினிலம் (Kibinilam) பகுதியில் தமிழர் ஆடசி நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றது. இதில் ராமா,

கிவா, சிவகுத்தன், உதியன், காசிபன், முதலீய பெயர்களும் காணப்படுகின்றன.

கல்வெட்டுகளின்படி இந்து சமயமும் பொத்த சமயமும் வளர நாகர்கள் உதவியுள்ளனர் என்று தெரிகிறது.

பல பிராமிக் கல்வெட்டுகளில் ‘பருமக’ என்ற சொல் வருகிறது. இச்சொல் பெருமகன் என்பதையே குறிப்பது, என ஆய்வாளர் கருதுகின்றனர். இதே போல வேலு எனத் தவறாகப் படிக்கப் பட்ட சொல்லும் ‘வேள்’ என்பதையே குறித்து நிற்கும். வேள், வேளிர், தலைவன் என்ற சொற் களும் பல இடங்களில் வருகிறது.

பூநகரியில் கண்ணடைக்கப்பட்ட மட்பாண்டத்திலும் ‘வேளாண்’ என்ற சொல் காணப்படுகிறது. இவைகள் எல்லாம் வட இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதென்பதை உறுதிப்படுத்துகின்றன.

அத்துடன் இந்நாட்டிற் கண்ணடைக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளிலிருந்து சோழப் பேரரசின் செல்வாக்கு இலங்கை முழுதும் பரவியிருந்ததைக் காணலாம்.

திருக்கோணமலைக் கல்வெட்டு குளக்கோட்டு மன்னன் திருப்பணிகள் பற்றியும் இலங்கை நாட்டில் இனி மேல் வரப்போகும் அரசுகள் பற்றியும் ஆரூடம் கூறுகிறது.

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே—மன்னவயின் பொன்னாத தனையியற்ற வழித்தே வைத்து என்னாரே பின்னரசர் கள்.

கல்வெட்டுகள்

தென் இலங்கையில் காவியில் மூம்மொழிக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அதில் சீனம், பெர்ஸியன், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. சிங்களம் இதில் இடம் பெறவில்லை. அசிகால் சீனப்பேரரசன் ஆங்கோ (கி. பி. 1409) தனது தளபதி செங்கோ மூலம் அளித்த தானங்களை இது குறிக்கின்றது.

தமிழ் ஒரு உலக வணிக மொழியாக இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. 16ம் நூற்றாண்டளவில் இலங்கையில் இப்பகுதியில் கணிசமான அளவு தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கும், தமிழ் வணிகர் அரசுக்குச் செட்டி வரி (Zaro de Seddivari) கொடுத்தனர் என்பதற்கும் குறிப்புகள் உள்ளன.

இன்னும் பல தமிழ்க் கல்வெட்டுகள் கருத்துறை (மேல்மாகாணம்) மாத்தறை (தென் மாகாணம்) கந்தப்பளை, கோட்டகம (மத்திய மாகாணம்) ஆகிய இடங்களில் கண்ணடைக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஒன்று ‘யாழ்ப்பாணக்கல்வெட்டு.’ 1ம் பராசிரியமாகு 12ம் நூற்றாண்டில் தமிழில் பொறிப்பித்த கல்வெட்டொன்றும் நயினாதீவில் எடுக்கப்பட்டது. அக்காலத்திலும் இத்தீவில் தமிழரே வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

குருநாகல் தெருட்டிப்பளைப் பகுதியில் (வட மேல்மாகாணம்) உள்ள ‘பாண்டுவாஸ் நுவர்’வில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

பொலன்னறுவை-வேளைக்கார சாசனம், பழமோட்டை தமிழ்ச்சாசனம் ஆகியவை விஜயபாகு (கி. பி. 1070—1111) மன்னன் தமிழ்ப் படைகளை தனது சேணையில் வைத்திருந்தான் என்றும், தமிழ் எழுத்தர்களை (Clerks) நிர்வாகத்தில் அமரித்தியிருந்தான் என்றும் தெரிவிக்கின்றன. புத்தபகவானின் பல்லை வைத்து எழுப்பப்பட்ட தாதுகோபத-

துக்கு 'முன்று கைத்திருவேளைக்காரன் தலதாயப் பெரும் பள்ளி' என்ற தமிழ்ப் பெயரையிட்டு தமிழ் வேளைக்காரப் படைகளின் பாதுகாப்பில் அதை விட்டான் என்பது கல்வெட்டுச் செய்தியில் வருகிறது. சைவ சமயத்தையும், பிராமணர்களையும் அவன்! ஆதரித்து வந்தான் எனவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. அத்தோடு, இம்மன்னன் சோழ மன்னை எதிரித்தானேயன்றி தமிழரை வெறுக்க வில்லை என்பதையும் இச்சாசனங்கள் நந்தேகத்துக்கு இடமின்றித் தெரிவிக்கின்றன.

2200 ஆண்டுக்கு முன்னர் தமிழரது 'வணிக மாளிகை' ஒன்று அனுராதபுரத்தில் இருந்துள்ளதாக அவ்விடத்துக்கூற்பாறையொன்றில் செதுக்கப்பட்டுள்ளதாக டாக்டரி எஸ். பரணவிதான் குறிப்பிட்டுள்ளார்.* இது பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் தமிழில் 'சைவ சாசனம்' ஒன்று கல்லில் செதுக்கப்பட்டது. இது கி. பி. 3ம் நூற்றாண்டு காலத்தது என்று தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட வேளைக்கார சாசனங்களிற்பல தமிழில் இருக்கின்றன. இவற்றில் ஒன்று பொல்லன்றுவையை 'புலைநரியான ஜனநாதபுரம்' என்று குறிக்கின்றது.

இது 'அனுராதபுரம் கல்வெட்டு' எனப்படும்.

தமிழ்க்குடியானவர் இருப்பிடம் (terrace) 'தமிழ் சமண' என்றைமக்கப்படும் 'இமுபரத' (Ilubarata) என்னுமிடத் தில் குபிரன் (Kubira) தசன் (Tisa) சுஜாதன் (Sujatha) சகன் (Saga) மரசாத்தான் (Masatha) கரவன் (Karava) என்னும் நாவிதன் ஆகிய ஆறு தமிழர் வாழ்ந்த இடம் என்பதே இது தெரிவிக்கும் செய்தி.

* 'Famil householder's terrace—Anuradhapura'—Dr. S. Paranavitana in—Annual Bibliography of Indian Archaeology Vol. XIII (1938)

திரிகோணமலை 'கங்குவேவிக் கல்வெட்டு' குளக் கோட்ட சோழகங்கள் காலத்தில் அவ்விடத்தில் தமிழ் வன்னிமைகள் இருந்துள்ளதையும், அவை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாட்சியின் கீழ் இருந்தன என்பதையும் தெரிவிக்கின்றது.

இததவிர, கிளிங்க மாகன் ஆட்சி செய்த தென் பகுதிகளிலும் தமிழ் வன்னிமைகள் இருந்துள்ள எனவும், தோப்பா (பொல்லன்றுவை) வை வூக் கைப்பற்றி படையாட்சி வன்னியருக்குக் கொடுத்தான் எனவும் 'மட்டக் களப்பு மாண்மியம்' கூறுகிறது.

மகா பாராக்கிரமபாகுவின் தந்தையே மாணாபரண வேந்தன். இம்மன்னனால் தமிழில் பொறிப்பிக்கப்பெற்ற கல்வெட்டு குருநாகல் மாவட்டத்தில் கண்ணடைக்கப்பட்டது. இதில் கொல்லர் சிலருக்கும் வன்னாருக்கும் இடையில் ஏற்பட்ட பணக்கான்றும் தீர்க்கப்பட்டுள்ளது. இம்மக்களும் தமிழரே என்பது இதிலிருந்து தெரிகிறது.

பணங்காட்டு கல்வெட்டில் தமிழ் எழுதுணர்களின் (Clerks) பதிவேடு ஒன்றைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1ம் விஜயபாகுவின் காலத்தில் அரசு கருமங்கள் தமிழிலும் நடைபெற்றன என்பதை அது எடுத்துக்காட்டுகின்றது. 1ம் விஜயபாகு மன்னனின் மகனாகிய விக்கிரமபாகுவும், 2ம் விஜயபாகுவும் தமிழை மட்டுமே அரசு மொழியாக கொண்டிருந்தனர். அவர்களது பதிவேடுகளிற் பெரும்பாலானவை தமிழ்மொழியிலேயே பேணப்பட்டிருந்தன. பொல்லன்றுவையில் உள்ள சிவதேவாலயம் என் ஒன்றின்கண், கிரந்தத் தமிழில் கல்வெட்டெரான்றை இரண்டாம் விஜயபாகு மன்னன் பதிவாக்கிவிட்டுச் சென்றுள்ளான்.

கம்பளை நகர் சிங்கள ராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய காலத்தில் நாலாம் புவனேகபாகு வேந்தன—நகருக்கு அண்மையில் அமைந்த ஸங்காத்திலக விகாரையில்

கல்வெட்டுகள் பலவற்றைப் பொறிப்பித்துள்ளன. அவை சிங்கள மொழியிலும் தமிழ்மொழியிலும் இருந்தன.

திரியாய்¹ கல்வெட்டு பல்வை அரசரிகளின் 7ம் நூற்றாண்டு கிரந்தம் போன்ற எழுத்துக்களில் பொறிக்கப் பட்டுள்ளது. அக்காலத்தில் தலைவன் கிழவன் என்று அழைக்கப்பட்டான். இச்செய்தியைத் திரியாய் கல்வெட்டி ஆல் அறியமுடிகிறது.

புதுமத்தாவவில் மன்னன் முதலாம் மாணாபரணனால் பொறிக்கப்பட்ட இரண்டு கற்றாண் (2 Pillar inscriptions) கல்வெட்டுகளில் வேளங்காரப் படைப்பிரிவினரான வலங்கை—இடங்கைத் தலைவரிகள் வளஞ்சியர் என அழைக்கப்பட்டனர் எனக் காணப்படுகின்றது. இதுவே திலா வெளிக் கல்வெட்டு எண்படும்.

இவற்றைவிட சிகிரிக்குன்றில் (Sigiriya) ஏழு வரி கொண்ட கிறல்கள் ஒரு மட்பாண்டத்தில் (Graffiti) கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இவை தமிழ் எழுத்துக்களாகவே இருக்கின்றன.

பதவியாவிற்கு எட்டு மைல் வடக்கே ஒரு சைவக் கோவிலின் இடிபாடுகளிலுள்ள சில செங்கற்களில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை முறையாகத் தொகுக்கப்பட்டு படிக்கப்படவில்லை. கந்தளாய் மாணாங் கேணி கல்வெட்டு சமூத்தை ஆட்சி செய்த சோழப்பிரதிநிதி ‘சோழ இவங்கேஸ்வரன்’ என்று அழைக்கப்பட்டான் என்பதைத் தெரிவிக்கிறது. திருகோணமலைப் பகுதிகள்— ராஜராஜ சோழ வளநாடு, விக்கிரம சோழ வளநாடு, வீரபர கேசரி வளநாடு, ராஜேந்திர சோழவளநாடு என்ற பெயர்களைக் கொண்டிருந்தன சோழர் காலத்தில்.

மாதோட்டம் பகுதி—அருள்மொழித் தேவ வளநாடு என்ற பெயரைக் கொண்டிருந்தது.

கந்தளாய் பிராமணக் குடியேற்றம்—‘ராஜராஜ சதுரி வேதி மங்கலம்’ என்று அழைக்கப்பட்டது.

நிலாவெளிக் கல்வெட்டு ‘கோண பர்வதம்’ திருகோணமலை மச்சகேஸ்வரரமூடைய மகாதேவர்க்கு’ என்றகுறிப்பைச் கொண்டுள்ளது.

14ம் நூற்றாண்டு கங்குவேலிக் கல்வெட்டும் 16ம் நூற்றாண்டு வெருகல் கல்வெட்டும், திருக்கோணமலை உள்ளியர் ஆட்சி பற்றிய குறிப்புக்களைத் தருகின்றன.

சிங்கள மன்னரின் கல்வெட்டுகளிற் பல 12 நூற்றாண்டு காலத்தவை. கி.பி. 14ம் நூற்றாண்டு தொடக்கம் 16ம் நூற்றாண்டு வரை பல தமிழ்க் கல்வெட்டுகள் இவர்களாற் பொறிக்கப் பெற்றுள்ளன.

1ம் பராக்கிரமபாகு தமிழருடன் போஷ்டாலும் பின்னர் அவர்களுக்கென ஒரு பெரிய இந்துக் கோவிலையும் பொல்லன்றுவையில் கட்டினான்.

சிங்களம் தென்னிலங்கையில் மட்டும் பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது என்பதை இலங்கையில் பற்பல இடங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.

வடமேல் மாகாணத்திலுள்ள முன்னேஸ்வரம் சிவன் கோவிலுக்கு (ஸிலாபம்) இலங்கை அரசால் கொடுக்கப்பட்ட நிலதானங்களைல்லாம் தமிழிலேயே இருந்தன. 9-ம் பராக்கிரமபாகு (கி.பி. 1506—1528) கீர்த்தி ஸ்ரீராஜசிங்கன் (கி.பி. 1747-1782) ஆகிய பற்கால மன்னரும் இக்கோவில் ஆக்குச் செய்த தாணங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல சிங்கள மன்னர்கள் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்துக்கும் தாம் ஆற்றிய சேவைகள் பற்றி பல கல்வெட்டுச் சான்றுகளை விட்டுக் கென்றுள்ளனர். அவர்களிற் சிறப்பாக ஸ்ரீக்காண்போரைக் குறிக்கலாம்.

விஜயபாகு (கி.பி. 1070—1111)

விகிரமபாகு (கி.பி. 1116—1137)

மாணாபரண (கி.பி. 1938—நிலை கொள்ளாக் காலம்)

1ம் கஜபாகு (கி.பி. 171—193)

4ம் புவனேகபாகு (கி.பி. 1344—1354)

ஊறதோட்ட (Uratota, Jambukola) என்ற யாழிப் பாணக் குடாநாட்டுத் துறைமுகங்களும் பிறநாட்டுக் கப்பல்கள் வந்து சென்ற முக்கிய வாணிபத் துறைமுகங்களாக விருந்தன. ஊறதோட்ட கலிங்க மாகணால் அரண் செய்யப்பட்ட துறைமுகமாக விளங்கியதென ‘பூஜாவளிய’ என்னும் சிங்கள நூல் தெரிவிக்கின்றது. (P. 239)

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் இவ்விரு துறைமுகங்களிலும் பிறநாட்டுக் கப்பல்கள் வந்து வாணிபம் செய்தன என்பதைத் தெரியப் படுத்துகின்றன.

யானை குதிரைகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் கடவில் மூழ்கினால் அல்லது சேதமுற்றால் அவற்றிற்குரிய பொறுப்பு உரிமை பற்றிய செய்தி நயினாதீவில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

வவனியா மாவட்டத்தில் 2 கல்வெட்டுகளும் அனுராத பூரத்தில் 1 கல்வெட்டும் ‘தமிழ்’ (தமிழன்) என்ற குறிப்பு களைக் கொண்டுள்ளன. ஒன்றில் விசாகன் என்னும் தமிழன்—அவன் ஒரு வணிகன், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் வணிகத் துறைக்கு சிறப்பிடம் கொடுத்துள்ளன என்பதோடு அதே தமிழர் வணிகராக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. அம்பாறையில் கிடைத்த ஒரு கல்வெட்டில் தமிழ் வணிகரின் மனைவி பற்றிய குறிப்பொன்றும் காணப்படுகிறது. மன்னாலுக்கு அடுத்த சிறப்பு ஒரு வணிகனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தரப்பட்டது என்பதை இது காட்டுகிறது.

‘மணிக்கிரமம்’ என்னும் பெயரிழ்ண்ட ஒரு வாணிபக் கூட்டமைப்பு சிறப்பான முறையில் வாணிபம் செய்து வந்தது. அது தென்னிந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தமது முகவர் மூலம் இயங்கிவந்தது. வட இலங்கையில் காணப்பட்ட வாசல்கடம் கல்வெட்டு(Wahalkada Isacirip sām) மூலம் தமிழ்வணிகர் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றி வளர்த்தனர் என்றும், அவர்கள் நால்வகைச் சமயங்களுக்கும் அறக்கட்டளைகள் வழங்கினார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்கள் ‘திசையாயிரத்து ஐநாற்றுவர்’ (அண்ணூற்றுவர்) எனவும், ‘பெற்றான் விதி விடங்கள் ஆன தேசி அடைக்கல நாட்டுச் செட்டி’ ‘கண்டன் அடைம்மான் நூறாயிரன்’ என்போர், எனவும் குறிக்கப் பெற்றுள்ளனது. இது 12ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.

ஆதி பிராமிக் கல்வெட்டுகளில் ‘சழ்’ (சழம்) ‘தமேட்’, ‘தமேழு’ போன்ற சொற்களும், அனுராதபுரம் கல்வெட்டில் ‘சழபரத்’ என்ற குறிப்பும் உள்ளது.

தேவ நம்பிய தீஸன் காலத்தில் கதிர்காமம் ரோகண அரசின் கீழும்: வடபகுதி ‘சண்டணாகம சத்திரியர்களாலும்’ ஆனப்பட்டது. பாளி நூல்கள் இவற்றை ‘கதிர்காமச் சண்டணாகம’ சத்திரியர்கள் என்று குறிக்கின்றன. அம்பாந் தோட்டை மட்டக்களப்போடு, சேர்ந்திருந்தது. இதை பத்துச் சகோதரர்கள் ஆண்டனர். மூத்தோர் வம்சம் கதிர்காமத்தையும், இளையோர் மட்டக்களப்பை மையமாகக் கொண்டும் ஆட்சி செய்தனர். இந்த ‘ஆய்’ வம்சத்தைச் சேர்ந்தவனே துட்டகைமுனு. இவர்களது சின்னம் ஒற்றை மீன். பட்டம் ‘உதி’, ‘உதய’ என்பனவாகும்.

சமீக்குடுமிகள் என்னும் வணிகர் குழு தென்னைகத்தில் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் என்று தெரிகிறது.

முன்னாள் தமிழரின் இருப்பிடம்: மொழி உரிமை :

தமிழ்மக்கள் இந்த நாட்டில் விஜயன் வருமஞ்சனரே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு மகாவம்சத்திலேயே பல சான்றுகள் உண்டு. விஜயன் வந்த பொழுது பெரும் நாகரிக மடைந்த மக்கள் இந்நாட்டில் வாழ்ந்தனர் என்ற செய்தியும் அதில் உள்ளது. தமிழர் பண்பாடு ஏறத்தாழ 3000 ஆண்டு களுக்கு முற்பட்ட காலம் தொடங்கி இந்நாட்டில் நிலை பெற்றுள்ளது. தமிழர் இங்கு வாழும் தனி இனத்தவர்—இந்நாடு இரு இனங்கள், இரு மொழிகளைக்கொண்ட நாடு*.

20 ஆண்டுகள் கண்டி மன்னால் சிறைவைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயரான ரொபோர்ட் நொக்ஸ் (Robert Knox) தனது குறிப்புகளில் வடக்கும் வடமேற்கும் ‘மலபாரிகள்’ வாழும் இடமாக இருந்தது என்கிறார். மலபாரிகள் என்று குறிப்பிடப்படுவது தமிழ்ப் பேசுவோரையே. மலையாளத் தவரும், மற்றும் தென் நாட்டினரும் தமிழழையே அக்காலத்தில் பேசிவந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயரான (Arrow Smith) அறோ சிமித் என்பவரின் இலங்கை வரைபடமும் (Map of Ceylon) தமிழர் அக்காலத்தில் வாழ்ந்த பகுதிகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

நிக்கிளோவ் வான் கோயன்ஸ் என்னும் ஒல்லாந்த ஆளுநர் தனது நினைவுக் குறிப்புகளில் இவ்வாறு எழுதியுள்ளார்:-

* தனி நாயக அடிகளார் ‘Language and Liberty in Ceylon’ என்னும் நூலில் இவைகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

Memoirs of Rijcloff Van Goens — Translation by E. Reimers, Pp. 34-35.

“யாழ்ப்பாண இராச்சியம், மற்றும் கோட்டை; சித வாக்கை இராச்சியங்கள் போர்த்துக்கீசர் ஊடாக நேரடி யாக எமது ஆளுகைக்கு வந்துள்ளது என்பதை நாம் அத்தாட்சிப் படுத்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் போர்த்துக்கீசரால் போரில் கைப்பற்றப்பட்டது; சிதவாக்கை கோட்டை மன்னராட்சிகள் டென் ஜூவான் தர்மபாலனி னால் இவர்களுக்குத் (போர்த்துக்கீசர்) தாரை வார்க்கப் பட்டது.”

விஜயனுக்குப்பின் ‘பாண்டு வாக்தேவ’ மும் அவனது அரசியும் வந்து இறங்கிய இடம் திரிகோணமலை. வடக்கிழக்கு மாகாணங்களே ஆதிக்குடியேற்றப் பகுதிகளாக இருந்துள்ளன.

போர்த்துக்கீசர் காலத்தில்:

போர்த்துக்கீசர் 16ம் நூற்றாண்டில் தமிழ்ப்பிடிகளைகளுக்காக மேல் மாகாணம், வடமேல் மாகாணம் இரண்டிலும் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடாத்தி வந்தனர் என்பது பழைய ஆவணங்கள் மூலமாகத் தெரிகிறது. போர்த்துக்கீசிய வரலாற்றாசிரியர் டி. குவெறோஸ் அடிகளார் இலங்கை பற்றிய தமது நூலில் புத்தளம், சிலாபம், நீர் கொழும்பு ஆகிய பகுதிகள் தமிழரின் வதிவிடங்கள் என்று கூறுகிறார்.¹

கோட்டை அரசனான 7ம் புவனேகபாகு (கி. பி. 1521-1550) தனது அரசு ஆவணங்கள் எல்லாவற்றையும் தமிழ் வேயே எழுதுவித்தான். கண்டி மன்னர்கள் தமது வெளி நாட்டுத் தொடர்புகளைத் தமிழிலேயே வைத்திருந்தனர். 1937ம் ஆண்டு வெளிவந்த “வரலாற்றியற் கையெழுத்துப் பிரதிகளுக்கான ஆணைக்குழு” வின் (Historical Manuscripts Commission) மூன்றாவது அறிக்கையில் 66 தமிழ்க் கடிதங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட

1. Friar Fernao de Queyroz in ‘Temporal and Spiritual Conquest of Ceylon’ Book I

விடப் பட்டுள்ளன. இதிலுள்ள 64ம் ஆவணம்—அக்கால கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீராஜசிங்கனுக்கும் பிரான்ஸ் நாட்டு மன்னன் 16ம் ஹாயிஸ் என்பவனுக்கும் இடையோன ஒரு உடன்படிக்கை பற்றியது.

வரலாற்றுச் சிறப்புடைய ‘கண்டி உடன்படிக்கை’ (Kandyan Convention-1815) சிங்களத்திலும் தமிழ்லும் கையொப்பமிடப்பட்டுள்ளது. மனை நாட்டின் ‘நிலைமை’ கள் பலர் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளனர். மேற்கூறிய ஆணைக் குழுவின் 1951ம் ஆண்டறிச்கை- குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய காணி உறுதிகள் (நிலப்பட்டாக்கள்) யாவும் தமிழிலேயே இருந்துள்ளன என்று தெரிவிக்கின்றது. கணிசமான தொகை தமிழர் இம் மாவட்டத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதை இதுகாட்டுகிறது.

மதவாச்சிப் பகுதிகளில் உள்ள தற்கால சிங்கள மக்களின் முதாதையரின் பெயர்கள் யாவும் தமிழ்—மலையாள மலபார்)ப் பெயர்களாயுள்ளன.¹ மலபார் என்பது தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதி. மலையாளம் (சேரளம்) பகுதியிலுள்ள மலைகளையும் அதனை அடுத்துள்ள பகுதியையும் இது கூட்டும்.

நாகதீபத்தில் பெளத்தம்

இலங்கைத் தமிழரில், அதிலும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் (நாகதீபம்) வாழ்ந்தோரில் பெரும்பாலானோர் கி. மு. முன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரை புத்த சமயிகளாக இருந்துள்ளனர். வீரசைவ எழுச்சியும், சைவ சமய குரவர்களான சங்கரர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோரின் சைவப் பணிகளும் சமணரையும், புத்தரையும் தமிழ் நாட்டிலிருந்தும் நாகதீபம் போன்ற இலங்கைத் தமிழர் பகுதிகளிலிருந்தும் மூற்று முழுதாக ஒழித்துவிட்டது.

1. சிந்தாந்தைகே முதியான் சேலாகே சிறிசேன : ரணசிங்க முதலிகே பிரேரத்தின : கவந்தாக்ஷிகே.

ஆனால், சிங்களவர் என்ற கலப்பினம் தோன்றியபின் அவர்கள் புத்த சமயத்தைத் தழுவிக் கொண்டு அச்சமயத்தை வளர்த்து வந்துள்ளனர். வேறெந்த நாட்டிலும் புத்த சமயம் இவ்வளவு ஏற்றறும் பெருமையும் பெற்றிருக்கவில்லை. இந்தியாவில்கூட பெளத்த சமயிகள் என்ற தனிப் பிரிவினர் என்று சிலரே உள்ளனர். பெளத்த சமயம் இந்துக் கோட்பாடு கணுடன் இரண்டறக் கலந்துவிட்டமேயே இதற்குக் காரணம். அதுமட்டுமல்ல, இலங்கையில் பெளத்தம் வளர்வது வாழுவும் அவர்கள் இந்து சமயக் கொள்கைகளில் சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

இலங்கை ஆரூந்தராக இருந்து 14-9-1665.ல் பதவி விலகிய றிஜ்கிளோவ் வான்கோயன்ஸ் (Rigcloff Van Goens) என்னும் டச்சு ஆரூந்தர் தமது உயர் அதிகாரிக்கு எழுதிய கடைசி அறிக்கையில் :

‘மட்டக்களப்பில் வசிப்போர் எல்லோரும் மரடு வழமைகள், சமயம் முதலிய பண்புகளில் மலபார் தேசத்தை விருந்து வந்தோரேயாவர். அதே போன்று யாழ்ப்பாணம் பட்டினம், கொட்டியார் (திருமலை) மற்றும் மேற்கில் உள்ள ‘கல்பெண்ணரென்’ (கற்பிட்டி) மட்டுமல்லாது கங்குல் கோற்றளையின் வடபாகம் உள்ளிட்ட இடங்களெல்லா வற்றிலும் வாழ்வோரும் மலையாள தேசத்திலிருந்து வந்தோரே. அவர்கள் மத்தியில் பல வம்சப் பிரிவுகள் உள்ளன. அதாவது சிங்களவர் வேடர் முதலானோருடன் வெண்டா வெறுப்பாகவே பழகுவார்கள். ஆகவே யாழ்ப்பாணம், கொட்டியார் வாசிகளை இதுவரை காலமும் தனி வேறான ஒரு மக்களாகவே கருத வேண்டியதாயிருந்தது. சிங்களவர், வேடர் ஆகியோரிடத்திலிருந்து வேறுபட்ட இந்த யாழ்ப்பாணத்தவர்கள் இதுவளர் காலமும் பெரும்பாலும் சுதங்திரமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.’ என்று குறிப் பிட்டுள்ளார்.

கிளெக் கோர்ஸ் (Cleghorn Minute) என்னும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆவணத்தின் வாயிலாகவே இலங்கை



பிரித்தானியப் பேரரசின் ஓர் அங்கமாக மாறியது. சிலைக் கோண் பதிவு செய்துள்ள வாசகம் வருமாறு!

“நனி வேறான இரண்டு நாட்டின் மக்கள், இலங்கைத் தீவை மிகப் பழங்காலம் தொட்டே தம்முட்பிரித்து தன்னாட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் சிங்களவரும் மலையாளத்தவருமாவர் (மலபார்). முதலில் சிங்களவர்கள் இலங்கை நாட்டின் தெற்கு மேற்குப் பகுதிகளில் வளரவே ஆறு தொடக்கம் சிலாபம் வரையும் வாழ்கின்றனர். இரண்டாம் விதமாக, மலபாரிகள் எனப்படும் தமிழர் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் வாழ்வோர், தீவின் மேற்குக் கரையிலிருந்து அதாவது புத்தளத்திலிருந்து மன்னாரி வரையும் கிழக்கில் தென்பகுதியில் கூழுணை வரையும் (அதாவது கும்புக்கண் ஒயா வரை). இது மட்டும் களப்பை சிங்கள மாவட்டங்களாகிய மாத்தறைப் பகுதியிலிருந்து பரிசீலிக்கும் பகுதியாகும்.


பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கி. பி. 1813-ம் ஆண்டு, சேரி நொபேட் பிரெரளன்றிக் என்ற ஆங்கிலேய ஆளுஞர் ஆட்சி ஆவணமொன்றில் எழுதியதில் ஒரு பகுதி:

* Sir Hugh Cleghorn In a report to the British Colonial Secretary in 1799:


“Two different Nations, from ancient period had divided the Island, first the Cingalese with southern and western parts from the river Wellawa to that of Chilaw; secondly, the Malabars in the Northern and Eastern Districts, which extended from the westcoast of the Island, from Puttalam to Mannar, and in the East South wards up to the limits of Kumana, or the river Kumbukkan Oya; that separated Batticaloa from the Southern Districts of Matara.”



இந்தகூட நிர்வாக வசதிக்காக (இன) மொழிவாரி மாத்தாங்களாகப் பிரித்து இருக்க ஆட்சி செய்தலை வெளியாட்டார். கி.பி. 1799—1832—1992 ஆகிய காலங்களில் ஆட்சி செய்தலை வேறுள்ள படங்களிற் காணலாம். ஆட்சி செய்தலை வேறுள்ள படங்களிற் காணலாம்.



இலங்கை திராவிட நிலத்தில் அடங்கும்
(A. G. Bouquarts மாப) பஞ்ச திராவிடம்;
கேரளத்தில் கூடிய தமிழ்நாடு, கருநாடகம்,
கீழந்திரம், மகாராட்டிரம், குஜராத்து.



“இலங்கைத் தீவில் சிங்கள மொழி எவ்வளவு அவசிய மான்தோ அவ்வளவு முழுமையாக வடக்கில் அவசியமானது தமிழ்மொழி. பொதுவாக, இது மலையாள மொழி யாசவும் பெயர் பெறும். போர்த்துக்கேயம் எல்லா மாகாணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தளத்தி லிருந்து அம்மா வட்டம் உட்பட, வட நோக்காகச் சென்று, தென் திசை நோக்கித் திரும்பி அந்த மாவட்டம் உள்ளடந்த கலாக மட்டக்களப்புவரை வாழ்வோர் எல்லோரதும் மொழி தமிழ் மொழியாகும். அங்கெல்லாம் போர்த்துக்கேய மொழியுடன் கலந்து அது பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் சிங்கள மொழியுடன் சம அளவில் உற்சாக்கமுட்டி தமிழ் மொழிக்கு நான் சம உரிமை வழங்குகிறேன்.”

ஆங்கிலேயர் சேர் எமர்ஸன் ரெனன்ற் கூறுவது:

சேர் எமர்ஸன் ரெனன்ற் என்னும் ஆங்கிலேய ஆளுநர் தாம் எழுதிய இலங்கை (Ceylon) என்னும் நூலின் முதலாவது பகுதியில் (பக்கம் 413-415) எழுதியுள்ளவை வருமாறு :

“கிறீத்துவ சகாப்தத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்திற் குடியரிந்து கொண்டோர் மலையாளத்தவரே (Malabars) எனத் தமிழ் மக்களிடையே நம்பிக்கையொன்றுண்டு. அத்துடன் சோழ இளவரசன் ஒருவன் கி.பி. 101-ம் வருடம் இப்பகுதியை ஆட்சி புரிந்தான் என்றும் நம்புகின்றனர்: மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டுடன் இது நெருக்கமாக உள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே அருகேயுள்ள வன்னிப் பிரதேசங்களுக்கும் அப்பால் மாதோட்டம், மன்னார் வரை தமது ஆதிக்கத்தையும் மேலாண்மையையும் மலையாளத் தவரிகள் பரப்பனார்கள்... இலங்கைத் தீவின் அப்பாகங்கள் மிக ஆதிகாலம் தொட்டே மலையாளத்தவரிடம் முற்று முழுதாக விடப்பட்டிருந்தன. இன்று அப்பிரதேசத்தின்

சனத் தொகையில் மிகப் பெரும்பாலானோர் மலையாளத் தவரின் வழித் தோண்றல்களே. இலங்கைத் தீவின் வடபாசு மொழியாகி, இது மேற்குக் கடலோரமாகச் சிலாபத்தி விருந்து கிழக்குக் கடலோரமாக மட்டக்களப்பு வரை முக்கியமானதாகவும், பெரும்பாலான பிரதேசங்களில் சிறப் பாகவுப் பேசப்படும் மொழி தமிழ் மொழியேயாகும். ’

இப்பகுதி இலங்கைத் தமிழரின் மரபு வழித் தாயகம் (Traditional home land) என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தீவின் ஏனைய பகுதிகளிலும் பரவலாகத் தமிழர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்றுள்ள கல்வெட்டுகளே இதற்குச் சான்று. கி.பி. 9-ம் 10-ம் நூற்றாண்டுகளுக்குரிய கல்வெட்டுகளில் தமிழர் ஒரு பொத்த விகாரைக்கு வழங்கிய நன்கொடைகள் குறிக்கப்பட்டுள்ளன. இதுவரை வாசிக்கப் பெறாத பல கல்வெட்டுகளும் உள்ளன.

இலங்கையை சோழர் ஆண்ட காலத்தில் இலங்கையின் அரசனை மொழியாக தமிழ் வழங்கப் பெற்றுள்ளது. இதனாலேதான் அநேக கல்வெட்டுக்கள் மாதோட்டம் பொல்லன்றுவை, பதவிய, பெரிய குளம், முருங்கன், சங்கிலிக் கந்தறாவ (சங்கிலிக்கான தரவை) ஆகிய இடங்களிற்கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் பெரும்பாலும் இந்துக் கோவில்களுக்கு மண்ணர்களும் பிரபுக்களும் வழங்கிய நன்கொடைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் சைவ மக்கள் பலர் வாழ்ந்துள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுவதாகும். விஜயபாகு மண்ணனின் காலத்தில் தமிழ் வேளாக்காரர் படைகளுக்கு ஒரு குடியியல் உரிமை இருந்தது. புத்தர் தந்த சின்னத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இப்படை இணங்கியதே அது. இதை கல்வெட்டிலும் பதிவாக்கிக் கொள்ளும் உரிமையும் வழங்கப் பட்டிருந்தது.

இலங்கையில் நாகர் குலத் தமிழ்ப் பண்பாடு

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலங்களில் நாகரி, பரதவர், வேளிர், ஆயர் போன்ற குழுக்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்தனர். நாகர் தமிழறிவிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர். இயக்கரும் இலங்கையின் தொல்குடிகளே. வட இந்தியாவிலும் மத்திய பிரதேசம் நாகபுரி, காஷ்மீரம் வரை அவர்கள் பரந்து வாழ்ந்தனர். சோட்டா நாகபுரி, நாகர் ஹவேலி, நாகப்பட்டினம், நாகரி கோவில் ஆகிய இடப் பெயர்களும், இலங்கையில் நாகரி கோவில், நாகபடுவான், புதூரி நாக தம்பிரான் கோவில் (புற்றூரி புதூரி ஆனது) : புத்தளம் புற்று + அளம்) அரவக் கும்புற (அரவக் குறும்பொறை) போன்ற ஊர்ப் பெயர்களும் நாகரின் வாழ்விடமாக இவை இருந்துள்ளதை விளக்கி நிற்பனவாகும்.

இலம்பகர்ணர் என்னும் இலங்கை, அரச பரம்பரையினரும் நாகர்களே. நீண்ட காதுடையோர் என்பதனால் இப்பெயரைப் பெற்றனர். பணை ஒலை அல்லது உலோகங்களினால் செய்யப்பட்ட தோடுகளைக் காதில் அணிவது அந்நாளைய தமிழர் வழக்கம். பெண்கள் அணியும் காதணி நாகபாம்பு படம் எடுத்த வடிவில் அமைந்திருக்கும். எனவே இது பாம்புப் படம் — பாம்படம் என்று அழைக்கப்பட்டது.

நாக என்ற குலப்பெயர் பூண்ட பல அரசரும், இலம்பகரினர் எனிற அரச குலமும் ஒன்றாக காலத்துக்குக் காலம் இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கி. மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கை அரசனாகவிருந்த தேவ நம்பிய தீசன் (திசையன்) நாகரி குலத்தவனே. இவனது தமிழ் பெயர் மகா நாகன். இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மண்ணர் பலர் ‘நாக’ என்ற பெயரைக் கொண்டிருந்தனர்

துலத்த நாகன் — கி. மு. 59

கல்லத்த நாகன் — கி. மு. 50

- சோர நாகன் — கி. பி. 12
மகாதித்தக மகாநாகன் — கி. பி. 66
இளநாகன் — கி. பி. 78
மகல்லக நாகன் — கி. பி. 135
குல நாகன் — கி. பி. 181
குட நாகன் — கி. பி. 205
சிறி நாகன் — கி. பி. 206
அபேய நாகன் — கி. பி. 237
2-ம் சிறி நாகன் — கி. பி. 245

நாகர் பண்பாட்டைக் கொண்டிருந்த இலங்கையில் இன்றும் பாம்புப் புற்றுக்களை அழிப்பதில்லை. வயல்களை வும் கமங்களையும் பண்படுத்தும்போது பாம்புப் புற்றுக்களை அப்படியே விட்டு வைத்து சுற்றாடலை மட்டும் கொத்தியோ உழுதோ பயண்படுத்தும் வழக்கம் உள்ளது.

தமிழும் சிங்களமும்

சிங்களம் ஆரிய மொழியெனவும் — தமிழ் திராவிட மொழியெனவும் இவற்றிற்கு எதுவித தொடரிப்புமில்லை யென்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பர்காசர், எச். எஸ். தாவீது (H.S.David) அடிகளார் ஆகியோர் ஏறத்தாழ 4000 திராவிடச்சொற்கள் சிங்களத்தில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல, தாவீது அடிகளாரி — ‘தமிழைச் சரியாகத் தெரிய வேண்டுமானால் சிங்களத்தைப் படியுங்கள்’ (To know your Tamil learn Sinhalese) என்று கூறுகிறார். சிங்களம் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கடன் பெற்றது உண்மை. ‘சிங்கள மொழியே ஒரு திராவிட மொழிதான்’ என்கிறார் சிங்கள அறிஞர் முதலியார் டபிள்யூ எப். குணவர்த்தனா அவர்கள்.*

* The Ceylon Antiquary & Literary Register
Vol. III.

“All the Component parts of the Sinhalese nation were Dravidians. The Aryan claim on behalf of the Sinhalese is an idea of recent date, originating from the lectures of Max Muller, based on imagination, and aided by the fact that the vocabulary of the Sinhalese language is to a very considerable extent Aryan. Vocabulary is like the dial in the case of a clock, ie. the surface view of a language in the case in hand. Its Aryan complexion led to the conviction that the language in all respects is Aryan. From this, to the conclusion with regard to race is but one step in the superficial process of reasoning. The structural foundation of the Sinhalese language are Dravidian while its super-structure ie. vocabulary is Aryan.”

“The nascent language will unconsciously, but none the less surely, be moulded on the idiom of the mothers ie. Tamil. The fathers may contribute to the vocabulary or supply the whole of it in time, but that will not affect the structure below, which formed itself on Tamil principles.”

“மாகிஸ் மூல்லர் என்பவரின் பேச்சுக்களின் பின்னரே சிங்கள மக்கள் தங்களை ஆரிய இனத்தவர் என்று கருதத் தொடர்கின்றனர். இது கற்பணையில் எழுந்த அண்மைக்கால கருத்தன்றி வேற்றல். மேலெழுந்தவாரியாக சில கூறுகள் ஆரியம் போல் தென்பட்டவுடன் சிங்கள மொழியின் எல்லா நிலைகளிலும் அது ஆரிய மொழியே என்ற தவறான கருத்து எழுந்து விட்டது. இக்கருத்தின் அடுத்தபடிக் கட்டமாக உருவாகியதுதான் சிங்களவர் ஆரிய இனத்தவர் என்ற கருத்தும். எவ்வளவு தொகையான சொற்கள் ஆகிக்கம் பெற்று மொழியினுள் சேர்ந்து கொண்டாலும் அடிப்படையாக உள்ள தமிழின் மீதுதான் இது நடைபெற்றாக வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.”

ஒரு மொழி இன்னொரு மொழியிடம் கடன் கொள்வது பற்றி அறிஞர் புனும்பீஸ்ரு சொல்கிறார் :-

“இது பேச்சு வழக்குச் சொற்கடன், பண்பாட்டுக் கடன் என இருவகைப்படும். எனினும் பண்பாட்டுக் கடன் வேறு பட்ட ஒரு மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்படுகிறது. ஒவ்வொரு பேச்சுக் குழுவும் தனது அயலிலுள்ள மொழிக் குழுவிடமே கடனைப் பெறுகிறது. அதனால் பண்பாட்டுச் செறிவும் நடைபெறுகிறது.” 11-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிங்கள இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளன என்பதைப் பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். G. C. மென்டிஸ் எனினும் சிங்கள வரலாற்று நூலாசிரியர், ‘இலங்கையின் தொடக்க கால வரலாறு’ (Early History of Ceylon) எனினும் தமது நூலில் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலத்தில் சிங்கள இனத்தை உருவாக்க திராவிடர்கள் பெரிதும் உதவியுள்ளனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு எனக் கூறியுள்ளார். இதனாலெதான் சிங்கள மொழி சொற்பொருளில் (Vocabulary) மட்டுமல்ல அமைப்பிலும் (Structure) தமிழை ஒத்தே இருக்கிறது. தென் இந்தியாவிலுள்ள சாதிப் பிரிவினையைப் போன்றே (Caste system) சிங்கள

மக்களிடையேயும் காணப்படுகின்றது. சாதிப் பெயர்கள், பல்வேறு தொழில் வகைகள், நிலப்பகுப்புகள், மலைகள், குன்றுகள், நீர் நிலைகள், ஆறுகள், விளை நிலங்கள், நீர் பாய்ச்சும் முறைகள், கடற்கரைநிலைத் தோற்றங்கள், மிருகங்கள், இந்து தெய்வப் பெயர்கள், தனிமக்கடபெயர்கள், உறவு முறைப் பெயர்கள், குடிப் பெயர்கள், பழைய, புதிய, சின்ன, நல்ல ஊர்ப் பெயர்கள், குடியிருப்புகள் எல்லாவற்றிலும் இவ்வொற்றுமையைக் காணலாம். ஏத் தாழ் 4000-க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சிங்கள மொழி ஆகிக்கத்திற்கு உதவியுள்ளன, எனகிறார் நல்லூர் சுவாமினான்பிரகாசர்.

‘மகாவம்சம்’ நூலில் தமிழர், தற்கால சிங்களவரின் முன்னோடிகளைன்று கூறப்படும் கலிங்கர் (ஆரியர்?) வருமுன்னரே காலத்துக்குக் காலம் இங்கு வந்துள்ளனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உண்டு. ஆதிதீராவிடிரின் வழித் தோன்றல்களே தற்கால இலங்கை வாழி தமிழர். ஆரியக் குடியேற்றவாசிகள் வருமுன்னரே இவர்கள் இங்கு வந்திருந்தனர், தமிழரைப் போலவே இயக்கரும் நாகரும் இலங்கையின் ஆதிப்பழங்குடிகள். மேலும், இலங்கைக்குத் தமிழரின்

1. Leonard Bloomfield : ‘Language’—Colt, Reinhart and Winston Ltd. U.S.A.

“Every speech community borrows from its neighbours. Cultural diffusion also takes place.”

2. நா. சுப்பிரமணியன்—‘சிங்கள இலக்கியம்’—முருக பக்கம் 170—179.

Dr. W. S. Karunatileke : ‘Tamil Influence on the structure of the Sinhalese Language’
Proceedings of the I.A.T.R. Conference — 1974 — pp. 151—157.

த. கணகரத்தினம்—‘இலக்கிய உறவு’ கட்டுரை—4வது அ. தமிழாராய்ச்சி மாநாடு—1974.

வருகை கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே நடந்துள்ளது-இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ் நாடு, கேரளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடலாடிகளாகவும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் கலை வல்லுனர்களாகவும் தமிழர் இலங்கைக்கு வந்துள்ளனர். வெளிநாட்டார் குறிப்புகளும், இரு நாடுகளிலும் கிடைத்த கல்வெட்டுச் சான்றுகளும் 'மகா வம்ஸம்' போன்ற பழைய சிங்கள நூல்களிலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. திராவிட பாரம்பரியத்தைத் துலக்குவனவாகிய 'முதுமக்கள் தாழிகள்' புத்தளம், பொன் பரிப்பு, காரை தீவு, இருப்போவை ஆகிய இடங்களில் கண்டெட்டுக்கப்பட்டன. மட்பாண்டங்கள், மணியாலாகிய அணிகளங்கள், மற்றும் செம்பு இரும்பு போன்ற உலோகங்கள் இவ்விடங்களில் புதையண்டு கிடக்கக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நீர் பாய்ச்சும் முறைகளையும், கரும்பு, நெல் விளைவித்தல் ஆகியவற்றையும் தென்னிந்தியரே இங்கு கொண்டு வந்து பரப்பியுள்ளனர்.

கிறிஸ்துவுக்கு முன்று நூற்றாண்டுகளுக்கு முன் அனுராத புரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தேவநம்பிய திசனின் சகோதரனாகிய சூரத்திசனைப் போரில் வென்று சேனன், குட்டகன் என்னும் இரு தமிழர் இருபத்திரண்டு ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டுள்ளனர் என்பது அனுராதபுர 'குடிமக்கள் கல்வெட்டி' லிருந்து தெரிய வந்துள்ளது. கி. மு. 2-ம் நூற்றாண்டில் எல்லாளன் (ஏலேல சிங்கன்) என்னும் சோழருக்குத் தலைவன், பகைவரும் போற்றும்வண்ணம் 44 ஆண்டு கள் இலங்கையின் பெரும் பகுதியை ஆட்சி செய்துள்ளான். ஏழாம் நூற்றாண்டில் பெருந்தொகையான தமிழரும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கணிசமான தொகை கண்டை நாட்டினரும் கேரள மலையாள நாட்டினரும் இலங்கைக்கு வந்து குடியேறியுள்ளனர். இந்நாட்டின் மன்னர்களில் பலர் தமிழராகவும் தமிழரோடு இரத்த உரித்துள்ளவராகவும் இருந்துள்ளனர். பெரும்பாலும் சிங்கள மன்னர், தென்னிந்திய

தமிழ்ப் பெண்களையே மனந்து கொண்டனர். அரண்மனை மொழி தமிழாகவும் அரண்மனைச் சமயம் இந்து சமயமாகவும் இருந்துள்ளது. இத்தகு காரணங்களால் இலங்கையில் தமிழர் பாரம்பரியமும் கலாச்சாரமும் தமிழும் ஏற்றமிகு இடத்தைப் பெற்றிருந்தன.

சிங்களம் இலங்கையில் மட்டும் பேசப்படுகின்ற ஒரு மொழி. பெரும்பாலும் தமிழ், வடமொழி. பாளி, போரித் துக்கிசீயம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து பல சொற் களைக் கடன்பெற்று முழுமையான ஒரு மொழியாக இன்று வளர்ச்சியடைந்துள்ளதுவீட்டுப்பாவணப்பொருட்கள் அடுக்களை சமையல் பொருட்கள், வேளாண்மை, நிரப்பாசனம் இவற்றில் பாவிக்கப்படும் சொற்கள், நாடகம் முதலிய கவிஞர்களைச் சொற்கள், காலங்கள், மிருகங்கள், பட்சிகள், நிலம், இறைமை, ஆட்சிச் சொற்கள் மற்றும் இடப் பெயர்களில் எழுபது விழுக்காடு தமிழ்ச் சொற்களையே கொண்டுள்ளன எனலாம். சம்க இலக்கியங்களில் எடுத்தாளப்பட்ட தூயதமிழ்ச் சொற்கள் சீவ்கள் மொழியில் இன்னும் தூய்மையுடன் இருப்பதைக் காணலாம். தமிழில் இச்சொற்கள் பல வழக்கற்றுப் போய்விட்டன. சிங்கள மொழியினதும் இலக்கியத் தினதும் வளர்ச்சிக்குத் தமிழரும் தமிழும் பெரும் உதவியுள்ளமை தெரிந்ததே.

சிங்களத்தின் மூல மொழி 'எழு' என்பர். இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததே. எழு என்னும் திருந்தா மொழி ஈழம் முழுவதும் அந்நாட்களில் வழங்கப்பட்டது. இது தமிழின் மிகப் பழைய மொழிகளில் ஒன்று. இராவணன் எந்த மொழியில் பேசினான் என்பது தெரியவில்லை. ஆனால், இவனுக்குப் பின் வாழ்ந்த இயக்கர் 'எழு' என்னும் திராவிட மொழியையும் நாகர் தமிழழையும் பேசினர். மலையாளம் எவ்வாறு தமிழிலிருந்து பரிந்ததோ அவ்வாறே ஆதித்தமிழிலிருந்து பிரிந்து தொடர்பற்றுப் போன மொழி எழு. இதனை அடியாகக் கொண்டே சிங்களம் பிறந்தது.

பெரும்பகுதி தமிழும் சிறுபகுதி வடமொழியும் மலையாளத் தின் உருவாக்கத்திற்கு உதவியது போல எழுவும் தமிழும் பெரும் பகுதியாகவும் பாளியும் வடமொழியும் சிறுபகுதியாகவும் போர்த்துக் கீசியழும் ஆங்கிலமும் மிகச் சிறிய பகுதியாகவும் இன்றைய சிங்கள மொழிக்கு அன்னிட்டவையாகும். சேரி எமேரிசன் டெண்ணற், சேரி வி. டென்ஹாம் என்னும் ஆங்கிலேய அறிஞர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளைப் போன்றே சிங்கள மூம் ஒரு திராவிட மொழியே என்று கூறியுள்ளனர். இக்கால சிங்கள எழுத்து தென் இந்தியாவில் வழக்கத்திலிருந்து ‘கிரந்த’ எழுத்தைப் பின்பற்றி 10ம் தூற்றாண்டில் உருவாக்கப்பட்டதென்று சேரி. V. டென்ஹாம் கூறியுள்ளார். சிங்களத்தின் தொடக்ககாலச் சொற்களில் பெரும் பாலானவை திராவிட மொழிக் கூட்டத்தைச் சார்ந்தவையே என்பது சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோரின் கருத்து. 5ம் நூற்றாண்டுக்கு முன்னர் ‘சிங்களம்’ என்னும் பெயா வழங்கப்படவில்லை. இது ‘மகாவம்சம்’ நூல் செய்தோரும் பிறரும் வலிந்து புகுத்திய பெயராகும். விஜயன் கதையும் சிங்களம் என்னும் பெயரும் பின்னர் வந்தவையே. சிங்களத்தில் பாளி மொழியின் செல்வாக்கு பெளத்த மத்த தொடர்பால் உண்டானதே. வடமொழி பெரும்பாலும் தமிழ் மொழியை ஊடகமாகக் கொண்டே சிங்களத்தினுள் புகுந்தது. அதனால் தமிழ் வடிவத்தோடு கூடிய வடமொழிச் சொற்களை சிங்களத்திற் காணலாம். சிங்கள அறிஞர் முதலியார் W. F. குணவரித்தனா அவர்களும் “சிங்களம் ஒரு திராவிட மொழியே என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்கிறார்.

மாயாதுன்னையின் தலை நகர் சிதவாக்கை; சிதவாக்கையைச் சிங்களத்தில் இடம் பெறச் செய்த புலவர் அழகிய வண்ண மொகட்டால (அழகிய வண்ண முகத்தான்)

முகம் + ஆள் = முகத்தாள். சிங்களத்தில் = முகத்தாள் – முகட்டால் – மொகட்டால்) இவர் ‘சுபாசிதய’ என்ற நாலில் நாவடியார், திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்டிருக்கிறார்.

சிங்கள மொழியின் தலைசிறந்த இலக்கணமாக ‘கித்த சங்கராவ’ பெயர் பெற்றிருந்தது. இது தமிழ் இலக்கண நூலான ‘வீரசோழி’யத்தைப் பின்பற்றி எழுந்ததென்று டாக்டர் சி. ஈ. கொடக்கும்புற என்ற பண்மொழிப் புலமையாளர் குறிப்பட்டுருக்கின்றார். 12ம் தூற்றாண்டிற்கும் 15ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் பழகிக வழக்கங்கள் சிங்களவரிடையே வேறுன்றின. சமயச் சாரிபான நடைமுறைகளும் தமிழருடையவையைப் போன்ற வையே. திருமண முறைகள், வெற்றிலை, தாம்புலம் இடுவது, புதுவருடம், சோதிடம், மருத்துவ முறைகள், மருந்துப் பெயர்கள், மூலிகைப் பெயர்கள், மலையாள மாந்ரிகம் எல்லாவற்றிலும் நெருங்கிய ஒற்றுமை உண்டு.

தமிழிலே தூது காவியங்கள் பல தோன்றி மறைந்து போயின. ஆனால் அவற்றைப் பின்பற்றி ஏழுந்த சிங்கள ‘சந்தேச காவியங்கள்’ சிங்கள இலக்கியத்தின் மூன் வரிசையில் வைத்தெண்ணைப்படும் இலக்கியங்களாயின. 6ம் பராக் சிரமபாகு காலத்தில் ‘ஸ்ரீராகுல்’ என்ற புலவர் வாழ்ந்தார், தமிழ், சிங்களம், சமஸ்கிருதம், பாளி முதலிய மொழிகளை இவர் கற்றுத் தேர்ந்திருந்தார். தமிழ் இலக்கியங்களில் தாம் கற்ற விடயங்களைத் தாராளமாக சிங்களத்தில் இவர் கையாண்டார். இவர் காலத்தில் தமிழ் முக்கிய பாடமாக எல்லாப் பிரிவேணா (பெளத்த கல்விச் சாலைகள்)க்களிலும் கற்பிக்கப் பெற்றது என்று தக்க ஆதாரங்களுடன் காட்டுகிறார் டாக்டர் கொடக்கும்புற. மேலும் 15ம் நூற்றாண்டு நூலான ‘கீரசந்தேசயவில்’ பாளி, சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளோடு தமிழும் இலங்கை முழுவதுமிருந்த பிரிவேணாக்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது என்று எழுதப்பட்டுள்ளது.

சிங்கள நூல்களை எழுதிய தமிழர்கள்

பாண்டிய நாட்டிலிருந்து இங்கு வந்த ‘நல்லூரித் துணையாரி’ என்ற தமிழ் வீரன், பராக்கிரமபாகுவின் படையில் சேர்ந்து தன் திறமையினால் அரசனின் நன் மதிப்பைப் பெற்றான். இவனைத் தன் மந்திரியாகவும் ஆலோசகராகவும் பராக்கிரமபாகு நியமித்துக் கொண்டான். இவன் சிங்களத்தில் நிகண்டு இல்லாத குறையைப் போகிகுவதற்காக, தமிழ் நிகண்டு முறையைப் பின்பற்றி ‘சிங்கள நாமாவளிய’ என்ற நூலை எழுதினான். சிங்களத்தில் எழுதப் பெற்ற முதல் நிகண்டு நூல் இதுவே. பராக்கிரமபாகு தன் மகள் ‘லோக நாததேவி’யை இந்தத் தமிழனுக்கு மனம் செய்து வைத்தான். அவன் தன் மனைவியின் பெயரை ‘உலகுடைய தேவி’ என்று மாற்றினான். இவன் காலத்திலே பாடப் பெற்றது: ‘கோகில சந்தேசய’ என்பது. இதைப் பாடியவர் இருகல் மைத்ரேய. இவர் தமிழராக இருக்கலாமென சிங்கள இலக்கிய விமர்சகர்கள் கருதுகின்றனர். நமசிவாய முதலியார் (கருத்துறை கோர்ட் முதலியார்) நான்கு மொழிகளிலும் பாண்டித்தியம் உடையவர். இவர் சிங்களத்தில் ‘பஞ்சதந்திரம்’ எழுதினார். ‘குடும்ப சம்ரட்சனி’ இவரது மற்ற சிங்கள நூலாகும்.

தமிழிலிருந்த தூது காவியங்களைப் பாரித்தே ‘சந்தேசய’ என்ற சிங்கள காவியங்கள் இயற்றப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட ‘கோகில சந்தேசய’, வுடன் ‘கீரசந்தேசய’, ‘செல்வினி சந்தேசய’ ஆகியவை அவற்றிற் சில, அக்காலத்துத் தமிழ்ப் புலவர்கள் பல மொழிகளில் பண்டிதர்களாகவும் இலக்கண வல்லுனர்களாகவும் திகழ்ந்தனர் என்ற காரணத்தால் ‘கோகில சந்தேசய’வில் கோகிலப் பறவைக்கு அதன் ஆசிரியர் முதலில் தமிழ்ப் புலவரிகளுக்கு வாழ்த்துக் கூறும்படி கேட்கிறார். அக்காவியங்களில் தோடு, பந்து, மடம், அம்பலம், வாசல், சங்கம், சிந்து, இலைத் தட்டு (வெற்றிலைத்தட்டு) என்ற சொற்கள் இடம் பெறு

தலைகி காணலாம். சிங்கள இலக்கியத்தை அழியாது வாழச் செய்த பெருமை தமிழிலும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்த தர்மத்துவஜ பண்டிதரையும் அவரது மகன் ‘அழிய வண்ண முகட்டால்’ ஆகிய இருவரையும் சாரும். தொயக முதலி எழுதிய ‘மகரத்வஜி’, விதான என்பவர் எழுதிய ‘சின்ன முத்து கதை’, மற்றும் தமிழ் சிலப்பதிகாரத்தைத் தழுவி எழுதப்பட்ட ‘பத்தினி கதை’, வசந்த மாலை’ என்னும் நூல்களிலும், யாகோமே கொன்சால்வேஸ் எழுதிய ‘துக் பிராப்தி பிரசங்கம்’, பெதராயன்கே தர்கிக் கேள்வைகளிலும் தழி யூன் செல்வாக்கு மேலோங்கி நிற்பதைக் காணலாம். கண்டிமன்னர்களின் காலத்தில் தமிழ் மொழியின் செல்வாக்கு யிகவும் சிறப்புற்றிருந்தது. அக்காலத்தில் எழுந்த நூல்கள்; வேதாளன் காவியம், மகா அட்டன, அத்பல்தாகவ, இராஜாவலிய, மகாபதரங்க சாதக, அரிச்சந்திரன் கதை, வள்ளி மாதா கதை, தலதாவங்சய, லோகோபகாரஃ துனுவில் ஆகியவை. தூபிஸ்ஸல்லே தம்யரத்தின தேரரி நல்ல தமிழ் அறிஞர். இவர் ‘மணிமேகலை’யை 1951-ல் ‘மணிமேகலா சம்பு’ என்ற பெயரிலும், சிலப்பதிகாரத்தை ‘பத்தினி தெய்யோ’ என்ற பெயரிலும் மொழிபெயரித் துள்ளார். ராஜாஜியின் தமிழ்ச் சிறுகதைகளை டி. டி. நாணயக்காரா என்பவர் சிங்களத்தில் மொழிபெயரித் துள்ளார். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையையும் அவரே மொழிபெயரித்துள்ளார்.

பண்டை இலங்கை மன்னன் இராவணன் ஒரு சிவபக்தன், சைவன். அறிஞர் க. பரணவிதான் ‘சிங்களவரிடையே வழகிகிலிருக்கும் பெயர்களான ‘சிவ’, ‘முத்த சிவ’, ‘சிவகுப்த’, ‘மகா சிவ’, என்னும் பெயர்கள் (இவை பழைய கல்வெட்டுக்களிலும் காணப்படுபவை) முன்னர் இலங்கை வாழ் மக்கள் இக்கடவுளை (சிவன்) வழிபட்டு வந்தார்களி என்பதையே காட்டுகின்றது’ என்று கூறுகின்றார். இவர்கள் சிங்கள இனம் உருவாகு முன்னர் இருந்த சைவ

திராவிடத் தமிழரே. இன்றுள்ள சிங்களவரிடையே உள்ள ஜியனாற (ஜியனார்) வழிபாடு, பத்தினி, மாரியம்மன், விபிஷணா, கதிர்காம தேவன் (கதறகம தேவியோ) எல்லாம் இதனையே குறித்து நிற்பவாகும். புத்தளம் பகுதியிலுள்ள காரை தீவு கோவில், கற்பிடியியிருந்த நாச்சியம்மன் கோவில், நீர் கொழும்பிலிருந்த மீனாட்சி அம்மன் கோவில் (மீனாட்சி ஒடை) பெந்தோட்டை காளி கோவில் போன்ற பழம்பெரும் தேவி கோவில்கள் பறங்கிகளால் இடித்து அழிக்கப்பட்டன. இவ்விடங்களில் இருந்த மக்கள் சமயம் மாறியமையால், இன மொழி கலாசார மாற்றங்களும் ஏற்பட்டு விட்டன. இவ்விடங்களில் வாழ்ந்த தமிழர் இன்று சிங்களவராக மாறி விட்டனர். சிற்ப ஓவியக் கலைகளிற் கூட தென்னிந்திய தமிழ்ச் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறார் அறிஞர் ஆண்தா குமாரசாமி.

தமிழ் நாடகங்களைத் தமுகியே 12 சிங்கள நாடகங்களை பிலிப்பு சிங்கோ என்பவர் எழுதினார். தமிழ் ‘அரிச்சந்திரா’வைச் சிங்களத்தில் எழுதினார். பேதுறு சில்வா. பல்கலை அறிஞரும் சிங்கள நாடக ஆசிரியருமான பி. ர. சரத் சந்திர ‘சிங்கள நவகதா’ என்னும் தமது நூலில் தமிழரிடமிருந்துதான் சிங்களத்துக்கு நாடகக் கலை வந்தது என்று கூறுகிறார். சிங்கள நாடகப் பாடல்கள் தமிழ்வகைச் சந்தங்களிலேயே இயற்றப்பட்டன. ஆனால் தாளக்கட்டு இல்லாமல் இருந்தன. விருத்தம், இன்னிசை, கலிப்பா, கவி, கொச்சகம், வெண்பா, பரணி என்ற பாவகையினால் இவை ஆகிக்கப்பட்டன. தாளக்கட்டுப்பாடுடைய பாடல்கள் ‘சிந்து’ என குறிக்கப்பட்டன. தென்னிந்திய தெருகிக்குத்திலிருந்தே (சிங்கள நாடகம்) உருவானது. “வண்ணம்” என்னும் கூத்துவகை மிகப் பலமான தமிழ்ச் செல்வாக்கினால் உண்டானது. “இது கண்டிய அரசர்களின் காலத்தில் நடந்தது” என்று புகழ்பெற்ற சிங்கள நாடகாசிரியர் டாக்டர் சரத் சந்திர கூறுகிறார். சிங்களவர் கையாளும் தலை (தலீ) தம்மெட்டா (தம்பட்டம்) பேரா (பேரி,

பேரிகை) உடைக்கி (உடுக்கு) ஆகியவையும் தமிழ் ருடையவையே!

கண்டிய சட்டவாக்கம் (Kandyan Laws) என்னும் சட்டங்களும் வழமையான திராவிட இனத்தவரின் சட்டங்களையும் நடைமுறை விதி களையும் மூலமாகக் கொண்டவையே. இவற்றில் வரும் தேச வழமை, உரிமை, பரவணி, நிலம், நிந்தம், பரம்பராவ (பரம்பரை) என்பவை தமிழ்ச் சொற்களே. தமிழிலுள்ள ‘வைத்திய சிந்தாமணி’ பைசஜிய என்ற நூலை சேய சிங்க என்ற தமிழ் வைத்தியர் சிங்களத்தில் மொழி பெயரித்தார். பொட்டளி, கைப்பு, சிந்தூரம், நெல்லி, திப்பிலி, சாதிலிங்கம், நீர் முள்ளி முதலிய தமிழ்ச் சொற்கள் சிங்களத்திலும் அவ்வாறே வழங்கப்படுகின்றன.

நாட்டியத் துறையிலும் சிங்களவரின் கண்டி நடனம் மலையாள (சேர) நாட்டுக் ‘கதக்களி’ (கதை + களி)யையும் ஒட்டம் துள்ளலையும் ஒத்திருப்பதைக் காணலாம். உடையலங்காரம், (வெஸ்—வேஷம்) நடனக்காரர் அணியும் அணிகலன்கள், கொட்டும் முரசு ஆகிய எல்லாவற்றிலும் திராவிட பாரம்பரியம் பளிச்சிடுவதைக் காணலாம்.

தற்காலம் பரதநாட்டியத்தையும் கண்டி நடனத்துடன் இணைத்து ஒரு புதிய ‘சிங்கள நாட்டிய’ பாரம்பரியத்தை உருவாக்கம் செய்யும் பணி திறமையுடன் செயற்படுத்தப் பட்டு வருகிறது.

உடையனியும் முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. சிங்களப் பெண்கள் பழைய கண்டிய உடை வகைகளை விடுத்து புதிய முறையில் சேலை அணியும் கலையில் இலங்கைத் தமிழ்ப் பெண்களைப் போல அணிந்து; பொட்டு (மொட்டு-திலீ) இடுகு கொள்வதிலும் கடந்த 40 ஆண்டுகளில் முன்னின்று திகழ்வதைக் காணலாம்,

சிங்களவர் ஆரியா? திராவிடா?

சிங்கள மொழியியல் வல்லுனரும் வரலாற்றாசிரியருமான முதலியாரி டபிள்யூ.எப்.குணவரித்தனா கறுகிறார் :

“சிங்கள வரி வடிவம் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையிலேயே தோன்றின. பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றின் பிள்ளையாக இருந்தாலும் உருவமைப்பிலும் வடிவத்திலும் சிங்களம் தமிழ்மொழியின் மகனே. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் சிங்கள மொழி திராவிடக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி என்பது உண்மை.

கலிங்கத்திலிருந்து வந்த விஜயனும் ஒரு திராவிடன். அவனோடு வந்தோரும், பின்னர் அவரிகளுடன் கலந்தோரும் திராவிடரே. ஆகவே அடிப்படைகளை ஆராய்ந்து கூறுவதானால் சிங்களவர் நிச்சயமாகத் திராவிடரே. அவரிகன் ஆரியர் அல்லரி.”

“I must say, in strictness, that the Sinhalese script is derived immediately from the Tamil to any reasonable mind.”

“Scientifically the determining factor of a language is not its vocabulary, but is structure, i.e. that aspect which is concerned with the arrangement and adjustment of words in the sentence for the expression of thought. In this respect Sinhalese is essentially a Dravidian language. That is not all. Its evolution too seems to have been on a Tamil basis.

“And so we seem safe in saying that while Sinhalese is the child of Pali and Sanskrit it is

In regard to its physical features and physical structure, essentially the daughter of the Tamil language.

“Sinhalese is the standing monument attesting the language of the original inhabitants of Ceylon. That language was Tamil, and Sinhalese which came from nowhere had its origin in Ceylon, and was built up with Tamil as its framework.”

“Thanks to History, I found the explanation there writ large for those who could read. The Sinhalese race is a composite race of three elements—the mothers were Pandyan Tamils and the fathers (North Indians) using an Aryan Speech, a form of Prakrit which too was no-unmixed with Dravidian idioms. The nascent language will unconsciously but none the less surely, be moulded to the vocabulary, but that will not affect the structure below which formed itself on Tamil principles.”

“Vijaya, armed himself with Kuvani, a native princess with curly hair, as the name implies. Having made himself master of the country with her aid, he cast her off and sent an embassy to Madura in the Pandyan Kingdom in South India. A Princess duly came with her

seven hundred maidens of good birth and a 1,000 guilds of artisans. All these settled in the land. Pandya was a Tamil country, and the new contingent was therefore Tamil.

History proves that Vijaya, who came with 700 followers founded the Sinhala nation. Sinhapura was the Capital of a new principality called Kalinga, a Dravidian cradle.

“These two contingents, one from the North and one from the South, both Dravidian, were the dominant components of the Sinhala race. A third element was the native population of Yakkas and Nagas, also Dravidian. Thus, as far as history shows all the component parts of the Sinhala nation were Dravidian.

“The Aryan claim on behalf of the Sinhalese is an idea of recent date, originating from the lectures of Max Muller, based on Imagination, aided by the fact that the vocabulary of the Sinhalese language is to a very considerable extent Aryan.

“In the basic principles of their grammar, the Sinhalese are Dravidians.”

சிங்களத்தில் தமிழ் (சில எடுத்துக்காட்டுகள்)

அம்மா — அம்மே

தாதை (தந்தை) — தாத்தே

அண்ணா — { உண்ணே
 இயே

சகோதரன் — சகோதரய

தங்கை (நம்கை) — நங்கி

மச்சான் — மசினா

இளந்தாரி — இளந்தாரி

மனிதன் — மினியா

சிங்கம் — சிங்கயா

நரி — நரியா

வயல் விதானை — வேல் விதான

நடுக்காரர் (நடுவரி) — நடுக்காரய

உசாவியர் (விசாரணை) — உசாவி
ஊழியம் — ஊழியம்

இடம் — இடம்

கடை — கடேய

குடை — குடேய

பட்டம் — பட்டம்

படி — படிய

முழு — முழு

மூலை — மூல்ல

வேளை (பொழுது) — வேலாவ

பெட்டி — பெட்டிய

கொண்டை (குடும்பி) கொண்டே

சொதி — சொதி

(நெல்) சால், சாவி — ஹால்

கறி — கறி

ஆணம் — ஆணம்

அப்பம் — ஆப்பம்

இலை குழம் (காய்கறி) — எலோஹு

ஆட்சியில் மிக உயர்ந்த பதவியில் உள்ளவர் —

மகா + அதி + உத்தம + ஜயா = மதித்துமா (மகாதி
உத்தமயா — மகாதித்துமயா
மதித்துமயா — மதித்துமா)

மற்ற உயர்வாணோர் —

மகா + உத்தம + ஜயா = மகாத்தா
(மகா உத்தமயா — மகாத்தமயா)

மகாத்தயா — மாத்தயா — மகாத்தா)

மொழியியலில் : எண்ட = என் அண்ட வா
(எண்டவா) கிட்ட, அருகில் வா

யண்ட = யா + அண்டு = (யா =
எட்ட, தூரப் போ)


கெனிங் = கை + என் + இங்கு =
(கையெனிங்) கொண்டு வா

பளயனி = போ + ஆன் + அங்கு =
(போ ஆன்னங்கு) உண்ணோ (வெளியே)
போ

கத்த = கை + தா (கைத்தா =
எடுத்தேன்)

தமிழ், மலையாளம் சிங்களம் ஆகிய மொழிகளில்
ஒத்த பல சொற்களிற் சில

தமிழ்	மலையாளம்	சிங்களம்
1. அந்த ஆளி	அயாளி	யாழுவ
2. வில், விற்றல்	வில்க்குக	விற்குணாண்ட
3. திற, திறக்குக	துறக்குக	தொற (கதவு)
4. இடம், ஊர்	ஸ்தலம்	தல
5. உலகம்	லோகம்	லோகே
6. ஆறு, புழை	புழு	பொல
7. வெள்ளம்	வெள்ளப்பொகிம்	பொகிகே



கடற்கோள்களினால் அழிந்த இலெமூரியாக் கண்டம்
உள் இருப்பது 1. குமரி நாடு 1. பழுனி ஆறு 2. குமரி ஆறு
3. வங்காள விரிகுடா 4. இலங்கை
பிற்கால கடற்கோள்களினால் சேர்ந்த சில இழப்புகள்
சதுர அடைப்பிற்குள் காட்டப்பட்டுள்ளன.

8.	மூலை	மூல	மூல, மூல்வ
9.	மேலே	மீதே	மீ
10.	அம்ம, அம்மே	அம்ம	அம்மே
11.	பாரியாரி	பார்ய	பாரியாவ
12.	கொடிய புலி } கொடிப் புலி }	கடிவ கொடிப் புலி }	கொடியா கொடியா
13.	உயரம், பொக்கம்	பொக்கம்	பொக்கே
14.	கோவில், அம்பலம்	அம்பலம்	அம்பலம்
15.	தமிழ்	தமழ்	தெமிழ்
16.	வயல், பாடம்	பாடம்	பாடம்
17.	மூல்லை	மூல்ல	மூல்ல
18.	வலை	வல	வல
19.	பணிவிடை —	பணிவிடை	பணிவிடைய
20.	சிறியது-சிறிது	குட்டம், செறுது	குட, கோட

பழந்தமிழ் நாடும் தமிழ் மொழியின் தொன்மையும்

பண்ணைக் காலத்தில் வட வேங்கடம் முதற்கொண்டு, தென்பாலி நாடு வரை தமிழகம் பரவியிருந்தது. இப்போது உள்ள குமரி முனைக்குத் தெற்கே முதற் சங்க காலத்தில் குமரியாறு ஓடிச் கொண்டிருந்தது. அங்கே பல பெரிய மலைத் தொடர் ஒன்றும் வடக்குத் தெற்காக இருந்தது. இதற்குத் தெற்கே பஸ்ருவியாறு இருந்தது. இதற்குத் தென் கோடி வரை தென் பாலி நாடு பரவி இருந்தது. அந்தத் தென்பாலி நாட்டில் தென் மதுரை இருந்தது. அங்கேதான் முதலாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.

இந்த அழகான தென் மதுரை கடற்கோளினால் அழிந்து போனது. மீந்திருந்த தமிழகம் வடவேங்கடம் முதற்கொண்டு பஸ்ருவியாறு வரை சுருங்கிற்று.

பின்னர் இடைச் சங்கம் கபாடபுரத்தில் நிறுவப்பட்டது. இக்காலத்தில் பற நாட்டுத் தொடர்பு நீங்கிப் போய்விட்ட காரணத்தால் தென் தமிழ்ப் பகுதி தமிழ் தீரிந்து வழங்கும்

நிலமாயிற்று. இது குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றுக்கும் இடைப்பட்ட குமரி நாடு எனலாம். இது, செந்தமிழலாத வேறு மொழியாகத் திரிந்தது எனலாம்.

ஆகவே பாண்டியர்க்குரிய தமிழ் நிலம் வடவேங்கடம் முதல் குமரியாறு வரை சுருங்கி விட்டது எனலாம். இதனையே தொல்காப்பியர் காலத்துப் பண்ம்பாரணார் என்னும் புலவர் : -

“வட வேங்கடம் தெண்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து” என்றார்.
பெருங்காக்கை பாடினியார் என்னும் புலவரும் :-

“வடக்குந் தெற்கும் குணகிகுங் குடகிகும்
வேங்கடங் குமரித் தீம்புனல் பெளவும் என்
றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த” என்பர்.

பின்னர் ஏற்பட்ட இன்னொரு கடற்கோளினால் குமரியாற்றி விருந்து பஃறுளியாறு வரை இருந்த தமிழ் திரிந்த நிலமும் கடலில் முற்றாக மூழ்கி அழிந்தது. இக்கடற்கோள் தொல்காப்பியர்—பண்ம்பாரணார் காலத்தில் நிகழ்ந்தததால் வேண்டும். இதைத் தாம் கண்ணால் கண்டவாறு பண்ம்பாரணார் :-

ஆர்களி மிதித்த நீரிதிகழ் சிலம்பிற்
கூரசைந் தனையாய் நடுங்கல் கண்டே”

என வரினிக்கிறார். இக்கடற்கோளினால் இடைச்சங்கம் நடைபெற்ற கபாடபுரமும் அழிந்துபட்டது. இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் :-

“வடிவே வெறிந்த வாண்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுகிகத்துக்குக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள”

எனக் கூறி வருந்துகிறார்.

உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் “தென் பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்

கும் குமரியாற்றிற்குமிடையே எழுநூற்றுக்காவதாவாறும், இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ் தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ்பாஸூ நாடும், இந்த 49 நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும், தட்டீரிக் குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டது” என்று கூறுகிறார்.

இக்கடற்கோள் நிகழும் வரை இலங்கைத் தீவும் பாண்டி நாட்டின் ஒரு பகுதியாக குமரி நாட்டின் மைய நிலமாக விளங்கியது எனலாம். இடைச் சங்க காலத்தில் நிகழ்ந்த கடற்கோளின் பின் இந்தியத் துணைக் கண்டத்தோடு ஒட்டி யிருந்த இலங்கை நிலம்—பாண்டியற்குச் சொந்தமான இந்த நாடு தமிழ் திரிந்த ஒரு மொழியைப்பேசிய நிலம், பிரிந்து ஒரு தனித் தனித் தீவு ஆகியது. தற்கால மாலை தீவுகளும் அவ்வாறே தனித் தனித் தீவுகள் ஆகின் எனலாம். இத்தமிழ் திரிந்த நிலத்தில் இருந்த மலைகளே ‘மாலை’ தீவுகள் (மலை) ஆகும். இன்னும் தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலும் உள்ள பற்பல சிறு சிறு தீவுக் கூட்டங்கள் இதில் அடங்கலாம்.

மூன்றாவது கடற்கோள் இலங்கை மன்னன் தேவநம்பிய தீசன் காலத்தில் நிகழ்ந்தது. அவனுடைய கல்யாணி நகரமும் பல ஊர்களும் அழிந்தன.

நடந்து முடிந்த முச்சங்கங்களின் வரலாறு பற்றிய சில செய்திகள் வருமாறு :-

**தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்
முதற் சம்கம் :-**

தமிழாய்ந்த முதற்சங்கத்தில் 549 புலவர் இருந்தனர். சங்கம் நடந்த இடம் கடல் கொண்ட மதுரை. நடைபெறச் செய்த பாண்டிய மன்னர் 89 பேர். சங்கத் தலைவர் அகத்தியர். இச்சங்கம் 4440 ஆண்டுகள் நடைபெற்றது. 4449 நால்கள் இச்சங்கத்தினரால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பெற்றன.

இடைச்சங்கம் :-

இடைச்சங்கம் 59 புலவர்களால் தொடங்கப் பெற்று 3700 பேர் பாடினார்கள், தமிழாய்ந்த புலவர்களில் முக்கிய மாணோர் :- அகத்தியர், தொல்காப்பியர், இந்தையூர்க் கருங்கோழி. மோசி, வெள்ளூரிக் காப்பியன், கீரந்தை, சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோமான் ஆகியோர். 60 புலவர்கள் இச்சங்கத்தில் தமிழாய்ந்தனர்.

சங்கம் நடந்த இடம் :-

கபாடபுரம், இதுவும் கடல் வாய்ப்பட்டது. இந்நகரம் இப்போதுள்ள திருச்செந்தூருக்குக் கிழக்கில் இருந்தது. நடைபெறச் செய்த மன்னர் 59 பேர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றதாம். இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகியவை இச்சங்கத்தில் உருவான நூல்கள்! - அவிநயனார் யாத்த ‘அவிநயம்’, காக்கை பாடினியார் யாத்த ‘காக்கை பாடினியம்’ செம்பூட் சேயர் ‘கூத்தியல்’ ஆகிய இயலிசை நூல்கள். இக்காலத்தில் தமிழாய்ந்த இயற் சங்கமிருந்தது போல இசைச் சங்கமுமிருந்தது. அதன் பெயர் ‘ஏழிசைச் சூழல்’ மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக் கோவையாரில் இதற்குச் சான்று உண்டு.

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென்
சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொன் மந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி ஏழிசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்டெ கண்கொ வாம்புகுந் தெய்தியதே
என்பது பாடல்.

பாண்டியனை ‘இசையளவு கண்டான்’ என்று சாசனங்களிலும் குறிக்கப் பெற்றுள்ளது.

நளவெண்பா பாண்டிய மன்னனை ‘ஏழிசைநூற்று சங்கத் திருந்தானும்’ என்று கூறுவதாலும் இதை உணரவாம். இசை நுணுக்கம், இந்திரகாவியம், பஞ்ச மரபு, பரதசேனா பதியம், செயிற்றியம் ஆகியன இச்சங்க காலத்திருந்த ஏழிசை சங்கத்தினதால் வேண்டும்.

நிலந்தரு திருவிற் பாண்டியன் கபாடபுரத்திலிருந்தே ஆட்சி செய்தான். தொல்காப்பியம் அரங்கேறியதும் இடைசங்க காலத்திலேயே. 2250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வட இந்தியரான கௌடில்யர் முத்தின் வகைகளைக் குறிப்படும் போது,

‘தாமர பரிணீக, பாண்டிய கவாடக, சூரணேய்’ என்று பல வகைகளை விபரிக்கின்றார்.

கடல்கொண்ட கபாடபுரத்தினருகே கொற்கை என்னும் துறைமுக நகரமும் இருந்தது.

அந்நாடகளில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக சேர்தாடும் (கேரள) இருந்துள்ளது.

தாமிரபரணி ஆறு மிகவும் பெரிய ஆறாக இருந்துள்ளது என்பதும் அது கடலிற் கூடுமிடத்தத்தான் ‘கபாடபுரம்’ இருந்தது என்பதும் பழைய நூல்களிற் பெறப்படும்.

தொல்காப்பியம் இடைச்சங்கத்து நூலென்பர் சில அறிஞர்.

கடைச் சங்கம்

இன்றுள்ள மதுரை மாநகரைச் சேர்ந்தது. (6 மைல் தெண்கிழக்கில்) சிறுமேதாவியார், செந்தம்பூதணார், பெருங்குன்றனார், நக்கீரர் உட்பட 49 புலவர் தமிழாய்ந்தனர். 449 புலவர் கள் தமிழ்ப் பாக்களை யாத்து அரங்கேற்றினர். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நடைபெற்றது. உக்கீரப் பெருவழுதி என்னும் பாண்டியனை இ. — 8

இச்சங்கம் இருந்த காலத்துக் கடைசி மன்னனாவான். கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை பாண்டியநாடு களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 'களப்பிரர் வடுக்குக் கருநாடர்' (கண்ணடர்) எனப் பெயர் பெறுவர். பாண்டியரது செல்வங்களைச் சூறையாடியவர் இவர்களே. அகநானுறு என்னும் சங்க இலக்கிய செய்யுட்களைத் தொகுப்பித்தவன் இவனே. இதனால் இவன் 'காஸப் பேரெயில் கடந்த' உக்கிரப் பெருவழுதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவன்.

தமிழ் மொழியின் தொன்மை

தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. அவ்வாறே அதன் இலக்கியமும் மிகப்பழமையானது. கிறிஸ்துவுக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்களி லிருந்து இன்றுவரை ஏறக்குறைய 2500 ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சி சிறப்பு மிக்கது தமிழ் இலக்கியத்தின் பொற்காலமான சங்க காலத்திற்கு முன் தோன்றிய பல நூல்கள் கடற் கோள்களினால் அழிந்து விட்டனவெனினும் அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே கிடைக்கின்றனவே தவிர நூல்வடிவில் முதலீ ருந்த இரு சங்கங்களில் தோன்றிய எதுவும் கிடைக்கவில்லை. முச்சங்கங்களில் கடைச்சங்க நூல்கள் கிலவே தற்கால தமிழ்ச் சந்ததியினர் கைக்கு வந்துள்ளன. கடைசிச் சங்கத்தில் இடம் பெற்ற புலவர்களின் பாடல்களே தொகுக்கப் பெற்று,

- | | |
|------------------------|--|
| 1. நற்றினை | பரிபாடல் |
| குறுந்தொகை | கலித்தொகை |
| ஐசுகுறுநாறு | அகநானுறு |
| பதிற்றுப் பத்து | புறநானுறு என்ற எட்டுத்
தொகை நூல்களாகவும்; |
| 2. திருமுருகாற்றுப்படை | மதுரைக்காஞ்சி |
| பொருநராற்றுப்படை | நெடுநல்வாடை |
| சிறுபாணாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |

பெரும் பாணாற்றுப்படை பட்டினப் பாலை முல்லைப்பாட்டு மலைபடுகடாம் என்ற பத்துப்பாடல்களைச் சொன்ற 'பத்துப்பாட்டு' ஆகவும், வகுக்கப் பெற்றது. இவை பதினெண் மேற்கணக்கு நூல்களென்பர் (எட்டுத் தொகை + பத்துப்பாட்டு)

3. பதினெண் கீழ்க்கணக்கு என்று முன்னோரால் வகுக்கப் பெற்ற நூல்களாவன :—
- | | |
|---------------------------|--|
| நாலடியார் | தினைமொழி — ஆசாரக்—
ஜம்பது கோவை |
| நாண்மணிக்கடிகை | தினைமாலை — திரிகுடுகம்
நூற்றைம்பது |
| கார் நாற்பது | ஐந்தினை ஜம்பது ஏவாதி
களவழி நாற்பது ஐந்தினை— சிறுபஞ்ச—
எழுபது மூலம் |
| இனியவை நாற்பது | மொழிக் காஞ்சி பழமொழி |
| இன்னா நாற்பது | இன்னிலை திருக்குறள் |
| என்னும் 18 நூல்களே ஆகும். | |

தமிழ் மொழியின் இலக்கண நூலான அகத்தியம் கிடைத்திலது. அதன் ப்ள்ளைர் அகத்தியரின் மாண்கிகரில் ஒருவராகிய தொல்காப்பியரின் நூலாகிய தொல்காப்பியமே எமது பெருந்தியமாகும். இது கி.மு. 5ம் நூற்றாண்டுக்குரிய நூலாகும். திருக்குறள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்குரியது. இளங்கொவடிகள் தந்த சிவப்பதிகாரமும் சாத்தணார் தந்த மணிமேகலையும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத் தலை. தமிழ்ப் பெருங்குடிகளின் மாட்சியையும் பெருமை கையையும் இவை இரண்டும் பெரிதும் எடுத்துக் காட்டும் காப்பியங்களாகும். முன்கூறிய எட்டுத் தொகை நூல்களும் பத்துப்பட்டும் கி. மு. 4ம் நூற்றாண்டுக்கும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்துக்கும் இடைப்பட்ட கையாகும். ஏனையவை கி.பி. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 7ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை வாகும். தமிழ் மொழியின் இரண்டகாலம் கி.பி. 2ம்

நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ம் நூற்றாண்டு வரையாகும். இக்காலத்தில் வேற்று நாட்டவராகிய களப்பிரர் ஆட்சி தமிழகத்தை நிலைகுலையச் செய்தது. கி.பி. 7ம் நூற்றாண்டில் பல்வர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட பன்னரே கைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சியும் தமிழின் மறுமலர்ச்சியும் ஆரம்பமாகியது என்னாம். தமிழுக்கு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரர் போன்றோர் செய்த தொண்டு மறக்கற்பாலது. அது போலவே ஏனைய வைணவ ஆழ்வாராதியரின் பணியும் அமைந்தது.

பகுதி ॥

இடப்பெயராய்வின் தேவை

பெயராய்வு இருவகையானது ஒன்று ஆட்பெயராய்வு. (Anthroponymy) மற்றையது இடப்பெயராய்வு (Toponymy)

இடப்பெயராய்வு—வரலாறு இலக்கியம், இலக்கணம் மொழியில் என்பவோடு பிளைந்துள்ளது. இந்த இடங்களின் வரலாற்றுக் களாஞ்சியம் என இந்த ஆய்வு மதிக்கப்படும். இடப்பெயராய்வு பழமையினிழறும் எஞ்சியவையாக (fossil remains of the past) மனிதனது வரலாற்றையும் யண்பாட்டையும் விளக்கிந்திருக்கும் பெற்றியுடையது என்னாம், இத்துடன் வரலாற்று இலக்கணப் பார்வையில் இடப்பெயர் விகுதி ஒன்றை நிறுத்தி ஒத்த மொழிக்கூறுகளின் வேறுபட்ட புணர்ச்சி வடிவங்கள் எப்படி மொழி வரலாற்றின் சிங்ஙங்களாக இடப்பெயர்களில் தொக்கி நிற்கின்றன என்பதையும் காணலாம்.

(புது+ஊர்=புதூர், புத்தூர்:

புற்று+ஊர்=புத்தூர்,

புற்று+ஊர்=புத்தளம்,

இடப்பெயராய்வின் பயன்களைப்பற்றி F.T. Wainwright என்னும் ஆழ்வாளர் இவ்வாறு கூறுகிறார் :

“தொல்பொருளாய்விற் காணப்படாததும் வரலாற்றுக் கான்றுகளில் திரிபடைந்து அல்லது புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுவதுமான மொழியியற் செய்திகளை இடப்பெயர்கள் முழுமையாகத் தருகின்றன” இதை விளக்க அவர் மூன்று காரணங்களைத் தருகிறார்.¹

1. Ramaswamy Iyer L.V. in Dravidic Place Names in Plateau of Persia Q.J.M.S. Vol xx 1929—30.

- “பெரும்பாலும் இடப்பெயர்கள் மட்பாண்டங்கள் கவடிகளைப் போலன்றி அவற்றைப் படைப்போரின் அறிவார்ந்த கவனத்தைப் பெறாமல் ஒரே சமயத்திற் தோன்றுகின்றன”
- “மட்பாண்டமோ, கவடியோ நிபுணரின் படைப்புக்கள். ஆனால் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித் திறமையோ நுணுக்கமோ இன்றி பொதுமக்களாற் படைக்கப்படுகின்றன. எனவே பொதுமனித வாழ்வின் பருப்பொருள் அமசங்களை ஒரு தொல்பொருட் கிண்ணம் உணர்த்துவதைவிட மக்களின் மொழி வழி எண்ணங்களை மிகச் சிறப்பாக இடப்பெயர்கள் உணர்த்தி நிற்கின்றன. இதனால் இடப்பெயர்ச்சான்றுகள் மனத் துணிந்து மறைமுகச் சான்றாக எடுத்துக் காட்ட முடியும்.”
- “இடப்பெயர்களில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றங்களை ஆராய்ந்து அம்மாற்றங்களை இனங்கண்டு மூலவடிவத்தைக் கொணர்ந்து நிச்சயிக்கும் முயற்சியில் இடப்பெயர் ஆய்வாளன் ஈடுபடுகின்றான். இம்முயற்சிக்கு மொழி வளர்ச்சியைக் காட்டும் பல விதிமுறைகள் அவனுக்கு அடித்தளமாக அமைகின்றன.”

இந்திய பேராசிரியர் ஆர்.என். மேத்தா கூறுவது இது:

“மனிதனது உலகியல் அனுபவத்தினால் சமுதாயப் படுத்தப்பட்டும் ஒருமுகப்படுத்தப்பட்டும் இருக்கும் இந்த ஊர்ப்பெயர்கள், பலவகையான மனித செயற்பாடுகளையும் வடிவங்களையும் காட்டி நிற்பனவாகும். ஆகையால் இப்பெயர்கள் அந்தச் சமுதாயத்தின் மொழியியற் பண்பாட்டையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி நிற்கும் பரம்பரைச் சொத்து எனவாம்.

இந்தத் தொடர்முயற்சியினால் ஏற்படும் அனுபவத்தோலும் அறிவுச் சேர்க்கையினாலும் இடங்களை அடை

வாலாம் காண்பது மனித செயற்பாடுகளின் ஒரு முக்கிய கூறாக அமைகிறது. அதனாலேதான் இடப்பெயராய்வு உலகின் எல்லா மொழிகளிலும் எடுத்தாளப்பட்டு வருகிறது.

சரித்திர காலத்துக்கு முற்பட்ட வரலாற்றை அறிய வேண்டுமானால் பண்டைக்கால மக்கள் விட்டுச் சென்றுள்ள பொருட்கள் (Archaeological remains) உடலமைப்புஆய்வு (Anthropological research) இடப்பெயர்கள் இனங்களின் ஒப்புமை ஆய்வு (Comparative Study of races) முதலிலை தான் அடிப்படையான சான்றுகள் என்று இவ்வாராய்ச்சி களில் வல்லுங்கான ஆங்கிலேய அறிஞர் ஜி. ச. டானியேல் என்பார் கூறுகிறார்.

இதேபோன்று ஏ.ச. ஸ்கூனர் என்பவரும் இடப்பெயர்களின் ஒத்த தன்மையைச் கொண்டு திராவிட மக்களின் பிறப்ப்படத்தைக் காணலாம் என்கிறார்.

பிரெஞ்சு அறிஞர் டாக்டர் என். லேஹாவேரியும் “பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த இந்த இடப் பெயர்களை இன்றும் அப்படியே நாம் அழைக்கும்படி செய்யும் ஓர் அரிய கக்கி இப்பெயர்களில் இருக்கிறது. இந்தப் பெயர் களை இட்டு ஊர்களையும் நகரங்களையும் அமைத்த மக்களும் சமுதாயங்களும் பல துண்பியல் நிகழ்ச்சிகளால்

“The human experience of the world is socialized and accumulated in the names that indicate varieties of forms and actions. These names therefore develop a rich heritage of linguistic culture of any people and explain to them different existing forms. In this process of experience and collection of knowledge the identification of places forms an important aspect of human behaviour and hence toponyms are generated in all the languages of the world.”

R.N. MEHTA in “Place names and understanding the Past.”

அழிகப்பட்டிருக்க, இப்பெயர்கள் யாவும் அந்தத் துணைக்களிலிருந்தும் வாழ்ந்திருப்பதோடு மட்டுமல்ல அவற்றைப் பாழ்படுத்தியவர்களும் ஒழிந்து போனதைக் கண்டுள்ளன. இந்தப் பெயர்கள் இன்று ஆறு, நந்திகளின் பெயர்களாகவும் மலை, குன்றுகளின் பெயர்களாகவும் இருந்து அந்தக் கால வரலாற்றுக்கும் மறைந்தொழிந்து போன அல்லது இன்றும் இருக்கின்ற மக்களின் குடிபெயரிச்சிக்கும் அவர்களுக்கிடையே உள்ள சம்பந்தங்களுக்கும் அரியபெரிய சான்று முன்னோடியாக இருந்த கேண்ட ஜசாக், ‘ரெய்லர் வெகுகால மாக மறைந்து போயிருந்த மொழிகளின் வடிவங்களையும் இடப்பெயர்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றன என்றும் அவை வெகுகாலத்துக்கு முன்னே இருந்துபட்ட பேச்சுகளின் வடிவங்களையும் முறைமையும் நமக்குத் தெரிவிக்கின்றன என்றும் வேறு சொற்களை விட இவ்விடப் பெயர்கள் மாற்றங்களின் ஊறுகளில் அகப்படாமல் மிகவும் பத்திரமாக இருக்கின்றன’ என்று கூறுகிறார்.

இந்திய அறிஞர் எல்.வி. ஓராமஸ்வாமி ஜயர் வரலாறு மௌனமாகும்போது இடப்பெயர்கள் வாய்திறந்து பேசுகிறார்கள் “Where history is silent, place names might speak” என்கிறார்.

பொதுவாக தற்கால ஆராய்ச்சியாளர் இடப் பெயர்களின் பகுதிகள், பொதுக்கூறுகள் (*generic*) விகுதிகள் (*suffixes*) சிறப்புக்கூறுகள் (*specifics*) என்று பகுத்து ஆய்வர்.

அந்தந்த மொழியின் ஒவியனியல் (*Phonemics*) உருபளியல் (*morphemics*) தொடரமைப்பியல் (*syntax*) போன்ற மொழியியற் பெருங்கூறுகளையும் சொற்பிறப்பை (*Etymology*) கூடத் தெளிவாக்கும் தன்மையை இவ்வாய்வு பெற்றிருக்கின்றது.

2. F.T. Wanwright.

பொருளானியல் மாற்றங்கள் (Semantic Changes)

இடப்பெயர் விகுதிகளைப் பற்றிய ஆய்வின் மூலம் அவற்றின் பொருள் மாற்றங்களை, வளர்ச்சிகளை அறிய முடியும்.

இடப்பெயர்களின் அமைப்பும் உருவாக்கமும்

1. பொதுவாக இடப்பெயர்கள் இரண்டு வகையில் அமையும். அவை, 1. பொதுவகை 2. சிறப்புவகை. பொதுவகை
1. இடப்பெயர்கள் ஏதாவது ஒரு காரணம் பற்றியே தோன்றுகின்றன.
2. இவை தமக்கென ஒரு பழைய மரபைப் பெற்றிருக்கின்றன. புதியனவாகத் தோன்றும் ஊர்களும் இத்தகைய மரபையும் காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டே தோன்றும்.
3. பேச்சு வழக்கில் இப்பெயர்கள் வடிவத்தில் மாறுதலைடைந்து விடுவதும் உண்டு. காலப் போக்கில் இவை மருங் மொழியாகி வழங் ப்படுதலும் கூடும்.
4. பிற நாட்டாரால் இடப்பெயர்கள் முழுமையாக மாறுபட்டு அழைக்கப்படக்கூடும்.
5. அன்றாடம் வழங்கப்படும் பெயருக்கும், இலக்கிய வரலாற்றுப் பெயர்களுக்கும் வேறுபாடு இருத்தலும் கூடும்.
6. கல்வெட்டுகளில் சிதைந்தும், திரிந்தும் காணக்கூடிய நிலையினையும் அவை பெற்றிருக்கலாம்.
7. பிறநாட்டார் ஆட்சியில் அல்லது வேற்று மொழிபேசும் பிற ஆட்சியாளரால் மாற்றம் செய்யப்பட்டிருக்கக் கூடும்.

8. கனல், கலாச்சாரம், வாணிபம் காரணமாக சிறப்பிடந் பெற்றிருக்கக்கூடும்.
9. பிறநாட்டினர் குறிப்புகளிலும், பயணிகள் குறிப்புகளிலும் இடம் பெற்றிருக்கக்கூடும்.
10. ஏதாவது ஒரு காரணம் பற்றி வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒரே மாதிரியாகவும் உறவுடையனவாகவும் காணக்கூடும்.
11. காலப்போக்கில் பல பெயர்கள் மறைந்து மக்கள் வழக்கில்லாமல் ஏட்டில் மட்டும் இருக்கக்கூடும்.
12. அரசியல் அல்லது படையெடுப்பின் காரணமாக பழைய ஊர்களின் பெயர்களை புதிதாக அமையும் ஊர்கள் பெற்றிருக்கக்கூடும்.
13. குறிப்பிட்ட ஒரு பெயர் பல ஊர்களுக்கும் பெயராக அமையலாம்.
14. இடப்பெயரின் முன்னெட்டும் (பகுதி—விருதி) பன்னொட்டும் ஒன்று போல அமைந்திருக்கக்கூடும்.
15. சில பெயர்கள் அவற்றின் முந்தைய வடிவைக் காண முடியாத அளவுக்கு முழுமையாகத் திரிந்திருத்தல் கூடும்.
16. சில புராணச் செய்திகள் அல்லது கரிணபரம்பரைக் கதைகளோடு (Traditions) தொடர்புடையனவாக அமைந்திருக்கக் கூடும்.
17. சில பெயர்கள் பிறமொழியொன்றின் மொழி பெயரிப் பாக அமைந்திருக்கக் கூடும்.
18. ஒரு ஊருக்குப் பல பெயர்கள் அமைந்திருக்கக் கூடும்.
19. சில பெயர்கள் ஊரார் வழக்கில் ஒரு பெயரையும்; அரசு ஆவணங்களில் இன்னொரு பெயரையும் கொண்டிருக்கலாம்.
20. சில பெயர்கள் உலக நாட்டு வரைபடங்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டிருக்கச்கூடும்.

21. ஒரு காரணமும் கூறமுடியாத அளவுக்கு இடுகுறிப் பெயராகவே சில பெயர்கள் இருத்தலும் கூடும்.
- II. சிறப்பு வகை (தமிழ் கூறும் நல்லுலகிற்கே பொருந்துவன)
01. இலங்கைத் தமிழர் தமக்கெண எல்லாத் துறைகளிலும் தனித்தன்மை பெற்றிருப்பதைப் போலவே இடப் பெயர்களிலும் தனித்தன்மையைப் பெற்றிருக்கின்றனர் என்பது தவறாகாது.
2. பெரும்பாலும் எப்பெயராயினும் இடுகுறிப் பெயராக அமையாது, காரணப் பொதுப் பெயராகவும் காரணச் சிறப்புப் பெயராகவும் அமைந்திருத்தலைக்காணலாம்.
3. தமிழகத்துப் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயராக அமைந்திருப்பதுபோல இலங்கைத் தமிழரின் பாரம் பரிய வதிவிடங்கள் யாவும் தூய தமிழாகவே இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் இடப் பெயர்களில் தனித்தமிழின் செல்வாக்கையும் ஆராண்மையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சிங்களமக்கள் வாழும் தென்னிலங்கை ஊர்களிற் பலவும் தூய தமிழ்ப் பெயர்களை அடியொற்றியே உண்டாக்கப் பெற்றிருக்கின்றன. அங்குள்ள அநேக பெயர்கள் வேண்டுமென்றே உருமாற்றப்பட்டவையாகும்.
4. சம்நாட்டு இடப்பெயர்கள் யாவும் பெரும்பாலும் தமிழர் பண்பாட்டின் ஆணிவேராகிய ஆந்தினை வாழ்க்கைப் பகுப்பு முறையினை ஒட்டியே இயற்கைச் சூழலுக்கேற்பவும் நிலத்தின் தன்மைக்கேற்பவும் அமைந்துள்ளன.
5. இடப்பெயர்கள் அமையும்போது இராமாயணக் காப் பியமும், சந்தபுராணமும் சைவப்பண்பாடும் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதும் உண்மையே.
6. சில பெயர்களின் வேரிச்சொற்களைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அவை ஏதோ ஒரு காரணத்தால் திரிபடைந்தோ அழிந்தோ விட்டன.

7. பிற்காலக் குடியேற்றங்களால் சாதி அடிப்படையில் சில இடப்பெயர்கள் அமைந்துள்ளன. ஆனால் அவற்றைப் பழைமையானவையாகச் கருதுவதற்கு இடமில்லை.
8. பல திராவிட மொழிப் பெயர்கள் சமுதாடு முழுவதும் இடப்பெயர்களாக விளங்குகின்றன என்பதில் ஜயமில்லை.
9. சமுதாட்டு இடப்பெயர்களை இனம் காணுவதற்கு எமது சங்க இலக்கியங்களும் சைவ நாயன்மார்களின் தும் மற்றும் ஆழ்வார்களின் தும் பக்தி இலக்கியங்களும் ஓரளவு துணைப்புரிவனவாகும். மற்றைய சான்றுகள் அவ்வனவு உதவுவனவாக அமையவில்லை.
10. இந்தாட்டு மக்கள் (குறிப்பாக தமிழர் பாரம்பரியம் இந்தாட்டில் நிலைபெற்றிருந்தமையால்) உழவுத் தொழி இலக்கும் இயற்கை வாழ்விற்கும் உயரிய இடமளித்த காரணத்தால் இடப்பெயர்களிலும் இவை சாரிபான சொற்கள் விரவி வருதலைக் காணலாம்.
11. நாகரிக மேம்பாட்டால் சொல்வதற்கு இலகுவாக இருப்பதற்காக வலிந்து சுநக்கி விடப்பட்ட சில பெயர்களையும் நாம் அவதானிக்கலாம்.
12. தமது ஊரைப் பெருமைக்குரிய தொன்றாக்குவதற்காக வலிந்து பெயர் மாற்றப்படுவதும் உண்டு. சாதி அல்லது குலப்பெயரால் அமைந்த ஊர்களுக்கும் இது பொருந்தும்.
13. சில இடப் பெயர்கள் என்ன காரணத்தாலோ கல்வெட்டு முதலிய சாசனங்களில் திரிபடைந்துள்ளனமையும் உண்டு.
14. தகுந்த மொழியறிவு இன்மையால் போர்த்துகிசியம், டச்க, ஆங்கில மொழிகளில் இடப் பெயர்கள் ஆவணங்களில் குறிக்கப்பெற்று, பின்னர் நாட்டு மொழிகளாகிய தமிழ், சிங்களம் ஆகியவற்றுக்குத் திரும்பவும் மொழி

- பெயரிக்கப்பட்டு எழுதப்படும்போது பல மாற்றங்களும் திரிபுகளும் ஏற்பட்டுள்ளன.
15. தாம் பூலம் இடும் பழக்கத்தால் பல இடப்பெயர்கள் கொச்சையாக்கப்பட்டு நாள்டைவில் அவை நிரந்தர மானவையாகவும் அமைந்து விடுகின்றன. சான்றாக “பா”காரம் “வ”காரமாகவும் “வ”காரம் “பா”காரமாகவும் “வே”, காரமாகவும் “ச”காரம் “பா”காரமாகவும் வருவதுண்டு.
 - இவைதீவிரி ஒரு இடப்பெயரின் உண்மையான உருவத் தைக் கண்டுபிடிக்க மேற்கூறியவற்றோடு கீழ்க்காணும் செய்தி கரும் பெரும்பாலும் உதவக்கூடியன.
 1. நாடோடிப்பாடல்கள், கிராமிய சிந்துகள் முதலியன.
 2. கரண பரம்பரைக் கதைகள்
 3. அழிந்த கோயில், கள்அவைகளின், பெயர்கள், அவற்றின் சிறப்புக் கூறும் கதைகள், தலவிருட்சம், தல புராணங்கள்.
 4. அழிந்த அரண்மனைகள் சிற்றரசர்கள், சேனைத் தள பதிகள், அதிகாரிகளின் பெயர்கள், கோட்டைகள், வேறு விசேஷங்கள்.
 5. குளங்களின் பெயர்கள் உண்டாகிய சிறப்புக் காரணி கள், குளங்களை விருத்தி செய்ததனால் இடம் பெயர்ந்த அல்லது அழிந்த குடிகளின் வரலாறு.
 6. அழிந்தொழிந்த பழைய பாதைகளின் பெயர்கள்.
 7. ஒன்றின் அண்ணடை, அயலூர்களின் பெயர்கள், நிலவளப் பம் முதலியன.
 8. போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த முக்கிய சம்பவங்கள், அவர்களால் அறவிடப் பட்ட வரிகள், முதலியன.
 9. வெள்ளம், வறட்சி, வறுமை, நோய், அழிவு, பற்றிய செய்திகள்.

10. கடற்பகுதி, கப்பல், தோணி, பிரயாணம், வர்த்தகம் பற்றிய குறிப்பு.
11. கல்விமான்கள், கவிஞர், புவவர், வாழ்க்கை வரலாறு, கல்விக் கூடங்களின் தோற்றம், வளர்ச்சி இன்னோரன்ன பல.
12. நிலம் காணிகள் இவற்றின் தொம்புகள், அடிஉறுதிகள் மற்றும் இத்தகைய ஆவணங்களிற் காணப்படும் பெயர்களிலிருந்து இடப்பெயர்களின் முன்னெண் பெயர்கள், அவற்றின் மாற்றங்கள், அயலார்களின் பெயர்கள், அவற்றின் புவியியல் அமைப்பு ஆகியன்.

பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும்

உலகம் தோன்றிய காலம் முதல் அதை நீர் குழந்திருந்தது. பின்னர் காலம் செல்லச் செல்ல அது குளிர்ந்து கல்லாக மாறியது. காலப்போக்கில் கல்லும் பாறைகளும் உடைந்து சிறிது சிறிதாகி மன் தோன்றியது. இதை ‘புறப் பொருள் வெண்பா மாலை*யில் ஜயங்காரிதனார்—‘கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே’ எனக் கூறுவார்.

இவ்வாறு கல்லும் மண்ணும் தோன்றிய இடங்களில் காடுகளும் சோலைகளும் உண்டாகின. வானம் மழை பொழிய நீர் பெருக்கெடுத்து மலைமேலுள்ள கற்களிலிருந்து கீழ்நோக்கி தாழ் நிலத்துக்கு ஆராக ஓடி வந்தது. நிலப் பகுதி யும் குளிர்ந்து பயிர் செய்வதற்கேற்ற நிலங்கள் தோன்றின. இந்தப் பள்ள நிலங்களில் நீர் பெருகிய போது வளியேறி கடலோடு கலந்தது.

கல்லான மலைமுகடு குறிஞ்சி (Hill region) மலையும் மல்லாது காடுமல்லாது திரிந்த நிலம் பாலை (Arid region) மலையை அடுத்துள்ள காடு முல்லை (forest region) மலையில் தோன்றிய ஆறுகள் பரந்து பாய்ந்து வளமாக்கிய நிலம் மருதம் : (plain, paddy land) இது கடலோடு கலக்கும் மனற்

யரப்பு நிலம் நெய்தல் (Coastal region) இவையே ஐந்தினை நிலங்கள் எனப் பெயர் பெறும். இந்த ஐம்பெரு நிலங்களும் இவ்வியற்கை சார்ந்த தனிக் கூறுகளைக் கொண்டு தன்னிறைவுடன் விளங்கின.

இந்திலங்களில் வாழும் மக்களுக்கு வேண்டிய உணவு வகை, கலைகள், இறைநெறி வழக்கு, தொழின் முறை ஏதுக்கள், ஆதியாம் கருப் பொருள்களை அவைக்கேற்ற நிலங்கள், காலவேறுபாட்டிற்கேற்ப வழங்கும் பெற்றியுடன் திகழ்ந்தன.

பழந்தமிழர் வாழ்வொழுக்கமும் இடப்பெயர்களும்

தொன்றுதொட்டு வந்த பண்பாடடின் அடிப்படையில் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் தமது ஐந்தினைவாழ்க்கை முறையினையொட்டியிருந்து நிலப்பறப்பிற்கு கீழ்நோக்கி தாழ் நிலத்துக்கு ஆராக ஓடி வந்தது. நிலப் பகுதி யும் குளிர்ந்து பயிர் செய்வதற்கேற்ற நிலங்கள் தோன்றின. இந்தப் பள்ள நிலங்களில் நீர் பெருகிய போது வளியேறி கடலோடு கலந்தது.

‘தன்னா விளையுனும் தக்காரும் தாழ்வு இலாக் கெல்வருஞ் சேர்வது நாடு’ என்றார்.

இத்தகைமைகளோடுதான் தமிழ் மக்கள் “நாடு” கண்டனர். நாடுகளின் குணச் சிறப்புகளிற் கேற்ப பெயர் களைச் சூட்டினார்கள். எந்தெந்த நாட்டில் வசித்தாரிகளோ அந்தந்த இடத்திற்கெல்லாம் தமது ஐந்தினை வாழ்க்கை சென்றனர். இவை ஒவ்வொன்றிற்கும் உரிய குணவளங்களை கொண்டு முறையினையும் நிலப்பகுப்புப் பெயர்களையும் கொண்டு வேண்டிய பொருள் வளத்தையுடையோரையும் மேம்படுத்த எண்ணிய வளருவப் பெருந்தகை,

கன் மற்றும் அவ்விடங்களில் வாழ்ந்த மக்கட் கூட்டங் அனைத்தையும் வகுத்தனர்.

நமது தமிழ்நாட்டிலும் பெரும்பாலும் இவ்வாறே இடப் பெயர்கள் அமைந்துள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழர், நாட்டு நிலத்தை குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல் பாலை என ஐந்து பரிவுகளாக வகுத்து வாழ்ந்தனர். இதனையே தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தம் வாழ்க்கைக்கே இலக்கணம் வகுத்த ஒல்காப்புக்கு தொல்காப்பியர்.

“மாயோன் மேய காடுகற உலகமும்
சேயோன் மேய மைவார உலகமும்
வேந்தன் மேய திம்புள உலகமும்
வருளன் மேய பெருமணல் உலகமும்
மூல்லை குறிஞ்சி மருதம் கெய்தல் எனக்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”

என்று நால்வகை நிலங்களுக்கும் தமது தொல்காப்பியத்தின் இலக்கணம் வகுக்க—

“மூல்லையும் குறிஞ்சியும் முறையையிற்றிரிந்து
கல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்தும்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”

என்று பாலை நிலத்திற்கும் இலக்கணம் கூறுகிறது இளங்கோவடிகளின் சிலப்பித்திராம்.

தமிழ் இலக்கியத்தை இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் தம் வாழ்க்கை நெறியினை அகம், புறம் என இருபெரும் ஒழுக்கங்களாக வகுத்து வாழ்ந்தனர். ஒத்த தலைவன், தலைவியின் காதல் மற்றும் இல்லற இன்பம் பற்றி அகத்தே நிலவும் ஒழுக்கத்தினை அவ்வாழ்வு என்றும், அறத்தையும் பொருளை யும் பற்றி புறத்தே நிகழும் அரசியல் போர் வீரம் ஆம். வெளி ஒழுக்கத்தினை புறவாழ்வு என்றும் வகுத்தனர். இவை

யாவுமே அந்தந்த நிலத்தில் மலரும் மலர்களின் பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளன. அகம், புறம் இரண்டிற்கும் தினைகள் வகுத்துள்ளனர் ஆன்றோர். அகத்திற்குரிய தினைகள் ஐந்து. இவ்வைந்து தினைவகை நிலங்களுக்கும் வகுக்கப்பட்ட உள்ளார்ந்த ஒழுக்கங்களும் (சமூ நாட்டைப் பொறுத்தவரை) அவற்றின் விளக்கங்களும் !

ஞானிஞ்சி : (குறு + ஞு + சி) அனுங்குதல், நெருங்குதல், சேர்தல், (குறிஞ்சிப்பு), மலையும் மலைசார்ந்த இடமும்.

ஊர்ப்பெயர்கள்: குறிச்சி, சிறூர், சிற்றூர். கந்து, கிரி. கோடு, தலை, முடி, மேடு, ஏந்தல், பிட்டி, ஏணை, ஏற்றம், ஏணி சிங்களத்தில் : கந்த, கிரி, கொட, தல, பிட்டிய கருப்பொருள்; மலைக்காட்சி, சுணை நீர், அருவிநீர் வீழ்ச்சி. உரிப்பொருள்; புணர்தல் (தினைப்புனம், யானை, வேங்கை, மூங்கில்) வழிபடு தெய்வம்; முருகன் மக்கள்: குறவர், குன்றவர், மலையர்—மலைவாழ் மக்கள். மலைபடுதிரவிய முடையோர்.

மூல்லை : (மூல்+ஜை) தன்மை மிகுதி, இயல்பு மிகுதி. (மூல்லைப்பு) காடும், காடு சார்ந்த இடமும். ஊர்ப்பெயர்கள். பாடி, சேரி, கா, காடு, மூல்லை குறும்பு சிங்களத்தில்; மூல்லை, கஹா, கும்புற, ஹேர கருப்பொருள்: இருத்தல்—கான் யாறு, ஆறு. உரிப்பொருள்; சோலைக்காடு, பிடவு, தளவு, மூல்லை, காயாம்பு. வழிபடு தெய்வம்; மாயவன் (மாயோன்) மக்கள்: இடையர், பண்ணவர், கூத்தர். ஆயர், நாடு தரு திரவிய முடையோர்.

மருதம் : (மரு+தம்) மறு=புலத்தல், ஊடல், மறுத்தல்: (மருதம்பு) வயலும் வயல் சார்ந்த இடமும்: ஊர்ப்பெயர்கள்: புரி, குடம், நகரம், புரம், பக்கம், குடி, நிகாயம், பள்ளி, பாக்கம், நிகமம், தாமம், நிலையம், இ.—9

கோட்டம், தங்கல், ஊரி, பதி, சேர்வு, அகம், பாழி, வசதி, குளம், சேரி, வில், இருப்பு, குடியிருப்பு.

சிங்களம்: அகம, கம், கம, கொல்ல, வில. கருப்பொருள்: ஆறுகள், குளங்கள், உரிப்பொருள்: ஊடல் (மலை, அருவி, கரும்பு, நெல், மா மரம்.) வழிபடு தெய்வம்: இந்திரன் (வேந்தன்) மக்கள்:- உழவர், களமரி, மள்ளர், தொழுவர், கடைஞர். நகர்படு திரவிய முடையோர்.

நெய்தல் : (நெய் + தல்) உருகுதல், இரங்கல்; (நெய்தல் பூ) கடலும், கடல் சார்ந்த இடமும்; ஊர்ப்பெயர்கள்:- பட்டினம், பாக்கம், தோட்ட, துறை, சிங்களம்: தோட்ட, தூவ, பொக்கே, துற. கருப்பொருள்: கடற் காட்சி, நீர், உப்பு, உரிப்பொருள்: இரங்கல். பூக்கமமும் கானல்; புன்னைப்பூ, தாழம்பூ, அடம்பு. வழிபடு தெய்வம்: வருணன். மக்கள்: பரதவர், அளவரி, நாவாய் ஓட்டுவோர், முத்துக் குளிப்போர். கடல்: நகர் படு திரவிய முடையோர்.

பாலை / (பால் + ஜை) பகு, பிரி, இன்பம் துறந்த, துண்பம் மிகுந்த (பாலைப்பூ) வரண்ட (பாலை) நிலமும், அதனைச் சார்ந்த இடமும். ஊர்ப்பெயர்கள்: குறும்பு, பறந்தலை, பாடி, பாழி, புத்தார், பூக்கம், பரவை சிங்களம்: பொல, பொக்கே, படிய, தலவ, கும்பற. கருப்பொருள்: பாலை, கள்ளி, சூரை உரிப்பொருள்: பிரிவு (வெப்பம், நீரின்மை, வெட்ட வெளி, வரண்ட கிணறு) வழிபடுதெய்வம்: கொற்றவை. மக்கள்:- எயினர், மறவர், வேடரி, கள்ளர், வில்லவர், போரி வல்லார், சேனாவீரர்; காடுபடு திரவிய முடையோர்.

புறத்தினைகள் பண்ணிரண்டு: அவையாவன: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞரு, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்தினை இவற்

றில் பெரும்பாலானவற்றின் பெயர் கரும் மலர்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. போர் நிகழும் காலங்களில் அந்தந்த நிகழ்வுக்கேற்ப (ஒழுக்கம்) மலர்கள் சூடப்பட்டன. காட்டாக, பகையரசரை வெற்றி கொள்வோர் வாகை கூடுவர். இவற்றின் விரிந்த விளக்கங்களை தொல்காப்பியம் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருந ராற்றுப்படை; புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல் களிற் காணலாம்.

இந்த ஜைகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் யாவர் என்பதையும் அவரவர் தொழின் முறை ஒழுக்கத்தினையும் வழிபடுதெய்வங்களையும் முறையே குறித்துப் போந்தனர் நம் முன்னோர்.

இது பழந்தமிழர் வாழ்வு முறை. புதியன் புகும்போது பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பழையன் அப்படியே வழங்கி வர, இக்கால மாற்றங்களுக்கேற்ப இடப்பெயர்களும் அமையும்.

இலங்கை இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை

தென்கத்திற்கும் சமுத்துக்கும் பொதுவான சில இடப் பெயர்களும் சமுத்துக்கே உரித்தான தனித்துவம் பெற்ற வேறு வகையான இடப்பெயர்களும் இந்நாடு முழுவதும் வழங்கப் படலாயின. சமுத்து இடப்பெயர்கள் தமிழினதும் தமிழினினதும் தனிச்சிறப்பை வெளிப்படுத்தி தமிழர் பண்பாடும் கலாசாரமும் இந்நாடு முழுவதுமே பரவியிருந் தமையைப் புலப்படுத்துகின்றன.

தென்னிலங்கையில் உள்ள இடப் பெயர்களுக்கும் தென்னிந்திய இடப் பெயர்களுக்கும் மிக்க கூடிய ஒற்றுமை

யுண്ടு. இக்காலம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் ஆள்ள இடங்களுக்கும் தென்னக இடங்களுக்கும் இவ்வாற்றுமை குறைவாகவே காணப்படுகிறது.

இந்நாட்டில் வழங்கப் பெறும் ஊர்ப் பெயர்களில் சங்க இலக்கியங்களில் வரும் நல்ல தமிழ்ச் சொற்களைக் காண வாம். தென்னகத்தில் பல மாறுதல்களுக்கு இவை உட்பட்டு வாம். இங்குள்ள சில வட்டார மொழிகளுக்கும் தென்னகத்து மொழி வழக்காறுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. இதை இடப்பெயர்களிலும் அவதானிக்கலாம். இதனால் தென்னகத்தில் வழங்கப் பெறாத சில பெயர்க் கூறுகள் இலங்கை இடப் பெயர்களில் வருவதால் அவை சிங்கள மொழியின் கூறுகளே என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. சான்றாக—

வில், வில்லு, ஆய், ஆயம், இருப்பு, இருப்பை, எல்லை, ஒல்லை, வளை, வத்தை, மடு, கோட்டை, கமம், காமம், சேண, தாழ்வு, குண்டு, தரவை, பரவை, தூ, ஆகிய வற்றைக் குறிக்கலாம். இதே போன்று இன்றைய சிங்கள மொழியில் தூய தமிழ்ச் சொற்களான அகம், ஆள், ஆப்பு, ஆர். ஆச்சி, கம், யாழ், வதன், வளம், போன்ற எண்ணற்ற அருந்தமிழ்க் கூறுகள் பேணிக்காக்கப்பட்டு வருதலையும் காணலாம். இலங்கையில் வழங்கப்பெறும் தமிழ் (குறிப்பாக யாழ்ப்பாணத்து வட்டார) வழக்கை நோக்குமிடத்து சமுநாட்டவரின் தமிழ் தென்னாட்டுத் தமிழிலிருந்து வேறு பட்டு ஒரு தனி மரபைத் தோற்றுவித்துள்ளமையை அவதானிக்கலாம். பழந்தமிழாகிய எழுவும் இன்றைய தமிழும் சிங்களமொழியின் மூல வேர்கள்.

தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் உண்மைச் செய்திகளைத் தெரிவிப்பதிலும் பார்க்க மக்களைக் கவரக் கூடிய கட்டுக் கதைகளிலும் சுவைகளிலும் கருத்தைச் செலுத்தினர்—என்பதே உண்மை. இவ்வாறு உண்மையான இடப்பெயர்களைக் கூட கண்டறிய முடியாதவாறு கதைகள்

புணையப் பட்டன. கந்தளாய், மாவிட்டபுரம், கீரிமலை மாதகல் ஆகிய இடங்களைப் பற்றிய கதைகள் இவ்வாறான வையாக இருக்கலாம். இடப்பெயர்களைப் பற்றி ஆயும் போது சிலர் இத்தகைய கதைகளை வைத்து ஒரு இடத்தின் பெயரை நிறுவ முற்படுகின்றனர். இன்னும் சிலர் ஒவிகளை மட்டும் கருத்தில்கொண்டு அடிப்படையான மாற்றங்களைக் கவனிக்காது விடுவதும் உண்டு.

வாய்மொழி வழக்கில் பல பெயர்கள் குறுகுவதும் கொச்சையாவதும் இயல்பே! வேண்டத்தகாத சொற் களினால் ஆன சில பெயர்களை நல்லன வாக்குவதற்காக மாற்றம் செய்வதும், வேறும் சில இடப்பெயர்கள் பெருமைக் குரியனவாகத் தோற்றுவதற்கும், மங்கலமானவையாக ஆக்குவதற்கும் மாற்றம் செய்யப் படுகின்றன.

இடப்பெயர்களில் அன்று தொடக்கம் இன்று வரை எங்கும் தமிழின் ஆளுமையைக் காணலாம். பெயரீக் கூறுகள்—அவை முன்னொட்டோ, பின்னொட்டோ எதுவாயினும்—வெளித் தோற்றுத்தில் சிங்களம் போலத் தெண்படினும் வேர்ச் சொற்களை ஆராயும்போது அவை தமிழாக இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

புணைகதைகள் மட்டுமல்ல, புலமைத் தமிழும் இடப் பெயர்களின் உண்மையான வடிவத்தைக் காணமுடியாத வாறு ஊறு விளைவித்துள்ளன. முன்பிருந்த பெயர்களை சொல்லும் வசதிக்காகச் சுருக்கும்போது பின்னொட்டோ முன்னொட்டோ விடுபட்டுப்போக, மாறுதலடையும் இடப் பெயர் பொருளாற்ற சொற்க்கட்டமாகி விடுவதும் உண்டு. இவ்வகை மாறுதல்கள் தமிழ் அல்லது சிங்கள மொழி களுக்கு மட்டுமல்ல உலகின் எல்லா மொழிகளுக்கும் பொது வானதே. சிங்கள மொழியைப் பொறுத்தளவில் இவை அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

பல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழிமூலம் சிங்களத் தில் புகுந்துள்ளன. இதேபோல பல வடமொழிக் சொற்

களும் அவற்றின் தமிழ் வடிவத்தோடு சிங்களத்தில் நிலைத்தன.

பண்டைத் தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த ஊர்கட்கெல்லாம் அவை அமைந்த நிலத்தின் தன்மைக் கேற்பவே பெயர்களை இட்டனர். அவை சிற்றூரா, பேஞ்சாரா துறைமுகநகரமா தலைநகரமா அல்லது வாணிப நகரமா என்பதையும் பெயரிகளில்ருந்து தெரிந்து கொள்ளமுடியும். இதுபோல இயற்கைப் பெயராக இருந்தவை காலப் போக்கில் அன்மொழித்தொகையாகவும் ஆகு பெயராகவும் குடியிருப்புக்களைக் குறித்து நிற்பது பொருளானியல் மாற்றங்களையும் வளர்ச்சியையும் காட்டுகின்றன என்றாம்.

எழுதப்பட்ட இலங்கையின் வரலாற்றுக் காலத்திலும் பல தமிழ் அரசர்கள் இந்நாட்டை ஆண்டு வந்துள்ளனர். அவர்களிற்பலர் தமக்குச் சிங்களப் பெயர்களை இட்டும், பெளத்த மத்ததைத் தழுவியும் அரசோச்சி வந்துள்ளனர்¹ சிங்களத்துக்கும் பெளத்தத்துக்கும் அரசமாட்சி கொடுத்தும், ஆட்சி செய்தனர். இலங்கையில் இருந்த ஆதிப் பழங்குடியினருடன் (திராவிடர்) தென்னகத்தின் பல சமூகத்தினரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் காலத்துக்கும் காலம் வந்து குடியேறி இரண்டறக் கலந்துள்ளனர். தமிழ் கறு நல்லுலகமாகிய சேர, சோழ, பாண்டிய நாடுகளிலிருந்தும், தென் கன்ஸ்டர், தெலுங்கர், கவிங்கர், ஆதியாம் குடிகளும் ஈழத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் வந்து குடியேறினர். போர்க் காலங்களில் படையினராகவும். ஆட்சி அலுவலராகவும், இந்நாட்டுக்குத் தேவைப்பட்ட சகல சமூகத் தினரும் வகுப்பினரும் தென்னாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.² பெருந்தொகையான படையினர் ஈழநாட்டில்

1. கண்ணுச்சாமி—ஸ்ரீ விக்கிரம் இராசிங்க— செண்பகம் பெருமாள்—(சபுமல் குமரயா) 6ம் புவனேகபாகு.
2. சி. பத்மநாதன்—‘வண்ணியர்’—பக்கம்—46—39

தங்கி இங்கிருந்த ஏனையோருடன் கலந்து வாழ்ந்து இந்நாட்டு மக்களாயினர்.

இந்நாட்டின் சிங்கள மக்கட் பெயர்களில் விரவிவரும் பதங்களாகிய—நாயக்க, பண்டா, பண்டார, அத்து, கோன், வத்த கொல்ல, அத்த கல்ல, பாண, கம, கழவ, முன்ன, குலம், அதிகாரி கோறன் வண்ண, கொட, தனவ, சேன, பெரும், ஆராட்சி, முதலி, இன்னும் இது போன்ற பல சொற்கள் இதன் காரணமாக வந்தவையோரும்.

வட இலங்கையில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் காணப்படும் நிலப்பகுப்பு இடப்பெயர்களிற் சிலவும்,¹ தென் கன்ஸ்டம், மலையாளம் (சேரநாடு) ஆகிய பகுதிகளிற் காணப்படும், அவ்வகுப்புப் பெயர்களைக் கொண்ட இடப் பெயர்களும் காணப்படுகின்றன. (மழவர், மல்லர்=மல்லாகம்; பாணர், பண்ணர்=பண்ணாகம்; ஆரியர்=அரியாலை) போர்ப்படையினர் (சேணைகள்) போரில்லாத காலங்களில் காடுவெட்டி எரித்து பயிர் செய்த இடங்கள் ‘சேணை’கள் என்று அழைக்கப்பட்டன.²

மதுரை, தஞ்சை, நாயக்க மன்னர் காலந்திலும் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு, வடக்கு, சிமக்கு, வடமேல், வட மத்திய, மத்திய மாகாணங்களிலும், பெருமளவில் தமிழர் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இத்தகைய பல குடியேற்றங்கள் ‘மகாவன்னி’ என்னும் மூல்லை நிலப் பகுதியைங்கும் குடியேற்றம் நடந்தது. 16ம் நூற்றாண்டில் சேலம், தர்மபுரி, வட, தென்னாற்காடு மாவட்டங்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் குடிபெயரிந்து வேறு இடங்களுக்குக் குடிபெயரிந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் யாழ்ப்பாணக் குடா நாடு,

1. நல்லூர். திருநெல்வேலி, புதுதூர், நாகர்கோயில் செட்டிகளும், பொன்னேரி (பூநகரி).
2. மறவன் சேணை, செட்டிச் சேணை, நாயக்கர் சேணை, வாழைச் சேணை.

மற்றும் அதனை அண்மித்துள்ள தீவுகளிலும் குடிபுகுந்தனர். இங்குள்ள சில ஊரிப் பெயர்கள் இதற்குச் சான்று பகர் கின்றன.⁴

தமிழில் தற்சமயம் வழக்கொழிந்து போன பல அருமை யான சொற்களை சிங்கள மொழியினுள் காணலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துட்பாட்டு, பரிபாடல் ஆகிய தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் இடங்களைக் குறிக்கும் பெயர்கள் பலவும் தென்னிலங்கையில் உள்ள (சிங்கள) இடப் பெயர்களில் விரவி வருதலைக் காணலாம். இடப் பெயர்களில் பரவலாக தமிழ்ச் சொற்களையும், சிங்களத்திற்கும் தமிழுக்கும் பொதுவான சில வடமொழிச் சொற்களையும், காணக் கூடியதாக இருக்கின்றது.

இடப் பெயராய்வினால் மொழியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும், கலப்புகளையும், காலத்துக்குக் காவம் வெவ்வேறு சமூகத்தினரிடையே நிலவிய குடிப்பெயர்வு, குடியகர்வு, வெளிநாட்டுத் தொடரிபுகள் ஆகிய யாவற்றையும் ஒருங்கே அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக, மக்கட் கூட்டங்கள் முதலில் ஒரு இடத்திற் குடியேறும்போது நீர்நிலைகளும் மற்றும் நில வளங்களும் உள்ள இடங்களையே தெரிந்தெடுத்தனர். அப்படிக் குடியேறிய இடங்களுக்கு அங்குள்ள குளம், ஆறு, முதலாம் நீர்நிலைகளின் பெயர்களையும், அவ்விடத்தில் நின்ற மரங்கள் அல்லது அந்நீர்நிலைகளைப் பாவித்த மிருகங்கள் முதலியவற்றின் பெயர்களையும் அந்த ஊர்களுக்கு இட்டு வழங்கினர். இதைப் போன்றே ஊரிப் பெயர்களின் சுற்றின் காடு, மலை, என்பதையும் சேர்த்துப் பெயரிட்டனர்.

தமிழரும், சிங்களவரும் உழவுத் தொழிலுக்கே முதலிடம் வழங்கினர். அவர்கள் இயற்கை வாழ்வையும் உயிராக

2. மறவர்—மறவன்புலோ: குறும்பர்—குரும்ப சிட்டி; இடையர்—இடைக்காடு.

மதித்தனர். இதனால் இடப்பெயர்களிலும் இவற்றின் சிறப்பை உணர்த்தினர் என்று கூறலாம்.

இடப்பெயர்களை மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம் :

1. திணை வகைப் பெயர்கள் : இயற்கை — நிலப்பகுப்பு, நீர்நிலைகள், புல், செடி, மரம், மிருகம் இவற்றின் பெயர்கள்.

2. சாதி, சமூகப் பெயர்கள் : குடியேறிய சாதி, அல்லது சமூகம், தனி மனிதர் பெயர்கள்.

3. காரணப் பெயர்கள் : உவப்பான் செய்தி, சிறிய, பெரிய, நல்ல ஏதோ ஒரு காரணம் பற்றி வருவது.

இலங்கை முழுவதும் உள்ள திணை வகைப் பெயர்களிற் கில் : நொச்சி, மூல்லை, தும்பை, வாகை, மருதம், பாலை, போன்ற இவை முன்னொட்டு அல்லது பின்னொட்டாக வழங்கப்பெறுவன.

குறிஞ்சி விலத்துக்கு : கந்து, மலை, தலை, (தல): மாத் தளை, மிகிந்தலை, ஹப்புத்தளை, குருநாகல்.

மூல்களை விலத்துக்கு : மூல்லை, நொச்சிகாமம், கிளிநொச்சி, கணைமூல்ல, மூல்கைத் தீவு, வாகணீ, தும்பங்கேணி, இடைக்காடு.

மருத விலத்துக்கு : மருதங்கடவை, மருதமுனை, மருதங்கேணி.

பாலை விலத்துக்கு : பாலை, பாலையூர், பளை.

நெய்தல் விலத்துக்கு : அம்பந்தோட்ட, அம்பன், மாதோட்டம், நீர் கொழும்பு.

உண்மைப் பெயர்களைக் கண்டறிவதில் உள்ள இடங்களுக்காக

தமிழை கல்வெட்டுகள், ஒவ்வொன்றில் எழுதும் போது புள்ளி முதலை குறிகள் இடப்படுவதில்லையாகையால், பல ஜயப்பாடுகள் எழுவது இயல்லே. மேலும் இவை பிராமி, வட்டெடுத்து, கோவெழுத்து, தமிழ்க் கிரந்தம் முதலியவற்றில் எழுதப்படும்போதும்—கல்வெட்டுகளைப் படிப்பது சிரமமே.

இலங்கையில் சோழ மன்னரது ஆட்சி 77 ஆண்டுகள் தொடர்பாக நிலைபெற்றிருந்தது. (10ம், 11ம் நாற்றாண்டு) இதனால் அவர்களது சிறந்த நிர்ப்பாசன, கம முறைகள் இங்கு பரவி இருந்தன. பல இடப் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. சோழர் கால ஆட்சியில் குடவோலை மூலம் ஊராட்சி உறுப்பினர் (ஊர்க்கணத்தாரி) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தக் குழுவினர் ‘கணத்தாரி கூட்டம்’, ‘கணத்தார் சபை’, என்று அழைக்கப்பட்டனர். இதை அடிப்படையாகக் கொண்டே ஊராட்சி மன்றங்கள் (கிராம சபை) ‘கண சபை’, ‘கண் சபா’, ‘கன் சபாவ’ (Gansabhwava) என்று சிங்களத்தில் பெயர் பெற்றன.

சிறந்த பயிர் செய் நிலமுள்ள சிங்கள ஊர்களில் (கமம்) வாரியம், வாடிக்கை, முறை, வாரம், அணை, அணைக்கட்டு, வாய்க்கால், வழி, சொரிவாய், கம்வாய், மடை, மதகு,

என்னும் சொற்கள் வழக்கிலுள்ளமையையும் அவதானிக்கலாம்.

வட இலங்கையில் தனித் தமிழ் அரசுகள் இருந்திருந்தாலும், சோழர் கால ஆட்சியின் ஏச்சங்களும், சின்னங்களும் குறைவாகவே காணப்படுகின்றன. வன்னி வள நாட்டில் எல்லா இடங்களுக்கும் தூய கலப்பற்ற தமிழ்ப் பெயர்களே காணப்படுகின்றன.

‘கே’ தரை—கெதற (Gedera) என்னும் சிங்களச் சொல் ‘வீடு’ ‘வாழ்விடம்’ ‘எனது தரை’ என்பதைக் குறிக்கும். ‘கந்தனுக்கே தரை’—என்பது ‘கந்தனுக்கே உரிமை வழங்கப்பட்ட நிலம்’ என்ற பொருளில் வருவது (இந்திலம் கந்தன் என்பவனுக்கே) தனி உடைமையான 1 கந்தன் கை நிலம்—கந்தன் வசம் நிலம்—என்ற தமிழ் வழக்கே—‘கே பெயர்கள்’ (Ge names) என்னும் குடும்பப் பெயர்கள் தென்னிலங்கை (சிங்களப் பகுதிகளில்)யில் வழக்கிலுள்ளது. இதே போன்ற தமிழர் வழக்கிலுள்ள ‘இராச காரியம்’—‘இராஜ காரிய’ எனவும்; ‘இராஜ முறை’—‘ராஜ மொற’ என்றும் சிங்களத்தில் வழங்கப்படுகிறது.

பொது விதியாக சில ஒலியனியல் மாற்றங்களையும் கண்டு கொள்ளலாம். தமிழ்ச் ‘ச’ கரம் சிங்களத்தில் ‘ஹ’ என்னும் ஒலியாக மாற்றம் பெறுகிறது. (சரி—ஹரி; சந்தி—ஹந்தி; சொதி—ஹோதி)

தமிழ் வல்லின ‘ப’ கரம்—‘ப’ ப—என்ற மெல் ஒலியைப் பெறும். (புற எல்லை—போறெல்ல)

இவ்வாறே தமிழில் உள்ள ‘த’ கரம்—‘தெ’ என வரும். (தமிழ்—தெமிளா; தல்—தெல்) ‘அ’ காரம்—‘உ’ காரம், ‘ஓ’

1. ‘தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள்’ பாகம் I (‘கே’ தம்மம் பற்றிய விளக்கம்) பதிப்பாசிரியர் இரா. நாகசாமி தமிழ்நாடு அரசு வெளியீடு-1969.

காரமாகவும் (உரகணம்—உரோகணம், ரோகணம்) (புற எல்லை—போறெல்ல; புல—(புல)—பொல; கல்லுப்பிட்டி—கொள்ளுப்பட்டி)

தமிழின் ம், ன், ய், லை, மை—போன்ற தமிழ்மைதி பெற்ற சொற்களுக்கு சிங்களத்தில் அ, வ, (யி) அம், அன், அய், போன்ற விகுதிகளை இட்டு நீட்டி, சிங்கள மொழி மற்றுக்கேற்ப அழைப்பார். பாளி மொழியின் செல்வாக்கினால் சிங்களத்திலும் சொற்களை மிகச் சுருக்கியே வழுவாகப் பாலிப்பார். பெயர்களில்—காசியப்பன்—கசப்ப; மித்திரை—மித்த; மகேந்திரன்—மகிந்த; திரிலோக—திலக எனவும் வரும்.

அரசு வரைபடங்களில் தமிழ் இடப்பெயர்கள்

அனைத்துலக கோட்டபாடுகளுக்கிணங்க அவ்வப்பகுதி மக்கள் இட்டு வழங்கும் பெயர்களே அந்நாட்டு வரைபடங்களிலும் (Atlas) பொறிக்கப்படுதல் வேண்டும். இதனையே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் இலங்கை அரசு வேண்டுமென்றே இனக்குழு மனப் பான்மையோடு இதற்கு மாற்றான நடைமுறைகளைக் கையாண்டு வருகிறது. தமிழ் இடப் பெயர்களை அவற்றின் வேர்ச்சொற்களினின்றும் வேறுபடும் வகையில் பெயர்களை மாற்றியமைத்து வருகிறது. இலங்கை அரசின் (நில அளவைப் படங்கள் உள்ளிட்டு) நாட்டு வரைபடங்களில் அவை உள்ளவாறு சிலவற்றைக் காணலாம்:

தமிழ்	ஆங்கிலம்	சிங்களம்
யாழிப்பாணம்	Jaffna (ஜாப்னா)	யாப்பானய
திரிகோணமலை	Trincomalee (ற்றிங்கோமலீ)	திரிக்குணாமலய
மண்ணார்	Mannar (மண்ணார்)	மண்ணாரம்

கல்முனை	Kalmunai (கல்முனை)	கல்முனா
மட்டக்களப்பு	Batticaloa (பற்றிக்கலோ)	மட்டக்களப்பு
வவுனியா	Vavuniya (வவுனியா)	வவுனியாவ
பருத்தித்துறை	Point Pedro	பொயின்றி பீட்ரூ
		பீதுறு துடுவ

பக்தி இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள்

சௌ நெறி பரப்பும் பக்தி இலக்கியத்திலும் பல இடங்களிலும் கோவில் கொண்டுள்ள இறைவனைக் காணுமுகமாக பல கோவை, தொகை அந்தாதி பாடியுள்ளனர் சான்றோர். அவற்றில் பல ஊர்ப்பெயர்களும் அந்நாளில் வழங்கியவாறு தந்துள்ளனர். அவற்றில் சில வருமாறு:

திருப்பதிக் கோவை (சம்பந்தர்)

ஹர்த்தொகை திருநாட்டுத்தொகை (சந்தரர்)

சேத்திரக்கோவை, திருப்பதிக்கோவை (ஆப்பர்)

சேத்திரவெண்பா (ஜயதிகன் காடவர்கோன்)

திருப்பதிக்கோவை (உமாபதி சிவம்)

நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி (திருவேற்கடநாதர்)

ஊர்ப்பெயர்களால் கவிதை

170 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இலங்கை, யாழ் சுன்னாகம், முத்துக்குமார் கவிராசர் இடப்பெயர்களை அமைத்து ஓர் கதையாக்கி “நாமாந்தரிதை” ஒன்று யாத்துள்ளார். அது வருமாறு:

‘‘முடிவி வாதுறை சுன்னாகத் தான்வழி

முந்தித் தாவடி கொக்குவிலின் மீதுவந்

தடைய வோர்பெண் கொடி காமத் தாளசைத்

தாளைக்கோட்டை வெளிகட்டுடை விட்டாள்

உடுவிலான் வரப் பள்ளாலை யான்மிக
உருத்த நன்கடம் புற்றமல் லாகத்துத்
தடைவி டாதனை யென்று பலாவிகண்
சார வந்தன ளோரிள வாலையே’’

இதில் வரும் இடப் பெயர்கள் :

- | | | |
|-------------|---------------|--------------------|
| 1. சன்னாகம் | 3. கொக்குவில் | 5. ஆனைக்
கோட்டை |
| 2. தாவடி | 4. கொடிகாமம் | 6. கட்டுடை |
| 7. உடுவில் | 8. பன்னாலை | 9. மல்லாகம் |
| 10. பலாவி | 11. இளவாலை | |

(நாமாந்தரிதையாவது): கருதிய பொருளை வேறு நாமங்களில் மறைத்து வைப்பது. சன்னாகம்—வெள்ளிமலை; வழி—மகள்; கொக்கு—குதிரை; உடுவிலான்—சந்திரன் ஆலையான்—மன்மதன்; ஆகம்—சரீரம்; பலாவி—பலதுளி.

வழிபாட்டுத் தலப்பெயர்களும் கவிதையும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கோவிற் பெயர்களை இன்னொரு பாடல் கூறுகின்றது. ஊர்தோரும் கண்ணகியம்மனுக்குக் கோயில்கள் உள்ள இடங்களை “ஊர் சுற்றுக் காவியம்” என்னும் பாடலிற் காணலாம்.

பட்டிங்கர் தம்பிலுவில் காரைங்கர் வீரமுனை
பலிசுபெறு கல்முனைகல் லாறுமகி ஸு பெருவில்
கெட்டிபாளையம் புதுக் குடியிருப்பு மன்முனை
செல்வ முதலைக்குடா கொக்கட்டுச் சோலை
அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
அன்பான சித்தாண்டி நகரதனில் உறையும்
வட்டவெப் பூங்குழல் மன்முனைக் கண்ணகையை
மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே.

வன்னிப்பகுதியில் கண்ணகி வழிபாடு மிகுந்திருந்தது. இதனையொட்டி ஒரு புலவர் அம்மன் சிந்துப்பாடல் ஒன்றில் வல இடங்களில் கண்ணகி அம்மன் எழுந்தருளியுள்ளதாகப் பாடியுள்ளார். அப்பாடல் வருமாறு :

அங்கொணா மைக் கடவைசெட்டிபுர மச்சேழு
ஆனதோர் வற்றாப்பாளையி துறைந்தாய்
பொங்குபுகழ் கொம்படி பொறிகடவை சங்குவயல்
புகழ் பெருகு கோலங்கிராய்மீ துறைந்தாய்
எங்குமே உன்புகழை மங்காமல் ஒதற்கு
எந்தன் சிந்தைத்தனி லுறைந்த காரணியே
பாரினிற் துயரங்கள் அகல அருள் புரிவாய்
தயவு செறி கொல்லவுய் கிராயில் மாதாவே

இதில் வரும் இடப்பெயர்கள்: அங்கொணாமைக்கடவை, செட்டிபுரம், அச்சேழு, வற்றாப்பாளை, கொம்படி, பொறி கடவை, சங்குவயல், கோலங்கிராய், கொல்லங்கிராய் ஆகியன.

வன்னிப்பகுதி மூல்லைத்தீவு மாவட்டம், வற்றாப்பாளை அம்மனைப் பாடும்போது இன்னொரு புலவர்,

“வந்துமே முதலைக் குடாவதனி லுற்று
வன்மைசெறி வந்தாறு மூலைநக ரெத்தில்
சிந்தையொடு கோரைகல் லிப்பதியமர்ந்து
திறமுள்ள கதிரைவளி சீர்கல்லி நகரில்
முந்தவே பக்தரிக்கு வரமது கொடுக்க
முழுமுதற் கடவுளின் மனைவியுமெழுந்து
பந்தமற வந்துவற் றாப்பாளை புகுந்த
பத்தினிக் கண்ணகியை நானுமற வேணே”

வன்னி குமாரபுரத்தின் சிறப்புப் பற்றி பண்டிதர் க. சபா ஆனந்தர்,

“அவைகடவுள்கும் ஈழவள நாட்டில் மேவும்
அருள்பெருகு கதிர்காமத் தலத்தினோடு
நிலைபெறநின் றேத்துதிருக் கோணக் குன்றம்
நீடுபுகழ் மாதோட்டம் நயினை யம்பாள்
தலைமைபெறு சைவநெறித் தலங்க ளோங்க
சால்புபெறக் குமாரபுரத் துறையும் தேவை
கலைநிலைசேர் தமிழறிஞர் புகழ்ந்து போற்றக
கருணைபொழி செந்தம்மாற் கவிதை தந்தான்”

காலங்கூறுவொண்ணாக் கதிர்காம
யாத்திரையும், இடப்பெயர்களும்

ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர் காமத் திருவிழாவிற்கு கரையாத்திரையாக வடமாகாணம்; வற்றாப்பளையில் இருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு மாகாணங்களில் தமிழர் வதியும் ஊர்களுடாகவே நடைபெறும் பயணம் இது. அடியாரி கூட்டம் யாத்திரை பண்ணும்போது வாகனங்களில்ஏற்றமாட்டார்கள். இரவுதங்கல்: பகல் பயணம். அவர்களில் சாதுக்கள் அம்பாள், முருகன் மகிழ்ச்சி, பதி, பசு, பாசு உண்மைகள், தத்துவங்கள் பற்றிப் பேசுவதிலும்; ஞானிகள் நினைத்த காரியம், சோதிடம், இட்ட தெய்வ வழிபாடு முதலியவை பற்றி விவாதிப்பதிலும்; யோகிகள் தனித்தனியே கண்மூடி மௌனி களாக நிட்டையிலிருந்தும்; ஏனைய அடியார்கள் எங்கே நல்லது நடக்கின்றதோ அவை எல்லாவற்றையும் பார்ப்ப திலும் கேட்பதிலும், கதிர்காமம் சேரும்வரை காலத்தைக் கழிப்பார்கள். இறைவனின் படைப்பு விசித்திரங்களையும் இயற்கை அளித்த அற்புதங்களையும் தவிர வேறு எந்த நினைவும் எழாத வழிநடைப் பயணம் இது. சபரிமலை ஜயப்பனைத் தரிசுக்கச் செல்லும் யாத்திரைக்கு ஒப்பான து.

ஊர்	விளக்கம்	கோவில், மூர்த்தி, தீர்த்தம்
வற்றாப்பளை		கண்ணகி அம்மன், நந்திகிகடல்
தண்ணீருற்று		பிள்ளையார், ஊற்றங்கரை
மாழுலை		வேல் (முருகன்)
கணுக்கேணி	வடமாகாணம்	பிள்ளையார்
குமுழமுனை	வன்னி—மூல்லை	பிள்ளையாரி
செம்மலை	மாவட்டம்	கொட்டுகிணற்றடி
கொக்குத் தொடுவாய்	தமிழ்ப்பகுதி	—
கருநாட்டுக்கேணி	—	அம்மன்
கொக்கிளாய்	—	கண்ணகி அம்மன்
புல்மோட்டை		—
திரியாய்	கிழக்கு மாகாணம்	அம்மன்
புடவைக்கட்டு	திருகோணமலை	—
குச்சவெளி	மாவட்டம்	—
கும்புறுபிட்டி	தமிழ்ப்பகுதி	—
கோபாலபுரம்	—	—
நிலாவெளி		மாரியம்மன்
சாம்பல்தீவு	அரசின்	
	குடியேற்றம்	
சல்லி	நடைபெறும்பகுதி கண்ணகி	அம்மன், கடல்
உப்புவெளி	—	—
கண்ணியாய்	—	சிவன் பாரிவதி,
திருகோணமலை	—	பாவநாச தீர்த்தம்
தம்பலகாமம்	—	சிவன் மாதுமை,
	—	கடல்
	—	சிவன், பாரிவதி

வூர்	விளக்கம்	கோவில், முர்த்தி, தீர்த்தம்
முதூர்	திருக்கோணமலை மாவட்டம்	—
பட்டித்திடல்	—	—
கிளிவெட்டி	—	அம்மன்
வெருகல்	—	முருகன்
வாழைச்சேனை	—	—
சித்தாண்டி	—	—
ஏறாலூர்	கிழக்கு மாகாணம்	—
அமிர்தகழி	மட்டக்களப்பு	மாமாங்கப் பிள்ளையார், மாமாங்கம்
மட்டக்களப்பு	மாவட்டம் தமிழ்ப்பகுதி	—
கொக்கட்டிச்சோலை	—	சுயம்புள்ளிக் கூர்த்தி, தீர்த்தக்கேணி முருகன்
சாந்தாமலை	—	—
மண்டுர்	—	—
கல்முனை	—	—
காரைதீவு	—	—
அக்கரைப்பற்று	—	—
திருக்கோயில் சங்கமன்கண்டி	கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் தமிழ்ப்பகுதி அரசின் தீவிர குடியேற்றம்	முருகன், கடல் பிள்ளையார் —
பொத்துவில்	—	—
நாவல் ஆறு பாணகை சன்னாசிமலை உகந்தை வாகுதிரை வெட்டை பூழை	—	மலைத்தீர்த்தம் முருகன் வள்ளி 32 மலைத்தீர்த்தம்

வூர்	விளக்கம்	கோவில், முர்த்தி, தீர்த்தம்
குமுக்கண் ஆறு	—	ஆற்றுத்தீர்த்தம்
நாவல்மடு	தென்மாகாணம்	—
கள்ளவியாளை	அம்பாந்தோட்டை மாவட்டம்	ஆறு
பெரியவியாளை	—	பெருங்காடு, வியாளைத்தீர்த்தம்
மலைகண்ட	(சிங்களப்பகுதி)	—
வெளி	வேடரி	கதிரமலைவேல்
கட்டகாமம்	முன்னரி	தாமரைக்குளத்
	தமிழர் வாழ்	தீர்த்தம்
கதிர்காமம்	பகுதி	கதிரமலைவேல் கதிர்காம முருகன்— வள்ளி—தெய்வானை மாணிக்க கங்கை

கதிர்காம யாத்திரைத் தலங்கள் அத்தனையும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட ஊர்களே. இக்காலம் சிங்கள மக்கள் வாழும் ஊர்களாயிருந்தும் (பாணகைக்குத் தெற்கில் உள்ளவை) அவையும் நல்ல தமிழ்ப் பெயர்களையே கொண்டுள்ளன. பெரும்பான்மை தமிழும் சிறுபான்மை சிங்களமும் கலந்து பேசும் வேடர் குடியிருப்புகள் இருந்த ஊர்களே இவை. அரசு குடியேற்றம் (State Colonisation) இப்பகுதிகள் யாவற்றிலும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வடக்கும் கிழக்கும், யாழ்ப்பானக் குடாநாடு தொடக்கம் கதிர்காமம் வரை தமிழரது மரபுவழித் தாயகம் என்பதை எடுத்துக் காட்டும் இயற்கையான, வலுவான சான்று இது. தமிழ் ஊரீப் பெயர்கள் சிங்கள மயமாகிக் கொண்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள இடப்பெயர்களின் பின்னொட்டுக் கள் (விகுதிகள்) தமிழரின் இயற்கையையொட்டிய வாழ்விய வையும் நீரினிலைகளுக்கு அவர்கள் கொடுத்த சிறப்பிடத் தையும் சுட்டி நிற்பனவாகும்.

மரங்களைச் சுட்டும்	—பனை, சோலை, சேனை என்பனவும்,
நீரினிலைகளைச் சுட்டும்	—ஊற்று, கேணி, தொடுவாய், மோட்டை, கழி, களப்பு, கண்டி, வில், மடு, ஆறு என்பனவையும்,
நில அமைப்பைச் சுட்டும்	—முனை, மூலை, கட்டு, பட்டி, வெட்டி, திடல், மலை என்பனவும்,
நில அமைப்பின் சிறப்பு நிலையைச் சுட்டும்	—கல், ஆய், வெளி, வெட்டை, தீவு, வியாளை என்பவையும்,
நாகரீகமடைந்த மகிகள் ஊரமைத்து வாழும் பகுதிக்கு வழக்கில் உள்ள இடங்களைச் சுட்டும்	—ஊர், பூரம், பற்று, காமம், கை, கோயில் என்பவையும் —வருதலைக் காணலாம்.

ஸமூநாட்டுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள்

ஸழம்—இலங்கை—(Ceylon—Shri Lanka)

உலகின் வேறெந்த நாட்டிற்கும் இவ்வளவு தொகை யான பெயர்கள் குட்டப் படவில்லை. இந்நாட்டின் சிறப்பை இது உணர்த்தும். இப்பெயர்கள் அனைத்தும் தமிழிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஆதிகாலத்திலிருந்தே இந்நாட்டுக்கு ‘ஸழம்’ ‘இலங்கை’ என்ற பெயர்கள் வழங்கப்பட்டன.

இலங்கை :

இலங்கை என்னும் சொல் ஆற்றிடைக் குறை என்னும் பொருளுடைய தமிழ்ச்சொல். கடற்கரை ஓரமாக நிரும் நிலமும் அடுத்துடுத்து அமைந்த நிலம் இலங்கை என்னும் பெயரைப் பெறும்.

ஆறுகள் கடலிற் கலக்கும் இடத்தில் கிளைகளாகப் பிரிந்து இடையிடையே நீரும் திடலுமாக அமைந்த இடத்தை ‘லங்கா’ என்று ஆந்திர நாட்டவர் (தெலுங்கரி/கலிங்கர்) இன்றும் வழங்குவார். ‘மாவிலங்கை’ நீரும் திடலுமாக அமைந்திருந்த பட்டினநாடு மாவிலங்கை என்னும் பெயர் பெற்றிருந்தது. ‘தொன்மாவிலங்கை’ என்று முத்தொள்ளாயிரச் செய்யுட்களில் வருவது, இக் காலத்துக்கேரளத்திலுள்ள நல்லியக்கோடனது நாட்டையே. இவனது ‘ஓய்மா’ நாட்டு மாவிலங்கை’ப் பகுதியில் ஏரிகளும் ஒடைகளும் உப்பளங்களும் உள்ளன.

இது பழம் பெருமையினையுடைய இலங்கையினது, பெயரைப் பெற்றது. ஆந்திராவில் ‘லங்கா’ ‘லங்காபூரம்’ ‘லங்கேஸ்வரம்’ என்ற இடங்கள் உள்ளன. தமிழ்நாடு திண்டுக்கல்லுக்கு வடக்கிழக்கில் ‘இலங்காகி குறிச்சி’ என்ற இடம் உண்டு. (அய்யலூர் — மணப்பாறை சாலையில்) இலங்கு + கை = இலங்கை; எல் + அம் + கை = எல்லங்கை = இலங்கை; இலங்கு—எல் ஒரு பொருட் சொற்கள். ஒளிர்வது ஒளிநாடு என்று பெயர் பெற்றது.

ஸழம் :

இதுவும் ஒரு தமிழ்ச் சொல்லே. மேறும் பள்ளமும் நீரும் உள்ள இடங்கள் ஸழம், இலங்கை என்று பெயர் பெற்றன.

இவ்வாறே மலையும் ஆறும் அருசருகே அமைந்த இடமான ஈராக்—�ரான் நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதி ஈலம் (Islam) என்ற பெயர் பெற்றிருந்தது. இது ஸழம் என்பதின் திரிபே. கேரளத்தின் வடமேற்பகுதியிலும் ஸழம் என்ற பெயருள்ள இடம் முன்னர் குறிக்கப்பட்டுள்ள ‘மாவிலங்கை’ப் பகுதியே.

திராவிட நாடெந்கும் ஸழம் என்ற பெயரோடு பல ஊர்களுண்டு. தமிழ்நாட்டில் ஈலூர் (செங்கற்பட்டு), ஈளக்கிரி

(வடஆரிக்காடு) ஈளகிரி (சேலம்) ஈளமலை (கோயமுத்தூர்) ஈழகிருஷ்ண (திருக்கிசி) ஈளத்தூர் (தன்னசை) ஈளக்குளம் (திருநெல்வேலி) ஈளத்தொரே, (ஈளத்தூர்—நீலகிரி) ஈளாட (ஈள இடம்—நீலகிரி) என்ற ஊர்களும்; ஆந்திராவில்: ஈளமுரு, (கிருஷ்ணா) ஈழ போத்தம் (கர்ம் நகர்) ஈளவாரு (குண்டுரி) ஈளமஞ்சிபாகு (நெல்லூர்) என்ற ஊர்களும்; கர்நாடகத்தில்: ஈளத்தூர் (தென் கண்ணடம்) ஈழஹள்ளி (ஹசன்) என்ற ஊர்களும் உண்டு. ஈழம் என்ற பெயர் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ்ச் சொல் என்பது இதிலிருந்து புவனாகிறது. ஈழம் என்னும் சொல்லுகிற பொன், நெல், கள், கிழக்கு, ஒளி என்ற பல பொருட்களும்ண்டு.

�ழம் + கை = இலங்கை என்றும் வரலாம்.

ஸராக் நாட்டின் தென்கிழக்கில் ‘ஹர்’ என்னும் இடமும் சரான் நாட்டின் தென்மேற்கில் ஆறு, இல் என்றும் விகுதி யடைய இடப்பெயர்களும் ஊணப்படுகின்றன.

இலங்கை, தென்னிந்திய திராவிட நாடுகள் (தமிழ்நாடு, கேரளம், கண்ணடம், ஆந்திரம்)—பழைய மெசாப் பொட்டேமியா (பாபிலோன்: ஸரான்—ஸராக்) ஆகிய நாடு களுக்கிடையில் மிகப் பழங்காலம் தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இலங்கை தொல் தமிழ்ப் பூமி என்பதும் இதனால் பெறப்படும். கடல் கொண்ட குமரி நாட்டு மக்களில் எஞ்சியோர் இந்த மூன்று பகுதிகளுக்கும் சென்று பரந்து குடியேறினர் என்பதும் பொருத்தமானதே.

தன்னசைப் பெருவடையார் கோவிற் கல்வெட்டு ஒன்றில் முதலாம் இராசராசன் இக்கோவிலுக்கு அளித்த கொடைகள் பற்றி அவன்து மெய்க்கீர்த்தி ‘திருமகள் போல் குடமலை நாடும் கொல்லமும் கவிங்கமும் முரட்டெ(ா)ழில் கிங்கள் ஈழ மண்டலமும்’ எனப் பகர்கிறது.

‘�ழத்துணவும் காழகத் தாக்கமும்’ என வரும் பட்டினப் பாலை அடிகள், இத்தீவு சிறந்த விளை நிலமாக இருந்துள்ள

தென்பதையும், அகிகாலத்தில் நெல் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளதென்பதையும் குறிக்கும். ஈழம் என்பது ‘விளை பூமி’, ‘நிறை பூமி’ என விரியும்.

கேரளத்தில் கள் இரக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் ஈழவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கும் இலங்கை எனப்படும் ஈழத்திற்கும் தொடர்பு இருந்திருக்கிறது.

இரத்தினக்கல் படுக்கைகளை (கற்கிடை-கற்கிடக்கை) ‘இல்லம்’ என்ற தமிழ்ச் சொல்லால் அழைப்பார். இச் சொல்லே நீண்டு ‘�ழம்’ ஆகியிருக்கலாம் என்பர் சில அறிஞர். இல்லம் என்ற சொல் அன்றிலிருந்து இன்று வரை வழகிலுள்ளது. இதிலிருந்தே மற்றப் பெயர்கள் எல்லாம் தோன்றியிருத்தல் கூடும். இலங்கை நாடு ஆதியிலிருந்தே தமிழர் நிலமாக இருந்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

இந்நாட்டில் தொன்று தொட்டே ஒளிமயமான சிவ வழிபாடு இருந்துள்ளது என்ற காரணத்தால் இந்நாடு ‘ஒளிநாடு’ என்று வழங்கப்பெற்று அதுவே பின்னர் எல்லம்—�ழம் ஆயிற்று எனலாம். முழு இலங்கையும் ஈழம் என்று ஒரு காலத்தில் குறிப்பிடப்பட்டாலும் பின்னர் அது வடக்கு மேற்குப் பகுதிகளை மட்டும் குறித்து நின்றது.

மலையாள மொழியில் ஒருபழமொழி உண்டு. ‘�ழத்தை எவன் பாரிக்கிறானோ அவன் பின் தன் வீட்டைப் பாரிக்க மாட்டான் என்பதே அது. இது உண்மையான கூற்று. பெருந்தொகையான மலையாள மக்கள் இங்கே வந்து சிங்கள வராக மாறிவிட்டனர். தமிழரை ‘மலபாரி’கள் என்று மேல் நாட்டார் குறிக்கவும் இதுவே காரணம். திருமுருகாற்றுப் படை திருப்பரங்குன்றப் பாடலில் முருகன் ஒளி வடிவின் என்பதை நக்கீர் பெருமான்—

‘பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு)
ஓவற இமைக்கும் சேஷ்விராங் கவீரீஒளி’

என்றும், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாசாரியர்—

‘சோதிப் பிழம்பதோர் மேனியாகி’ என்றும் குறிக் கிண்றனர். இவ்வண்ணம் போற்றப்படும் ஒளியுருவின்னாகிய முருகன் தமிழர் கடவுள். அவன் இலங்கை ‘கதிர்’ காமத்தில் உறைபவன். இவனை ‘எல்லப்பன்’ என்றனர் மக்கள். தொல்காப்பியமோ ‘எல்லே இலக்கம்’ என்கிறது.

(எல—இலக்கம்—ஒளி—ஒரு பொருட் சொற்கள்)

எல்+அம் = எலம்; ஈழம். எல்லப்பன் பின்னர் செல்லப்பன் ஆனான். அதுவே செல்லன், செல்லையன் என வழங்கப் படலாயிற்று. இவ்வாறே எல்லக் கதிர்காமம் —செல்லக் கதிர் காமம் ஆயிற்று.

கதிர்காமத்தையும் — சிவனொளிபாத மலையையும் தண்ணகத்தே கொண்ட ஒளிநாடுதான் இலங்கை.

இவிங்கம் என்பது இவங்கும் ஒளிப்பிழம்பு. சிவனொளி பாதமலை மலைகளில் மாண்புடையது. அதனால் அது ஒளி மயமானது. இதனாலேதான் இந்நாடு ‘சிவழுமி’ என்றும் திருமூல நாயனாரால் குறிக்கப்பட்டது. (திருமந்திரம்: பாடல் எண்: 2747: 2754.)

நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய உரையில் ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்பதற்கு சேயோன்-சிவந்த நிறமுடையவன்; ‘செங்கேழ் முருகன்’ என்கிறார். கதிர்காமத்தை தனது இருக்கையாகக் கொண்ட முருகப் பெருமானின் நாடு; செங்கேழும் என்ற பெயர் பெற்றது. இந்தக் செங்கேழும் நாள்டைவில் ‘சிங்களம்’ ஆகிவிட்டது.

செங்கேழும்→செங்களம்→சிங்களம்→சிங்களத்திவு.

சிங்களம் (Sinhalam)

இப்பெயர் மொழியைப் பின்பற்றியே நாட்டுக்கும் வந்தது என்பர் சிலர், எனினும் சிங்களம் என்ற பெயர் வருக்

காரணமாக. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் தரும் விளக்கம் பின்வருமாறு :

‘எழு→ஹெல→ஹெல:தீவுபாஸ்→சிகள பாஸ்→சூழம்→சீலம்→சீய்லம்→சிலோன்→சீல தீவு→சேரன் தீப்→சிகள தீப் இவையெல்லாம் ‘எழு’ என்ற சொல்லின் மறுவடிவங்களே’’

இந்த விளக்கம் எந்த ஒழுங்கு முறையிலும் வராத ஒன்றென்றே தோன்றுகிறது. செங்கேழும்; சிங்களம்; ஆகி, புத்தமத வருகையால் பூரி+சூழம்; சீ+சூழம்; சிகளம் ஆகி சிலோன் என்று திரிந்தது.

திருநாடு (Tronate)

இந்நாடு ‘சிவழுமி, என்று அழைக்கப் பெற்றமையால் தமிழ் சைவ மரபுப்படி திருநாடு’ ஆகியது.

ஓபூர் (Ophur) இது ஒளிநாடு என்பதை திரிபே.

தம்பபண்ணே (Tambapanne) தமிழ் ‘தாமிரபர்ணியின் பாளிமொழி வடிவம். தாமிரம்; செம்பு—சிவந்தமன் என்பதே தாமிரபர்ணியின் பொருள்.

தப்ரோபேன் (Taprobane) இதுவும் ‘தாமிரபரணி’யின் திரிபே. கிரேக் நாட்டு ஒனேஸ்லிக்ரேட்டஸ் (Onescratus) மொகால் தெனில் (Magasthenes) என்போர் இவ்வாறு எழுதி னர். தமிழ்நாட்டின் தென் பகுதியில் சிவந்தமன்னும் பொன்னிறமும் கலந்த நிலத்தில் இந்தத் தாமிரபரணி ஆறு ஒடுகிறது. இலங்கையும் இந்தியாவும் அன்மைத்தோ ஒன்றியோ இருந்த காலத்தில் இவ்விரண்டும் சேர்ந்த நிலம் ‘தாமிரபரணி’ என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். நிலம் வேறான பின்னும் பெயர்மட்டும் நிலைத்து நிற்கிறது.

முன்னெநாட்டு புவியியலாளர் தொலமி (Ptolemy) கி. பி. 150) தாப்ரோபேன் தீவு முன்னர் சீமெண்டெள என்றமைக்கப்பட்டது—இது இப்பொழுது சாலிகே (Salike) என்று அழைக்கப்படுகிறது என்கிறார். சிகி+மண்டலம்;

சிகிடையரம், மலை; மண்டலம் = நிலம், நாடு, 'பெறிபளஸ் (Peripas) நூலாசிரியரும் இப்பெயர்களையே குறித்துள்ளார். பலேசீமண்டெள (Palaceimondou) பழைய சிகிட்டமண்டலம். (தொன்மை வாய்ந்த மலைநாடு என்னும் பொருள் கொள்ளலாம்), பழை சோ மண்டலம்—தொன்மையான செம்புக் கோட்டையை உடைய நாடு.

அந்நாட்களில் கிரேக்கரும் உரோமரும் தமிழ் நாட்டோடு வளிக்கத் தொடர்பு கொண்டிருந்தனர். அதனால் தென்னாட்டுத் தமிழர் இலங்கையை அழைத்த பெயரே இது. தொன்மா விலங்கை என்பதும் இதே பொருளாத் தருவது. சாலிகே (Salike) இப்பெயர் சோழியர் நாடு அல்லது சோழர் தொடர்புடைய நாடு என்ற கருத்துக் கொண்ட கிரேக்க மொழி வடிவம் என்று அறிஞர் எஸ். ஜே. குணசேகரம் கருதுகிறார். சாலி என்பது நெல். சாலிகை=நெல் உள்ள இடம் என்பதே மிகப் பொருத்தமான விளக்கம்.

சீலதீப (Seiladiba) சோழதீவு சோழதீவு என்று இந்தியர்கள் பெயரிட்டனர். அதை ஒட்டியே; இங்கு வந்த மேல் நாட்டார் இவ்வாறு சீலதீப என்று அழைத்தனர். 'இராஜ வழிய' என்ற நூலும் அக்காலத்தில் இலங்கை 'சோழ தீவு' என்ற பெயரைப் பெற்றிருந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறது. 'சோழ' என்பதே 'ஹெல' ஆகியது.

சீலொமெ (Seilome)சீலதீவ் (Seiladiv) சிகலம் (Sihalam என்பதெல்லாம் புத்தசமயம் இங்கு பரம்பிய பின் இந்நாடு சீலதீவு (சீலம்+தீவு) என்று தெரியப் பட்டமையினால் உண்டானவையே.

நித்தில துவீப, சிங்கள துவீப, இரத்தின துவீப என்னும் பெயர்கள், வடத்திய பாளி மொழி பேசியோரால் வழங்கப்பட்ட பெயர்களாகும். பாளியில் சிகலம் என்றால் 'இரத்தினங்களின் நாடு' 'மணிநாடு' என்று பொருள் படும்.

தெளரிலம் (Tenerism) அராபியர் 'ஆனந்தம் தரும் தீவு என்ற பொருளில் (Island of Delight) என்று வழங்கினர்,

தமிழர் பொதுவாக இலங்கையை ஈழநாடு என்று குறித்தனர். சௌர் பா—உச்செள (Pa—Ouchow) இரத்தினங்களின் நாடு என்றனர். சௌர் சீமென்டெள என்று கிரேக்கரைப் பின்பற்றி அழைத்தனர்.

மார்க்கோ போலோ என்னும் பயணி இலங்கையை 'எலிநாடு' என்று குறிப்பிட்டுள்ளார். இது 'எழு' என்னும் ஈழத்தையே குறித்திருத்தல் வேண்டும்.

இலங்கையைப் பற்றி மெகாஸ்தெனிஸ் எழுதுகையில் 'தப்ரோபேஸ்' என்ற நாட்டையும் இந்தியாவையும் ஒரு ஆறு பிரிப்பதாக எழுதியுள்ளார். அந்த நாட்டில் வாழ்வோர் 'பலோகொனோய்' என்று அழைக்கப்பட்டனர் என்றும் கூறுகிறார்.

பெறிபளஸ் நூலாசிரியரும் 'சாலிகே' நாட்டில் வீதிகள் நிறைந்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சேரன்தீப் (Serendib) இது சேரன்தீவு என்பதே. சேரர் சிறப்புற்றிருந்த காலத்தில் அவர்கள் இலங்கை மீது செலுத்திய செல்வாக்கினால் வெளிநாட்டார் இட்ட பெயர்.

அசோகப் பேரரசரின் கல்வெட்டொன்றில் தாம் நடாத்திய தங்க்குக் கீழ்ப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சோழர், பாண்டியர், சத்திய புத்திரர், கேரள புத்திரர்; தாமிரபரணியர் கலந்து கொண்டதாகப் பொறித்துள்ளார்.

தமிழர் பண்பாடு துலங்கும் பழம் பெரும் ஊர்களும் தலங்களும்

சிவனொளிபாதமலை (Adams Peak) சிங்களத்தில் சமனொளி கந்த, சமந்த கூட. சிவனொளிமலை, சம்புத்தேவன் மலை என்ற தமிழ்ப் பெயர்களே இவை. (சம்பு:சிவன், நாவல்) ஜம்புகோளம்=நாவல் நாடு; நாவலந் தீவு என்பவை மறு பெயர்கள். மலையுச்சியிலிருக்கும் காற் பாதத்தை தமிழர் சிவசோதிபாதம் என்றும், சிறிபாத என்று பெளத்தரும் பெயரிட்டனர். புத்தர் காற்பாதமே என்பர் பெனத்தர். ஆதி

மனிதர் ஆதாமின் பாதம் என்பரி கிறித்துவர். இதன் உயரம் 7360 அடி. மத்திய இலங்கையில் கொழும்புக்கு நேரி கிழக்கில் உள்ளது.

கிரேக்கர், 'வெரம்' என்னும் இரத்தினக் கல்லை 'ஆடமாஸ்' (Adamas-the invincible) என்றனர். இரத்தி னங்கள் விளைந்த இந்த மலைக்கும் 'ஆதமஸ் பிக்' Adams Peak) என்று பெயர் குறித்தனர். இந்த மலை நல்ல நேரிய கூம்பு (Conical) வடிவில் அமைந்துள்ளது. சைவ மகிகள் இதை 'பாணவிங்கம்' வடிவிலுள்ளது என்று போற்றுவர்.

இதிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆறு 'மாயவணாறு' இதற்கு இப்பொழுது தெதறு ஓயா என்று பெயர் மாற்றி யுள்ளனர். இந்த ஆறு பழும் பெரும் சிவஸ்தலமாகிய முன்னேஸ்வரத்துக்குப் பக்கத்தில் ஒடிக் கடலில் கலக்கிறது. ஸ்ரீபாத சேவை வைணவருக்கே உரியதாகையால் சிவனோளி பாதமலையின் மேலுள்ள பாதசேவையை விஷ்ணு வழிபாட்டினரே ஆதியில் தொடங்கியிருந்தத் வேண்டும். மகாபலிச் சக்கரவர்த்தியின் புராணக்கதையை இதனோடு தொடர்பு படுத்திப் பார்க்கலாம்.

சிவவழிபாட்டினான் இராவணனது குலம் அழிந்தபின் வைஷ்ணமும், பின்னர் பெளத்தமும் நிலை கொண்டன. ஆனால் சைவம் அற்றுப் போகவில்லை. பெளத்தமும் சைவக் கோட்பாடுகளுக்கும் விஷ்ணு, முருகன், பத்தினி ஆகிய தெய்வங்களுக்கும் இடம் கொடுத்தே வளர்க்கி கண்டது. தேவந்துறை (Dondra) மகா விஷ்ணுவாலயம், அனுத்துவர விஷ்ணு தேவாலயம், ஸ்ரீபாத சிகரம் ஆகியவை புராதன விஷ்ணு வழிபாட்டிடங்களாக இருந்துள்ளன.

இம்மலையின் பெருமையினாற்றான் இந்நாட்டிற்கு 'ஒனிநாடு' என்ற பெயர் வந்திருக்கலாம். எகிப்திய 'பிரமிட்டு'களின் (Pyramids) அமைப்பும் இம்மலையின் வடிவத்தையே ஒத்திருக்கின்றன. இரு மலை நாட்டு விஞ்ஞானிகள் 'எகிப்திய பிரமிட்டுக்களின் விஞ்ஞான முக்கிய

யத்துவம்' (The Scientific Significance of the Pyramids of Egypt) என்னும் தமது நூலில் இத்தகைய வடிவமைப்பில் உள்ளவைக்கு இயற்கையான வலுவும் சக்தியும் உண்டென் பதை விளக்கியுள்ளனர். (Billshull and Ed Pettit)

நயினாதீவு : இது இலங்கையின் வடபாஹுள்ள சிறிய, தீவு. யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் உள்ளது. இதற்கு 'நாகதீவு,' 'மணிபல்லவம்,' 'மணித்தீவு' 'பிராமணதீவு,' 'மணிநாகதீவு,' 'நாகநயினாரதீவு' என்ற பெயர்களும் உண்டு. புகழ் பெற்ற நாகபூஷணி அம்மன் கோவிலும், நாகதீப விகாரை என்னும் புத்த கோவிலும் இத்தீவில் உள்ளன. நாக இனத்தவரது வழிபாட்டுச் சின்னமான நாகவழிபாடு இங்கே உள்ளது. மணிமேகலையில் மணிபல்லவம் என்று 'குறிப்பிடப்பட்டுள்ள தீவு இதுவே. இத்தீவின் மேற்குக் கரையில் 'படகுத்துறை' என்னும் ஓரிடமும் இருக்கிறது. கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த சினச்சாடிகளின் பாகங்களும் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அக்காலத்தில் இங்கே புத்த மதம் பரவியிருந்தது. 'புத்தர் திடல்' என்னுமிடத்தில் பெருந்தொகையான துளசிச் செடிகள் முளைத்து அழிகின்றன. இராமநாதபுரத்திலிருந்து நயினார் (பட்டர்; என்ற பிராமண சமூகத்தினர் முன்னர் வந்து ருடியேறியதால் 'நயினாதீவு' என்ற பெயர் பெற்றது.

1. 'பூங்கொடி தன்னைப் பொருந்தித் திமீஇ அந்தரம் ஆரா, ஆறு—ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று, திரை உடுத்த மணிபல்லவத்திடை, மணிமேகலா தெய்வம் அணி இழை—தன்னை வைத்து, அகண்றது—தான்—என், 'மணிமேகலை' வரி 210-215

காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து 30 காத தூரம் தெற்கில் உள்ள தீவு என்பது 'நாகதீபம்' என்படும் யாழ். குடாநாட்டையும் குறிக்கலாம்; நயினாதீவையும் குறிக்கலாம், ஒரு காதம் என்பது ஏறத்தாழ 3½ மைல் தூரம்.

முற்காலத்தில் நாகபூஷணி அம்மனை வழிபடும் வழக்கு மூள்ள நாகமொன்று அருகிலுள்ள தீவொன்றிலிருந்து வரும் போது கருடன் ஓன்று அதைக் கண்டு கொன்று விட முற்பட்டது. நாகம் நீர்மேலிருந்து ஒரு பாறையைச் சுற்றி யிருந்தது. அதைக் கொல்ல வசதிபாரித்து, கருடன் வேறொரு பாறையில் காத்திருந்தது. அவ்வழியே வந்த வணிகனைரு வணால் அக்கருடன் விலகிப் போனதாகவும், பின்னர் பாம்பும் தன் வழிபாட்டுக்குச் சென்றதாகவும்—வணிகன் வீடு திரும்பியதும் இரவாசி விட்ட நேரம் பேரோள் யொன்று தோன்றி, அவனுடைய வீடு நிறைய நாகரத்தினக் கற்கள் இருந்ததாகவும் ஒரு பரம்பரைக்கதையுண்டு, இதன்பின்னர் கோவில் பெரிதாகக் கட்டப்பட்டு நயினாபட்டர் என்னும் பிராமண ரைப் பூசைக்கமர்த்தியதாகவும் கதை. பறங்கியரால் இவையெல்லாம் இடிக்கப்பட்டாலும் பிறகும் கட்டப்பட்டு சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.

இங்குள்ள கிழக்குக் கடற்கரையில் ‘பாம்பு சுற்றிய கல்,’ ‘கருடன் இருந்த கல்’ என்ற இரண்டு பாறைகளை பொது மக்கள் காட்டும் வழக்கம் உண்டு. இத்தீவு ஒரு குப்பற்துறை முகமாகவும் இருந்துள்ளது. மேற்கில் படகுத்துறை என்ற இடம் உண்டு. பொல்லன்றுவை மன்னன் பராக்கிரம பாகுவின் 12ம் நூற்றாண்டுக் கல்வெட்டெரான்று இது துறை முகமாக இருந்துள்ள தென்பதை எடுத்துக் காட்டுகின்றது.

கதிர்காமம்

இலங்கையின் தென்பகுதியில் மாணிக்க கங்கை என்னும் மணியாறு ஓடி இந்துமாக்கடலோடு சேரிகிறது. கடற்கரையிலிருந்து வடக்கே பன்னிரண்டு மைல் தொலையில் பல குன்றுகள் அமைந்திருக்கின்றன. இந்த மாணிக்க கங்கையின் ரூகே ‘கதிர்காமம்’ தலமும், ஏழு குன்றுகளில் ஒன்றான உயரிய மலையில் ‘கதிரமலை’யும் அமைந்துள்ளன. கதிர்காமத்தில் உருவமற்ற வழிபாடும், மலையில் வேல் வழி பாடும் நடைபெறுகின்றது. குன்று தோறும் நின்றருள்

புரியும் குமரனை, அருணகிரிநாதர் எட்டுத் திருப்புகழ்ப் பாடல்களில் கதிர்காமத்தை வைத்துப் பாடியருளினார்.

(“மணிதரளம் வீசி அணி அருவி குழ, மருவு கதிர்காமப் பெருமாள் காண்;” என்றவாறு.)

யானைகள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபட்ட இடமாகையால் ‘கஜரகம்’ என இவ்விடம் பெயர் பெற்றது. அதுவே ‘கதரகம்’ ஆகி, பின்னர் தமிழில் ‘கதிர்காமம்’ ஆகி விட்டது என்பது ஒரு சிலரது ஆராய்ச்சி. கதிர்=சோதி=ஒளி; காமம்=அன்பு, அருள். (Sesha=abode of Divine glory and love) தினைப்புனங்களால் குழப்பட்ட இடம்; இது கதிர்+அகம்=கதிரகம்=கதிரகம், கதிர்காமம் என்பது சரியான விளக்கமாக அமையும். கதிர் என்பது வேலையும். குறிக்கும். (கதிர் வேல்)

கதிர்காமத்தில் உள்ளறையில் திரைமறையில் ஒரு பேழைக்குள் யோகி முத்துவிங்க சுவாமியாரால் தங்கத் தகட்டில் எழுதப்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது என்பர். இப்பேழை திரை மறைவிற்குள்ளேயே எப்போதும் இருக்கும். விழாக்காலங்களில் மட்டும் இப்பேழையை ‘தலைமைக் கபுறாளை’ திரையினால் மூடி, யானை மேலுள்ள அம்பாரி மேல் வைத்து பிராகாரமாக வலம் வருவர். இங்கே கிரியைகள் கிடையா. பூசகர்கள் அடியார்கள் கொடுக்கும் காணிக்கைகளை உள்ளெடுத்துச் செல்வரி. முன்புறத்தில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் மட்டுமே உண்டு. இங்கே இன, மத, வேறுபாடில்லாமல் மக்கள் கையில் காப்புக் கட்டியும் எண்ணென்று காப்பிட்டும் தீபம் கொளுத் தியும் வழிபடுவர். இங்குள்ள பூசாரிகள் ‘கபுறாளை’கள் என்று பெயர் பெறுவர். காப்பு இடுகிற ஆள் என்பதே கபுறாளை ஆகியது. (காப்பு+இடுகிற+ஆள்=காப்பிடுற ஆள்=‘கபுறாளை’) தமிழில் வரும் ஆள் சிங்களத்தில் ‘ஆள்’ எனத் திரிவது இயல்பே.

கதிரமலைக்குப் பக்கத்தில் வள்ளிச் சணையுடன் கூடிய ‘வள்ளிமலை’ உண்டு. கதிரமலையின் உயரம் 1740 அடி களாகும். ஆதிகாலந்தொட்டே தமிழரின் வழிபாட்டிமாக இது இருந்துள்ளது. தமிழரும் மற்றும் இந்துக்களும் கட்டிய மடங்களும் கட்டிடங்களும் இலங்கை அரசுகளால் அகற்றப்பட்டு இராமகிருஷ்ண மடம் போன்றவைபுத்த துறவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆதிகாலத்தில் கதிர்காமத்தைச் சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் வேடர்குடியிருப்புகளும் தமிழர் குடியிருப்புகளும் இருந்திருக்கின்றன. தமிழழும் சிங்களத்தையும் கலந்து பேசுகின்ற வேடர் இன்றும் கதிர்காமத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்றனர்.

கதிர்காமத்திற்கு வடமேற்கில் ஐந்து மைல் தொலைவில் மாணிக்க கங்கையோரமாக ‘செல்லக் கதிர்காமம்’ என்னும் பதியிருக்கிறது. பெளத்த துறவிகள் பலபுதிய விகாரைகளைக் கட்டியுள்ளனர். கதிரமலையுச்சியிலும், செல்லக் கதிர்காமத்திலும் இந்துக்களின் வழிபாட்டுக்கு இதனால் இடைஞ்சல் வருவதுண்டு. கதிர்காமத்திற்கு கூட மைல் மேற்கில் ‘கிரி விஹார’ என்னும் பெளத்த மக்களது வழிபாட்டிடம் உள்ளது. இதை கி.மு 300ம் ஆண்டளவில் தேவநம்பிய தீசனின் தம்சியாகிய மகாநாகன் கட்டுவித்தான். கதிர்காமத்திற்கு மகாநாகன், துட்டகைமுனு, மகிந்தன், மாணவர்மன் ஆகிய மன்னர்கள் திருப்பணி செய்தனர். தற்போதுள்ள கோவில் கல்யாண கிரிசுவாமி (புத்தகாயா இந்தியர்) கண்டிமண்ண் முதலாம் இராசசிங்கன் காலத்தில் கட்டத் தொடங்கி இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் முடித்தார்.

* கதிர்காமத்தை அண்டியுள்ள இடங்களுக்கு குறும் பொறை, ஏல், வெட்டை, மூல்லை, ஆறு என்ற விகுதிகளையுடைய பல ஊர்ப்பெயர்கள் இருக்கின்றன.

திருக்கே தீச்சாரம்

சச்சரம் என்னும் பெயர்களையுடைய ஊர்கள் பல இலங்கையில் உண்டு. சசன்+சரம் (கோவில்) சச்சரம்: திருக்கேதீச்சாரம் – (திருக் கேதீஸ்வரம்) என்னும் கோவில் இலங்கையில் மேற்குக் கரையில் மன்னாருக்கு வடக்கே 4கல் தொலைவிலும் இராமேஸ்வரம் தீவிற்கு நேரி கிழக்கில் 45கல் தொலைவிலும் உள்ளது. இது இராமேஸ்வரத்திற்கு இணையானதவராக விளங்குகிறது. விஜயன் இலங்கைக்கு வருமுன் ணரே(கி.மு. 5ம் நூற்றாண்டு) இக்கோவில் சிறப்புடன் இருந்துள்ள தென்பதை மகா வம்சம், கூறுகிறது, இராவணன்து மனைவிமண்டோதரியின் தந்தையாகிய மயன் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. சைவ நாயன்மாராகிய திருஞானசம்பந்தரும் சந்தரமூர்த்தி நாயணாரும் அக்கண்ணால் வழிபாடாற்றி இக்கோவிலின் மீது பதிகம் பாடியுள்ளனர். மூலவர் பெயர்: திருக்கேதீச்சார நாதர் – நாகநாதர் என்பன. சிவனொளிபாத மலைக்குப் பக்கத்தில் உள்ள சீதவாக்கை கோவில், திரிகோணமலை, நல்லூர் கந்தன் ஆலயம் சிலாபத்துக்குப் பக்கத்தில் உள்ள முன்னேச்சரம் ஆகிய சிறப்பு வாய்ந்த கோவில்களை இடித்து

குறிப்பு : முன்பக்க (160) அடிக்குறிப்புகள்.

1. காக்காட்டியவத்த (Kakkattiawa tte) காக்காத்தி வெட்டை
2. மகுல் கஹாக் கும்புற (Magulgaha kumbura) மங்களக் காட்டு குறும்பொறை
3. கல்போத்த கும்புற (Galpotha kumbura) கல்லுப் பொட்டல் குறும்பொற.
4. நாரன்வன பெத்த (Naranwana bedde) நாரன் வன பத்தை
5. வேலப்பக்க ஆற (Welapahat Ara) வேலப் பகுதி ஆறு
6. புளப்பதி ஆற (Bulapati Ara) புழைப்பகுதி ஆறு.
7. ரம்புகாஸ் மூல்ல (Rambugas mulla) ரம்புக் காட்டு மூல்லை.

அங்கிருந்த தங்க ஆபரணங்கள் இரத்தினங்கள், வெள்ளி, செம்பு பாத்திரங்கள், மனிகள், பட்டுப்பீதாம்பரங்கள்யாவும் பறங்கியரால் கொள்ளையடிக்கப்பட்டன.

புதையுண்டிருந்த பழைய சிவலிங்கம் தோண்டி எடுக்கப் படும்போது மறுவுற்றதால் வெளிப் ப்ராகாரத்தில் வைக்கப் பட்டுள்ளது. காசி (வாரணாசி)யிலிருந்து கொண்டு வரப் பெற்ற புதிய இலிங்கம் திருவுண்ணாழியில் உள்ளது. முதல் திருக்கடமுழுக்கு 1903ல் நடந்தது. இக்கோவிலுக்கு தென் னின்திய மூவேந்தர்களும் யாழ்ப்பாண மன்னரும் திருப்பணி செய்துள்ளனர். இன்றுள்ள கோவில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும்.

இக்கோவில் ஆதியில் நாகர்களால் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பெற்றது. திருக்கோணமலை இயக்கரிகளால். இராவணனது முன்னோரால்—தோற்றுவிக்கப்பட்டது.

பிருகு முனிவரி, மாலியவான் என்னும் மன்னன், அகத்தியர் ஆகியோரால் இத்தலம் வழிபடப் பெற்றதாம்.

கேது என்னும் பாம்பு வழிபட்டதால் கேதிச்சரம் என்ற பெயர் உண்டாயிற்று என்பது சிலர் கருத்து. மயில்களையும் கேது என்னும் சொல் குறிக்கும். எனவே பாம்பு, மயில், இவைகளால் வழிபடப் பெற்ற இடம் என்பது சரியே. இது நாகர் நகரங்களில் முக்கியமான ஒன்று. இத்திருத்தலத்தின் தீர்த்தம் பாலாவி, பால் + வாவி என்பதே பாலாவியாயிற்று. பால் போன்ற வெஸ்மணற் பரப்பில் உள்ள செயற்கை ஆறு கி.பி. 16ம் நூற்றாண்டில் இலங்கை வந்த பறங்கியர் இக்கோவிலையும் இடித்து தரைமட்டமாக்கி அக்கற்களி னால் கிரீத்துவ தேவாலயங்களைக் கட்டினார்கள். பின்னர் வந்த டச்சுக்காரரும் ஹம்மன்ஹீல் (Hammenheil) என்னும் கடற்கோட்டையைக் கட்ட இக்கோவிலின் கற்களையே பாவித்துள்ளனர். இந்தக் கோட்டை ஊர்காவற் துறைக்குத் தென் மேற்கில் உள்ள கடலில் கட்டப்பட்டது. கத்தோலிக் மதத்தினரான போர்த்துச்சிரே சைவக்கோவில்களை இடித்

துத் தள்ளினர். இன்றும் வேற்று மதத்தவரின் வெறியாட்டத்தை திருக்கேதீஸ்வரம் சூழலில் கண்டு கொள்ளலாம்.

அராவி விஸ்வநாதர் சம்பவக் குறிப்பில் கி.பி. 1540ல் திருக்கேதீஸ்வரத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்ட தென்று குறிக்கப்பட்டுள்ளது.

மாந்தை : இந்தத் தலத்தின் அருகில் மாந்தை என்னும் பெருங்கரி இருந்துள்ளது. அக்காலத்துக் கோவில் மாந்தை நகரிலேயே இருந்தது. இந்த நகரி மிகப்பெரிய நகரமாகவும் வாணிபத் துறைமுகமாகவும் விளங்கியது. இப்போதுள்ள மாந்தை அதன் ஒரு மிகச் சிறுபகுதியாக வேண்டும். சங்க இலக்கியங்களிலும், மகாவும்சம் இராஜாவவிய, முதலை நூல்களில் மாந்தை நகரி பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாதீர்த்த ‘மாதோட்ட’ என்று சிங்கள நூல்களிலும் ‘மாந்தை’ என்று தமிழ் நூல்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ராஜரத்னாகர என்னும் சிங்கள நூலில் இந்கரின் சிறப்புக்கள் விரிவாகக் காணப்படுகின்றன. தொல் பொருளாய்வுகளின் மூலம் உரோம, சின மட்பாண்ட உடைவுகளும், பல நாட்டு நாணயங்களும், யாழ்ப்பாண அரசரின் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துறைமுகம் மூலம் வெளிநாட்டு வாணிபம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றது என்பது இவற்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

இங்கே ‘காந்தக் கோட்டை’ ஒன்று இருந்ததாக சினப் பிரயாணியாகிய ஹியன் சாங் (Hieun Tsang) குறிப்பிட்டு உள்ளார்.

நாகர்கள் சிறந்த கைவினைஞர்கள் (கம்மாளர்) எனவும் ‘மகாதுவட்டா’ என்ற தேவதச்சனால் கட்டப்பட்ட நகர மாதலால் ‘மகாதுவட்டாபுரம்’ என்ற பெயரைப் பெற்றது என்னும், இதுவே ‘மகாதுவட்டா’ ‘மாதோட்டம்’ ஆகியது என்று ‘தக்ஷிண கைலாச புராணம் விபரிக்கிறது. இது

‘பெரிய துறை’ என்னும் பொருளைத் தருவதுமாகும்.
(தொட்ட=துறை)

மாந்தை மாவிலங்கை என்னும் பெயரிகள் மலையாளத் திலும்; இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இருந்திருக்கின்றன, என்று சங்க இலக்கியங்கள், தெரிவிக்கின்றன. சோழன் முதலாம் இராசராசன் இலங்கையைக் கைப்பற்றிய பின் இத்தலம் ‘இராசஇராசேச்சரம்’ ‘ராசராசபுரம்’ எனவும் மாதோட்டப் பகுதி முழுவதும் ‘அருண்மொழித்’ ‘தேவவளநாடு’ எனவும் வழங்கப் பெற்றது. மாதோட்ட மாந்தை சோப்பட்டினம் என்ற பெயரையும் பெற்றிருந்தது. இங்கே உரோமர் குடியிருப்புக்களும், கட்டடங்களும் பெருவாரியாக இருந்தன.

‘விண்தோய் மாடத்து விளங்கு சுவருடுத்த’ என்பது பெரும்பானாற்றுப்படைச் செய்யுள் : 11; 368; 69. ‘மாடமோங்கிய மல்லன் முதூர் என்கிறது நெடுநல்வாடை 11; 29; 30. இந்தியாவிலும் பல மாந்தைகள் இருந்தன. வெளினும் மேற்கூறிய அடையாளங்கள் ஈழத்து மாதோட்ட மாந்தைக்கே பொருந்தும்.

‘மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவங்திக் கொல்லரும் யவனத் தச்சரும்’
மணிமேகலை—

‘மாந்தை நகருறை வோருள் லோகத்தின் வாணிபமே
புரிவோர்
காந்த மலைக்குரியோர் பாஞ்சாளரித் கண்ணுவர்
தோன்றினே’

‘காந்தமுங் தடமதிலுங் கமமுமலர்ப் பொழிலுமற்ற
மாந்தை நகர்’
என்றெல்லாம் இந்நகர் பாடப்பெற்றது.

அந்நாளில் பொவிஸ் மண்டி (Market City of the world) என்றுகிரேக்கர்மாந்தை நகரைக்குறித்தனர். (Paleasimondou

என்று இதையொட்டியே இலங்கையை அழைத்தனர் போலும் மா+சந்தை=பெரியசந்தை என்பதேமாந்தைஎன்று குறுகிற்று. இது மிகப் பழமையும், பெருமையும் வளிமையும் வாய்ந்த தமிழ்நாட்டு நகரங்களுள்ளன. இந்நகரில் மாய வித்தை காட்டும் கருவிகளும்; இரகசிய வாயில்கள், தொழிற் கூடங்கள், பாரிய பண்டசாலைகள் முதலிய இருந்துள்ளன. நுட்பமான போர்த்தள் பாடங்களும், திறமையான வேலைப் பாடுடைய துணி வகைகளும், முத்து, சங்கு, இரத்தினங்களும் இருந்தன. பிறநாட்டாரின் மட்பாண்டங்கள் பளிங்குச் சாமான்கள், மயிற்றோகை, யானைத்தந்தம் பலவித விளக்குகள், பலவித வெளிநாட்டு மதுச்சர்க்குகள் எல்லாம் குவிந்திருந்தது. இது ‘சோமாந்தை’ ‘சோவரண்’ என்றும் வழங்கப்பட்டது. (சோ—செம்பு, சிவப்பு, செம்புக் கோட்டை நகரம் என்பதே இவை. நாகரும் இயக்கரும் ஆதிமனுவின் வழிவந்தோர். ஆதி மனுவின் மக்கள் சமன்—சமுன்னை என்னுமிருவர். இவர்களது சந்ததியினரிதான் இயக்கரும் நாகரும்.

மணிமேகலை—‘நக்க சாரணர் நாகரி வாழ் மலைப் பகிகமும் சார்ந்து’ என்பதிலிருந்து நாகரி மலைவாழ் மக்கள் என்பது புலனாகும். நாகரி மலைவளம் கண்ட இடங்களில் வாழ்ந்தனர். மலையாளம் இதில் ஒன்று. இயக்கரி நிலம், நீர், வானம் எல்லா இடங்களிலும் உலவக்கூடிய கருவிகளை உடையோராயிருந்தனர். இவர்களை அகப்பொருளில்,

‘காவிற், சேறலும் கலத்திற் சேறலும், ஊரிதியிற் சேறலும் நீதியாகும்’ என்றும், தேவாரத்தில் ‘மயங்கு மாயம்’ வல்லராகி வானினொடு நீரும்’

இயங்கியவற் கிறைவனான இராவணன் எனவும் குறிப்பிட்டமை பொருந்தும். இயக்கரி இயங்கும் தனிமை யுடையவர்—தொழில் வல்லார்.

(இய—இயங்குதல், தொழில், வினை, கருமம், கம், ஆக்கம், படைப்பு, அட்டல், செயல்)

இய என்பது தொழிற்பாட்டைக் குறிப்பது : இயற்று, இயக்கு, இயற்கை, இயவணி-இயவுள்—படைப்புக் கடவுள். இராவணன் இயக்கர் குல மன்னன். இவனை தொட்டா (துவட்டா) வழியினன் என்பார்.

மரம் + அட்டார் = மரட்டார்—மராட்டார்

கல் + அட்டார் = கல்லட்டார்—கல்லாட்டார்

தங்கம் + அட்டார் = தங்கட்டார்—தட்டார்

தொட்டாவளின் (துவட்டா) அரசு இருந்த காரணத்தால் இந்த இடம் மா+தொட்ட+நகர்=மாதொட்ட நகர், மாதோட்ட நகர் எனவும், இதற்கு அப்பாவிருந்த ஊரை தொட்டாவெளி எனவும், இலங்கையின் வடமேற்பாகத்தை வழங்கி வருதல் காணலாம்.

கிந்துவெளி மக்கள் அணிகலன்களுக்குப் பயன்படுத்திய பச்சைக் கல் (Amazon) இந்தியா நீலகிரியில் வழங்கும் தொட்டபெட்ட என்ற இடத்தில் (Toda Betta) பெற்றதாக அகழ்வாய்வாளர் கூறுகின்றனர். இந்த தோடர் மக்கள் (தொட்டார்) சிந்து வெளியிலும் வாழ்ந்திருக்கலாம். இவர்களது மரபினரே மனு, மயன், தொட்டா (துவட்டா) என முறையே அழைக்கப்பட்டு வந்தனர் என்று கருதலாம். பழந்தமிழ்ப் பண்பாடுடைய இடங்களுக்கும் நகரங்களுக்கும் இவர்கள் இரும்பு, செம்பு முதலியவற்றால் ஆன கோட்டை களைக் கட்டி வழங்கினர். கந்தபுராணத்தில் வரும் ஒரு சில செய்யுட்கள் இதை வலியுறுத்துகின்றன. இதையே,

‘இனைய தன்மையு மேனவுங் நல்கியே

மனுவின்றாகத வருதலும்’

என்றும்,

‘தொட்டா மனுத் தொன் மயனைத் தளாது
கத ரென்ன முன்ன முதலி’

என்றும், வருதலால் தெரியலாம். இந்த முப்பெரும் பிரிவினரே பிண்ணர் பல பிரிவினராகியிருக்க ஏதுவுண்டு,

கடல் வளத்தின் தன்மையால் பாண்டியரும், மலைவளத்தின் பெற்றியால் சேரரும், நில நீர் வளத்தின் (காவிரி போன்ற) சிறப்பால் சோழரும் புழ் எய்தினர்.

தொல்குடி மரபினராகிய ‘பண்டையர்’ எனும் பொருள் கொண்ட பாண்டியர் இவர்களில் முதன்மை பெற்று விளங்கினர். அவர்களது கோட்டை முதுமதில், திரிபுரம், மூவையில், தூங்கெயில் என வழங்கப் பெற்றது. தென் புலத்திற் தோன்றிய மக்களாதலால் தென்னவர், தென்னர், பூழியர் என்றழைக்கப்பட்டனர். மலைவளமிக்க சேரர் (நாகர்) சூடியேறி ஆட்சி செய்த காரணத்தால் இலங்கைத் தீவு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முறையே ராஜரட்டை, மயரட்டை, றுகுணரட்டை என்ற பெயர் களைப் பெற்றன. (வடமொழியில் பாதுகாப்பு : ரக்ஷு—ரட்டையானது) ராஜரட்டை பாண்டிய (மனு—நக்க) மன்னர்களாலும், மயரட்டை (மய—நாக) மன்னர்களாலும், றுகுணரட்டை சோழ (துவட்டா—இயக்க) இராவணன் வழி முறை மன்னர்களாலும் ஆளப் பெற்றிருக்கலாமென இவை தரும் பொருள்களால் அறிய முடிகின்றது.

கடலாட்சியில் பாண்டியன் சிறந்தோணாகையால் ‘இரட்டை மீன்’ சின்னத்தையும், மலைவளத்தில் சிறப்புற்ற சேரன் மலைவாழ் மிருகங்களையும் அதன் கண்ணுள்ள காடுகளில் வாழும் மிருகங்களையும் ஓழிக்க வல்ல நாணேற்றிய வில்லை தன் சின்னமாகவும், தன் நாட்டு நீர்வளம் நிலவளத்தைக் காக்க வீரத்தையும் துணிவையும் காட்டும் ‘புலி’யின் உருவத்தைத் தனது சின்னமாக சோழனும் கொண்டனர்.

செம்பு (Copper) எனும் உலோகம் சிவப்பு நிறம் உடையது. இதுவே சோ, சிவப்பு, சோப்பு எனத் திரிந்து சோவரண், சோப்பரண் ஆகியது. சிவப்பு, ஒளி, எரி, நெருப்பு என்பது ஒரே பொருளைத் தருவனவாயிற்று. சிவன் எனினும் பொருந்தும். மாந்தையில் சூரியகாந்தம் மூலம் இயங்க வல்ல பொறி ஒன்றை மாந்தை நகரின் கோட்டை

மேலே சுழல விட்டு எப்பொழுதும் பிறநாட்டுக் கப்பல்களையும் இப்பக்கம் இழுக்கும் சக்தி வாய்ந்த துறைமுகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால் பகைவரை வெல்லும் பலம் படைத்திருந்தனர். இதன் காரணமாகவே இந்நகரம் ‘சோவரண்’ ‘சோப்பட்டினம்’ என்று பெயர் பெற்றது.

பண்டை நாளிலிருந்த வீரசோ’ என்னும் மகேந்திரபுரி கடல் கொண்டழிந்தது. இதனையொட்டி பெரிய நகரங்களும் ஊர்களும் இதையொட்டி பெயர்களை இட்டுக் கொண்டன.

ஸோமாவி (சோ + மலை = கிழக்கு ஆபிரிக்கா) சௌகாதி அரேபியா (சோ + உதி + அரேபியா) ஸோகொத்ரா (அரபுக் கடல்) தீவு ஸோமாவிலாந்து (சோமலை லந்து) கிழக்கு ஆபிரிக்கா. மொஹஞ்சோதரையிலுள்ள ‘சோ’வும் இப்படியே வந்திருக்கலாம்.

பினினி, தொலமி (Pliny, Ptolemy) ஆகியோரும் பாலாவிக் கரையில் பழைய சோ மண்டலம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். பெறிப்ளஸ் (Periplus) நூலாசிரியரும் பழைய சோ மண்டலம் (Palaesimondou) என்றே குறித் துள்ளனர்.

ஓல்லாந்த நாட்டுப் பயணியான பெற்றொலாக்கி (Betolacci) மாந்தை—மாதோட்டம் நகரி கம்மாளரால் கட்டப்பட்ட பெரும் கோட்டை எனவும் குளங்கள் மிகுந்த வளமுள்ள நாடு எனவும், திறமையான போர் வீரரும் வலிமையுடைய வருமானம் மாந்தையார் நெடுங்காலம் வசித்திருந்தனர் எனவும் குறித்துள்ளார். அத்தோடு அரேபியர், பேரிஷியர் பண்டமாற்றுக் கொட்டு செய்து பருவசீகாற்றுக் காலங்களை எதிர்நோக்கி மாந்தையில் தங்கிப் புறப் படுவர் என்றும் குறித்துள்ளார். மற்றும் சேர் எமர்கள் செதினன்ற் இலங்கை மாந்தையில் பண்டுதொட்டு நுட்பமான

கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்ததென்றும், அவை இரும்பாணி இல்லாமலே கட்டப் பெற்றன’ என்றும் விவரித் துள்ளார். கி.பி: 231ல் சங்கத்தீச என்னும் அரசன் ரூவான் வெளி தாது கோபத்தின் முடிமேல் இடிமின்னல் அறிவிக்கும் கண்ணாடிக் கருவியொன்றை செய்வித்துப் பொருத்தினான் என்றும், அக்கால மாந்தை வாசிகளுக்கு காந்தத்தைத் தொழிற்படுத்தி ஆளும் திறமை இருந்தது எனவும் பெர்குசன் (Fergusson) என்பார் தாமெழுதிய ‘இலங்கை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கி. மு. 1-ம் நூற்றாண்டு தொடக்கம் வாணிபம் செய்த அராபியர் ஆறு மாத காலம் மாந்தையில் தங்கியிருந்து மாந்தையாருக்குக் கீழ் தொழில் செய்து இருந்தனர். இவ்வரலாறு ‘அராபியர் இராத்திரிக் காலகேஷபம்’ என்ற நூலில் காணப்பெறும். இதில் மாந்தை நகரின் காந்தக் கோட்டை பற்றிய குறிப்பும் உள்ளது. இந்த அராபிய துலுக்கர் ‘மாந்தை’யென்னும் சோவரணில் (சோநகரத்தில்) தங்கியிருந்து மாந்தையாருக்குப் பணியாளராக அமர்ந்து தொழில்பட்ட வரலாறு பற்றிய செய்யுள்:

‘மக்கத்துத் துலுக்கர் மாந்தைக் கண்ணாளார் பக்கத்திற் கேய்ந்த பள்’

என்று காணப்படுகிறது.

இதனாலேயே ‘சோ’ நகர் வாசிகள் என்று மற்றைய அராபியர் இவர்களை அழைத்தனர். இதுவே இலங்கை முஸ்லிம்களை ‘சோங்கர்’ எனப் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உண்டாயிற்று. ‘மாந்தைமுற்றம்’ என்பது மாபெரும் உலகச் ந்தை என்பதனாலேயே. மகாவம்சத்தில் மாந்தை—மா தோட்டம், ‘மாதித்த’ (மகாதீர்த்தம்) என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த மாந்தை நகரும் கோட்டையும் பின்னர் தியூட்டி ஏரிக்கப்பட்ட செய்தியை—கம்பராமாயணப் புாடலில்,

‘சோவரனும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டறித்த சேவகன்’ என்றும்,

வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப,

‘எயில் மூன்றெற்றிந்த இகல்வேற் கொற்றமும்’ என்று சிலப்பதிகாரமும்; ‘தூங்கெயில் ஏற்றிந்த தொடித் தோட் செம்பியன்’ என்று மணிமேகலையும் சூறிக்கின்றன.

தமிழரின் பழைய வரலாற்றை ஜயந்திரிப்பற விளக்கவல்ல புதை பொருட்கள் மாந்தையில் உள்ளன. உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பும் ஆய்வாளருக்கு வேண்டிய பல செய்திகளைத் தரக்கூடிய இடம் இந்த மாதோட்ட திருக் கேதீஸ்வரம் என்னும் மாந்தை. இந்த அரசு அகழ் வாய்வு மூலம் பெறப்பட்ட எத்தனையோ தடயங்களை மறைத்து விட்டது. இவை மொஹஞ்சு தரோ-ஹரப்பா பற்றியபல சீக்கல் களுக்கு திறவாக அமையலாம். அள்ளு அள்ளு ஊறும் மணற் கேளி போன்றதே மாந்தை. என்றோ ஒருநாள் உண்மை வென்றாக வேண்டும்.

மன்னார் : இது மன்னாரிபுரம் என்றிருந்து பிறகு மன்னார் ஆகச் சூறுகிறது. வெளிநாட்டார் திறை கொடுத்து வாணிபம் செய்வதற்காக வதிந்த இடம். மன்+ஆர்=வாசனைத் திரவியம் வாங்கும் இடம் என்று பொருள்படும். (வாசனைத் திரவியங்கள்: ஏலம், கராம்பு, சறுவா, ஜாதிகி காய் முதலிய) மூல்லை மாவட்டத்தில் மன்னா கண்டல் என்ற இடமும், தமிழ்நாட்டில் மன்னாரிகுடி, காட்டுமன்னாரி எனும் இடங்களும் உள்.

பாப்பாமோட்டை : அந்தணர் (பாரிப்பார்) வசித்த இடம். (மோட்டை—சிறுகுளம்)

கோவிற்குளம் : கோவில் நிலஷிகளுக்கு நீரிப்பாய்ச்சிய குளம்.

மாளிகைத் திடல் : மக்கள் நெருக்கமாக வாழ்ந்த மாளிகைகள் நிறைந்த இடம்,

வங்காலை ! வங்கம் + காலை (வங்கம் =தோணி, கப்பல்) காலை = தங்கும் நிலையம் என்று பொருள். இத்துறையில் ஒருகாலத்தில் கப்பற் கொள்ளைக்காரர் இருந்தனரென்றும் இதற்குச் சான்றாக, களவாடுவதில் திறமையானவரை ‘வங்காலைக் கள்ளர் போல்’ என்று கட்டும் தொடர், இலங்கைத் தமிழரிடையே வழக்கில் உள்ளது.

புதக்குளம் : (Giants Tank) இது கட்டுக் கரைக்குளம் என்று அழைக்கப்படும். இதை இயக்கர் கட்டியதாக மரபு வழிக் கதை ஒன்றுண்டு. பார்க்கர் என்பார் இந்தக் குளம் 2000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது என்கிறார்.

அரிப்பு : மன்னாருக்குத் தெற்கில் உள்ள முத்துக் குளிப்பு நடைபெறும் இடம். சிலாவத்துறை என்னும் இடமும் இத்தகையதே. முத்துக்களை கடலிலிருந்து எடுத்த வுடன் அரித்து வேறுபடுத்திய இடமாதலால் இப்பெயர் உண்டாயிற்று. இந்த இடத்திற்கு அருகில் பொன்பரிப்பு என்ற இடமும் உண்டு. இவை பழைய நாகர் வாழ்ந்த இடங்கள்.

குதிரை மலை : இந்த இடத்தில் பழைய அரண்மனை கள் இருந்த தடயங்கள் உண்டு. ‘அசுவகிரி’ சிவன் கோவில் என்ற பழையமான கோவிலின் இடிபாடுகளும் காணப்படுகின்றன. இவ்விடங்களில் நெருக்கமான குடியிருப்புகள் இருந்ததற்கான சூறிகள் உண்டு.

அல்லிராணி கோட்டை : இந்த இடம் அடரிந்த காட்டுப் பகுதியில் மன்னாரிப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் உள்ளது. இங்கும் இடிபாடுகளும் பெரிய திடல்களும் காணப்படுகின்றன. இப்பகுதிகள் முன்னர் பாண்டி மன்னன் ஆட்சியின் கீழ் இருந்தன. பாண்டியன் மகள் சித்திராங்கநை, அல்லி என்ற பெயருடன் ஆட்சி புரிந்த இடம். இதுவே மன்னாரி—மணிபுரம்—நாகநாடு என்னும் பெயர் கொண்ட இராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கியது எனலாம். அருச்சுவன்

தீர்த்த யாத்திரைக்காக தெற்கேவந்த பொழுது இந்த அல்லி ராணியையும் சந்தித்து மணம் செய்து கொண்டான்.

விடத்தல் தேவக்கும் இலுப்பைக் கடவைக்கும் இடையீலுள்ள கொம்பு தூசிகியில் சில கல் தூண்கள் காணப்படுகின்றன. இங்கே பழைய கோவில் ஒன்று இருந்துள்ளது.

மடு : இங்கே புகழ்பெற்ற கிறித்துவ மாதாகோவில் உண்டு. எல்லா மதத்தினரும் சென்று வழிபடும் இடம். மடுவில் போர்த்துசீசியரீவருமுன் 'கண்ணகி' கோவில் இருந்துள்ளதாம். ஈவேங்ஸ் என்னும் ஆங்கிலேயர் மடுவிலிருக்கும் தூய மேரி மாதா கோவில் புத்த சமயத்தினராலும், தமிழ்ராலும் 'பத்தினி' அம்மன் கோவில் என்றே வழிபடப் பெறுவதாக ஏழுதியுள்ளார். கண்ணகி வழிபாட்டை 'ஏழு கண்ணிமார்' வணக்கமாக (நாச்சிமார்) வண்ணிப் பகுதி களில் கைச்சொள்ளும் வழிகம் உண்டு.

ஓட்டுச் சுட்டானுகிகும் புதுக் குடியிருப்புக்குமிடையில் 'மன்னா கண்டல்' என்னுமிடத்தில் இத்தேவியரின் கோவில் சிதைந்த நிலையில் இருக்கிறது. பழைய திருக்கேதிச்சரம் மாந்தையில் காணப்பட்ட கிணற்றைப் போன்ற ஒரு கிணறு மூல்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் மொஹஞ்சத்ரோ—ஹரப்பாவில் காணப்படுவை போன்றவையே. இவை ஆதியில் இங்கு திராவிட குடிகள் இருந்துள்ளன என்பதற்கு சான்றாக அமைகின்றன.

இந்த தலை நாகத்திற்கு அமைக்கப்பட்ட கோவிலின் சிதைவுள்ள மதவு வைத்த குளத்திற்கும் குருந்தூர்க் குளத்திற்கும் இடையில் காணப்படுகின்றன. புதார் நாக தம் பிரான் கோவில் புகழ்பெற்ற ஒரு தலமாகும். இவை நாக வணக்கம் ஆதியிலிருந்து இருந்துள்ளதை எடுத்துக் காட்டி நாகர்குல மக்கள் வட இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்பதை நிறுவுவனவாகும்.

திருக்கோணமலை : இப்பழம் பெரும் ஊர், இலங்கையின் சிழக்குக் கரையில் வங்கத் கடலோரத்தில் அமைந்துள்ள

அழகான இயற்கைத் துறைமுகம். இங்குள்ள முக்கோண வடிவுள்ள குன்றின் மேல் (திரிகோணேஸ்வரம்) திருக்கோணேச்சரம் என்னும் தலம் இருக்கிறது. இது ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலம். இதற்கு கோணேச்சரம், மச்சகேஸ்வரம், தக்ஷிண கைலாசம், சுவாமிமலை என்ற பெயர்களும் உண்டு. இராவணனோடு தொடர் புடைய இக்கோயிலின் முன்னைய கட்டிட அழிபாடுகள் கடலுக்கடியில் இருப்பதாக கடல் ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். சில பழைய வெண்கல், பஞ்சலோக சிலைகள் 1951-ம் ஆண்டு கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டன. இந்திரன், குபேரன், இராவணன் ஆகியோர் வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறும்.

எல்லாளன், குளக்கோட்டன், சடாவரிமன் சுந்தர பாண்டியன் (கி. பி. 1258-71) முதலானோர் இக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ளனர். இப்பாண்டியனது இரட்டையீன் சின்னமும் கல் வெட்டும் திருக்கோணமலைக் கோட்டையின் முன்னுள்ள வாயிற் கல்லொன்றில் பொறிக்கப் பெற்றிருத்தலை இன்றும் காணலாம். பல்லாயிரமாண்டு களாக இக்கோவிலுக்குப் பல மன்னர்களும், முனிவர்களும் வழிபாடியற்ற வந்துள்ளனர். இங்குள்ள கோயில் பலமுறை சிதைந்தும் அழிவுற்றும் இருந்துள்ளது. வரராமதேவன் என்னும் குளக்கோட்டனே இக்கோவிலுக்குச் சிறப்பான தொண்டு செய்தான் இவன் கோவில்களையும் குளங்களையும் கட்டினான் என்பதனாலேயே 'குளக்கோட்டன்' என்ற பெயர் நிலைத்தது. அவனைப் புகழ்ந்தே கீழ்க்காணும் கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது:

'முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே—மன்னாபின்
பூனாக்கண் செய்கண் புகைக்கண்ணன் போனபின்
தானே வடுகாய் விடும்.'

இப்பாடவின் கடைசி வரி “தானுந் தம்மாய் விடும்” என்பது இன்னொரு பாடம். கொட்டிவிங்ரன் கி. மு. 2590-ம் ஆண்டை

யும், போர்த்துக்கியர் கி. மு, 1300க்கு முன் என்றும் இதன் காலத்தைக் கணிப்பிட்டுள்ளனர்.

இக்கோயில் முதலில் கட்டப்பட்ட காலம் கி. மு. 1588-ல் என்று தமிழ், போர்த்துக்கிய, ஒல்லாந்த ஆங்கிலேய ஆய்வாளர்களின் கருத்துக்களை ஆய்ந்து கணக்கிடப்பட்டுள்ளது. (டாக்டர் W. பாலேந்திரா—Trincomlee Bronzes—1953) இத்தலத்தின் பெயர் திரிகோணமலை என்பதே. அருணகிரிநாதர் தமது பாடல்களில் ‘திரிகோண சைலம்’, ‘ரத்நத் திரிகோண சயிலத்துக்கிர’ என்றே குறிக்கின்றார். வில்லிபாரதத்திலும்—ஆரண்ய பருவம் 92-ம் பாடலில் ‘முச்சிக ரத்தினமே’ லென்று ‘திரிகோணாசலம்’ என்பதையே வில்லிபுத்துரார் குறிப்பிடுகிறார்.

இயற்கையான வாயிலும் மலையரண்களும் உள்ள இவ்விடத்தில் மூன்று கோவில்கள் இருந்ததென குவைறோஸ் சுவாமியார் எழுதியுள்ளார். ‘நம் பொத்த’ என்ற சிங்கள நூல் ‘திரிகோண தெமிழ்’ பட்டணத்தில் என்று கூறுகிறது. நூல் ‘திரிகோண தெமிழ்’ பட்டணத்தில் என்று கூறுகிறது. இலங்கைக்கு வந்த பறங்கியர் கி. பி. 1624-ம் ஆண்டு தமிழ்ப் புது வருடத்தன்று இக்கோவிலின் கோடிக்கணக்கான தங்க, வெள்ளிப் பொருட்களைச் சூறையாடி, பூசாரிகளையும் கொன்று, கோவிலையும் இடித்துத் தள்ளினார்.

காண்பதற்காிய கல்லால் மரமொன்று மலையிலுள்ள கருங்கல்லில் உள்ளது ஒரு அதிசயம். இம்மலையின் கீழ்க்கரையில் உள்ள பெரிய வெட்டுக்களை ‘இராவணன் வெட்டு’ என்று தொன்று தொட்டு பெயரிட்டுள்ளனர்.

கந்தளாய் : கண்டல் + ஆய் + குளம் → கண்டலாய்க் குளம் → கந்தளாய்க் குளம். கந்தளாய் தமிழில் கண்டல்; கண்டி = நீர் தேங்கிய இடம் என்றும் பொருள் தரும். கண்டல் என்ற செடி வகையும் உண்டு.

இப்பெயர் வரைபடங்களிலும் பிற அரசு ஆவணங்களிலும் ஆங்கிலத்தில் Kantala—Kantalay—Kantale என்று

எழுதப்பட்டு திரும்ப வாசிக்கப்படும் பொழுது உச்சரிப்பும் பொருளும் மாறி விடுகிறது. இவ்வாறு பல இடப்பெயர்கள் சிதையுண்டு விட்டன. கந்தளாய்க் குளம் மிகப்பெரிய குளம் பெருவெளியும் சேர்ந்தமையால் கண்டல் + ஆய் (பெருவெளி) குளம் என்ற பெயர் பெற்றது. இவ்வெளியில் நீர் தேங்கி நிற்க அதை வெட்டி ஆழமாக்கி பேரணை கட்டுவித்துக் குளமாக்கினான் மாமன்னை குளக்கோட்டன். இக் குளம் மிகத் திறமையான கட்டுடையது என்று பொறியியல் வல்லுனர் கூறுகின்றனர்.

தம்பல காமம் : நெற்செய்கைக்குப் புகழ் பெற்ற இவ்விடத்தில் 2000 வருடங்கட்குமுற்பட்ட சிவாலயமும் உண்டு. பெருந்தொகையான வண்ணியரின் வளநாடாக இருந்த இத்தமிழர் ஊர் அதன் சிறப்பை இழந்து வருகிறது. தம்பல கழுவ என்ற பெயர் குட்டப்பட்டுள்ளது.

அகத்தியர் தாபளம் ! கங்குவேலி பதினெண் சித்தரிகளில் ஒருவராகிய அகத்திய முனிவர் தாபித்ததாகக் கூறப்படும் சிவலிங்கம் ஒன்று இங்குள்ளது. இக்கோவிலில் ‘திருக்கரை சேர்பூராண’ படனம் நடைபெறுவதுண்டு. அகத்தியமுனிவர் வடக்கிலிருந்து வந்து கரை சேர்ந்த இடமிது என்பர். திரிகோண மலைக்கு மேற்கே ஜந்து மைலுக்கப்பால் கண்ணியாய் வெப்ப நீருற்றுகள் உள்ளன. பலவகையான வெப்ப நிலையில் இவை உள்ளன. மகாவலி கங்கையின் கிளைகளான வெருகல் (பெருகல்) குருகல் (குறுகல்) என்றும் நதிகளின் பெயரில் ஊர்களும் இருக்கின்றன. குக்கவளி செம்பீஸ்வரர் ஆலயமும் பழமை வாய்ந்தது. கிளி வெட்டியிலிருந்து ஜந்து மைலுக்கப்பால் திருமங்கலாய் சிவாலயம் உள்ளது. இது 2000 ஆண்டுகட்கு முற்பட்ட கோயில். இங்கே பழைய விங்கத்தையும், அழிந்த பல பொருட்களையும் காணலாம். அவற்றில் பெரிய அம்மி, குளவி முதலியவற்றையும் காணலாம். அகத்திய முனிவர் இங்கிருந்தே மருத்துவம் செய்தாராம். இவர் வேறு; குறுமுனி வேறு! திருமங்கலாய் புராணமும் உண்டு.

முன்னேச்சரம் : இத்தலம் முஸ்லிமரம், அழகேஸ்வரம் என்றும் பெயர் பெறும். கோணேச்சரம் திருக்கேதீச்சரம் போன்ற மிகப் பழமையான கோவில். இராமப்ரான், வியாசர் முதலானோர் வழிபட்டதாக ‘தகவின கைலாச புராணம்’ கூறுகிறது. 1ம் கஜபாகு, 6ம் பராக்கிரமபாகு வேந்தர்கள் இதற்குத் திருப்பணி செய்துள்ளனர். குளக் கோட்டன் 64 ஊர்களைத் தாணம் செய்தான். இக்கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் தமிழ்ரே வாழ்ந்து வந்தனர். இக்கோவிலுக்குப் பல ஊர்கள்—கற்பிட்டிக்குடா வரை-சொந்தமாக இருந்துள்ளன.

முன்னேச்சரத்துக்குக் கிழக்கே : வீரபாண்டியம், பிராமணபுரம், கழுவாமடு; **தெற்கில் :** மருதஞ்களம், காக்காப் பள்ளி, இரட்டைக்குளம், மணற்குளம், பூக்குளம், தாமரைக்குளம், பொத்துவில்—மேற்கே : இரண்ணவில்; சிலாபம்,—வடக்கில் : கருக்குப்பணை, மாம்புரி, கோட்டை காட்டி, குசலை, மாணாவாரி, ஆணைவிழுந்தான், தரங்கட்டு, பாலாவி, பூஞ்சோலை, ஆணை இறக்கம், தொங்கற்காடு, உடப்பு, வண்ணாத்திவில்லு, பிரப்பங்குளம், புளிச்சாக்குளம் ஆண்டிமுனை, பூணைப்பிட்டி, ஒற்றைப்பணை, கட்டைக்காடு, கொத்தாந்தீவு, முண்டல், மங்கலவெளி, மதுரங்குளி, பொன்பரப்பிப் பற்று, தேத்தாப்பணை, கற்பிட்டி, சுரியில் பணையடிகுளம், மண்டை கொண்டான், தீத்தக்கரை, கழுவாமடு, முத்துப்பந்தி, கரைவெட்டி, மருதஞ்சோலை எனப் பல. இவ்விடங்களில் தமிழ்ரே வதிந்தனர். பெரும் பாலானோர் சிங்களம் கற்று சிங்களவரெனப் பெயர் கொண்டார்.

கி. பி. 1576ல் போரித்துக்கியரால் இடிக்கப்பட்ட இக் கோயிலை 1753ல் கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கன் திருத்தியமைத்தான். சம்நாட்டுச் சிவாலயங்களில் இது மிகப் பழமையானது என்பர். இதன் அயலில் மாணாவாரிச் சிவன் கோயில் அழிந்த நிலையில் உள்ளது. இதன் பக்கத்தில் மாயவணாறு ஓடுகிறது. இக்கோயில் மூர்த்தி முன்னைநாதர்

அண்மைக் காலம்*வரை யானைகள் கூட்டும் கூட்டமாக வந்து வழிபட்டன.

இடப்பெயர்களில் வரும் சொற்களின் விளக்கம்

வில் (Wila) வில் : வீற்றல், வில்மாடல், ஓர் ஆயுதம், வில் வளைவான சிறுகுளம், மூலநட்சத்திரம். மக்கள் முதன் முதலில் குடியமரும் போது நல்ல குடிதண்ணீர் மற்றும் நீர் நிலைகள், மணவளம், இயற்கைவளம் முதலிய உள்ள ஆடங்களாகத் தெரிந்தெடுத்தே குடியேறினர். அதனால் ஆறுகள் குளங்களாகே குடியிருப்புக்கள் அமைந்தன. வில்லுப் போன்ற அரைவட்ட வடிவான சிறுகுளங்கள் ‘வில்’, ‘வில்லு’ என்று பெயர் பெற்றன. வட்டமானவை குளங்கள். சம்நாட்டு இடப்பெயர்களில் வரும் வில் என்னும் சொல் (பின்னொட்டு) சிங்களத்தில் உள்ள ‘வில்’ ‘என்பதன் திரிபு எனச் சில ஆய்வாளர்கள் எழுதிப் போந்தனர். ‘வில்’ என்னும் சிங்களச் சொல் தமிழ் மரபின்படி ‘விலம்’ அல்லது ‘வில்’ என்றே அமைதி பெறும். தமிழில் உள்ள ‘விலம்’ என்னும் சொல்லின் பொருள்; அகில், குடை, பொந்து, பள்ளம், குழி என்பன. ‘வில்’ என்னும் சிங்களச் சொல் ‘விளை’ (விளை நிலம்-வயல்) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே.* மற்றைய தமிழ்ச் சொற்கள் (கடன் பெறப்பட்ட) சிங்கள வடிவமெடுக்கும் போது அடையும் பொதுவான மாற்றமே இது. தமிழில் உள்ள வில் சிங்களத்தில் வில் என்றும் வரும்.

‘எண்நாள் தியங்கள் அணைய கொடும்கரைத் தெண்ணீர்க் கிறுகுளம் கீள்வது மாதோ’*

* தமிழ்நாடு, கண்ணியாகுமரி மாவட்டத்தில் உள்ள ‘திசையன்விளை’ போன்ற இடப்பெயர்களை இத்துடன் ஒப்பிடலாம்.

என்பது புறநானூற்றின் 118வது செய்யுள் இது. கபிலரி பாடியது. இதன் பொருள் : எட்டாம் நாட் பிறைச்சந்திரன் போன்ற இச்சிறு தெளி நீரிக்குளம் அதனைப் பாதுகாப்பின்றி உடைந்தே போவது போலும் என்பது. கபிலர் கூற்றுக்கு ‘வில்’ என்ற வடிவும் பொருளும் தந்தவர். இலங்கை வாழ் தமிழர். இலங்கைத் தமிழர் வழக்கில் உள்ள தாய் தமிழ்ச்சொல்.

இராமாயணம் தொடர்பான பல பழைய கதைகள் இந்த நாட்டில் வழங்கப்படுகின்றன. இராமப்ரான் இராவணோடு போர் புரியும் போது தனது கோதண்டம் என்னும் வில்லை ஊன்றி நிலத்திற் பதித்து நானேற்றிய இடங்கள் தாழ்ந்து குழிகளாகி நீர் கரந்து அரைவட்டக் குளங்கள் தோன்றின என்பதும் இவற்றில் ஒன்று.

இராம—இராவணப் போரின் போது இராமப்ரானது சேணைகள் வடக்கு வடமேற்கிலிருந்தும் இராவணது சேணைகள் தெற்கிலிருந்தும் சண்டை செய்திருத்தல் வேண்டும்.

இக்குளங்கள் வில் என்ற பெயரை வடக்கு, மேற்கு இலங்கையில் பெற்றன. இவை நாகர் வாழ்ந்த இடங்கள். தெண்ணிலங்கை ஓஹர்கள் கம், கம என்று பெயர் பெறும். இவை இயக்கரி வாழ்ந்த ஊர்கள். இவ்வாறு ‘வில்’, வில்லூ, வில் ஹான்றிக்குளம் என்று இவை அழைக்கப்பட்டன. திருகோணமலைப் பகுதியில் வில் ஹான்றிக் குளங்கள் பல உள்ளன. ஆங்கிலத்தில் வட்டமான கொள்கலன் பெள்ள (Row) என்றும் அரைவட்ட வடிவுள்ளது போ (Bow) என்று தமிழில் உள்ள வில் (வில்லூ) தரும் அதே பொருளையே குறிப்பதையும் இதற்கு ஒப்பிடலாம்.

‘கண்ணாம்புப் படிவங்களும் கற்களும் அதிகமுள்ளது யாழ்ப்பாணக்குடா நாடு’. இச் கண்ணாம்புக் கற்பாறை களுடாக நீர் அரித்துச் செல்லும் போது ஏற்படும் கரைசலினால் பொந்துகளும், தரைகீழ்க்கைகளும் குழிகளும் உருவாகி நாட் செல்லச் செல்ல இவை பெரிதாகின்றன.

இவ்வாறே வட இலங்கையிற் காணப்படும் குளங்கள், குழிகள், பள்ளங்கள் முதலிய இயற்கை நில உறுப்புக்கள் கண்ணாம்புக் கற்களில் ஏற்பட்ட கரைசலினாலேயே உருவானவை. தரைக்கீழ்கள் குகையின் கூரைகள் இடிந்து விழு வதனால் புத்துரிமைள் ‘நிலாவரை’ (நில+அறை)க் கிணறு போன்றவை உருவாகின்றன, மனற் பகுதிகளில் காணப்படும் ‘வில்’ அல்லது ‘பூவல்’ என்பனவும் சிறு குளங்களே. இவை காற்றினால் மனற் படிவுகள் வாரி இறைக்கப்படுவதினால் உருவானவை. இவையும் மழை, நீரி, நிலத்தின் கீழ்ச்சென்று தரைகீழ் நீர்ப்பீடம் உயர்வதற்கும் உதவுகின்றன.* சிறுகுளங்கள் மக்களின் குடிநீர்த் தேவைக்காக வெட்டி அவற்றின் ஒரு பக்கத்தை வில் வளைவாக கட்டி விட்டனர். வில் வளைவுள்ள குளம் வில் என்றழைக்கப்பட்டது. சிறுகுளங்கள் குடிநீர்த் தேவைக்கும் பெரிய குளங்கள் பயிர்ச்செய்கைக்கும் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை நீர்நிலைகளுக்கு அருகே குடியிருப்புக்கள் அமைந்தன. அவைகளின் பக்கத்தில் நின்ற மரங்களின் பெயர்களினாலும் இவற்றில் எந்தப் பறவையோ மிருகமோ நீர் அருந்தி வந்த வழிக்கத்தினாலோ அல்லது எவற்றின் நடமாட்டத்தினாலோ, தொடர்பாலோ, அவற்றின் பெயரினால் அந்நீர் நிலைகள் சுட்டிகி காட்டப் பெற்று, இயல்பாகவே இவற்றிற்குப்பக்கத்தில் தோன்றிய குடியிருப்புகளுக்கும் அப்பெயர்கள் அமைவதாயிற்று.

எடுத்துக்காட்டு :

நுணா + வில் = நுணாவில்; கெருடன் + வில் = கெருடா வில்; மந்தி + வில் = மந்துவில் மந்திவில் என்று திரிந்தது. சரி + வில் = சரிவில், சருவில் என்று திரிந்தது. மீன் + வில் லு மீன்வில் லு. ஆணால் மேற்குறிப்பிட்டுள்ளபடி அந்த மரமோ மிருகமோ, பறவையோ இக்காலம் அவ்விடத்தில் இல்லா

* போசிரியர் க. குரைத்தினம், ஜக்கிய தீபம், பங்குனி, 1965.

திருக்கலாம். பல இடங்கள் இன்றும் புளியடி, கூளாவடி, வேம்படி, நாவலடி என்று அழைக்கப்படுகின்றன. இம் மரங்கள் அவ்விடப் பெயர்களுக்கு காரணமாக இருந்து பின்னர் பட்டழிந்து போய் பல நூற்றாண்டுகளாக இருக்கலாம். பெயர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. மிருகங்கள், பறவைகள், நீர்நிலங்கள் மற்றும் பெயர்களால் அமைந்த இடங்களுக்கும் இது பொருந்தும். வேறும் பல நல்ல தமிழ்ச் சொற்களைப் போல இலங்கையில் மட்டும் வழகில் உள்ள சொல் “வில்”. மருதநில ஊர்ப்பெயர்களில் வருவது.

மரம், செடி, கொடி, தொடர்பால் :

கோண்டாவில் = (கோண்டை + வில்); நுணாவில் = (நுணா + வில்)

இனுவில் = (சனா—சனு + வில்); வேராவில் = (வேரம் முங்கில் + வில்)

ஒலுவில் = ஒலு; தாமரைவில்; கோளாவில் = (கூழா (கோளா) + வில்)

பனிச்சவில் = பனிச்சை; ஆலம்வில்; தாழைவில்; உடுவில் உடு(அரசு, சீக்கிரி)

உயிரினங்கள், பறவைகள், மிருகங்கள் தொடர்பால் :

கொக்குவில் = கொக்கு + வில்; கெருடாவில் = கருட கொக்காவில் = கொக்குவில் கொக்காவில் எனத் திரிந்தது.

மந்துவில் = மந்தி (குரங்கு); மட்டுவில் = மாட்டு + வில்; மட்டு எனக் குறுகியது.

மீன்வில்லு; நந்தாவில் = நத்தை (நந்து) இத்தாவில் = இத்தை (நத்தை)

நாகவில்லு; நவிண்டில் = நண்டு + வில் = நவிண்டில் எனத் திரிந்தது. தமிழ்நாட்டில் நவிண்டில் என்ற ஓரிடம் உண்டு.

மற்றும் இயற்கைக் கூறுகளால் :

மிருகவில் = மிதி வைச்ச வில்; மிருகவில் எனத் திரிந்தது சுண்ணாவில் சுண்ணக் (கல்) + வில்; பொத்துவில்

பொந்து + வில். சேறுவில் = சேறு; தூருவில் = தூர்ந்த வில்; இரண்ணவில் (இரண்டு); சருவில் = சரி + வில்; ஏருவில் = ஏரு (மாட்டெரு) வில்;

அகம : மருதநில ஊர்ப் பெயர்களில் வருவது. தமிழ் மொழியில் மிகப்பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வரும் சொல் அகம். இச் சொல் உலகின் பல மொழிகளிலும் பல வடிவங்களில் உள்ளார்ந்து ஒன்றி நிற்பது. உள், மணம், வீடு, இருப்பிடம் மலை, ஆகாயம், ஆழம், (agama,gama,gamasa அகம, கம, கழுவ) என்னும் பொருள் கொண்டது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள செனிகல் நாடு தொடக்கம் கிழக்கில் யப்பான் நாடு வரை இதே பொருளில் வழங்கப் பெறுகின்றது. இக்காலம் இச்சொல் வீட்டை மட்டுமல்ல இருப்பிடம், ஊர் என்னும் பெருகிய பொருளையும் குறித்து நிற்கும் மருத நில ஊர்ப் பெயரி. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிற் காணப்படும் அகம், புறம் என்னும் வாழ்க்கை நெறிகளை இது நினைவு படுத்துவதாகும். சிங்களத்தில் அகம, கம என்று திரிந்தது. அநேகமான ‘கம’ எற்றுப் பெயர்கள் பெரும்பாலும் இவ்வாறு திரிந்தவையே. தமிழ் ‘அகம’ என்பதும் ‘கம’ என்று நிற்கும். கிராம என்னும் சொல் காலப்போக்கில் ‘கம’ எனப்பட்டது என்பது அண்மைக் கால நிலையெனினும் பொருத்தமற்றது. நொச்சியகம நொச்சியாகம எனவும், ஆண்டியகம் ஆண்டியாகம எனவும் வந்துள்ளமையை அவதானிக்கலாம்.

மாழிப்பாண மாவட்டத்தில் :

மல்லாகம — மல்லர்—அகம (மழவரி, மன்றரி, மல்லரி)

சுண்ணாகம — சுண்ணர் + அகம (சுண்ணத்தாரி = சுண்ணாம்பு நீற்றும் தொழிலுடையோரி,

பண்ணாகம — பண்ணர் + அகம (பாணரி, பண்ணரி பண்டரி, பண்டாரி)

கரம்பகம — கரம்பை + அகம

- கல்வாகம் — கல்+அகம்
 கொடிகாமம் — கோடி+அகம்(கிழக்கூர்: கோடி—கிழக்கு); கோடியகம்—கொடிகாமம்
 நொச்சிகாமம் — நொச்சி+அகம் (நொச்சிச் செடிகள் அடர்ந்த ஊர்) நொச்சியகம், நொச்சிகாமம் (சிங் : நொச்சியாகம)
 (தமிழ்நாட்டில் : திருவேரகம், ஏடகம், மருதகம் என்பன உண்டு)

யைம் (கம, கழுவு) : இப்பொழுது இலங்கையில் மட்டும் வழங்கப்படும் சொல். இது மருத நிலப்பாங்கான ஊர்களுக்குரியது. கம்—நீர்; செயல்; கம்+அம்=கமம்; இது வயல், தோட்டம், பயிர்ச் செய்கையை உடைய இடம், நீர், நிறைவு, வளம், பொலிவு, நீர் கொண்ட இடம் என்னும் பல பொருட்களை உடையது. பூமியைப் பிளத்தல்; வெட்டுதல் என்ற பொருளையும் தரும். நிலத்தைப் பண்படுத்தி நீர் பாய்ச்சி விளை நிலமாக்கிய இடம் ‘‘கமம்’’ எனப்படும். இது ஊர்களுக்கும் பெயராயிற்று.

1. “கார்கோண் முகந்த கமஞ்சுன் மாமமழை” திருமுருகாற்றுப்படை, திருப்பரங்குன்றம் 7ம் வரி. (கடலினிடத்தே முகந்ததினால் உண்டாகிய நிறைவினை உடைத்தாகிய சூலினையுடைய பெரிய முகில்கள்)

2. “சாதுரங்கம் தலைசுமந்து கமங்குல் கொண்டு தளிப்பகும் காரி என வரும், அத்தன்மை காண்மின்”—கலிங்கத்துப்பரணி—502ம் பாடம். (இறந்துபட்ட பெருவாரியான குதிரைகளைத் தலையிற் சுமந்து கொண்டு வருவது, நிறைக்கருவுடைய ஒப்பற்ற சிறப்போடு தோன்றும் மேகம் வருவது போல இருக்கிறது; பாருங்கள், என்பது இதன் பொருள்) சிங்களப் பகுதி ஊர்ப் பெயர்களில் வரும் ‘‘கம’’ என்னும் பின்னொட்டு ‘‘கமம்’’ என்பதன் திரிபே என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. வடிகமங்காவ, ஊறல்கம்வாவி போன்ற பெயர்களில் உள்ள ‘‘கம’’ கமம் என்பது

விளையுமி என்பதையே வலியுறுத்தி நிற்கின்றது. கிராமம் என்ற பொருளில் சிங்கள ‘‘கம’’ என்னும் சொல் அமைய வில்லை.

காமம் (gama) : கமம் என்ற சொல்லே விருப்பத்தைக் குறித்து தமிழ் மக்களால் சில இடங்கள் ‘‘காமம்’’ என்று அழைக்கப்பட்டன. உவப்பான் பெயராகிய முருகன் கோவில் கொண்டுள்ள ‘‘கதிர்காமம்’’ என்னும் பெயரைப் பின்பற்றி ‘‘காமம்’’ என்று கூறிப் பெருமை கொண்டனர். ‘‘காம’’ என்பதற்கும் ‘‘கம’’ என்பதற்கும் உச்சரிப்பில் நெருக்கம் இருப்பனும் பொருளில் வேறுபாடு உண்டு. காமம் என்பதற்கும் பல பொருள் உண்டு. (சங்குப் புலவர்—‘‘செந்தமிழ்ச் செல்வி’’—புரட்டாதி 62—பக்கம்) தம்பல காமம், வீமன் காமம், கொடி காமம்.

வத்தம் (watta) வத்த வத்தை : வத்தம்—வயல், நெல், விளைநிலம், நீர் என்ற பொருள்களைத் தருவது. வயலை அண்டிய குடியிருப்பு சிங்கள ஊர்ப் பெயர்களில் பல வத்த என்றடியோடு முடிவனவாகும். இதுவும் மருத நில ஊரிப் பெயர்களில் வருகிறது. வயலூர் என்ற பொருளில் நெற் செய்கையையே தொழிலாகக் கொண்டோரது ஊர். கமம் என்ற தமிழ்ச் சொல்லும் இத்தகையதே. பொதுவாக, பயிர்ச் செய்கையை ஏதுவாகக் கொண்டு வாழும் ஊரி என்பதே இதன் விரிந்த பொருள். இலங்கையில் மட்டும் வழக்கிலுள்ள ஊர்ப் பெயர்களில் இது ஒன்று. தென்னகத்தில் கோயம்புத்தூரிப் பகுதியில் நீராற் குழப்பட்ட உயர்ந்த இடத்தை வத்தை என்று அழைக்கிறார்கள். இது இருப்பிடத் தையும் குறிக்கலாம். கடலில் மிதக்கும் கலத்தையும் வத்தை என்கிறோம். இவைகள் தமிழ் வழக்குகளே. தமிழ்ச் சொல் வாகிய வத்தம் சிங்களத்தில் வத்த என்று திரிந்து தமிழில் வத்தையான விந்தையையும் காணலாம்.

எடுத்துக்காட்டு : வத்தம்+பளை=வத்தாப்பளை (மூல்லைத் தீவு மாவட்டம்) இந்தக் கோவில் அமைந்துள்ள இடம்

நீராலும் நெல் வயல்களாலும் சூழப்பட்டுள்ளது. வற்றாப்பள்ள என்றும் அழைப்பார். வற்றாத நீருடைய இருப்பிடம்.

கோவை மாவட்டத்தில் 1 ஏ. நிலத்தை 1 படி என்பார். 4 படி நிலத்தை ஒரு வள்ளம் என்றும், 30 வள்ளம் ஒரு பலகை என்றும் வழங்குவார். வத்தை என்பது உயரி நிலத்தைக் குறித்து, பின்னர் ஊர்ப் பெயர்களுக்காயிற்று. சக்களா வத்தை, வாதரா வத்தை.

வளவு (wala) வளவு : வளத்தைக் குறிப்பது. விளை—விளைவு; வளம்—வளவு. சிங்களத்தில் இது ‘வளவு’ எனப் படும். வளம் பொருந்திய இருப்பிடம்; இடங்களுக்கும் பெயராயிற்று. தனி ஆட்களின் தோட்டங்களோடு சுடிய இருப்பிடங்கள் வளவு. வளவு என்றழைக்கப் பெறும். தமிழ் நாடு தஞ்சாவூரிப் பகுதியில் ‘கீழவளவு’ என்னும் ஊர் உண்டு.

பளை (Pola) : இதன் பொருள்=இருப்பிடம். மலையா ணத்தில் ‘புழை’ என்று வரும். சிங்களத்தில் ‘பொல’ எனப் படும். முதலில் நீர் தேங்கி நிற்கும் தாழ்வான் இடத்தைச் சுட்டி நின்றது. இடங்களுக்கும் பெயராயிற்று (பள்+ஜி=பளை)

வளை Wala : இருப்பிடம்; வளைந்து செல்லும் இடம் (எலிவளை=எலியின் வதிவிடம்) ஒரே வகையான தொழிலைக் கொண்ட குடிகள் குடியேறி வாழும் இடம் எனலாம்.

விளை (Wila, Wela) : விளை என்ற தமிழ்ச் சொல்லும் விலை, வெலை என்று திரிந்து சிங்களத்தில் வருகின்றது. இது இடப் பெயர்களில் அதிகம் காணப்படும் பின்னொட்டு. நெல் விளையும் நிலம், பயிர்க் கெய்கையினால் பயன் பெறும் நிலம், பெருக்கம், மலர்தல் என்பன இதன் பொருள். விளையுள்—வயல்; இச்சொல்லும் நேரடியாகத் தமிழிலிருந்து

சிங்களத்தால் கடன் பெறப்பட்டதே. கண்ணியாகுமரி மாவட்டம் ‘திசையன் விளை’ என்னும் ஊர்ப் பெயரை அவதானிக்கலாம்.

மக்கள் தம்மை வாழ வைத்த நிலத்தாயின் இயற்கைத் தோற்றுங்களை என்றும் மறந்தாரில்லை. எனவேதான் ஊர்ப் பெயர்களில் அவை நிலையான இடத்தைப் பெறும் வனக்கியில் பெயர்களை இட்டு தம் நன்றியுணர்வை வெளிக் காட்டினார்.

பொதுவாக கீழ்க்காணும் கூறுகளுக்குரிய சொற்களால் அவற்றை முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ கொண்டு இடப் பெயர்கள் அமையும்.

இடப் பெயர்களின் முக்கிய கூறுகள் :

1. வதிவிடம் குடியிருப்பு நிலைப் பெயர்கள் : அகம், இல், சிட்டி, இட்டி, ஊர், வளை, நகர், பதி, குடியிருப்பு போன்றவை.
2. நீர் நிலைப் பெயர்கள் : குளம், குழி, ஆறு, கண்டி, வில், கேணி, போன்றவை.
3. தாவரங்களைச் சுட்டும் இடப் பெயர்கள் : முல்லை, வே, நொச்சி, தோப்பு, சோலை, பனை, தாழை போன்றவை.
4. உயிர் வாழ்வனவற்றைச் சுட்டும் இடப் பெயர்கள் : மான், மாடு, கொக்கு, யானை, போன்றவை.
5. கமம் மற்றும் நிலப் பயன்பாட்டு நிலைப் பெயர்கள் : தோட்டம், வயல், கமம், காமம், வளவு, அணை, வெட்டி, சேணை, போன்றவை.
6. ஆட்சியியல் சாரிபான பெயர்கள் : பற்று, குறிச்சி போன்றவை.
7. இயற்கை, நில அமைப்பு சாரிபான பெயர்கள் : ஆப், திட்டி, பிட்டி, பள்ளம், மேடு, மலை, தாழ்வு, வெளி, மணல், போன்றவை.

3. வேறு சிறப்பு நிலைப் பெயர்கள் : நல்ல, சிறிய, பெரிய-
மா(மகா) தனி மனிதர், அல்லது குழுப் பெயர்கள்
போன்றவை.

மிருகங்கள், பறவைகள், மற்றும் பிராணிகளின் பெயர்களால் அமைந்த ஊர்கள்

ஆண : (யானை) யானையிறவு, ஆணைக்கோட்டை ஆணைமடு, (ஆணைமடுவ) யானைவிழுந்தான், (யானை உழுந்தவ), ஆணைக்குழி, ஆணைவாசல்.

ஆடு : (எழுவம்) எழுவை தீவு.

ஊறு : (பன்றி) ஊறுகொடவத்தை, ஊறுபொக்கு, ஊறுகொட.

கரடி : கரடியனாறு, கரடிப்போக்கு, கரடிப்பூவல், கரடியமுல்ல, கரடித் தீவு.

கீரி : கீரிமலை.

குருங்கு : (மந்தி) மந்துவில், மந்திகை.

முயல் : முசல்பிட்டி.

நாயி : நாரிக்குண்டு.

நாய் : நாயாறு.

மான் : மாங்குளம், மாங்கேணி, மாங்கடவைவ.

ஒட்டு : ஒட்டறுத்தகுளம், ஒட்டுக்குளம்.

கருடன் : கெருடாவில்.

கொக்கு : கொக்குவில், கொக்காவில், கொக்குத் தொடுவாய், கொக்கிளாய்.

தாரா : தாராக்குண்டு.

காகம் : காக்காமுனை, காக்கைக் தீவு, காக்காப்பள்ளி.

கச்சகம் : (ஆமை) கச்சாய், கச்சத்தீவு.

முதலை : முதலைக்குழி, முதலைக்குடா, முதலைப்பாலை, முதலைக்குழி.

கண்டு : நவிண்டில் (நண்டுவில்)

மீன் : மீன்வில்லு, மீனேரி (மின்னேரியா).

சங்கு : சங்குப்பிடடி, சங்குவேலி.

ஊரிக்காடு : ஊராத்துறை, (ஊரிகாவற்றுறை + ஊருகால் = சங்கு, சிப்பி முதலிய.)

பாம்பு : நாகவில்லு, பாம்புக்குளம், பாம்ப தீவு, நல்லபாம்புக் குளம்.

மாடு : மட்டுவில் (மாட்டுவில்) ஏருமை தீவு.

கோட்டான் : கோட்டான் தீவு.

குருவி : குருவிக் குளம்.

சிப்பி : சிப்பிக் குளம்.

பன்றி : பண்டிக் குளம்.

சிங்கம் : சிங்கக் குழிய.

பூணை : பூணைப்பிடடி.

புறா : புறாப்பொறுக்கி (ஆலடி).

ஊர்ப்பெயர்களில் மரம், செடி, கொடி, முதலியன

அரசு : அரசடி.

ஆலி : ஆலடி, ஆலங்குளம், ஆலங்குழாய், ஆலம்விள் (ஆலம்பில்) ஆழம்வில்லு.

அல்லை : அல்லைப்பிடடி, அல்லை, (திருமலை)

அடம்பன்கொடி : அடம்பன்.

ஆவரை : ஆவாரம்பிடடி.

இலுப்பை : இலுப்பைக்கடவை, இலுப்பாதெனிய.

இலந்தை : இலந்தைவனம், இலந்தைக்காடு, இலந்தை மோட்டைவில் (எழுதுமட்டுவாள்).

இறும்பு : (தாமரை) இரம்பைக்குளம், இறம்பவாவி, இறம்பாவை.

சஞ்சு : சச்சங்கண்டல், சச்சமோட்டை.

உடு : (சிக்கிரி, உசிலை, அரசு) உடுவில்.

எருக்கலை : எருக்கலம்பிட்டி.

சம்பு : (நாவல்) சம்புத் தீவு, சம்புத்துறை, நாவற்குடா, நாவற்தாடு, நாவற்குழி, சம்புத்துவீப, நாவலந்தீவு, சம்மாந்துறை (சம்பாந்துறை).

கண்டல் : கண்டாவனை, கண்டங்காடு, கண்டல்குழி.

முள்ளி : (நீர்முள்ளி) முள்ளி, முள்ளியவனை, முள்ளியான்.

கோண்டை : (இலந்தை) கோண்டாவில்.

ஈனு : (சணா) இனுவில் (சணாவில்) சணாமலை.

தாழை : தாழையடி, தாழுங்குடா, தாழைவில்லு, தாழுங்கமம்.

வெலிகம் : (கற்றாளை) வெலிகாமம், வலிகாமம்.

கறுவா : கறுவாக்கேணி, கறுவாமடு, கறுவாத் தோட்டம்.

தாமம் : (கொன்றை) தமங்கடவை.

தம்பலை : (நில இலந்தை) தம்பலகாமம், தம்பாலை.

தளவு : (மூல்லை) தலாவை, தலவாக் கொல்லை.

ஸுங்கில் : (வே, வேயம், வேரல்). வேவில், வேயாவில்.

புன்னை : (சுரபுன்னை) புன்னாலைக் கட்டுவன், புன்னாலை (பொன்னாலை).

பிரம்பு : பிராம்பத்தை, பிரப்பங்கண்டல் (பிரம்பு, பற்றை) பிரப்ப மூலை பிரப்பங் குழி.

விடத்தல் : விடத்தல் தீவு, விடத்தல் பனை.

புளி : புளியங் குளம், புளியம்பொக்கனை, புளியங்கடல். புளியங்குடா, புளியந்தீவு, புளியங்கரை, புளியஞ் சேனை.

பூவரசு : பூவரசங்குளம்.

பாகல் : பாவற்குளம்.

நொச்சி : நொச்சிகாமம் (நொச்சியாகம) நொச்சி மோட்டை, கிளிநொச்சி.

தும்பை : தும்பங்கேணி, தும்பனை (தும்பை+எல்லை).

பன் (பன்னை) : பன்குளம், பன்னாலை (பன்னை+எல்லை) பன்குடா வெளி.

விளாத்தி : விளாங்குளம், வன்னி விளாங்குளம், விளாங்காடு.

மருது : மருதோடை, மருதங்கடவை, மருதங்குழி, மருதங்கேணி, மருதங்குளம், மருதமுனை, சாய்ந்த மருது.

மண்டு : மண்டுரீ.

நுணா : நுணாவில், உணாவெளி.

தில்லை : தில்லை மண்டுரீ (தில்லை; மண்டு)

பருத்தி : பருத்தித் துறை, பருத்தித் தீவு.

முல்லை : முல்லைத் தீவு, முல்லைக்குடா, அத்தியடி முல்லைச் சேனை.

வேம்பு : வேம்பிராய், வேப்பங்குளம்.

நாரங்தம் : (புல்) நாரந்தனை.

பனை : கரகம்பானை (கருகல் + பனை) பனங்காமம் பனையடிமுலை, ஒற்றைப் பனை: சின்னப் பனை, பெரிய பனை,

கிரான் : கிரான் (கிரான் குளம்) கிராவெளி.

மல்லிகை : மல்லிகைக் தீவு.

வேர் : (சாய்வேர்—Indigo; வேர்த்திடல், வேரிப்பிட்டி

இறம்பை : (தாமரை) இறம்பக் குளம்.

பனிச்சை (பனிச்சம்) : பனிச்ச வில்லு.

ஆச்சா : ஆச்சா மூலை.

கணை (முங்கில்) கணைமுல்ல, கணை வத்த, கணைமுலை.
ஞக்கம் : சூச்சவெளி.
குரை : (குறைப்பற்றை) குறாவத்தை.
பாலை : பாலைமறு, பாலையூர், பாலைதீவு, பாலைமுனை,
 முதலிப்பாலை, இருபாலை, பாலைச்சோலை.
கள்ளி : கள்ளியங்காடு.
மா : மாங்காடு, மாவடி, ஒட்ட மாவடி (ஒட்டை மாவடி)
 மாம்புரி.
கெல்லி : நெல்லிக்குடா, நெல்லியடி.
காரை : காரை தீவு, காரை நகர்.
ஒட்டு (ஞரக்கன்) : ஒட்டுச்சுட்டான்.
அத்தி : அத்தியடி, அத்திடிய, அத்தியடி முன்னைச் சேனை,
 அத்திக்குளம்.
என்னு : என்னுச்சேனை.
வாழை : வாழைச்சேனை.
இத்தி : இத்திக் குளம்.
கருக்கா : கருக்காகி குளம்.
வேலன் : வேலங்கடவெல
கொச்சி (மிளகாய்) : கொச்சிக் கடை.
சந்தனம் : சந்தனகி குளம்.
புங்கு : (புங்கன்) புங்கங் குளம்.
விளா, விளைவு : சிறு விளான், பெரிய விளான், விளான்,
 வசாவிளான்.
தென்னை : தென்னை மரவாடி, தணங்கிளப்பு (தென்னை
 கிளப்பு).
தாமரை : தாமரைக் குளம், இறம்பைக் குளம் (இறம்பை—
 தாமரை).
தேத்தான் : தேத்தாங்குளம்.
பூ : பூக்குளம்.

விளி : விளிசிட்டி, காரை விளிசிட்டி.
ஏதாரி : வதரிக்குறிச்சி (வடமராட்சி).
ஆரை : ஆரையம்பதி (மட்டக்களப்பு).

பெயர்க் கூறுகளும் இடங்களும்
அளை : புற்று, குகை, வாய்க்கால்: கையளை என்பது சிறு
 வாய்க்கால். காலளை பெரிய வாய்க்கால் கும்பளை—
 கும்பல்+அளை.
அடி : ஊரின் ஒரு பகுதியைச் சுட்டுவது அரசடி, புளியடி,
 வாகையடி, மதவடி, ஆலடி.
ஆல், ஆலம் : ஆலமரம், நீர், நங்சு, மலர்ந்த பூ: ஆலம்ஸில்
 (அலம்பில்) ஆலங்குளம், ஆலங்குளாய்.
அம்பலம் : கோவில், தங்குமடம், ஆண்டியம்பலம்
 (சிலாபம்).
ஆரை : கோட்டை, மதில். கல்லாரை, அல்லாரை
 (கல்லுள்ள இடங்கள்) ஆரையம்பதி.
ஆய், ஆயம் : வெளி; மூளாய் (முள்+ஆய்), அத்தாய்,
 (அத்து+ஆய்) வளலாய், துணுக்காய், கல்லுண்டாய்,
 திரியாய்.
ஆறு : வழி, நதி: கல்லாறு, கோட்டாறு, நாயாறு,
 மாயவனாறு, தொண்டைமாணாறு, அருவி ஆறு,
 மோதரகம் ஆறு, பறங்கி ஆறு, கரடியன் ஆறு,
 கோட்டைக்கல்லாறு.
ஆழி : கடல், கடற்கரை, மோதிரம்—ஆழியவளை.
இறும்பு: தாமரைப்பூ, மலை, குறங்காடு—இறம்பைக்
 குளம், இறம்பாவெவல்.

இருக்கை : } இருப்பிடம்—பாண்டிருப்பு, புதுக்குடியிருப்பு
இருப்பு : } பட்டிருப்பு, பரவன் குடியிருப்பு, நடுவுக் குடி
இருப்பை : } மிருப்பு, பழங்குடியிருப்பு பாத்திருப்பு(கண்டி)
இட்டி : தங்குமிடம், இடு இடம்=இட்டி மயிலிட்டி
மலையாளன் போயிட்டி, போயிட்டி, நையிட்டி.

உடு : நட்சத்திரம், உயரம், அகழி, கீக்கிரி மரம், ஓடச் சோல், அம்பு, உடுப்பிட்டி (உயரமான நிலத்தின் வெள்ளம் ஒடுவதற்காக அசழி (வாய்க்கால்) வெட்டப்பட்ட இடம்—ஹர்ப் பெயருக்காயிற்று), உடுத்துறை—கடற்கரையூர், உடுவில், ஓடைப்பிட்டி.

உடை : (உடுப்பு, உடைத்துச் சிறு துண்டுகளாக்கல்) கட்டுடை (நீர் உடைப்பெடுத்த இடம்)

ஊற்று : நீர் சுரக்குமிடம்: தண்ணீருற்று (தனியுற்று) ஊறணி (ஊறல்+நீர்)

ஊர் : மக்கள் இருப்பிடம்: ஏறாலூர் (எற்றம்+ஊர்) நிந்தலூர்—(நிந்தமாக வழங்கப்பட்ட ஊர்), உடையாலூர் (உடையார்+ஊர்), தோப்பூர் (தோப்பு+ஊர்), சம்பூர் (சம்பு+ஊர்), முதூர் (பழைய ஊர்) நல்லூர் புத்தூர் (புற்று+ஊர்) புதூர் (புதிய ஊர்), மண்ணேர் (மண்டு மரம் + ஊர்), மகிழூர் (மகிழம்+ஊர், கரையூர், பாசையூர் (கடற்கரைபாசி ஊர்), சேணையூர் சேணை (காட்டைத் திருத்தி முறை மாற்று வகையில் பயிர் செய்யும் இடம் நல்லூர், நல்லூருவ(கனுத்துறை).

ஊரி : (சிப்பி) ஊரிக்காடு—(ஊரிக் காடு—கடற்கரை ஊர்). ஊரியான்.

எழு : மலையாளத்தில் ஊரைக் குறிப்பது: ஊரெழு, ஊறல் ஊர், அச்செழு (அச்சன்+எழு).

ஏல : குளம். கலிங்க ஏல (பொல்லன்றுவை)

ஏரி : (இயற்கையான ஊற்றுள்ள பெரிய நீர் நிலை, குளம் பூநகரி (பொன்+ஏரி=பொன்னேரி), வாகனேரி.

ஒல்லை : (ஒலை எனவும் திரிந்துள்ளது) அழகால்லை (அளம்—சேறு) கல்லோலை (கல்+ஒல்லை) வண்ணியன் ஒல்லை (அளவெட்டி).

ஒடை, (அருளி, அகழி, நீர்நிலை) கந்தரோடை, பாலா வோடை, மீரா வோடை (மீரான்+ஒடை) விருதோடை, குருநாகல் குரியோடை (அனுராதபுரம்) கரம்பன், கரங்கத : பாழ்நிலம், வெற்று நிலம்; கரம்பன் (காரரதீவு)

கரை : (எல்லை; நீர் நிலைகளின் ஒரமாகவள்ள இடம்) கரை வெட்டி (கரைவெட்டி, தொண்டமானாறு—யாழ் வாவியை அகவப்படுத்திய இடம் (வடமராட்சி) கரவெட்டி, நல்லசன்றான் கரை; கரையூர், கோவிற் கரை.

கண், கண்டல் (தாழை, முள்ளி செடி) கண்டி : (நீர் தேங்கி நிற்கும் இடம்) முறிகண்டி (தண்ணீர், முறிப்பெடுத்த இடம்), கோவிலாக் கண்டி (கோவில் + கண்டி) பொலி+கண்டி (பொழில், போழ்நர் + கண்டி=பொலி கண்டி) பொலிகண்டி (கண்டி இடப்பெயர்களில் ஒன்றாயிற்று) கண்டி (நீர் தேங்கி நிற்கும் இடம்) சிங்கன் மன்னரிகளின் தலை நகரம்—நுவர) மன்னாகண்டல் கண்ட வாய்க்கால (வண்ணி மாவட்டம்)

கலட்டி : (கற்கன் நிறைந்து, வளம் குறைந்த இடம்: கலட்டி, கொல்லங்கலட்டி, குறவங்கட்டி (சண்ணாகம்) சாத்தா கலட்டி (சாத்தா—ஜயனார்)

கடவை, கடவு : (ஓரி குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப் போதல், ஒரு சாதியினர் இருக்குமிடத்தைப் பெரும் பாலும் கட்டுவது) அங்கணாக் கடவை (அங்கண்+அம்மை+கடவை) மருதங்கடவை (மருது+கடவை), இலுப்பைக் கடவை. கிணற்றுக் கடவு, வேர்குத்திக் கடவை (சாயவேர் படுங்கி சாய மூட்டும் தொழிலை இ.—13

மேற்கொண்டோர் வாழும் இடம். (ஒல்லாந்தர் காலதொழில்)

களப்பு : (நீர் தெங்கிய இடம்) மட்டக்களப்பு (மட்டம் + களப்பு) தனங்களப்பு (தென்னை + களப்பு = தென்னங்களப்பு) இராமன் களப்பு (பூநகரி)

கட்டு : (நீர், ஆணை—சேரகிகட்டியது; தடுப்பு)—புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், ஒட்டன்கட்டு(கந்தரோடை)

கால் : தங்குமிடம்; ஆய + வாரம் + கல் (ஆயக்காச, மீயக் காச என்று வரிகள் அக்காலத்தில் வகுவிக்கப்பட்டன.) ஆ + உரோஞ்சு + கல் = ஆவரோஞ்சுக் கல், ஆவரங்கால் என மருவிற்று.

காடு : இடைக்காடு, கள்ளியங்காடு (கள்ளி + காடு) கச்சாய்க் காடுவ(குருநாகல்) வெட்டுக்காடு, கொட்டைக் காடு, கொச்சிக் காடுவ(கண்டி) வேலன் கடவை (பெரல்வன்றுவை) விளாங்காடு (அனுராதபுரம்)

கிணறு : கிணற்றுக் கடவை, கொல்லன் கிணறு, தட்டா கிணறு.

குடா : மூன்று பக்கங்களும் நீரால் குழப்பட்ட தரை; யாழிப் பாணக்குடா நாடு, சீணன் குடா, தாழங்குடா, பாலைக் குடா: புளியங்குடா, கற்குடா, நாவற்குடா, பறங்கிக் குடா, கற்குடா, பாலைக்குடா, தண்ணீக்குடா (புத்தளம்)

குடி : ஊர், குடியிருப்பு, குலம்; காத்தான் குடி, சேனைக் குடி, கருவாஞ்சிக்குடி.

குண்டு : தாழ்வு, நீர் நிலை—தாராக்குண்டு, நரிக்குண்டு.

குளம் : பெரிய நீர் நிலை: மாங்குளம் (மான் + குளம்), முதலிக்குளம் (முதலை + குளம்), ஆலங்குளம், புளியங்குளம், இலுப்பைக்குளம், பணிக்கண் குளம் (பணிக்கண் + குளம்), ஆண்டான் குளம், கணகராயன் குளம், செட்டிகுளம், கோவில் குளம், நெடியகுளம், குஞ்சக்குளம்,

(சின்னக்குளம்) கொத்துக்குளம், (கொத்தி ஆழப் படுத்தியது) வேளாங்குளம், தட்டாங்குளம், தச்சன்குளம், கொல்லன் குளம், பங்குளம் (பங்-புல், இறம்பைக் குளம் (இறம்பை-தாமரை) வவுனியன் குளம் கந்தன் குளம், கிரவேல் குளம், சுசான் குளம்.

குளி : தாழ்வான இடம்—சண்டிக்குழி, நாவற்குழி, ஆணைக்குழி, மதுரங்குழி, முதலைக்குழி. (புத்தளம்) ஆணைக்குழிய, குருக்குழிய, கும்புக்குழிய, பிரப்பங்குழிய, சிங்கக்குழிய (சிலாபம்) குழித்தொட்ட (காலி) குறிச்சி : குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ஊர்—இமையாணன் குறிச்சி, சமரபாகுதேவன் குறிச்சி, வத்ரிக் குறிச்சு (வத்ரி—இலந்தை) வல்லிபுரக் குறிச்சி.

கூடல் : மரங்கள் நிறைந்த இடம், நதிகள் சேரும் இடம்; மயிலங்கூடல் (மயில்கள் கூட்டமாக தங்கிய சோலை)

கேணி : சிறு குளம், நீர் நிலை; மருதங்கேணி (மருதுமரம்) வெற்றிலைக் கேணி, மாங்கேணி, (மான் + கேணி) தாமரைக்கேணி, கணுக்கேணி (கணு—மூங்கில்) தும்பங்கேணி (தூம்பு + மூங்கில்)

கை : கை, இடம், பக்கம்; படைவகுப்பு; மந்திகை (மந்தி-குரங்கு) அன்னுங்கை, (அனுங்கண் + கை; அனுங்கண் என்னும் படைப்பிரிவு தங்கிய இடம்.) மாயக்கை; மாயவன் (விஷ்ணு) தொடர்பு.

கொல்லை : சோலை; அழ கொல்லை.

கோயில் : திருக்கோயில்; கோயிற் குடியிருப்பு, நாகர் கோயில், கோவில் கரை (இரத்தினபுரி) கோவில் கந்த (குருநாகல்)

கோட்டை : வலுவான மதில்களால் குழப்பட்ட அரண்: மண்ணாது போர்க்கால இருக்கை; ஆணைக்கோட்டை (ஆணை யாணை கட்டிய இடம்:) வட்டுக் கோட்டை (வட்டம் + கோட்டை) கோட்டே (கொழும்பு); மண்டுக்

கோட்டை (மண்டு-ஓர் மரம்) பழைய ஊரி; காசிக் கோட்டை, வாகல் கோட்டை (குரு நாகல்)

கோவளம்: வளமுள்ள கடற்கரை; கற்கோவளம் (பருத்தித் துறை)

சந்தி: மாலிசந்தி (மாலைச்சந்தை) முத்திரைச் சந்தி (முத்திரைச் சந்தை — அக்காலத்தில் அரசு முத்திரை பொறித்த இடம்)

சாலை: வீதி, இருப்பிடம்; மீ சாலை (மீயரி-தேவரி, மறவரி குடியேறிய இடம், மீ+சாலை, மீ—மேற்கு—மேற்கூரி என்ற பொருளில்), சரசாலை=சரசு+எல்லை சரசு=சரசெல்லை சரசாலையானது.

போகலை: (பேய்ச்சியரி+சாலை—நான்சில் நாட்டு நாச சியரி ஒன்பதின்பரி வழிபாடு (சாலை என்ற பின்னொட்டு, மலையானத் தொடர்புடையது) சித்திரமேறி (யாழ்—வலிமேற்கில் பால், தயிருக்கு பெயர் பெற்ற ஓர் இடம்.) ஏரை தமது சின்னமாகக் கொண்ட ஓர் வேளாண் விவசாயக்குமு தங்கி வாழ்ந்த இடம்.

சிட்டி: இட்டி, இடம், என்ற பொருளில்—(தெலுங்கர் தொடர்பு)தம்பசிட்டி. குரும்ப சிட்டி (குரும்பரி+சிட்டி)

சீமா, சீமை: இருப்பிடம் (மலையாளம்) மலையான் சீமா ஆண்டி சீமா (ஆவரங்கால்) இடையன் சீமா (சிறுப் பிட்டி) கம்பன் சீமா (தொல்புரம்)

சேனை: போரி நிகழாத காவங்களில், சேனைகளால் காடுகள் வெட்டப்பட்டு பயிர்கள் செய்யப்பட்ட இடம்.

* “சித்திரமேறிப் பெரிய நாட்டார்”—உழவுத் தொழி மூடையோர். தமிழகத்தில் சீருஞ்சிறப்போடும் வாழ்ந்தோர். கலப்பை இவர்களது கொடி. இவர்கள் பல நாடுகளுக்குஞ் சென்று வாழ்ந்தார்கள். இரா. நாகசாமி வாவரும் கேள்வி : பக்கம்—166—169

இக்காலத்தில் முறை மாற்றுப் பயிர்கள் செய்யப்படும் இடத்தைச் சுட்டும்—இடப்பெயரும் ஆயிற்று. பெரும் பாலும் கிழக்கு மாகாணத்தில் ஊர்ப்பெயராக வருவது. வாழைச் சேனை(வாழை+சேனை)அட்டாளைச்சேனை (அட்டாளை உயர்ந்த பரணையும் குறிக்கும். சுற்றிவர வேலி அடைத்து காவல் காத்து பயிர் செய்த இடம்) இலுப்பையடிச்சேனை, பாவற்கொடிச் சேனை, பொன்னாங்காணிச் சேனை, பருத்திச் சேனை, செட்டிச்சேனை, குறத்திச் சேனை, மறவன் சேனை கோட்டாஞ் சேனை, கொட்டாஞ் சேனையானது—கோட்டைத் தொடர்பு; செட்டிச்சேனை (புத்தளம்); குறத்திலேன (குருநாகல்)

அத்தியடி மூல்லைச் சேனை (அனுராதபுரம்)

சோலை: பயன்படு மரங்கள் அடர்ந்த இடம்; கொக்கட்டித் தோலை. கொக் கட்டி மரங்கள் நிறைந்த சோலை); செட்டிச் சோலை (செட்டி+சோலை),

துரிப்பு: தங்குமிடம் : பண்டத்துரிப்பு (பண்டரி—பாணரி+ துரிப்பு—The Bunts of South Canara)

தாழ்வு: தாழ்வான் இடம் : யாண்டியன் தாழ்வு (யாழ் பாணம்) அஞ்சனந் தாழ்வு; நீர் நொச்சியந் தாழ்வு.

தானை: இருப்பிடம். சுங்கத்தானை

திடல்: உயர்வான நிலம் : அந்தணத் திடல் (அந்தணரி+ திடல்)

திட்டி: உயரமான இடம் : கன்னாதிட்டி (கன்னாரி+ திட்டி)

தீவு: நெடுந்தீவு, இரணைதீவு, நயினாதீவு (நயினாரி என்னும் ப்ராமணர் குழு வாழ்ந்த இடம்), காரைதீவு (ஓர் வகை முட்செடி—காரை) பாலைதீவு, மண்டைதீவு (மண்+தானை=மண்டானை — மண்டான் ஆனது), புங்குடுதீவு (பொன்+கொடு), திமிலதீவு (திமிலர்+

திவு), புளியந்திவு, ஈசந்திவு, போறதிவு, மூலவைத்திவு, விடத்தல்திவு, ஊரைதிவு; ஊருகால்—சிற்பி, நத்தை—ஊரிவகை மிகுந்த திவு—ஊரதிவு, ஊரைதிவு ஆயிற்று. ஏருமைதிவு, பாம்பதிவு, மண்திவு, ஒடக்காரன்திவு (புத்தளம்)

துறை : கப்பற் போக்குவரத்துத் தொடர்பான ஊர், சலவைத் தொழில் தொடர்பான நீர் நிலை. பருத்தித் துறை (பருத்தி ஏற்றுமதி செய்த இடம்), வல்வெட்டித் துறை (அக்காலத்தில் வெளிநாடுகளுடன் கப்பல் மூலம் வணிகம் சிறப்பாக நடைபெற்ற இடம்—(வல்வெட்டி+துறை), காங்கேசந் துறை : (கங்கை+காசி+துறை—கங்கை காசித் துறையே காங்கேசந் துறையானது. இது பின்னர் மாவிட்ட புரத்து காங்கேயன் (முருகன், கந்தன்) படிமம் வந்து இறங்கியமையினால் காங்கேயன் துறை ஆயிற்று என்பர். இதை அக்காலத்தில் சிங்களவர் “கயாத்துறை” (புத்த காயா) என்பர். தமிழர் கங்கை காசித் துறை என்றனர். இதனை தமிழ் நாட்டினர் கதிர்காமத்தை ‘கண்டிக் கதிர்காமம்’ என்று அழைப்பதற்கு ஒப்பிடலாம். கொழும்புத் துறை ; கொழும்பு போன்ற பிற இடங்களுக்கு கடல் மூலம் போக்குவரத்துச் செய்த இடம்) சிலாவத்துறை முத்துச் சலாபம் நடைபெற்ற இடம். (முத்துக் குளிப்பும் வணிகமும் நடைபெற்ற இடம்), ஊர்காவற்துறை: தற்பொழுது ஊருக்குபாதுகாவல் புரிந்த துறை என்ற பொருள் கொள்ளவர். இதன் உண்மைப் பெயர் ஊராத்துறை என்பதே. ஊரா என்பது ஊருகால்—சிற்பி, நத்தை, சங்கு என்னும் உயிர் வாழ் கடற் பிராணிகளையே குறிக்கும். இவை மிகுதியாகக் காணப்பட்ட காரணத்தினால் ஊருகால் துறை எனப்பட்டது—ஊராத்துறை ஆனது. இது நாள்டைவில் ஊர் காவல்துறை ஆனது. சிங்களவர் இதை ‘ஊரதோட்ட’ என அழைத்தனர். ஊர என்பது ஊருகால் என்பதையும், தோட்ட என்பது துறையையும் குறித்து நிற்பனவாகும்; உடுதுறை (உடு—ஒடக்கோல்), சம்மாந-

துறை (சம்பானி+துறை), வீரமாணிக்க தேவன்துறை, பெரிய நாட்டுத் தேவன்துறை(தனிஆட்பெயர் தொடர்பால் உண்டான பெயர்கள்) நாகதேவன் துறை (பூநகி) தெண்துறை (Dondra).

ஞ : ஆழமில்லாத பரந்த நீர்நிலை வெளி ; கப்புதா, மாப்பாணன்தூ, கரந்தைத்தூ (கரந்தை—ஓர் பூண்டு) (புலோலி) தெமிழ்தூவ (கொழும்பு)

தேக்கம் : நீர் தேங்கும் இடம் : புளியடித் தேக்கம், விலமடுத் தேக்கம், குறிஞ்சாக்குளத் தேக்கம்.

தொடுவாய் : ஒரு நிலம் நீரால் இரண்டாகப் பிரிக்கப்படும் இடம் ; கொக்குத் தொடுவாய். பாக்குத் தொடுவாய்.

தோப்பு : சோலை : புளியந்தோப்பு, தச்சன்தோப்பு.

தோட்டம் : (பயிர்செய் நிலம், வளமான இடம்) மணியந்தோட்டம், வேடர் குடியிருந்த தோட்டம், செட்டியாதோட்டம், (புங்குடுதிவு) அம்மாதோட்டம், மரிக்காரதோட்டம், பெத்தன்தோட்டம் (மாந்தை), அம்மாதோட்டம் குஞ்சிமாதோட்டம், புதார் அடுதோட்டம் (அனுராதபுரம்)

பட்டி : கலப்பட்டி (மாத்துறை) மாணிக்கன்பட்டிய - சின்ன வில்லுப்பட்டிய (பொல்லன்றுவை)

பளை : இருப்பட்டம் ; திராவிடரி குடியிருப்புகள் பழை எனப்படும். பளை, புலோப்பளை (புலம் புலவு+பளை), தெல்லிப்பளை (துஞ்சாவர், தென்ஜாவர், தெல்லியர்+பளை), வற்றாப்பளை (வற்றா நீருற்று உள்ள இடம்; வத்தம்+பளை) விடத்தற்பளை (விடத்தல்—ஓர் செடி), வறாத்துப்பளை, தும்பளை.

பத்தை : பற்றை : உசிலம்பத்தை (உசிலை—ஒரு மரம்) ஈசிலம்பத்தை (ஈஞ்சு), பிராம்பத்தை (பிரம்பு—பத்தை)

பண்ணை : மருத் நிலம், நீர் நிலை, விலங்கின் படுக்கை பயிர் செய்யும் இடம், பால்பண்ணை, கோழிப்

பண்ணை : பண்ணைத்துறை (யாழ்ப்பாணம்) வண்ணார் பண்ணை, கோணார் பண்ணை (மன்னார்)

பற்று : பற்றிக் கொண்ட இடம், ஒரு நிர்வாகப் பிரிவு : செம்பியன்பற்று (செம்பியன்+பற்று), மேற் பற்று, கருநாவல்பற்று, கோயிற்பற்று.

பராய் : வெளி, பரந்த நீரிவெளி : உரும்பராய் (ஆறும் பராய் உரும்பராய் ஆயிற்று), கட்டுப்பராய் (கட்டு+பராய்) வேலம்பராய் (வேலம்—வேம்பு)

பள்ளம் : தாழ்வான் இடம் : பள்ளத்தரை (மயிலிட்டி), சங்கத்தான் பள்ளம், பள்ளச் சேனை (மட்டக்களப்பு) ஒட்டுப் பள்ளம், பள்ளம் (குருநாகல்)

பள்ளி : முனிவர் படுக்கை, சமணர் குகை, மருத நிலத்தூர், இறைவன் கோவில், கல்விக் கூடம் : பச்சிலைப் பள்ளி காக்காப் பள்ளி.

பட்டி : அடைப்பு, இடம் : பட்டிருப்பு

பந்தி : சேருமிடம் : ஆணைப் பந்தி

பதி : இருப்பிடம், இறைவன் கோயில் : ஆரையம்பதி (ஆரை—ஒரி வகைச் செடி)

பாய் : இருக்கை: மானிப்பாய் (மாணி+பாய், மாணி=நீர், சோலை; மானிப்பாய் எனதிரிந்தது) கோப்பாய் (கோ+பாய்—அரசன் இருக்கை), சண்டிருப்பாய் (சாண்டாரி இருப்பை) சாளம்பாய் (சாளம்—ஒரு மரம்.)

பாடி (வாடி) : தங்குமிடம் : சீன் வாடி.

பாலை : ஒரு வகை மரம் : இருபாலை (இருபாலைகி குளம்) பாலை தீவு, பாலைச் சேனை: முதலிப் பாலை (புத்தளம்)

பிட்டி : பீடம், உயர்ந்த இடம் : சிறுப்பட்டி, அல்லைப் பிட்டி (அல்லை—ஒரு வகை செடி), எருக்கலம்பிட்டி, சிவியாண்பிட்டி (வரணி) உடுப்பிட்டி, சங்குப்பிட்டி, மாசியப்பிட்டி.

புது : புத்தளம்=புது+அளம்; உப்பு விளையும் இடம். புதார், புத்தார்=புது+ஊர்.

புமல் (புலவு) (புலோ) : புல்+அம், நெய்தல் நிலம், புல் தரை, மேய்ச்சல் நிலம் : மறவன் புலோ (மறவன்+புலோ), புலோப்பளை, ஒட்டாப்புலம் (ஒட்டுப்புலம்—எலும்பு முறிவு மருத்துவர்கள் இருக்குமிடம்)

புரம் : ஊர், நகரம், மன்னன் இருக்கை : மாவிட்டபுரம் (மா+விட்ட+புரம்; மா+விட்டல+புரம் மாவுத்தர்+புரம்; கண்ணட நாட்டினர் இப்பகுதிகளில் குடியேறினர். யானை பழக்குவோரும் ஆரியர் எனப்பட்டனர். அயலூர்களில் கண்ணடியர் தெரு—போன்ற கண்ணட வழக்காறுகளும் உள்ளன. (விட்டல்+விஷ்ணு : இவ் ஒளின் பெயர் ‘மாவல்விபுரம்’ என்று 1824ல் அரச ஆவணங்கள் சிலவற்றில் காணப்படுகிறது) களிபுரம் (சோழியர்+புரம்=சோழர்+புரம்), உருத்திரபுரம், தொல்புரம் (தொல்—பழைய), வல்லிபுரம், குமார புரம், சுட்டிபுரம், செல்வநாயகபுரம்.

பை : கொள்கலம்: மைலப்பை (மாவிட்டபுரம்: தமிழகத்து மைலாப்பூரின் சிறைவு)

பொக்கணை(பொக்கை) : ஆழமான நீர் நிலை; புளியம் பொக்கணை; அம்பலவன் பொக்கணை.

போக்கு : கடந்து செல்லும் இடம்; கரடிப் போக்கு.

மடு : சிறுகுளம், நீரித்தேக்கம்: மடு, உடையாமடு, கற்சிலை மடு, பேய்மடு, நயினாமடு, கெருடமடு, இரணைமடு, திரிகோணமடு, ஆணைமடு, பாலைமடு.

மகை : திரிகோணமலை, தந்திரிமலை, கீரிமலை, ஆயித் தியாமலை, குதிரைமலை, புல்லுமலை, அன்னமலை, ஒதியமலை, குருந்தார்மலை, கும்பகரணன் மலை (முல்லைத்தீவு), செம்பியலை நெடிமலை, முகுமலை, முன்மலை, கொத்மலை, கிளிமலை, கிரிமலை, (தென்—மேற்கு மாகாணங்கள்)

மணல், மண் : மணற்கேணி, மண்கும்பான் (மண்+கும்பி), மண்டான் (மண்+தானை)

முறிப்பு : முண்டுமுறிப்பு (வரப்பிட்டு முண்டுகொடுத்த இடத்தில் முறிப்புக் கண்ட இடம்), முறிகண்டி, தண்ணி முறிப்பு, அத்திமுறிப்பு, ஏழு முறிப்புக்குளம்.

முனை : முன்இடம் (கடலுக்குள் முன்னிற்கும் தரை) பானை முனை, கல்முனை, கோட்டைமுனை, வாடிமுனை, மருதமுனை, ஆண்டமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, மகிழ்முனை, நற்பிட்டிமுனை, கடுக்காழுமுனை, குறிஞ்சிமுனை, நாகர்முனை (திருக்கோயில்)

முள்ளி : ஓரி வகைச்செடி : முள்ளியான், முள்ளி (வரணி) வல்லைமுள்ளி (உடுப்பிட்டி), முள்ளியவளை.

முண்டு : தடுப்பு, தாங்குதல் : முண்டுமுறிப்பு, முண்டு (புத்தளம் மாவட்டம்)

முல்லை : ஓரி வகை முல்லை நிலச்செடி : முல்லைத்திவு, அத்தியடி மூல்ல (பதுளை) கணமூலை, ஆச்சாழுலை (புத்தளம்) பணையடிமூலை; மகா ஆராய்ச்சி மூல்ல (குருநாகல்) காலமூல்ல, பரப்பமூல்ல (சிலாபம்); அத்தியடிமூல்ல (பதுளை) கரடியமூல்ல, கும்பல்மூல்ல (இரத்தினபுரி) குருநாயக்கமூல்ல (மாத்தறை) கறை நாயக்கமூல்ல, பறக்கடமூல்ல, சாயக்காரமூல்ல, சிங்காரமூல்ல, வெளிகண்டமூல்ல, சரிக்காழுல்ல, சுவந்தாச்சி மூல்ல (கொழும்பு—கஞ்சத்துறை)

முலை : ஒதுக்கிடம் : வந்தாறுமூலை, கரிக்கட்டுமூலை, கிழக்குமூலை, மேற்குமூலை, வியாபாரிமூலை, கம்பாமூலை (கொம்பன்மூலை)

மேடு : கோவில் மேடு, பட்டிமேடு.

மோட்டை : ஆழமில்லா சிறுகுளம்; ஈச்சமோட்டை (சஞ்சு+மோட்டை), புல்மோட்டை, முரசமோட்டை, அத்தி மோட்டை, பாப்பாமோட்டை (பார்ப்பனர்)

ஈகர், ஈகரி, ஈகரம் : காரைநகர், பூநகரி (பொன்னேரி)

நொச்சி : ஒருவகைச் செடி; நொச்சிகாமம் (நொச்சி+அகம்), கிளிநொச்சி (கருநொச்சி—கழுநொச்சி—கிளிநொச்சி)

வத்தை : வத்தம் : நெற்பயிர் செய்யும் இடம், நெல்வயல் தாழ்ந்த இடம்; வாதரவத்தை, (வாதுரம்—மரம்) சக்களாவத்தை, சூராவத்தை (சூரை முட்செடி) பழந்தமிழர் குடியிருப்புகள் வட்டமாக அமைந்திருந்தன. (குடிசைகள்) வட்டம் என்ற பின்னொட்டுடைய ஊர்கள் தஞ்சாவூரிப் பகுதியில் இன்றும் உள்ளன.

வட்டம் : வட்டாவத்தை, வட்டக்கச்சி.

வயல் : கல்வயல், சங்கத்தார் வயல்.

வளம் : கந்தவளம், இலங்கைவளம்.

வளை : இருப்பிடம்—வளைந்து செல்லும், பாதை; எனி வளை: ஆழியவளை (கடலோரமுள்ள ஊர்), முள்ளியவளை, கல்வளை. கண்டாவளை (கண்டல்+வளை). பெருவளை, கழுதாவளை.

வல்லை : பெருவளை, வன்றிலம்; வல்லை. (உடுப்பிட்டி)

வாடி : சில நாள் தரிப்பிடம் : சின்னவாடி.

வாய் : அல்வாய்.

விளை : விளைவேவி.

விளான் : விளவு—விளாமரம் —நிலப்பிளவு, விளரை—மென்மை, இளமை : சிறுவிளான், பெரியவிளான், வசாவிளான், வறுத்தலைவிளான்.

வெட்டுவான் : வெட்டித் திருத்திய இடம் : முள்ளி வெட்டுவான், வேப்ப வெட்டுவான், மயில் வெட்டுவான் (மயிலம்—ஒரு மரம்) கொண்டை வெட்டுவான் (கொன்றை)

வெட்டி : வெட்டித் திருத்திய இடம் வங்வெட்டி, அளவெட்டி (ஆழ வெட்டிய இடம்—அளம்(சேறு) வெட்டிய இடம்) ஆளவெட்டிக்குளம்.

வெள்ளம் : வெள்ளவத்தை. வெள்ளம் போக்கடி (வெள்ளம் பொக்கட்டி)

வெளி : மலை கண்டவெளி; அம்பாவெளி, மங்கலவெளி பெரியவெளி, உணாவெளி (புத்தளம்) புதுவெளி (பொல்லன்றுவை)

வேவி : ஒரு நில அளவை நீர் வேவி, திருநெல்வேவி, அச்ச வேவி (அச்சன் + வேவி), கட்டடவேவி (கட்டம்காடு), விளைவேவி சங்குவேவி (சங்கம் + வேவி)

வே வேயம் வேரல் : மூங்கில் : வேயாவில், வேரக்கேணி¹ வேவில் பிரம்பு.

கிரிமலை : கிரி + மலை = கிரிமலை = கிரிமலையாயிற்று என்பர் சிலர். நகுலகிரி,¹ திருத்தம்பலேச்சரம், நகுலா சலம், வீணாகாணபுரம், கந்தரவ் நகரம் மறுபெயர்கள். பிருகுமுனி இட்ட சாபத்தால் கிரிமுகம் பெற்ற ஜமதாகி கிணி முனிவரி இம்மலைத் தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கப் பெற்ற இடமாகையால் நகுலேஸ்வரம் என்று பெயர் பெற்று, தமிழில் கிரிமலை ஆனதென்பர். இதன் மூர்த்தியும் குளத் தீர்த்தமும் புனிதமானவை. கடலோரமாக நீண்டு கிரி போன்று இருக்கும் 40 அடி உயர்க்குன்றென்பதே இப்பெயரிக்குக் காரணம். வடபகுதி மக்கள் இறந்தோரது சாம்பலை இங்கே கரைப்பது வழக்கம். பல நோய்களுக்கு மருந்தாகும் ஊற்றுள்ள கேணி இங்கே உண்டு. ஜம்புகோளபட்டினம் என்று அழைக்கப்பட்ட திருவடிநிலை இதற்கு அண்மையில்

1. ‘நாகுலம் நாம ஸம்கத்தம் அஸ்தி ஸ்தானம் மகிதலே’ என்கிறது குதலம்ஹிதை. நாகுலம், நாகுலம் : கிரி.

உள்ள கடற்துறை. வெள்ளரகக் கிளையைக் கொண்டு வந்த சங்கமித்தையும்; புத்த சமயத்தைப் போதிக்க வந்த மகிந்தனும் வந்து இறங்கிய இடம். (ஜம்பு—நாவல்) நாவலந்துறை இதன் மறுபெயர். கி.பி. 1343ல் பாப்பாண்டவரின் பிரதிநிதியாக இலங்கைக்கு வந்த ஒருவர் கிரிமலையைப் பற்றிக் கூறியுள்ளார்.²

தல்லூர் : கி. பி. 13ம் தூற்றாண்டு தொடக்கம் ஆரியச் சகிகரவர்த்திகள் என்ற பட்டத்தோடு யாழ்ப்பாண அரசை ஆண்டு வந்த மன்னரின் தலைநகராக 400 ஆண்டுகள் இருந்துள்ளது இந்நகர். இங்குள்ள கந்தன் கோயில் இம்மன்னர்களால் வழிபடப் பெற்றது. புவனேசபாகு காலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்கும் தலம். சிங்களவரால் ஒரு முறையும், பறங்கியராற் பல முறையும் அழிக்கப்பட்டது. காலந் தவறாப் பூசை கஞ்சகும், ஆறுமுக மூர்த்தியழகிந்தகும் சடு இணை கிடையாது. நல்லூரில் அரண்மனையொன்றும், வேறு பல உடைபாடுகளும் இருக்கின்றன. யழுனாரி (யழுனாரி) என்னும் திருக்குளமும் உண்டு. இங்கே ஆண்டு தோறும் ஆணி மாதம் தொடங்கி நடைபெறும் 25 விழாக்களின் சிறப்பினை வேறெங்கும் காண்பதறிது. அருட்குரவர் பரம்பரையொன்று நல்லூர், கிரிமலை, கொழும்புத்துறை ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு அருளாட்சி செய்து வந்தது. கடையிற் சுவாமி, செல்லப்பா சுவாமி, யோகரி சுவாமி ஆகியோரே அவர்கள். நல்லூர் தேரடியே அவர்களது அருட்டுமி. அவர்களது அருளாட்சிக்கு உள்ளாணோர் இன்றும் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் சிவநெறி சார்ந்த செம்மையுற்ற நாடாகும்.

2. John de Marignelli : “There is a perennial spring at the foot of the mountain.”

காவிட்டபுரம் : சோழநாட்டு இளவரசி மாருதப்புரவீகவல்லி, குஷ்ட நோயும், குன்ம நோயும், குதிரை முகமுடையவ ஸாக இருந்தாள். நகுலேஸ்வரம் (கீரிமலை) வந்து நகுல முனிவரின் ஆசி பெற்று கீரிமலைத் தீர்த்தத்தில் நீராடி நோய்களும் குதிரை முகமும் நீங்கப் பெற்றாள். இவ்வே மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலைக் கட்டுவித்தவன் என்பது கதை. அதொல் மா+விட்ட+புரம் (மா-குதிரை-முகம் நீங்கிய) என்ற பெயரைப் பெற்றது என்பர். மாவுத்தர்+புரம், மாவிட்டபுரமாயிற்றா என்பது ஆய்விற்குரியது. (மாவுத்தர்-யாணப் பாகர், பழக்குவோர்.)

வல்விபுரம் : யாழ் குடா நாட்டின் கிழக்குக் கரையில் உள்ள விள்ளுவு கோவில். இடத்துக்கும் ஆயிற்று. இலங்கையில் உள்ள விள்ளுவு கோவில்களில் சிறப்பு மிக்கது. இந்தியாவில் இப்பெயர் கொண்டழை ஊர் உள்ளது. இவ்விடம் ஒரு பெரிய கப்பல்துறையாகவும் இருந்தள்ளதாகத் தெரி கிறது. இங்கே சில வட இந்தியஅரசரின் நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. திராவிட பாரம்பரியத்தை தெரியப்படுத்தும் இறந்தோரை அடக்கம் செய்யும் ‘முது மக்கள் தாழி’ (சமத்தாழி -பா) ஒன்றும் கண்டெடுக்கப் பட்டது. இதன் மறுபெயர் சிங்கபுரம் என்பது. யாழ்ப் பாண நல்லூர் (சிங்கை நகர்) அரச இருக்கையாகு முன்னர் வடபாகத்து மன்னர்களின் தலைநகராக இரு விளங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடப் பணி களை மேற்கொண்ட போது மண்ணில் தங்கத் தாம் பாளம், மற்றும் பல பொருட்களுடன் ஒரு ‘தங்கத் தகட்டு’ கல்வெட்டும் கிடைத்தது. (valliparam Gold Plate) இது கி.மி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது பெலத்த மத்திற்குரிய பராக்கிருதத்தில் எழுதப்பட்டு உள்ளது. நான்கு வரி கொண்ட இக்கல்வெட்டின் நகல் ஒன்றையே நாம் பார்க்க முடியும். இதன் வாசகமும் பொருளும் பின்வருமாறு .

1. மஹாரஜ வஹயஹ ராஜ ஹ அமேதே
2. இலிகிரயே நகதிவ புஜ மேநி
3. பதகர அதநேஹி பிய (ப) க, திள
4. விஹாரோ காரிதே—

மகாராஜா வஹயஹ ராஜாவின் அமாத்யன் (அநுமதி யால்) இலிகிரயில் நாகதீவத்து புஜமேனி பதகர அதனேயில் (பத்தனத்தில்) பியஸ்திலை (பியபக்திலை) விஹாரம் செய்யப் பட்டது. (கட்டப்பட்டது) (இதன் வாசிப்பும் பொருளும் : டாக்டர் இரா. நாசசாமி—தொல்பொருளியல் ஆய்வாளர்) இந்த மன்னன் வசபன் (2ம் நூற்றாண்டு) என்று கருதப் பட்டாலும், வேறு கல்வெட்டுக்களில் இவன் பெயர் வசப என்று இருக்கும் போது இப்பொன்னேட்டில் மட்டும் ‘வக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்னாறு தெரியவில்லை. இக் காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தோரில் தமிழரும் புத்த சமயை களாக இருந்துள்ளனர். காஞ்சியில் அக்காலத்தில் எல்லாச் சமய பீடங்களும் இருந்தன. பல மொழிகளும் அங்கே கற்பிக்கப்பட்டன. அதே போன்று திராவிடரில் (தமிழர்) கைவரும் இருந்தனர். புத்த, சமண சமயத்தவரும் இருந்தனர். ‘நாகதீப’ என்றதனால் யாழ் குடா இப்பெயரைப் பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது. இம் மன்னன் வேறு மன்னனாகவும் இருக்கலாம். விள்ளுவு கோவிலைத் தவிர வேறாக ஒரு புத்த விகாரையும் இருந்திருக்கலாம். ‘பதகர’ (வடகரை) அத்தான் குடத்தனை போன்ற இடத்தைச் சுட்டுவதாகவும் இருக்கலாம்.

யாழ்ப்பாணம் : இதன் மறுபெயர்கள் : நாகதீபம், நாகநாடு, மணிபல்லவம், மணிபுரம், மணிநாகதீவம், மணற்றி, மணலூர் என்பன. இவை தற்போது வழக்கில்லை.

யாழ் வாசிக்கும் பாணன் ஒருவனுக்கு ‘மணற்றி’ என்ற இடத்தை மன்னன் ஒருவன் பரிசிலாகக் கொடுத்தமையினால் யாழ்ப்பாணன் ஊர், யாழ்ப்பாணம் என்றாயிற்று. இது ஒரு சிறிய பகுதியை மட்டும் குறித்து (அரியாலை+பாசையூர்)


பின்னர் முழுக்குடா நாடும் இப்பெயர் பெறுவதாயிற்று என்பார். அக்காலத்தில் யாழ் குடாநாடு இலங்கைத் தீவோடு பல காலம் தொடர்பின்றி தனித்தீவாக இருந்துள்ளது. ஆணையிறவு தொடக்கம் சண்டிக்குளம் வரை ஆழ்கடலாக இருந்து அவ்வழியால் நாவாய்கள் போக்குவரவு செய்துள்ளன என்பதும் தெரிய வருகிறது. மணிமேகலை தரும் செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. காயல்பட்டினம், கொற்கை, தொண்டி, மாந்தை ஆகிய இடங்களுக்கிடையில் கப்பல் வாணிபம் நடந்தது. பின்னர் கொற்கை, மாந்தை ஆகிய இடங்கள் மண் குவிப்பினாலும், பூம்புகாரும் சிங்கை நகரும் (வல்லிபுரம்) கடற்கோள்களினாலும் அழிந்தன. அதனால் கடல் வாணிபம் தொண்டி, மண்ணித்தலை, ஊர் காவற்றுறை, நாகப்பட்டினம் ஆகிய துறைகள் ஊடாக நடைபெற்றது.

சில சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாணத்தை 'இயக்பாண தேசம்', 'யாட்பாண தேசம்' என்று குறிக்கப்படுகின்றது. நாகதீபம் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது என்று மகாவம்சம் கூறுவதனால் இந்நாடு அக்காலத்தில் தெண்ணிலங்கை அரசருக்கு உட்பட்டிருக்கவில்லை. 12ம் நூற்றாண்டுக்கு முன் சிற்சில காலங்களில் யாழ்ப்பாணம் சோழ மன்னரால் ஆளப்பட்டுள்ளது. இத்தீவு முன்னர் சிறப்புற்றிருந்து பின்னர் கடல் கொண்டு அழிந்தது. அதன் பின்னர் மணல் மேடாகத் தோன்றியது. கிரிமலை முன்னிருந்த ஒரு மலைத் தொடரின் எஞ்சிய பாகமே. முன் பிருந்த நிலப்பகுதியும் மலையும் வடபகுதிக் கடலில் மூழ்கி அழிந்தன.


சங்க இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் 'ஏழ்பனை நாடு' யாழ்ப்பாணத்தையே என்பார் சில அறிஞர். ஆரியச் சக்கரவர்த்தி குண்டுஷன் சிங்கையாரியனுக்கு அடியாரிக்கு நல்லார் என்ற அமைச்சர் ஒருவர் இருந்துள்ளார். அவரே சிலப்பதிகார உரையாசிரியர் என்று சில ஆய்வாளர் கருதுகின்றனர். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்—




புகழ் பெற்ற யாழ். கல்லூர் கந்தசாமி கோவில்—
முன்தோற்றம்.



கி.பி. 2ம் நூற்றாண்டு—வல்லிபுரம் தங்கக் கல்வெட்டு.
(பொன்னடு) இதிலுள்ள மொழி ஆதிப்பிராமி



யாழ்ப்பாணம் கோட்டையின் வடக்குப் பக்கம்
வீரசிங்கம் மண்டபம் முன்—உலகத் தயிழாராய்ச்சி
மாநாட்டு (1974) துன்பியல் விகற்றில் உயிர் கீத்தோரது
வினாவுச் சின்னங்கள்.



கவகண்டிகள், விடை, சேது பொறித்த யாழ், சிங்கக்
ஆரியச் சக்கரவர்த்திகளின் 'சேது' காணங்களில் உள்ளு.

திருப்புகழ்ப் பாடவொன்றில் நல்லூர் முருகனை ‘பொற்பரபை நெடுமதில் யாழ்ப்பாணாயன் பட்டினமருவிய பெருமாளே’ எனகிறார். ஆயர் குலத்தினர் குடியிருக்கும் பட்டினம் என்றே குறிப்பே இது. தென் கண்ணடத்திற்கும் இலங்கைக்கும்—குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கும்—இடையறாத் தொடர்புகள் இருந்துள்ளது. பாணர், யாதவர், ஆரியர் (யானை பழக்குவோர்) என்போர் அரியாலை (ஆரியர் + எல்லை) போன்ற இடங்களில் வந்து குடியேறி னார் இவர்கள் தம்மை ஆரியர் என்று கூறிக்கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து வருவோர் தம்மை ஆரியர் என்றார். தமிழ்நாட்டினரும் இவர்களை அவ்வாறே அழைத்தனர். தமக்கு விளங்காத மொழியைப் பேசிய காரணத்தால் அவர்களை இவ்வாறு அழைத்தனர். பெரும்பாலும் கண்ணட நாட்டு யானை பழக்குவோர் தமிழ்நாட்டில் இருந்தனர். ‘அவர்கள் ‘ஜி’, ‘ஜீ’ ‘அப்புது’, ‘அப்புது’ ‘ஆது’, ‘ஆது’ என்ற சொற்களால் யானைகளைப் பழக்குவர் என்று நச்சினார்க்கினியர் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார். ‘மூல்லைப் பாட்டி’லும் இது காணப்பெறும்.

மணலூர் என்ற பெயரையே சிங்களவர் ‘வெவிகம்’ என்றனர். யாழ்ப்பாணத்து இடப்பெயர்களின் சில மலையாள, தெலுங்கு இடப்பெயர்களின் சாயலைக் காணலாம். எழு, இட்டி, சிட்டி என்பவையே அவை. (அச்செழு, உரெழு—போயிட்டி, தையிட்டி, குரும்பசிட்டி, ஞம்பசிட்டி) சிங்களவர் யாழ்ப்பாணத்தை ‘யாகாபத் பட்டுன்’ ‘யாப்பா பட்டுன்’, ‘யாப்பனே’ என்று அழைத்தனர். வியாளப்பட்டினம்—யானைப்பட்டினம். (வியாளம்—யானை, புலி, பாம்பு) யாழ்ப்பாணத்தில் ஆணைப்பந்தி என்னும் பெயர் பல ஊர்களில் உண்டு. மற்றும் யானை இறவு, யானைப்பாலம், ஆணை விழுந்தான் என்பனவும் உள்ளன. யாழ்ப்பாணம் என்னும் பெயர் கி. பி. 1435ம் ஆண்டுக்

காலத்திலேயே குறிக்கப் பெற்றுள்ளது. இது தனித் திவாக இருந்து 12ம்நூற்றாண்டுக்குப் பின்னரிதான் இலங்கையோடு தொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆகவே இந்த நிலம் தொடுக்கப்பட்ட நிலம்—பண்ணை. யா—தொடுத்தல்; சேரித்தல். பண்ணை—இறங்குதுறை; நீரால் குழப்பட்ட இடம். இதுவே யா+பண்ணை; யாப்பாண—யாழிப்பாணம் ஆகியது எனலாம். பெரிய நிலமாகிய இலங்கையோடு தொடுக்கப்பட்ட நிலம் யாழிப்பாணம் என்று பெயர் பெற்றது. மணிபல்லவம் (பல்லவம்—தளிர்) இலங்கை என்ற மரத்தின் தளிர் போன்ற யாழிக்குடா நாடு; மணிகளும் கிடைத்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. இப்பட்டினம் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம் இன்று சிரபிந்து கிடக்கிறது. ஆரிய குளம், அடியாரிக்கு நல்லாரி குளம், புல்லுக்குளம், பாணன் குளம் போன்ற 27 குளங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டு விட்டன. இராசாவின் தோட்டம், நாயன்மாரி கட்டு, ஆணைப்பந்தி, கந்தர் மட்டம், கொட்டடி (கோட்டையடி) என்ற இடங்கள் இந்நாளில் உள். இங்குள்ள டச்சுக்காரரின் கோட்டை தமிழர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

கைதை : கைதை + அடி (கைதை—ஒருவகை தாழை) **யாக்கரை :** ஆயக்கரை, யாக்கரை ஆனது. (ஆயம் + கரை; பெருவெளியினருகே நீர்க்கரையுள்ள இடம்) புலோலி : புலவு + ஒல்லை; ஏழாலை= ஏழு + ஆல் + ஆய்; சில்லாலை= சில்லை + ஆல் ஆய் (சில்லை, சிறிய—ஒருவகை ஆல்) பலாலி (பலாலை) பல + ஆல் + ஆய்; இளவாலைலி : இளம் + ஆல் + ஆய்; சங்கத்தானை; சங்குவேலி; சங்கானை சங்கரி (சங்கு அறுக்கும் தொழில் உடையோர் குடியேறிய இடங்கள்.) சங்கரிதானை= சங்கத்தானை; சங்கரி + வேலி; சங்குவேலி சங்கனாச்சேரிகள் சங்கானை, சாவகுக்சேரி : சாவகரி + சேரி (சாவகர்-முஸ்லிம்கள் 1871ல் தென்நிதியா காயல்பட்டினத் திலிருந்துவந்து குடியேறியோர் வாழ்ந்த இடம். உசன், முக மாலை போன்ற அண்டை ஊர்களிலும் இவர்கள் இருந்தனர்.

மயிலிட்டி, மயிலியதனை, மயிலங்கூடல் ! மயிலம் என்ற மரத்தின் பெயரால் உண்டானவை.

மாலிசந்தி

(யாழ் மாவட்டம்) மால் + சந்தை → மால்ச்சந்தை → மாலிசந்தி. மாலைச்சந்தை = Malisanthai → மாலிசந்தி. இங்கு முன்னர் இருந்த சந்தை இல்லாமல் போக, அந்த இடம் சந்தியாக இருந்த காரணத்தால்—‘மாலி சந்தி’யாகி விட்டது; ‘மாலி ஹந்தி’ என்ற சிங்களப் பெயர் மீன்சந்தை யைக் குறிக்கும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, திரும்ப வாசிக்கப் பெற்றதனால் வந்த மாற்றம். சந்தைக்கு மால் (கொட்டில்) போட்டு, கட்டிடம் அமைத்து இக்கால ‘சந்தை’ உருவாகிறது. சந்தைகளிற் பல வகை காலைச் சந்தை, பகற்சந்தை, மாலைச் சந்தை, நாலுமணிச் சந்தை, இராச் சந்தை, நூள்ளான் சந்தை, வாரச் சந்தை, முறைச் சந்தை ஆகியன். சிங்கள ‘பொலை’ச் சந்தை என்பது தமிழ் ‘பொழுதுச் சந்தையின் திரிபே. பொழுது—பொல எனச் சுருங்கியது. மாலிசந்தி, அல்வாய் என்னும் ஊரில் உள்ளது. அல் + வாய் (அல்—இருள் வாய்—இடப் பெயர் களுள் ஒன்று). இரவுச் சந்தை கூடுமிடம். மலையாளத்திலும் இவ்விடப் பெயர் உண்டு: நூள்ளான் சந்தை (கரை வெட்டி) ஒரு குறித்த நேரம் கூடி சிறிது நேரத்தில் ஏறும்புக் கூட்டம் கூடிக் கலைவது போற் கலைந்து விடும்.

பகற்கடை, இராக்கடை என்றும் சந்தைகள் இருந்தன. சில இடங்களில் இவை முறையே பலெஹல்காட் (Pahelkad) ராக்காட் (Rakkad) என்று மலையாள மொழியிலும்; பலெஹலக்கடே (Pahelakade) றாக்கடே (Rakkade) என்று சிங்களத்திலும் வரும். இதுவே; ஹசெல்கோட் (Hasaelkod) றாக்கோட் (Kakkod) என்று கண்ணடத்தில் வரலாம். கேரளத்து ஏரினாகுளம் (Ernakulam) முன்னரிமண் + ஏறின் + குளம் என்றிருந்தது. மண் விடுபட்டுப் போய், ‘ஏறின

குளம் மட்டும் எஞ்சியது. இதுவே நாளைடவில் ஏர்னர் குளம் ஆனது.

இவையெல்லாம் பிறமொழிகளால் வந்த மாற்றங்கள். இத்தகைய மாற்றங்கள் இலங்கை வாழ் தமிழரின் 'மரபு வழித் தாயகம்' கோட்பாட்டை உடைக்க உதவுவனவாகும். ஒமங்கை : இதுள்ளதீதை என்பதன் திரிபே. உள்ள நாட்டுச் சந்தை; மாந்தை—மகாசந்தை; இது வெளி வாணி பம் செய்யும் இடம். கீழ் மாகாணத்து உகந்தையும் சிங்கள வரால் ஒக்கந்த என்று வழங்கப்பெறும். யானை இறவு; யானைப் பந்தி, யானை மாலம்; மாந்தைத் துறை மன்மேடான பின் வன்னி நாட்டிலிருந்து ஏற்றுமதிக்காகக் கொண்டு வரப்பட்ட யானைகள் ஆணைப்பந்தி போன்ற இடங்களிற் தங்க வைக்கப்பட்டன. இவை ஊர்காவல் துறை—யானைப்பாலம்—யாழ்ப்பாணம் பண்ணை—வழியாகவே தென்னிந்தியாவுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப் பட்டன; பரந்தன் ஊடாக பரவைக்கடலில் இறக்கி நடக்க வைத்து இயக்கச்சி முனைக்கு வந்து பின்னர் பயணம் தொடரும். இதில் சில யானைகள் இறப்பதும் உண்டு. பரந்தன்; குஞ்சப்பரந்தன்; பரந்த வெளியையும், பரவைக்கடலையும் இவை குறித்தன. கரணவாய்; கரை+அணை+வைத்தது+இடம்: இடம் அற்றுப் போக—கரை அணைவை; கரணவாய் ஆகியது. தொண்டமாளாறு; தோண்டு+மன்னு+ஆறு ஏரிக்கு அணைகட்டி ஊரில் புகாத வண்ணம் அணைகட்டி, கரையை வெட்டி ஆழப்படுத்துவது தேவைப்பட்டது. கரவெட்டி, (கரை+வெட்டி) கரைவெட்டியானது. வல்வெட்டி என்னும் பெயரும் அவ்விடத்தில் இருந்த வல்லி (வல்லு)ச் செடிகளை வெட்டி குடியிருப்பு அமைந்த காரணத்தால் வல்லு+வெட்டி—வல்வெட்டியானது. இவ்வூரின் அருகே இருந்த கடற்துறை வல்வெட்டித்துறை ஆகியது.

உயர்மான இடமாகிய உடுப்பிட்டி—இமையாணனில் குந்து ஒடை (அகழி-வாய்க்கால) தொடங்கி சமரபாகு

ஊடாக வல்வெட்டியை அடைந்து வல்வெட்டித்துறை தீருவில் பக்கமாகச் சென்று அம்மன் கோவில் முன்பாக இறங்கி வல்வைக் கடலோடு தொடுகிகிறது. உடேப்பிட்டி (ஒடைப்பிட்டி) என்பதும் சரியே. இமையாணன் (குறிச்சி); இமையாள்+நன் (இமையவள்—பார்வதி: நன்—கொழுநன்—கணவன்; சிவன்) இமையாணுதேவன் என்ற சங்கில மன்னனீன் தளபதிகளில் ஒருவனது பெயரால் இக்குறிச்சிப் பெயர் உண்டானது. சமரபாகு: சமரபாகுநேவன் என்ற ஆட்பெயரால் உண்டானது. பொலிகண்டி: பொழிலர்+கண்டி (பொழிலர்—மரம் வெட்டிவோர்: பணைதறிப்போர்) கொத்தாவத்தை; கொத்தர்+வத்தை (கொத்தர்—மரங்களைக் கொத்திப் பிளந்து வேலை செய்வோர்—பணை தறிப்போர்) வடமராட்சி; தென்மராட்சி; வடத்மறவர்+ஆட்சி (வடத்மீயர்+ஆட்சி) தென்+மறவர்+ஆட்சி (தென்+மீயர்+ஆட்சி) சோழ நாட்டின் வட பகுதியிலிருந்து வந்த மறக்குடிகள் (தேவரி, மீயர்) முதலில் குடியேறி நிலைத்த இடம் வடமராட்சி என்றும், தென் தமிழ் நாட்டின்—நாஞ்சில் நாடு, மலையாள நாட்டிலிருந்து வந்த மறவர் குடியேறிய இடங்கள் தென்மராட்சி என்றும் பெயர் பெற்றன. வடமராட்சியில் ஆதியில் விஷ்ணு வழிபாட்டைக் குறிக்கும் வல்லிபுரம்—மாயக்கை போன்ற ஊர்கள் உண்டு. குறிச்சிப் பெயர்களும் இமையாணதேவன், சமரபாகுதேவன் போன்ற பெயர்களில் உண்டு. தென்மராட்சியில் கண்ணகி, அம்மன். நாகவழிபாடும், மறவக்குறிச்சி—மறவன்புலோ போன்ற பெயர்களும் உண்டு. பீசாலை மீ+சாலை—மேற்குசாலை (மீ—மேற்கு) கொடிகாமம்—கோடி+காமம்—கொடிகாமம் என்று மருவிற்று: கிழக்கூர் (கோடி—கிழக்கு) தமிழ்நாட்டு கோடியக்கரை (கோடிக்கரை) கிழக்குக் கரை என்பதையே.

மட்டக்களப்பு: மட்டம்+களப்பு, கஜபாகு மன்னன் காலத்துக் கண்ணகி கோவில் காரேறு முதூரில் உண்டு. பல மன்னர்களும் வந்து வழிப்பட்டமையால் மாளிகாவத்தை என்று பெயர் பெற்றது. மன்னரும் அதிகாரிகளும் பொழுது

போக்கிய இடம் சிங்காரத் தோப்பு. ஒரு அரசி மன்னனுடன் திரை மறைவிலிருந்த கண்ணகி படிமத்தைக் காண விரும்பி திரையை நீக்கிப் பார்த்த பொழுது அவளது கண்கள் குருடாகின. மன்னன் தன் கண்ணால் பாரிக்கும் வெளி அவ்வளவும் கண்ணகி கோவிலுக்கே என்று நேரித்தி வைத்து வேண்டினான். அரசி கண்பாரிவை பெற்றான். இவ்விடம் ‘கண் காண் வெளி’ என்று இருந்து பின்னர் கங்கள் வெளியாக மருவி விட்டது என்பர். மட்டகளப்பு மக்கள் பெரும்பாலும் புத்தளம், சிதவாக்கை போன்ற இடங்களிலிருந்து வந்து குடியேறியோரே. மட்டக் களப்பு முக்குவதேசம் என்றும் பெயர் பெறும். வேளாளர், முக்குவரி சங்கமர் பெரும்பாலும் வாழும் பகுதி. கலிங்கமாகன் காலத் தில் பல முக்குவக் குடிகளை மட்டக் களப்பில் குடியேற்றி னான். வைணவ, வீரசைவ குடிகளும் இருந்தன. வீரசைவரி சங்கமர் என்று அழைக்கப்படுவர். சங்கமன் கண்டி என்ற ஊரிப் பெயர் இதன் காரணமாக வந்ததே.

கொக்கட்டிச் சோலையில் இன்றும் சங்கம பூசாரிகளே பூசை செய்வர். சங்கமர் மல்லிகாரிச்சனபுரத்திலிருந்து (கண்ணடம்) வந்ததாக அவர்களது ஏடுகள் கூறுகின்றன. கொக்கட்டிச் சோலை சிவாலயமே வெருகலுக்கும் பூமுனைக்கும் இடையே உள்ள ஒரே சிவாலயம்.

சிதவாக்கையிலிருந்து குடிபெயரிந்து வந்தோர்—நிலமை யிறாளையும், மகன் இராஜ பக்கிஷ முதலியும் ‘தளவில்’ வீலே (மட்டக்களப்பு) போய் இருந்தாரிகள். வண்ணாரி, சங்கரவரி, தட்டாரி, கிண்ணறயரி, ஒளியரி முதலாணோரும் வந்து குடியேறினர். இராஜபக்கிஷ முதலி, பட்டங்கட்டின முதலி, அவரி உறவினர் ‘காளாஞ்சி அப்புகாமி’ ஆகியோர் இறக்காமத்தில் போய் தங்கினர். பட்டிய வத்தவளை, வாடி முனை, பாமங்கை, கல்மடு, கோவில்மேடு, பட்டிமேடு, மேட்டுவெளி, பள்ளவெளி, வேகாமம், வல்லிப்பத்தான் சேலை, திவிளாளை வெளி, பொத்தாணை வெளி, வழ்மியடி வயல், பட்டிப்பளை, அனுக்கண் வெளி,

சிங்காரவத்தை, நாதனை போன்ற இடங்களிலும் குடியேறினர். செங்கல்டி : செங்கல்+அடி, வரணி : வரள்+நீர் (வரண்ட நிலம்)

சமுக, குலப் பெயர் களினாலும் பல இடப் பெயர்கள் அமைந்தன : மறவர், செம்மார், வேளார், மள்ளர், சண்ணத்தார், சாவகர், சோழியர், குறும்பர், சிவியார், ஆரியர், வியாபாரி, பொழிலர், சோனகர், கொல்லர், தட்டார், தச்சர், கண்ணார், கரையாரி, அம்பட்டர், வண்ணார், துளுவர், கொத்தரி, கச்ச வடகாரர் பழையர், பாணரி, தணக்காரர் (தாணைக்காரர்) மாவுத்தர், சாண்டார், சேணியர், வன்னியர் ஆகியோர் பெயரில் ஊர்கள் உள்ளன.

இலங்கையில், குறிப்பாக யாழிப்பாணக்குடா நாட்டில் மலையாள, கருநாடக, ஆந்திர மாநிலங்களிற்காணப்படும் ஊர்ப்பெயர்களும் உள்ளன. அந்தப் பகுதிகளிலிருந்து வந்து இங்கே குடியேறியோர் தமது பழைய ஊர்ப்பெயர்களை இந்த இடங்களுக்கும் இட்டனர்.

பரவலாக, தமிழ்நாட்டுப் பெயர்கள் வட இலங்கையில் உள்ளமை தெரிந்ததே.

பகுதி III

சிங்கள இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை

பன்மொழிப் புலவரும் மொழியில் ஆய்வாளருமான சவாமி ஞானப்பிரகாசர் (1937 : 34) “இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங்களத்தை ஆசிகிக் கொண்டு தாங்களும் சிங்களவர் ஆளார்கள். முந்திய தமிழ்ச் சிங்களர் வைத்த ஊரிப் பெயர்களையே நாம் இன்றைக்கும் வழங்கிக் கொண்டு அவற்றைச் சிங்களப் பெயர்கள் என்கிறோம்” என்கிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களிற் காணப்படும் திணை வகை நிலப் பகுப்பிற்குரிய இடப் பெயர்கள் பொதுவாக இலங்கை முழுவதிலும் குறிப்பாகத் தென்னிலங்கையிலும் அமைந்திருக்கின்றன. தென்னிலங்கையிற் காணப்படும் திணை வகைப் பெயரிக் கூறுகள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. இவற்றில் பல உருக்குலைந்து மாறுபட்டிருக்கின்றன. வேரிச் சொற்களை ஆய்ந்து தெளியும் போது உண்மையான வடிவத்தைக் கண்டு கொள்ளலாம்.

அகம்கம : Ahangama—அகம்+கமம்

அத்துறுகிரிய : Atturugiriy—அத்து+று+கிரி

அவிசாவெல : Avissawella—ஆவியரி+எல்லை

அம்பலங்கோட : Ambalangoda—அம்பலம்+கோட

அம்பங்தோட்ட : Hambantota—அம்பன்+தோட்ட

அகலவத்த : Agalawatta—அகளம்+வத்தை

அளவ்வ : Alawwa—அளளல்+வாய்—அளவாய்—அளவ

அம்பாற : Ampara—அம்பாலூரி—அம்பையூரி — அம்பாலூர் அம்பாற—அம்பாறை (அம்பை—பாரிவதி, பின்னர் கண்ணகிக் காயிற்று)

அம்பன்+ஆறு—அம்பாறு—அம்பாறை

ஆனைமடுவ : Anaimaduwa—யானை+மடு

இறம்புக்கன : Rambukkana—இறம்புட்டான்+காணம்(கண)

திறிட்யகம : Ridiyagama — இருடி+அகம் — (இருடி— முனிவள்)

இரத்தினபுரி : Ratnapuri—இரத்தின+புரி

வத்தெகம : Baddegama—வத்தம்+கம

பண்டாரவெல : Bandarawela—பண்டார+வெள (வெளி)

புட்டளை : Buttalai—புல்+தலை (புற்று+தலை)

பலப்பிட்டிய : Balapitiya—பாலைப்+பிட்டி

பொறல்ல : Borella புற எல்லை (கோட்டைக்கு புற எல்லையான ஊர்)

பெம்ம : Bemma—பெம்மல்—உயர்த்துதல், வரப்பிடுதல், சுவர்போற் கட்டல்

வெள்ளங்தோட்ட : Bellantota—வெள்ளம்+தோட்டம்

பெம்முல்ல : Bemmulla—பெரும்+மூல்லை

பதுள்ள : Badulla—வட்டில், வட்டில, பகரம் மேவியது

தெவிநுவர : Devinuwara— தெவி+நகரம் (தெவியோ— தெய்யோ)

தோடங்கால்லங்த : Dodangaslande — தோடம்+காடு+ அலந்தை (தோடைக் காட்டுக் குளம்)

தெஹியோவிட்ட : Dehiowita தெய்வ இடம்(இட்ட இடம்)

தெஹிவெல : Dehiwela தெய்வவளை — கிருஷ்ணன் தெய்வம் கோயில் கொண்ட ஊர்

தெவி (தெவி) + வளை—தெய்வளை
 தெமட்டகொட : Demata gedda—தெமிழு + கொட நாளடை
 வில் தெமட்டகொட ஆனது
 தண்டகருவ : Dandagamayura—தண்டம் — யானை செல்
 லும் வழி, தண்டகமம்
 தொம்பே : Dompe தொம்பெ — தானியம் சேகரிக்கும்
 இடம் தொம்பே
 எகிரியன்கும்புற : Ekiriyankumbur—எகிகிரியன் + கும்புற
 (குறும்பொறை)
 எல்ல : Ell—எல்லை
 எகாவியகொட : Eheliyagoda — எகாவியர் + கொட
 (வண்ணார்)
 எல்லப்பொட்டண : Ellapotana—எல்லைப் பொட்டணை
 ஏற்றங்கட : Ettankada—ஏற்றம் + கடை
 எதிரிகொட : Edirigoda—எதிரிகொட (எதிரிகுடி)
 கொடகாவெல : Godakawela — குட + கஹா + வினை
 (சின்ன காடு)
 கம்பொல : Gampola—கங் + பொல, (கங்கை + பொல)
 கம்பஹா : Gampaha — கமுகு + புவசி + கஹா (கமுகு +
 பாக்கு + காடு) குக்கம்—கமுகு
 கல்லீல : Galle—கல்லு, கல்லீல—காலி
 கல்மிதியன்வெவ : Galmitiyan Wewa—கலமிதியன் வாவி
 (கல் மிதிவைத்த குளம்)
 கங்கொடவில : Gangodawila—கங்கை + ஒடை + வினை
 கல்கடவெல : Galkadawela—கல்கட்டு வாவி
 கல்குளம் : Galkulame—கல் + குளம்
 ஹப்புத்தளை : Haputale — சப்பு + தலை, சா + புத்தளை,
 சா + புகு + தலை
 ஹக்கல : Hakgalla—சா + கல்லு

ஹு-னுப்பிட்டி ய : Hunupitiya—சன்னைப் பிட்டி
 ஹெட்டி யாவத்த : Hettiarwatta—செட்டி + வத்தை
 ஹப்புகாஸ்தென்ன : Hapugastenne—சப்பு + காடு + தானை
 (தினை) சப்பு மரத்தானை
 ஹெங்தல : Heledhala—செந்தலை—செம்மேடு
 ஹூரண : Horans—சோரண் + தானை
 (களிவன் இருக்கை)
 ஹபரண : Habarane—யாபரண மரம்
 கழனிய : Kelaniya—கழனி
 கடுவெல : Kaduwela—காடு + வளை
 கோட்டே : Kotte—கோட்டை
 கடுகண்ணாவ : Kadugannawa—கட்டு + கணவாய்
 குப்பியாவத்த : Kuppiwatte—குப்பி + வத்தை
 குழியாப்பிட்டி ய : Kuliyapitiya — குழி + பிட்டி, குளியாப்
 பிட்டி ய
 கதரகம : Kataragama—கதிர்காமம்
 கானல்வெல : Kannulvela—கானல் + வெளி
 கோட்டேகொட : Kottegoda—கோட்டை + கொட
 கல்பிட்டி ய : Kalpitiya — கல்லு—பிட்டி
 கொட்டைஹென : Kotahena—கொட்டாஞ் சேணை
 கொள்ளுப்பிட்டி ய : Kollupitiya—கல்லுப்பிட்டி
 கிரில்லப்பொன : Kirillapone—கிருஷ்ணன் பண்ணை
 கிருஷ்ணன் கோயில் (நெடுமால்) நெடுமால் யாகியது.
 பக்கத்து ஊரில் இருக்கும் காரணத்தால் இது
 உண்டானது
 கொடுவில : Kotuwila — கொடுவினை (கொடுக்கப்பட்ட,
 நிலம்)
 கொகுவெல : Kohuwela—கொசுவளை (நுளம்பு பெருகிய
 இடம்)

காக்காப்பள்ளிய : Kakkappalliya—காக்கா + பள்ளி மூலவிம் களின் கோவில், பள்ளி—துறவிகள் இருப்பிடம். வழி பாட்டிடம்.

குருநாகல : Kurunegala குருந்தச் சுல்—குருந்தகல (குருந்தம்—மரம்) குருநாகல்.

கொத்தளவெல : Kotalawela கொத்தளம் + வளை அல்லது வளிரும் வயல்—கொத்தளம்—Rampart behind a Fort—Behind Kotte.

கனுத்தற : Kalutara காலித்துறை / கல்லுத்துறை.

கழுபோவில : Kalabowila கற்கோவில் — கழுகோவில— கழுபோவில (முன்னர் அழிந்த நிலையில் விருந்த கிருஷ்ணன் கோவில் 1800ல் கட்டப்பட்டது. கடைசியாக 1971ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது).

கட்டுக்கெட்டியவெவ : Katuketiyawewa கட்டுக் கட்டிய வாளி.

கொச்சிக்கட : Kochchikade கொச்சிக் கடை.

மகாரகம : Maharagama மகா + இறக்க + கமம் மகா—இற—கம்.

மகாற : Mahara மகா + இறக்கம்.

மிகம : Meegama மேல்கமம்.

மகாகணதறவ : Mahakanadarawa மகாவுக்கானதரவை (அனுராதபுரத்திலிருந்து ஆண்ட மன்னன் மகாசேனரத்தாலம் (1604—1635)).

மாளிபொட : Maliboda மாளி + பொட, மாளிகை + பொட்டல்

மொறட்டுவ : Moratuwa முறை + தாவ (முகற—முன் என்ற பொருஞம் உண்டு) மொற.

மாத்தளை : Matale மகா + தலை

மாத்தறை : Matara மகா + துறை.

மருதன்கடவை : Marathankadawela மருதன்கடவை,

மன்னம்பிட்டிய : Mananampitiya மன்னன் + பிட்டி மாகம : Magama மகாகமம்.

மொஞ்சாகல : Moneragala மொஞ்சா + கல (மின்ஞாஞ்சகல்) முப்பனே : Muppane முப்பனை (3 பணகள்)

மிரிஸஸ : Mirissa மிரிஸஸ (மிரியல், மிளகு)

மடவெல : Madawela மடவெலை

மடுகொட : Madugode மடுகொடை.

மாத்தற : Matara மதுரை என்பதன் திரிபு. மா + துறை.

முத்வோல : Mutwal முகத்துவாரம் (வெளிநாட்டார் தமிழூப் பிழையாக உச்சரித்த வல் முற்தோல் எனப் பட்டது.)

மரதான : Maradana மரக்கலர்தானை—மரதானை

மெதவச்சிய : Medawachchiya மெடவச்சிய—மேடை வைச்சகுளம் (குளம் விடுபட்டது)

முத்துராஜுவெல : Matturajawela முத்துராஜு + வயல்.

மின்னேரிய , Minneriya மீன் + ஏரி

மகாலூலுப்பள்ளம் : Mahalluppallama பெரிய இல்லுப் பள்ளம்.

மொறவெவ : Morawewa முறைவாவி. முகற—முன் என்றும் வரும் (முகம்)

மாளிகாவத்த : Maligawatte மாளிகை வத்தை.

மடத்துகம : Madatugama மடத்து + கமம்—மடை—மதுகு (மடை+வைத்த+கமம்)

மோதற : Modera மதுரை (முதற் சங்க கால மதுரையை நினைவுட்டுவது. மதுரை என்ற பெயர் உலகின் பற்பல இடங்களிலும் காணப்படுகிறது.) தமிழர் இவ்லூரை முகத்துவாரம் என்று அழைப்பார்.

மத்துகம : Mattugama மட்டு எல்லை — எல்லையூர் (அசிகால கோட்டை ராச்சியத்தின்)

முல்லேரியகம : Mulleriya gama மூளிரி+கமம்; மூளியகம மூல்லீரிய கம—மூள்ளோரியகம மூளிரி—ஓரிவகைத் தாமரை—காடு.

மகாதித்த : Mahathitha மகாதீர்த்தம், மாதோட்டம், (மகாவம்சத்தில் வரும் இடப்பெயர்)

நொச்சியகம் : Nochchiagama—நொச்சி அகம்—நொச்சி யகம் நொச்சியாகம—நொச்சிகாமம்

நாரம்வல : Naramwela—நாரம்+விளை

நாற்தாண்டிய : Nattandiya—நாற்சந்தி

நல்லூருவ : Nalluruwa—நல்லூரி

நெடிமால : Nedimala, Dehiwala—நெடுமால் ஊர் (கிருஷ்ணன் கோவில்)

நயன ஊற்று மலை : Nayana uttu malai—நயன ஊற்று மலை

நாவல : Nawala—நாவலை நாவலி+ஜி

நாவலபிட்டிய : Nawalapitiya—நாவல்+பிட்டி

ஓரவெல : Orawela—ஓரம்+விளை

பிலியங்கல : Piliyandala—பிலியம்+தலை பிலியம்—யானை.

பொங்கஹாவெல : Polagahawela—பொல்+கஹா+விளை

பஸ்ஸற : Passara—பஸ்ஸ+இறக்கம் (பஸ்ஸ—கீழ்)

பறக்கடுவ : Parakaduwa—பற+காடுவ (பற—அந்தியர் தமிழர்) பரவர், பறதவர் என்னும் நெய்த நில மக்கள் பாண்டிய நாட்டிலிருந்து வந்து இலங்கையின் மேற்குச் கண்சியில் குடியேறினர்.

பாண்டிகுளம : Pandikulama—பாண்டிக்குளம்

பற்றறப்பாள : Palattupana—பாலாற்றுப் பண்ணை (பள்ளத்துப் பண்ணை)

பயாகல : Paiyagals—பெரிய கல்

பல்லேவெல : Pallewala—பல்ல விளை

பாலியகொட : Paliyagoda— பாலியர்+கொட (கள் விற்போர்)

பொலன்னறுவ : polannaruwa— பொலன் ஆறு (பொலன்+ஆறு) பொன்னாறு. மஞ்சள் நிறமான ஆறு ஒடுவதனால்

பாணதுற : Panadura—பாணன்+துறை

பலிங்கு கல் கந்த : Palingu gai kantha—பளிங்கு கல் கந்து

பாதுக்க : Padukka—பதுக்கை

பள்ள வெல : Palla wela—பள்ள+வளை அல்லது வெளி பள்ளல : Pannala—பன்னலை பர்ணசாலை.

பாலு காஸ் வெவ : Palu gas wawa—பாலை மர வாவி

பள்ளக் கொட்டுவ—Palla Kottuwa—பள்ளக் கோட்டை

பாண்டு காஸ் நுவர : Pandu gas nuwara—பாண்டில் மூங்கில்—மூங்கில் காட்டுகி கமம்

இறம்பாவ : Rambawe—இறம்பை+வாவி (இறம்பை—தாமரை)

இறம்புக்கள : Rambukkana—இறம்புட்டான்+கானம் (கான)

இருடியகம : Ridiyagama— இருடி+அகம் (இருடி—முனிவன்)

இரத்தினபுர : Ratnapura=இரத்தின+புரி

றுவன் வெல : Ruwan wela—உறுவன்+விளை

நாகல : Ragalle—இருகல்—(இருகல—நாகல)

றொட்டவெவ : Rotawewa—இரட்டை வாவி

நாகம : Ragama—இரக்க+கமம்—இறகம—நாகம

இரத்மல்கற : Ratmalgara— செந்தாமரை+கரை—
(ரத்மல்—செம்பு—தாமரை, கரை—கற=மலையாள
வழக்கு)

சங்கிலிக் கண தறவ : Sangili kanadarawa—சங்கிலிக்
கான தரவை (யாழ் இராச்சிய மன்னன் சங்கிலியின்
காலம் 1616—1619)

சீதவாக்க : Sitawaka—சீதுவ + கை (சீதுவ—குளிர்)

சிகிரிய : Sigiriya—சிகி + கிரி சிகி—மயில்—மயில்கள்
தங்கும் மலை—இது சிங்ககிரி அல்ல சிகிரிய.

சங்கிலிமலை வடக்கு : Sigilimale North—சங்கிலி மலை
வடக்கு

சின்னக்கல : Sinnagala—சின்னக்கல்

சுதுவெல : Suduwela—சுது விளை

சங்கிலிக்குளம : Sangilikulama—சங்கிலிக்குளம்

சியம்பலங்தூவ : Siyambalanduwaசியம்பலா + தூவ

தங்கலை : Tangalle—தென்+கரை+எல்லை/தெங்கம்+
எல்லை— தென்+எல்லை— தென்னெல்லை—
தங்காலை

தலவாக்கெல : Talawakelle— தளவை+கொல்லை
(தளவை—மூல்லை)

தம்மன்கடவ : Tamman kadawa—தம்பன்+கடவை

தலவா : Talawa—தலவா (தளவு—மூல்லை)

துடாவ : Tudawe—துடாவ (துடவை—சோலை, நந்த
வளம்)

தலங்கம : Talangama—தாழுங்கமம் (தாழை)

தும்பங்கேணி : Thumpankerni— தாம்பு— மூங்கில்
கேணி—குளம்

உடுகஹா : Udugaha—உடு+கஹா (உயர் காடு)

ஊறல்கமவை : Uralagamawewa—ஊறல் கம வாவி

வெண்டரசன் மல : Vandarasan Mala வெண்டரசன்
மலை

வேயங்கொட : Veyangoda—வேயங்கொட(மூங்கில்)

வெளிக்கட : Welikada—வெளி+கடை
வடிகமங்காவ : Wadigamaugawa — வடி+கமம் + காவ
(நீர் வடிந்து ஒடும் கமத்து காடு)

வத்தளா : Wattala—வத்தம்+விளை (வத்தம்—நெல்)

வெலிபான : Welipana—வெளி+பண்ணை

வெள்ளவத்த : Wellawatta—வெள்ளம்—வத்தை

வெள்ளவாய : Wellawayaya—வெள்ளம்+வாய்

வாதுவ : Wadduwa—வாதுவ வதுவ (வாதுவர் சண்டை
யில் வல்லோர் வடுவர்—படுவர்)

வட்டப்பொல : Wattapola—வட்டப்பளை

வறக்காப்பொல : Warakapola=வரைக்காப்பளை (வரை+
கா +பளை) மூங்கில் காடு—ஊருக்காயிழறு

விரண்டகெலவே : Wirandagollewa—வரண்ட குளவாவி
வலப்பொன : Walapone—வகுளம்+பண்ணை (வகுளம்—
மகிழ்மரம்) வகுளபொன—வலப்பொன

விலச்சிய : Wilachchiya—விளைச்சல் நிலம்

வாரியப்பொல : Wariapola—வாரியம்+பளை

வென்னப்புவ : Wennapuwa—வேனுப்புவல்—மூங்கில்,
யால : Yala—வியாள + கம யாள (வியாளம்—பாம்பு,
புளி—யாளை)

**யக்கெபண்டி ஓல யக்கா bendi ela—யக்கன் கட்டிய
குளம்**

அனுராதபுரம்

இந்த நகரத்தை அனுராதபுரம் என்றும் அழைப்பார்.
இது முன்னாளில் தமிழர் பட்டினமாக இருந்தது. தமிழ்
அரசரே ஆட்சி புரிந்து வந்தனர். பல சிவன் கோவில்களும்

இருந்துள்ளன. இங்குள்ள பழைய சிவன் கோவில் ஈசன் பெயர் அனுரேசர். வரலாற்றாசிரியர் குவைறோஸ் 90 அரசர்கள் ஆண்ட மாளிகை—நகரம் என்ற பொருளில் இந்நகர் ‘அனுராஜபுரம்’ எனப் பெயர் பெற்றது என்கிறார். 2ம் இராசேந்திரனின் கல்வெட்டொன்றில் ‘இளைய மும் முடிச்சோ அனுக்கர்’ என்ற வேளைக்காரப் படைப்பிரிவு பற்றிக் குறிக்கிறது. புத்த தந்தத்தைக் காக்கவும் மற்றும் விகாரைகளும் இப்படைப் பிரிவினரால் பாதுகாவல் செய்யப் பட்டன என்று தெரிகிறது. சிறந்த தமிழ்நாட்டு. வணிகரி குழாம் ‘திசையாயிரத்து அண்ணுற்றுவர்’ (ஜந்துற்றுவர் அண்ணுற்றுவர் என்று வழான்று) என்ற பெயர் பெற்றது. அனுராதபுரம் 2200 வருடங்கட்கு முன் வணிகத் தலைவரி களால் ஆட்சி செய்யப் பட்டது. இந்த அண்ணுற்றுவர் ஆட்சி புரிந்தமையால் ‘அனுராஜபுரம்’ என்ற பெயரை இந்நகர் ஆதியில் பெற்றிருத்தல் வேண்டும் இதுவே அனுராசபுரம்—அனுராதபுரம் என்று மாற்றம் பெற்றுள்ளது.

இங்கே பஞ்சுகாபயன் ஆட்சிக் காலத்தில் ஜோதியன் என்ற பொறியில் வல்லுநரான பிராமணர் ஒருவர் இருந்த தாக ‘மகாவம்சம்’ கூறுகிறது. மிகின்தலையிலுள்ள 2ம் கல் வெட்டு முன்பு தமிழர்கள் கையாண்ட வரண்முறைப்படியே இன்றும் குளத்திலுள்ள நீர் விகாரை நிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறுகிறது. ஆதியில் தமிழரே இங்கே வாழ்ந்தனர். குளங்களை முதலில் அவர்களே அமைத்தனர். இல்லை—ருமுனியா கற்கோவில் விகாரையாக மாற்றப்படு முன் ஒரு சிவன் கோவிலாக இருந்துள்ளது. இங்குள்ள கற்பாறையில் ஒரு சித்திரம் யானைக் கூட்டமும் ஒரு குதிரையும் உள்ளதாக வரையப்பட்டுள்ளது. இது ஜயனார் வழிபாடு நடைபெற்ற இடமாதல் வேண்டும். யானை, குதிரை—ஜயனார் வாகனம். ஜயனார் ‘கடவரதெய்யோ’ என்று இப்பகுதி மக்களால் வணங்கப்படுவர். இவர் குளக் கரையிலிருந்து குளங்களையும் வயல்களையும் காப்பவராகக் கருதப்படுகிறார். மக்களுக்கு நோய் கண்டால் ‘முடிமுங்கலம்’

என்ற விழாவை ஊரிப் பெரியோர் நடத்துவர். கொஞ்ச நாட்களுக்கு முன் அனுராதபுரம் போதி மரத்தின்முன் ஒரு பிள்ளையார் சிலை மக்களால் பொங்கலிட்டு வழிபடப் பட்டது. ‘கணதெய்யோ’ என்ற மூக்கப்படும் கணபதியே போதி மரத்தையும் நகரத்தையும் காப்பவராகக் கருதப் பட்டார். இப்போதி மரம் (வெள்ளரசு) புத்த கயாவிலிருந்து சங்க மித்தையால் கொண்டு வரப்பட்டு நாட்டப் பெற்றது. பகவான் புத்தர் ஞானோதயம் பெற்றது இந்த கயா அரச மரத்தின் கீழேதான். கி. பி. 1898ல் நடந்த அகழ்வாராய்ச்சி யின் போது ஒரு சிவன் கோவில் கண்டு பிடிக்கப் பட்டது. ஜேதவனராம விற்கும் விஜேராமவிற்கும் இடையில் பல சிவாலய இடிபாடுகள் காணப்பட்டன. அக்காலத்தில் தேவ நம்பியதீசன் நகர எல்லைகளை வரையறை செய்யும் போது ப்ராமணன் ஒருவனுக்குச் சொந்தமான சிவன் கோவிலைக் கடந்து சென்றான் என்ற குறிப்பும் உள்ளது. அனுராத புரத்தில் பெரிய தாது கோபங்கள்உள். ரங்கொட்டுவில்லாா றாவன்வெவிசாய் என்பன திறப்பானவை. பொத்த மக்களின் புனித தலங்களில் இது முக்கிய மானது. ஈச்சதூவ, நுவரவெவ ஆகிய பெரிய குளங்களும் இங்கு உள்ளன. அண்மைக் காலம் வரை பெருந் தொகையான தமிழர் இங்கே வாழ்ந்தனர். (மாவடி போன்ற பழைய நகரப் பகுதிகளில்) புதிய நகராக்கப்பட்ட பின் தமிழர் தொகை மிகவும் குறுகிவிட்டது.

கண்டி

இந்த அழகிய நகரை தென்னிலங்கையர் நுவர என்று அழைப்பர். வெளிநாட்டவர் பல்நகர என்று குறித்தனர். கண்டி என்பது நீர் தேங்கிய அழகிய குளம் ஒன்று நகரத்தின் மத்தியில் இருப்பதனாலேயே. புத்த பகவானது பல (நந்தம்) ஒன்று இங்குள்ள தாதுகோபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ‘பெரவெஹரா’ என்னும் விழாவின் போது இந்தப் புத்தர் தந்தம் பிராகாரமாக யானைமீது ஊரிவலம்

வரும். இது 'பிராகாரவிழா' என்னும் தமிழ் வழக்கேர பிராகார விழாவில் முன்னர் புத்த தந்தம் இடம் பெற வில்லை. சீயம் (தாய்லாந்து) நாட்டிருந்து வந்த புத்த பிக்கு மாருக்கு மரியாதை பண்ணுமுகமாக கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீஇராசசிங்கன் புத்த தந்தத்தையும் விழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி கட்டளை பிறப்பித்த பின்னரே இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கண்டி நகரின் நான்கு திசைகளிலும் உள்ள இந்து தெய்வங்களை வலம் வந்து ஊர் வலம் திரும்பும். கண்தெய்யோ (கணபதி) நாத தெய்யோ (சிவன்) விஷா (விஷ்ணு) கதரகம தெய்யோ (முருகன்) பத்தினி தெய்யோ (கண்ணகி) ஆகியோரின் கோயில்களே அவை. பெரலூரா விழாவை மன்னன் இருந்து பார்க்கும் மேடையை 'பாத்திருப்புவு' என்று சொல்வார். 'பார்த்து இருப்பு' என்ற தமிழ்த் தொடரே இது. இந்த விழாவில் நிலமைகள் எனப்படும் நான்கு திசை நாயகர்களும், பல யானைகளும் பங்குபெறும் சிறப்புடையது.

பொல்லன்றுவை

அக்காலத்தில் இது ஜனநாதபுரம், புலத்திநகரம், ஜன நாத மங்களம்; இராஜராஜேஸ்வரம், தோப்பா என்றும் அழைக்கப்பட்டது. இலங்கையை தன்னாட்சிக்கு உட்படுத்திய சோழப் பேரரசன் 1ம் இராஜராசன் நாட்டின் தலைநகராகிய பொல்லன்றுவையில் பல சிவால யங்களைக் கட்டியெழுப்பினான். கி.பி. 1907ம் ஆண்டு H.C. P. Bell என்ற தொல் பொருளியல் ஆணையர் பொல்லன்று வையில் 7 சிவாலயங்களையும், 5 விஷ்ணு கோவில்களையும், 1 காளி கோவிலையும் கண்டுபிடித்துள்ளார். இவையெல்லாம் அழிந்த நிலையிலுள்ளவையே. சிவன் கோவில்களைச் சுற்றி கொண்றை மரங்கள் உண்டு. ஒரு சிவன் கோவிலுக்கு வானவன் மாதேசுக்கார் என்ற பெயருண்டு. பெருந் தொகையான தமிழர் இங்கு வாழ்ந்தனர். பொன் போன்ற மஞ்சட்களிமண்ணுடைய மிகப் பெரிய வாவியும், அதில் தாமரைச் செடிகள் இருப்பதாலும் இது பொல்லன்று என்று

அழைக்கப்பட்டது. சினிகளத்தில் பொலன்னாறுவா என்பர். (தாமரை—பொன்மலர்; பொலந்தாது — தாமரைமாலை பொலம்—பொன்)

சிலாபம்

இவ்லூரி முன்னர் சலாவத்துறை எனப்பட்டது. சலாபம் முத்துக்குளிக்கும் இடம்.

அனுராதபுரத்துக்கு வடகிழக்கில் சங்கிலிக்கான தரவை (Sangilikana darawa) மகாக்கான தரவை (மகாவுக்கான தரவை—Mahakana darava) சங்குலிக்குளம் என்ற இடங்களுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லையூரிகளாக இவை இருந்தன. இவை சங்கிலிக் கந்தறாவ, மகாக்கந்தறாவ என்ற இரு வாய்க்கால்களையே குறிப்பதாக சிங்களமக்கள் கூறுகின்றனர். (மகா என்றது மகாசெனரத் மன்னனை) மெதவக்சிய (Mcdaawachchiya) பழைய படங்களில் இது 'மேடைவச்ச குளம், என்று காணப்படுகிறது. மேடை, மதகுவைத்தகுளம் என்பதே குளம் அற்று மெதவச்ச, மெதவச்சிய என்று திரிந்தது. பதவியா (Padaviya) இது படி+வில்+குளம் என்பதே. பதவிய என்று சுருங்கியது. எல்லப்பொட்டணை (Ella Potana) வரண்ட குளவாவி Wiranda Gola wewa)கட்டுக் கட்டிய வாவி (Katuketiyyawa wewa) வாடிக்கை வாவி (Wadiga wcwa) வாடக் கொல்லை வாவி (WaragolleWewa) முறைவாவி (More wewa) பளிங்குகல் கந்து (Palingugal Kanda) வெண்டரசன் மலை (Vendarasen Malai) கல்மிதியன் வாவி (Galmityan wewa) கயன ஊற்று மலை (Mayana Uita malai) என்ற ஊர்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ளன. சிதவாக்கை (Sita) waka)யில் சைவப்பண்பாடும் தமிழரும் இருந்துள்ளமையை குவைரோஸ் சுவாமியார் குறித்துள்ளார். போர்த்துக்கிய ரால் அழிக்கப்பட்டபின் பெருந்தொகையான தமிழ் மக்கள் மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம் ஆகிய ஊர்களுக்குச் சென்று குழுயேறினர்,

குருநாகல்

(Kurunegala) இது குருந்தகிள் (குருந்தம்—ஓரமரம்) என்பதே. இம்மலையின் உச்சியில் ஒரு குருந்த மரமும், தண்ணீர் தேங்கி நிற்கும் கல்லும் உள்ளது. நீர் தேங்கி நிற்கும் கல் குருந்தகிள் எனப்படும். இக் கருங்கல் குன்றின் மேல் குகைகளும் உள்ளன. இது முன்னர் சிவத்தலமாக விளங்கியிருத்தல் கூடும்.

கொழும்பு

(Colombo) இந்த நகர் இலங்கை நாட்டின் தலைநகர். வெளிநாட்டார் கொலம்பு என்று அழைப்பர். கொழும்பின் பழைய பெயர் ‘கொலிலம் தோட்டை’ அல்லது கொல்லம் பூரம். ராஜாவிய நூலில் இது பாண்ண தோட்டை என்று காணப்படுகிறது. கல் என்னும் தமிழ்ச் சொல் கற்பிட்டியில் ஒந்து தெற்கே காலி வரை உள்ள பெரும்பாலான கடற்கரை ஊர்களுக்கும் வழங்கி வருதல் காணலாம். இயற்கையாகவே இவ்வூர்கள் துறைகள் அனைத்திலும் கற்பாறைகள் கடலோசமாக உள்ளன. காலே (Galle) கனுத்தற (Kalutara) நிகொம்பு (Negombo) கல்கிசை (Galkissa) கற்பிட்டிய (Katpitiya) என்னும் ஊர்ப்பெயர்களிலும் இன்னும் வேறு பெயர்களிலும் கல் என்னும் சொல் இருப்பதைக் காணலாம். மளையாளத்து கொல்லம் ஒரு சிறந்த துறைமுகம். (Quilon) கல்+அம்பன்+துறை=கலம்பன் துறை. இதுவே பிற நாட்டார் வாயில் மாற்றம் பெற்று கொலம்ப ஆனது. அராயியர் கொலம்ப என்றனர். சிங்களத்திலும் இது கொழும்பு எனப் பெயர் பெற்றது. தமிழில் கொழும்பு ஆகியது. அம்பன்—நீர் தங்கும் இடம்: களப்பு என்பதும் இதே பொருள் ஆனது. அம்பி—நீர், ஓடம்: கழனி (Kelaniya) களனிய ஆகியது. மட்டக்குழி மட்டக்குழிய ஆனது. கொகுவளை; (Kohuwala) கொகுவளை ஆயிற்று. கிறில்லபிபான (Kirillapona) இது கிருஷ்ணன் பண்ணை என்பதன் திரிபு.

கெட்டமால (Nedimala) நெடுமால் கோவில் உள்ள இடம் இதனை அண்மித்த ஊரே கிறில்லபிபான. கொழும்பு நகரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் தமிழழ அடியாகக் கொண்டவையே. தெஹிப்ளா (Tehi wela) தெய்வ+வளை. நெடுமால்—நெட்டமால் கிருஷ்ணன் கோவில் இந்த தெஹவளை நகரின் ஒரு பகுதியில் உள்ளது. மரதான (Maradana) மரதான என்று சிங்கள மக்கள் அழைப்பர். இங்கே அராயியர் மரக்கலங்களில் வந்து வாணிபம் செய்து பின்னர் குடியமரிந்தனர். இக்காரணத்தால் அவர்கள் ‘மரக்கலரி’ என்று அழைக்கப்பட்டனர். மரக்கலரி+தானை=மரதானை ஆகியது. (தானை—இருப்பிடம்) கழுத்தற (Kalutara) கல்லு+துறை=கலுத்துறை=கழுத்தற:துறை—தற ஆனது. பாணக்துற (Pana dura). பாணன்+துறை பாணநிதுறை=பாணதுறை எனத் திரிந்தது. பாணர் மலையாளத்திலிருந்து வந்து ஆகியில் குடியேறிய இடம். கொழும்புலும் அவ்வாறு குடியேறினர். நீர்கெர்மும்பு (Negombo) நிகொம்ப என்று சிங்களவரால் அழைக்கப்பெறும். நீர்+களப்பு என்ற தொடர் கொழும்பு நகரின் பெயரைப் பின் பற்றி நீர் கொழும்பு ஆகியது. இது பின்னர் நிகொம்ப என்று வெளி நாட்டாரால் பெயர் பெற்றது. பாவிய கொட (Paliyagoda) பாவியர்—பழையர்=கள் விற்போர். இக்குழுவினர் இருக்கும் இடம். பாயகல்ல (Paiyagalai) பெரிய கல்+அடி=பெரிய கல் என்று அடி அற்று நின்ற சொல் பயகல்ல ஆனது. பெய்ரா (Bara Lake) பெரிய ஏரி. பெரியேரி—பெய்ரா எனத் திரிந்தது.

இவ்வாறு பல பெயர்கள் நாடெங்கிலும் உருமாறி வழங்கப் பெறும் தமிழ்ப் பெயர்களே. மலைநாட்டுப் பகுதியில்—இராவண எல்ல; சீதா எவிய, குட்டிராவண கொட்டுவ, மகா இராவண கொட்டுவ, ஸ்திரிபுர என்ற பெயரிகள் உண்டு.

பெருவளை (Beruwela) பெருவளை,

புட்டல (Buttala) புறு+அளம்=புட்டல.

யடியாந்தோட்ட : (Yatiyantota) எட்டியான்+தோட்டம் சிறந்த வணிகரி ‘எட்டி’ என்ற பட்டத்தைப் பெற்றவர். அத்தகைய செட்டிகள் ஊர் (தோட்ட, இருப்பிடம்).

ஹூட்டிப் பொல, ஹூட்டியாவத்து : செட்டிப்பளை; செட்டி வத்தை.

வேயங்கொட : (Veyangoda) வேயம்=மூங்கில், பிரம்பு: கொட=குடி.

வரப்பிடிய : (Werapitiya) வேரம்=மூங்கில். பிடிய பிடிய.

போறல : (Borella) புற+எல்லை.

பிற்ற கொட்டுவ : (Pitakottuvwa) பிற்கோட்டை.

கோட்டேபோம் : (Kortebooam) கோட்டை போம் (வழி).

நுகேகொட : Nugegoda—நுகம்—மூன்; நுகே—கோட்டை; நுகேகொட என்று திரிந்தது. முற்கோட்டை.

முப்பனே : Muppane—முப்பனை 3 பணைகள்.

டெதுறு ஓயா : Dedura Oya தீதுறு ஓய (தீது—தீமை செய்யும் நதி—வெள்ளப் பெருக்கு—திசைமாறி ஓடுவது போன்ற)

நாத்தாண்டிய : Nathandiya நாற்சந்தி.

மலை ஓயா : Malala Oya மலையில்லா ஓயா (ஓயா—ஓய்யல்—ஆறு)

சொறவா : Soruwa—சொறிவாய்.

கிளிமலை : Gilimale—கிளிமலை.

பலாங்கொட : Balangoda—பழங்குடி.

மாதம்பை : Madampe—மாதம்=கராம்பு வெளிநாடுகளுக்கு இந்துறை ஊடாக கராம்பு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தென் இலங்கை இடப் பெயர்களில் துமிழ்ச் சொற்கள் முன்னொட்டு பின்னொட்டு ஆக வருபவை

அகம	Agama, gama	அகம், கமம், வீடு, இருப்பிடம்
அருவிய	Aruviya	அருவி, ஆறு
அம்ப	Amba	அம்பன், அம்பி—நீர்
அரவ	Arawa	அரவம், பாம்பு
அண	Ana	அணை
அம்பலம்	Ambalama	அம்பலம்—மடம், சத்திரம்
அற, அறா	Ara	ஆறு, அறல்—நீர்
அத்து	Aththu	உரிமை, உண்மை, அத்து
ஆறுவ	Aruwa	ஆறு
ஆண்டிய	Andiya	ஆண்டி, சாது
ஆய	Aya	ஆயம்—பெருவெளி
ஆராச்சி	Arachchi	ஆராட்சி, ஓர் பதவி
அளவ	Alawwa	அள்ளல்+வாய், அளவாய், அளவு,
பண்டார	Bandara	பண்டாரம் (பண்டம்+ஆரம்)
பொக்கே	Bokke	பொக்கம், குக்கம், பாக்கம், ஊர்.
சேன, ஹேன	Chena, Hena	சேனை—குறும்பயிர், மாற்றுப் பயிர்க் கெய்கை இடம்.
தாவ	Duwa	தா, பறவை நீர்
துற	Dura, tura	துறை
தரவ	Darawa	தரவை, தரை, நிலம்.
தீவயின	Divayina	தீவு (தீவான்)
தண்ட	Danda	தண்டம்—யானை செல்லும் வழி.
ஏறல	Ehela	ஏகிகல், மேல், ஏற்றம், உயர்ந்த
ஏகோட	Egoda	இழுக்குடி

சல	Ela	ரலம், நீர் தெங்கிய இடம்
ரெரிய	Eriya	ஏரி
எல்ல	Ella	எல்லை, கரை.
எலிய	Eliya	வெளி.
கே	Ge	கை, இடம், பக்கம்
கண	Gana, Gane	கணம், கண், இடம், மலை முங்கில்.
கொட	Goda	குடி, கோடு, குடம், கடம் கோட்டம்
கம, கம	Gama	கமம், காமம் (கம்— நிலப்பிளவு)
கொல்ல	Golle	கல், மலை, குன்று, களம்;
கொல்லேவ	Gollewa	இடம், நாடு.
கல், கல	Gal, Gala	கா, காலை கிரி, கிரிய கிரி, மலை, குன்று கை, தரை—அவனுக்கே’ நிலம் உரிமை தரப்பட்டது. கந்தன கை தரை—கந்தன வசம் தரை என்ற பொருளில் வீட்டுக்கும், ஊருக்கும் ஆயிற்று.
ஹெர	Hera	சேரி, இருப்பிடம், அகரம்
ஹெட்டி	Hetti	செட்டி, வணிகரி
ஹந்திய	Handiya	சந்தி, பல வீதிகள் சேருமிடம்
ஹிற்றிய	Hitiya	இட்டி, இருப்பிடம்.
ஹால்	Hal	சால், நெல்,
ஹொற	Hora	சோரன், கள்ளன்.
இட, இடம்	Ida, Idama	இடம்
இல்லைஇல்லம்	Ilila, Illama	இல், இல்லம், வீடு
இருப்புவ	Iruppuwa	இருப்பு, இருப்பை, இருப்பிடம், காலி
ஐம்பு	Jambu	

குளிய	Kuliya	குழி, குண்டு
கடுவ	Kaduwa	காடு, வணம்
கற	Kara	கரை
கோட்டே	Kotte	கோட்டை
கடே	Kade, Kada	கடை, காடு, வணிகலூர் கடம்
கந்த	Kande	கந்து, மலை, தூண்
கடவ	Kadawa	கடவை
கட	Kada	கடம், காடு
கண்டி	Kandu	நீர் தெங்கிய இடம்
கும்புற	Kumbura	குறும்பொறை, ஊர்
கோறல	Korale	கோறன—கோ + இறை + ஆள் = கோயிற்யாள (அரச வரிஅறவிடும் அலுவலர். அவரி ஆணைக்கு உட்பட்ட பகுதி கோறனை, எனப்படும்)
களப்புவ	Kalappuwa	களப்பு:
காப்பு	Kappu	காப்பு, காவல்
குடாவ	Kudawa	குடா
குட, குட்ட	Kudda	குட்டம், சின்ன, கட்டையான
கோட்ட	Kuda	
கும்ப	Kumba	சேறு, யானை
லேகம்	Lakam	இல்லகம் இல் + அகம—வீடு நிலம்
லந்த	Lande	அலந்தை, குளம்
மேகொட	Megoda	மேல் குடி, உயர்ந்த
மூல்ல	Mulla	மூல்லை (மூல்லை நிலம்) மூல (மூலை) என்றும் திரிந்தது.
மலை, மலே	Malai	மலை
மிரிஸ்ஸ	Mirissa	மிரியல், மின்கு
மே, மீ	Me, Mee	மேல், மேற்கு
மொற	Mora	முறை, முகரை—முன்—முகம் முறை நீர் பாய்ச்சல், வாடிக்கை,

மடுவ	Maduwa	மடு, சிறு தெக்கம்.
முறிப்புவ	Murippuwa	முறிப்பு, நீர் முறிப்பு
முன், முன்	Muna	முனை, முன், முகம்
மெதவ	Medawa	மேடு, மதகு, மேடை
மட, மடய	Mada, Madama	மடம்
மண்டல	Mandalaya	மண்டலம்
மண்டலய		
மட்டு } மத்து }	Mattu	மட்டு, எல்லை.
மெத, மெதவ	Meda, Medawa	மத்தி, நடு
மூல்ல	Mulla	முழை. குகை—துறவிகள் இருப்பிடம்
மட	Mada	மேடு
நிந்தம	Nindama	நிந்தம் (நின்+தம்) சொந்த மாக்கப் பெற்றது.
நுவர	Nuwara	நகர், நகரம்
நிலமெ	Nilama	நிலம், நிலமை-நில அதிகாரம்
நுகே	Nuga	நுகம், முன்
ஓய	Oya	ஓய்யல், நோக்கு, வழி, ஆறு, போக்கு,
ஓத	Otha	ஓதம், நீர், கடல்
ஓல்லிய	Olliya	ஓல்லை, எல்லை
ஓடாவ	Odawa	ஓடை, அகழி
பறல	Pahela	பள்ளம்-கீழ், தாழ்ந்த
பறண	Parana	பரண், மேற்தட்டு பழையன வைக்குமிடம், பழைய
பொன	Pona	பன்னை, பழனம், ஊர், நாடு வயல், சோலை, விலங்கின் படுக்கை.
பொனை	Panne	பனை மூங்கில், அரசமரம்
பள்ளம்	Pallama	பள்ளம், தாழ்வு
பொற	Pora, Pohera	பொறை, பொற்றை, பாறை
பொறை		குறுங்காடு, புறவும்,

பாய	Paya	பாய், பாயல்; நிலத்து இருக்கை.
பொல	Pola	புழை, துவாரம், நீருள்ள இடம், தென்னை
பன்னல	Pannala	பன்னல்-பருத்தி(பர்ணசாலை பன்னசாலை-முனிவரி உறையுள்)
ரவேணி	Paraveni	பரவேணி (பரவு + அணி = பரந்து பட்ட அணி)
போட்ட	Pota	பட்டு, ஊரி
பொகிஞன்	Pokuna	பொக்கணை
பூவ	Pura	பூவல், போக்கு, வழி
பிட்டிய	Pitiya	பிட்டி. உயர்நிலம்
பால	pala	பாலை மரம்
பொதிய	Potiya	இடம், இருக்கை
படிய	Padiya	பாடிடி, பதி, ஊர்
பொல	Pola	புல், புலம்,(புல்—பனை தென்னை, வாழை போன்ற கிளைவிடாது நெடி தோங்கும் புல்வகை மரங்கள் (Palms) குழந்த இடம்)
பாண்டு	Pandn	பாண்டில், மூங்கிள்.
பதுக்க	Padukka	பாறை, பதுக்கை
பம்ப	Pampa	பம்பை, மூல்லை
பற்று	Pattu	பற்று
பள்ளிய	Palliya	பள்ளி, படுக்கை. துறவிகள் இருப்பிடம்
பாலிய	Paliya	பாலியர்—பளையர் களிலிரு பொர்(பாலிய கொட்ட)
ராகஸ	Ragala	இருகல், இருகல், ராகல்
றம்ப	Ramba	இறும்பு, தாமரை (றம்பாவ— இறம்பாவி—தாமரைக்குளம்)
றம்பாவ		குறுங்காடு, சிறுமலை
றக்க	Rakka	இறக்கம்

சால சாலாவ	Sala Salawa	சாலை, வீதி, சேமிப்பிடம்
செறுவா	Seruwa	செறு, வயல்(செறு)
தொட்டம்	Tottama	தோட்டம், கமம்
தால	Tala	தாலம், தாழை, தென்னை
தலவ	Talawa	தாழை
திக்கிரி	Tikkiri	திகிரி, முங்கில்
தளவ	Talawa	தளவம், மூல்லை, தளவு
துடவ	Tudawa	துடவை, நந்தவனம், சோலை
தல	Tala	தலை, மலை, முடி
தோட்ட } தொட்ட }	Totta	தோட்டம், தொடுதல் தோண்டுதல், துறை.
தும்ப	Thumpa	தும்பை, முங்கில், பிரம்பு,
தித்த	Thiththa	தீர்த்தம், துறை
துடாவ	Tudawa	தொடுவாய், தொட்ட, நீர் நிலத்தைக் கொடுமிடம்
தான, தென Tana: Tenna	Tana: Tenna	தானம், தானை, திணை, திண்ணை, உயர்நிலம்
தெனிய	Deniya	(சமஸ்கிருதம்) தானு.
உடு, உட Udu, Uda	Udu, Uda	உடு, உயர்ந்த, மேல், அகழி, சீக்கிரி, விண்மீன்.
உஸ், உஸ Us Use	Us Use	உயரம், உசரம், மேல்
உளவ	Uva,	ஊவா, உவளகம்—பளளம்; மறுபக்கம், யானையின் இருப்பிடம்.
வில	Wila	விளை, வில், அரைவட்டக் குளம், குழி, பொந்து.
வளவ	Walawwa	நிறைநிலம், வளமுள்ள பூழி குடியிருப்பு நிலம்,
வெவியனவிய Weliya	Weliya	வெளி—வெளியே
வட்ட	Watta	வட்டம், வட்டை, இருப்பிடம்

வார, வற	Wara	வரம், வரை, மலை, முங்கில், வாரம், மலைச்சாரல் நீர்க் கரை.
வள	Wala	வளை, சங்கு, மூல்லை, வலம் இருப்பிடம்
வென வென்ன	{ Wena, wenna	வென்னு, முங்கில்
வதுவ	Wadduwa	வதுவர், சன்டைக்காரர்
வே, வேர	Wara	வேரம், வேரல், முங்கில் வேய்
வெல	Wewa	வாவி, குளம்
வெலிய	Veliya	வேலி, இடப்பெயர், ஒரு நில அளவை.
விலச்சிய	Wilachchiya	விளைச்சல் நிலம்
வட்ட } வெட்ட }	Watta	வட்டம், வட்டை, வெட்டை
வில	Wila	விளை, வயல்
வளை	Wala	வளை, இருப்பிடம்
வய, வாய	Waya	வாய், வாயல், இருப்பிடம் நீர்
வாக்க	Wakka	வாக்கம், பாக்கம்
வன	Wana	வனம், காடு
வெவி	Weli Weliya	வெளி
வெவிய		
வட்ட	Watta	வட்டம், நீர்க்சால், இருப்பிடம்
விட்ட	Wita	விடர், துறவியின் இருப்பிடம்
வேல	Wela	யானை, முங்கில், வளை, கரும்பு.

தமிழை அடியாகக் கொண்ட சிங்கள
தனி ஆட்பெயர்கள்

சிங்கள வடிவம் தமிழ்ப் பெயர்கள்	
வடிகமங்காவ	வடி + கமம் + கா
முன்னேகுலம	முன்னை + குலம்

அத்துளத்து முதலி
 கொடித்துவக்கு
 கொடிகாற
 புளங்குளம்
 பண்டார நாயக்க
 புஞ்சி பண்டா

 புஞ்சி நிலமை
 நிலமை
 நில மெயிறாள
 அத்துக்கோறள
 அத்திகல
 கொத்தளாவல
 வொக்கு பண்டா
 கோறள
 தென்னக் கோன்
 அதிகாரி
 ஆராய்ச்சி
 பண்டார
 ராஜபக்ஷ
 பெருமா
 அப்புஹாமி
 பொன்னப் பெரும
 யாபா
 செஹடி
 யட்டி, எட்டி
 கண்ணுறையாமி
 இளைய பெருமா
 ரணசிங்க
 அழகிய வண்ண
 மொகட்டால
 அத்துப்பத்து
 சேனநாயக்க

அத்து+உள்+அத்து+முதலி
 கொடித்துவக்கு
 கொடிகாரன்
 விளாங்குளம்
 பண்டாரம்+நாயகன்
 புன்+செய்+பண்டாரம்
 (புஞ்சி-சின்ன)
 புஞ்சி+நிலம்+ஜி
 நிலம்+ஜி
 நிலம்+ஜி+இறை+ஆள்
 அத்து+கோ+இறை+ஆள்
 அத்து+கல்
 கொத்தளம்+வளை
 உலக+பண்டா (உலக—பெரிய)
 கோ+இறை+ஆள்
 தென்+அகம்+கோன் (பாண்டியன்)
 அத்து+காரன்(காரி)
 ஆராய்வு+ஆராய்ச்சி
 பண்டத் தூரம்(பண்டத் தொகுப்பு)
 இராஜ+பொக்கிஷு+முதலி
 பெருமாள்
 அப்புசாமி
 பொன்னப்+பெருமாள்
 வியாபாரி, யாபாரி(வணிகர்)
 செட்டி
 உயர்ந்த செட்டி
 கண்ணுச்சாமி
 இளைய பெருமாள்
 ஹிரண்ய சிங்க நல் லூரி, இரண்ணியல்
 அழகிய+வண்ணம்
 முகத்து+ஆள் (முகம் உடையவன்)
 அடப்பத்து (முதலி)அடப்பக்காரன்
 சேனை+நாயகன் (தலைவன்)

கபுறாள
 உள்பண்கே
 முதியான்சேலாகே

 வசம
 வேகம் (மிற்றி)

 றா

காப்பு + இடுகிற + ஆள்—காப்பிடுற
 ஆள்—காபுறாள
 உள்+பண்+கை (Personal Helper)
 முதியான்+செய்+ஆள்+கை
 (முதியவன் மகனாளவன் கை
 ஆட்சி) வசமுள்ள
 வசம்
 இல்+அகம்=நிலம்; வேகம் மிற்றி
 (Land rolls)
 நறவு—நறா = கள்/ ந அற்று றா
 மட்டும் நின்றது.

எனிபவரும்கி, பேராசிரியர் பி. சுந்தரம்பிள்ளையும்: உறுதி செய்துள்ளனர்.

இணைப்பு - 1

குமரிக்கண்டமும் தமிழரும்

குமரிக்கண்டம் என்னும் வளமுள்ள பெரிய நிலம் ஏறத் தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன் கடற்கோளினால் நீரில் மூழ்கி அழிந்து விட்டது. அழிவிற்குத் தப்பிய மக்கள் நாவாய் களில் ஏறி பக்கத்தில் இருந்த நிலங்களுக்குச் சென்று வாழ்ந்தனர். இதை நினைவுட்டும் வகையில் பல இடப்பெயரிகள் இந்துமாகி கடவின் கரையோரங்களில் காணப்படுகின்றன. குமேர், கொம்றி, கொமொதெஸ், குமரி, கும்ரா போன்ற பெயர்களே அவை.

ஆதிமனிதனின் பிறப்பிடம் கடல் கொண்ட இலை முரியா கண்டமே என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. தமிழரின் பிறப்பிடமும் இதுவே என்பதையும் எவரும் மறுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் 70 பேரைக் கொண்ட ஒரு ரஷ்யக் குழு இந்துமாக்கடலை ஆய்வு செய்தது. அக்குழுவின் தலைவர் பேராசிரியர் பெஸ்றாக்கோவ (Prof. Bezrukov) வெளியிட்ட அறிக்கையும் இதை உறுதி செய்கிறது.¹ ஆதி மனிதன் தமிழி னத்தைச் சார்ந்தவன் என்று ஆராய்ச்சியாளர் சி. எச். மொன்ஹான் கூறியுள்ளார்². இதை சேர்ஜோன் இவான்ஸ்

பழைய இலைமுரியாக் கண்டத்தின் பகுதிகளாக தென் னிந்தியாவும், அக்காலத்தில் பெரிய நாடாகவிருந்த இலங்கையும் இருந்துள்ளனர். கடவில் அமிழ்ந்தது போக எஞ்சிய நிலத்தில் இருந்த இலங்கையும் இந்திய துணைக் கண்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனித் தீவாகியது. இதன் பின்னர் ஏற்பட்ட கடற் கோள்களினால் இலங்கை மிகச் சிறிதானது. இலங்கையின் வடக்கில் ஒரு தீவு உண்டானது. அதுவே ‘நாகதீபம்’ என்றும் ‘சம்புத்துவீபம்’ என்றும் வழங்கப்பட்டது. மணிமேகலையின் கண் சொல்லப்பட்ட தீவு இதுவே. கி. மு. 2ம் நூற்றாண்டில் நடைபெற்ற கடற் கோளில் நாகதீபத்திற் பெரும்பகுதி கடவில் அமிழ்ந்தது. எஞ்சியிருந்தது இப்போதுள்ள யாழ்ப்பாணக் குடாநாடும் அருகேயுள்ள சிறு தீவுகளுமாகும். சங்க இலக்கியங்களில் வரும் ‘தொன்மாவிலங்கை’ போன்ற குறிப்புகளையும், வெளி

3. South India is the cradle of human civilization” Sir John Evans; in his presidential address to a learned British Association.
4. “There is nothing strange in our regarding Tamilians as the remnants of a pre-deluvian race.” Prof.P. Sundarampillai..
5. (a) Prof. Elliot in “Lost Lemuria.”
- (b) Prof. Hackel in “History of creation” Vol. I p 36 Vol II-Pp,325.326
5. (c) மணிமேகலை—22, (63)—‘சம்புத்தீவின் தமிழக மருங்கின்.’

1. ‘டெய்வி மெயில்’—22-2-1961

2. “The country submerged by the Indian ocean was the cradle of the human race and its language was Tamil” C. M. Monahan, C. C. M, Vol. xxi p. 81

நாட்டாரது குறிப்புகளையும் நோக்குமிடத்து அக்காலத்து இலங்கையின் பெருமையை மட்டுமல்ல, அதன் உருவத்தையும் ஊகிக்க முடிகிறது.

அறிஞர் கார்வே என்பார்—“இலெழுரியாக்கண்டத் திலேயே ஆதியில் மனிதன் தோன்றினான் எனவும், எல்லா மனித இனங்களுக்கும் இதுவே தாயகமாக இருந்துள்ளது” என்றும் கூறுகிறார். தமிழும் தமிழனும் தோன்றிய குமரி நாட்டில் பன்மலை அடுக்கமும்: குமரிமலைத் தொடரும் குமரி ஆறும் பஸ்ருளி ஆறு என்னும் பேராறும் இருந்தன. அந்தப் பழம் பெரும் பாண்டி நாட்டைஆண்ட வேந்தன் ஒருவன் நெடுயோன் என்பான்!

“முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீரிப் பஸ்ருளி மணவினும் பலவே. (புறம் 9,10,11)

அவன் காலத்தில் ஒரு பெருங் கடற்கோள் நிகழ்ந்தது. குமரிமலையும், பஸ்ருளியாறும் பாண்டியனது தலை நகராகிய தென்மதுரையும், பெரும் பகுதி பாண்டிய நாடும் கடலில் மூழ்கி விட்டன. இதுவே தமிழிலக்கியம் கூறும் முதற்கடற்கோன். இதன் பின்னர் ஆண்ட பாண்டிய மன்னன் வடதிசையிலுள்ள பனிமலையையும் கங்கையாற்றையும் கைப்பற்றி தான் இழந்த குமரிமலைக்கும் பஸ்ருளியாற்றுக் கும்கடு செய்து கொண்டான். இதையே—

“அடியிற் றன்னள் வரசர்க் குணர்த்தி
வடிவே வெறிந்த வான்பகை பொறாது
பஸ்ருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி!..”

(சிலப்பதிகாரம் : நாடுகாண்காதை 17-22)

குமரிக் கண்டத்தின் தென்பகுதி மூழ்கியபின், வடபகுதியிலுள்ள நெய்தல் நிலத்தில் கதவும் (கபாடுரம்) அல்லது

புதவும் (அலைவாய்) என்று பெயரி பெற்ற இரண்டாம் பாண்டியர் தலை நகரம் தோன்றிற்று. பின்பு அதையும் கடல் கொண்டது. அது இரண்டாம் கடற்கோள். இதற்குத் தப்பிய பாண்டியன், எஞ்சியதன் குடிமக்களை சேர நாட்டி வரும் சோழ நாட்டிலும் ஒவ்வொரு பகுதியைக் கைப்பற்றிக் குடியமர்த்தினான். இதனையே—

“மலிதிரை யூர்ந்துதன் மன்கடல் வெளவளின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த கிளர்
கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீரித் தென்னவன்.
என்று மூல்லைக்கவி(104:1-4) கூறும்.

“சோழ நாட்டெல்லையிலே முத்தார்க் கூறிற்றும் சேர மானாட்டுக் குண்டுர்க் கூற்றமும் என்னுமிவற்றை இழந்த நாட்டற்காக ஆண்ட தென்னவன்” என்று உரைத்ததும் இது பற்றியே. பின்னர் பாண்டிய நாட்டில் ஒடிய குமரியாற் றையும் கடல் கொண்டது. இது நிகழ்ந்தது (கி. மு. ஆறாம் நாற்றாண்டு) தொல்காப்பியர் காலத்திலாகும். இதையே இளங்கோ அடிகள்—“தொடியோன் பெளவும்” என்று குறிக்கின்றார். இதனையே—

“தட நீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறுங்
கடல் கொண்டொழிதலால்” என்று அடியார்க்கு

நல்லார் உரைக்கவும் நேர்ந்தது. ஆகவே குமரியாற்றைக் கடல் கொண்டது மூன்றாம் கடற்கோள். மனிமேகலை காலத்தில் புசார் நகரம் (வடதமிழ் நாடு; சோழர் நாடு) கடலுட் புகுந்தது நான்காம் கடற்கோள் என்னாம். ‘இறையனார் அகப் பொருள்’ உரையிலுள்ள முச்சங்க வரலாறு முதலிரு கடற்கோள்களையும் குறிக்கின்றது,

தமிழரும் கடற்கோளும்

எத்தியோப்பியாவில் தமிழரைப் போலவே கடற்கோள் பற்றிய செய்திகள் உண்டு. கடற்கோள் பற்றிய கதைகள், ஆஸ்திரேவியா, பிஜித்தீவுகள், சுமாத்ரா, ஆகிய இடங்களிலும் வழங்கி வருகின்றன! கில்கா (கிழக்கு ஆப்பிரிக்கா) வில் கடற்கோளில் அகப்பட்டு எஞ்சியோர் ஏழு கப்பல்களில் வந்து இங்கே இறங்கினராம். செனகல் நாட்டில் கடல் நிலத்தை விழுங்குவதால் அதைச் சாந்தப் படுத்த நரபலி' (மனிதபலி) கூட நடைபெறுமாம்! இலங்கை நூல்களான மகாவம்சம், இராஜாவலிய ஆகியவற்றிலும் கடற்கோளைப் பற்றிய கதைகள் உண்டு.

மடகாஸ்கர் தீவின் முன்னை நாட்டபெயர் 'குமர்' என்பது. தென் ஆப்பிரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே கிழக்கில் உள்ள கடலின் பெயர் கொமரேஸ் (Komeres) இக்கடலில் உள்ள தீவுகளின் பெயர் 'கொமரோன்' மொசாம்பிக்கில் ஒரு ஆற்றின் பெயர் 'குமரெ' (Kumare) நிக்கோபர் தீவு மக்கள் பேசும் மொழி 'மொன்குமேர்.'

ஜூரிமனியைச் சேர்ந்த டாக்டரி ஜோகன்ஸெஸ் றியெம் என்பார், உலகில் நிகழ்ந்த வெள்ளப் பெருக்கு, கடற்கோள் முதலியவற்றைக் காட்டும் வரைபடமொன்றைத் தயாரித்துள்ளார்.

தமிழ் இலக்கியங்கள், சிங்கள வரலாற்று நூல்களாலும் அறியப்பட்ட கடற்கோள்கள் வருமாறு :—

1. கி. மு. 504—கடற்கோள்—பாண்டுவாசா காலம்.
2. கி. மு. 206—,,—தெவநம்பிய தீசன்காலம்
3. கி. பி. 2ம் நூ. பிற்பகுதி கடற்கோள்—மணிமேகலை காட்டுவது.

Dr. Johannes Riem—"Die sint flut in sage und wi
sens chaff,"

அடுத்துத்து நடைபெற்ற கடற் கோள்களினால் தமிழர் நிலம் மிகக் குறுகிய தோடல்லாமல் ஏராளமான சிறந்த தமிழ் நூல்களும் அழிந்து பட்டன. தொல்காப்பியம் ஒன்றே மிஞ்சியது.

தமிழ்மொழியின் சிறப்பும் தொன்மையும்

'பொய்கல நாளும் புகழ் விளைத்த வெள் வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்—கையகலகி கற்றோன்றி மட்டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி முத்த குடி.''

'ஜயனாரிதனார்' தமிழர்தம் பெருமையைக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுள் இது. (பொய்கை நீங்க நாடோறும் புகழைப் பெறுதலில் வியப்பு ஒன்றுமில்லை. பூமியை மறைத்திருந்த உகாந்த வெள்ளம் விட்டு நீங்கிப்போக, முற்பட மலைதோன்றிப் பூமி தோன்றாத காலத்திலேயே போர்வாளுடன் எல்லோரிலும் முன்—மலையின் மீது கொன்றிய மிகப் பழையதாகியகுடி) முதலில் பூமியின்கண் முழுவதும் நீரே இருந்து, பின்னர் கல் தோன்றியது. அதன் பின்னே கல் சிறுகச் சிறுக உடைந்து மன் தோன்றியது இந்த மன் முழு நிலமாக வருமுன்னமே தோன்றியவன் தமிழன். ஆகித் திராவிடம் கடல் கொண்ட மூாட்டின் (இலெமூரியா) முத்த மொழிதான் தமிழ்.

இலெமூரியாக் கண்டம் வெறு...அதிலிருந்து குறுகிய குமரிநாடு வேறு. இலெமூரியாக் கண்டம் கடல் வாய்ப்பட்டு அழிந்தபோது 49 நாடுகள் அழிந்தன என்பார். பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த குமரிநாடு பல கடற் கோள்களிலும் அழிந்த போது ஏழு நாடுகள் இருந்தன (ஏழ்தெங்கநாடு ஏழ்பண்ணாடு போன்ற) எனத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். இவை தமிழ் நாடுகளே,

முத்தமிழ்—முதமிழ் = 1. மூநாட்டுத் தமிழ் 2. இடைப்பட்டகால எழுதுதாமீஸி. 3. தற்காலத் தமிழ். மூநாட்டைக் கடல் கொண்ட பின் ஏழுபேச்சு மொழியாக இலங்கையில் வழங்கப் பட்டது எனலாம். பின்னர் செங்கேழும் (செந்நிறம்) என்ற நிலப் பெயரைக் கொண்ட இலங்கையின் இம்மொழி, தமிழ் மற்றும் பாளியுடன் உறவு கொண்டு சிங்களம் உருவானது. (செங்கேழும்! செங்கெழு! சிங்களம்) மலையாளத்து சேரன் தமிழ்—சேரன் எழு; வடமொழியுடன் உறவு கொண்டு மலை எழு—மலையாளம் ஆகியது. பாண்டியனது நாடு கடற்கோள் களால் குறுகியிப்பின் தென் + மூ + எழு = தமிழ்—தூய்மையுடன் எஞ்சி நின்றது. இதுவே இந்தியாவில் உள்ளவாகச் கண்ட நியப் பட்ட 25 திராவிட மொழிகளுக்கும் தாய்ணைய முத்த மொழி. வொல்கா ஆற்றங்கரையில் குடியேறிய இந்தோ—ஐரோப்பியருக்கு—பழைய, வல், புல், இளம் போன்ற சொற்களை அளித்ததும் தமிழே. மற்றும் ஆஸ்திரேவிய மொழியில் உள்ள ஏ, என்டி, ஏந்டி, ஏந்தச, ஏந்தய, நின்ன, நூர் நின்னே, நிந்தோ என்பனவற்றையும், திபேத்திய மொழியில் உள்ள ஏ, செந்த என்பனவற்றையும் சினமொழியில் உள்ள செநா, நின், ஆகியவற்றையும் தமிழின் மொழி வடிவங்களாகச் கண்டுள்ளனர். ஹீப்ரா, அரபு, பஹ்லேவி, எதியோ பியன், மலே, கொரியன், யப்பானியம் ஆகிய மொழிகளிலும் —அகம், நாகம், நீ, நான், பென், போன்ற சொற்கள் பல உள்ளன. வங்காளி மொழியில் ஊர்ப்பெயர்களின் இறுதியில் வீடி, குண்டா (வீடு, குன்று) என்று வருகின்றன. திராவிட மொழிகளின் ஆராய்ச்சிக்கு நல்லூர் சவாமி ஞானப் பிரசாசரும் பிதா எச். எஸ். டேவிட் அடிகளாரும் செய்த தொண்டுகளை எவரும் கணிப்பிட்டுக் கூறமுடியாது. சவாமி ஞானப் பிரகாசரின் ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ (1940) ஆறு தொகுதிகளும் பொன்னே போல் காகிகப்பட வேண்டியவை. இதைப் போன்ற பணிகள் மேலும் தொடரப் படவேண்டும்.

தமிழ் மொழியில், மற்றும் இலங்கையின் பழைய வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிகளைச் சொன்ட தமது

கையெழுத்துப் படிகள் (Manuscripts) கைக்கப்பட்டிருந்த யாழிப்பாணம் பொது நூலகப் பகுதியும் 1981ம் ஆண்டு இலங்கை அரசு காவற்படையினரால் திட்டமிட்டு எரியுட்டப்பட்ட செய்தியைக் கேள்விப் பட்டவுடனேயே பன்மொழிப் புலவர், பேரற்றார் டேவிட் அடிகளார், தன் இன்னுயிரைத் துறந்தார் என்றால்—அவரது ஆராய்ச்சியின் பெறுமதி எத்தகையதாயிருக்கும் என்று ஊகித்தறியலாம். டேவிட் அடிகளாரின் ‘நளாகாதை’ ‘மைந்தனே’ போன்ற நூல்களும் மொழியியல் ஆய்வாளருக்கு மிக இன்றியமையாதனவாகும்.

தமிழ்ப் பண்பாட்டுப் பரம்பல்

இலங்கைக்கு வெளியே பரிமா, தாய்லாந்து, இந்தோனேசியா, சினா நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் தமிழ்க் கல் வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சினாவில் குவாங்கு என்னும் துறைமுக நசரில் கண்டுபிடிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்றில் சீன மொழியுடன் தமிழும் இடம் பெற்றுள்ளது. தமிழர் குடியிருப்புக்கள் இங்கிருந்ததை இது உறுதி செய்கிறது. தென் கிழக்கு நாடுகளில் தமிழ் வணிக மொழியாக பாவிக்கப்பட்டது. அவ்விடங்களிற் குடியேறிய தமிழர் அந்த நாட்டு மக்களிடையே மன உறவு பூண்டு அந்நாட்டு மக்களாயினர். கம்போடியா நாட்டு ரூசான்ஸ்ராய் மாவட்டத்திற் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் வடமொழியும் ‘குமேர்’ மொழியும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த குமேர் மொழியை ஆராய்ந்தால் தமிழ் அல்லது எழு மூலங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தாய்லாந்தில் தகுவா-பா என்னும் இடத்திலும், சுமாத்ராவில் லோபொல் தொல்பா என்ற இடத்திலும் பர்மா பாஹாங் என்னுமிடத்திலும் தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டன. சினாவில் தமிழர் எழுப்பிய சிவன் கோவில் பற்றிய குறிப்பும்—இத்தகைய பல காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகளும் தமிழர் பண்பாடு உலகெங்கிலும் பரவியிருந்ததைத் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் பாலித்தீவில் தமிழரும் கலிங்கரும் கைவப் பண்பாட்டை நிறுவியுள்ளார். அங்கே சிவன், விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகிய தெய்வங்களையே வழி படுகின்றார்கள். தூபம், திபம், அரிசிச்சோற்று நெவேத் தியம், பால், பழம், தேங்காய், சந்தனம், பூ, வழிபாட்டுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. பிராமணரால் திருமணச் சடஞ்சு நடத்தப்படுவது. குழந்தை பிறந்தால் தென்னம்பிள்ளை நடுவது போன்ற வழக்கம் உண்டு. ஈஸ்டர் தீவில் (பசிபிக் கடலில் உள்ள) மொஹேந்தசதாரோ எழுத்துக்களைப் போன்ற எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

தாய்லாந்து நாட்டின் தேசிய ஊசல்விழா ‘தீரியெம்பா—திரிபாவ’ என்று வழங்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இது நடைபெற்று வந்தது. தமிழ்ப் பிராமணர்கள் மந்திரமாக ‘கூற்றாயினவாறு’ என்ற அப்பரி தேவாரத்தை ஓதி ஜாரிகள் என்றும் தெரிகிறது, மன்னர்களின் முடிகுட்டு விழாவும் தமிழ்ப் பிராமணராலே நடத்தப்பட்டு இந்த மந்திரம் ஒத்தப்படுகிறதாம். அகத்திய முளிவர் தமது தவ வலிமையால் கடல் கடந்து, சுமாத்திரா, ஜாவா, மலாயா, பாலி, கம்போடியா முதலிய இடங்களையடைந்து பல சிவாலயங்களை அங்கெல்லாம் நிறுவினார். தமது மக்களையும் குடியிருத்தினார் என்றும் அவரே இவ்விடங்களில் ‘பட்டா குரு’ என்றும், முதற்கடவுளாக இருக்கிறார் என்றும், அந்தநாட்டு நூல்கள் கூறுகின்றன. வெளிநாடுகளில் மட்டு மல்லாமல் ஆந்திரம், கருநாடகம், ஓரியா மாநிலங்களிலும் பல தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் கி. மு. 4ம் நூற்றாண்டுக்கு முன் செய்யப்பட்டது. இளம்பூரணர், ஃச் சினார்க்கிணியர், கேளாவரூர்யர், தெய்வச்சிலையார் போசிரியர், நக்கீர், பரிமேஸ்மகர், அடியார்க்கு நல்லார் ஆகியோர் பழைய உரையாசிரியர்கள். இவர்களது காலம் 12ம்—14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் ‘தமிழைப் போல எந்த உலக இலக்கியங்களிலும் இவ்வளவு ஆழ்ந்து

பரவிய அறிவு புகட்டும் நீதிக்கொத்துகளைக்காணமுடியாது, என்று அறிஞர் F. N. சுவெயிற்சர் தமது நூலில் (பக்கம்-203 1951) கூறுகிறார். திராவிட மொழியில் வல்லுணர் டாக்டர் கால்டுவெல் “பண்பட்ட பிற திராவிட மொழிகள் வட சொற்களை நீக்கி விட்டுத் தனித்தன்மை பெற்று வாழ்தல் இயலாது. திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் தலையாய சிறப்பெய்தி வளம் பெற்ற தமிழ்மொழி மட்டும் வடமொழிச் சொற்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு சிறப்பாக விளங்க முடியும்” என்கிறார். டாக்டர் கில்பேட் ஸ்டேட்டர் (பக்கம் 17, 30, 37, 70 1924) சொல்கிறார் : “தமிழ் திராவிடமொழி களில் மிகத் தாய்மையானது. திராவிட மக்களின் சிந்தனை நுணுக்கத்தையும், பகுத்தறிவிற்கேற்ற விளக்கமான சொல் லாற்றாலையும் வெளிப்படுத்தலினால் தமிழ்மொழி ஒப்பற்ற தாக இருக்கின்றது. இருக்குவேதம் இப்போது உள்ள வடிவத்தில் (அது தரப்பட்ட காலத்தில்) அது நிச்சயமாக ஒரு திராவிட மக்கள் குழுவடமொழியைப் பேசி வந்துள்ளது என்பதைத் திடமாக எடுத்தியம்புகிறது. மனிதனது நுண்ணிய சிந்தனைகளையும் எண்ணங்களையும் முழுமையாகவும் மிக நுட்பமாகவும் வெளிப்படுத்தக் கூடிய சாதனமாக மற்றெந்த இந்தோ—ஜெர்மன் மொழிகளிலும் பார்க்க அவ்வளவு மேலோங்கித் திகழ்கிறது.” இந்து சமய குரவரி களான ஆசிசங்கராச்சாரியரும், இராமனுஜரும் திராவிடரே. “ஆங்கிலத்தைப் பேசவதில் நிகரற்ற மேன்மை பெற்றிருந்த மேதகு சீனிவாக கால்திரி அவர்களும் ஒரு தென் னிதியரே. அவருக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரும் ஒரு யாழ்ப்பாணத் தமிழராகிய ஜேம்ஸ் ஹென்ஸ்மன் என்னும் திராவிடரே.”

மேற்கு ஆசிய நாடுகளில் பல இடப்பெயர்கள் தமிழ் வடிவத்தைக் (திராவிட) கொண்டுள்ளன. இவைகளில் சில வருமாறு : ஊர்;—கோட்டூர், முதூர், கொடூர், ஒலூர், மம்மூரே, ஆர் (ஆறு) அக்க (அகம்) அக்காட, ஆடல், ஆலன்ய, சழம், முசிரி, மலேய, பள்ளி, சீரிக்களி, குமளி,

அதியமான், கண்மர, அச்சன், காளே, கலட்டிய, சிந்தீரன், சங்கிரி, நெல்லிகன் ஆகியன. இங்குள்ள இடங்களில் சிவோ, அம்மன்றா, திரிமூர்த்தி வழிபாடும் இருந்தன.

தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளம், ஒன்றுபட்ட பரந்த உலக மனப்பான்மையில் அமைந்த ஒன்று. இதையே “யாதும் ஊரே யாவரும் கேள்வி, தீவும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்று அடிகளும், “யாதானும் நாடாமால் ஊராமால்” என்ற வள்ளுவர் கூற்றும் புலப் படுத்துகின்றன. பக்தி இலக்கியத்தில் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற நாவுக்கரசர் வாக்கும்; “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற திருமூல நாயனார் கூற்றும்; “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று ஓளவைப் பிராட்டியும், சேகிகிழார் “உலகெலாம்” என்று பெரியபுராணத்தின் முதல், நடு, முடிவு எல்லாவற்றி லும் பாடிமகிழ்ச்சின்றனர். பூசைக்கு முதலிடம் தந்து பூ வால் இறைவனை வழிபட்டவனும் தமிழனே. குறிஞ்சிப்பாட்டில் மட்டும் 99 பூக்களின் பெயர்களை அழகான தமிழில் கண்டு கொள்ளலாம். (வரிகள் 62—95)

ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு பண்பாடும் பழக்க வழிகங்களும் உண்டு. திராவிட இனத்தவர் பெரிய தாழி களில் (பானை, சாடி) தமது இறந்த முதாதையரின் உடல் களை இட்டு அதற்குள் அல்லது பக்கத்தில் அவர்கள் பாவித்த பொருட்களையும் இட்டுப் புதைப்பது வழக்கம். பெருந் தொகையான தாழிகள் உள்ள இடம் தாழிக்காடு அல்லது குரக்குப்பட்டடை (குரங்கு + பட்டடை) என்று அழைக்கப் படும்.

சிந்துவெளி நகரங்கள்

சிந்துவெளி நகரங்கள் ஆற்றோரங்களில் அமைந்திருந்தன. மொஹெஞ்சத்ரோ சிந்து நதிக்கரையிலும் ஹரப்பா ரவி ஆற் றங்கரையிலும் அமைந்தன,

கட்டிடங்கள் கூட்ட மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் காற்று வசதிக்காக கிழவிகு மேற்கு; வடக்கு—தெற்காக அமைந்திருந்தன. தெருக்களின் அகலம் 20—30 அடி வரை; கழிவு நீர்க் கால்வாய்களும் இருந்தன. தொட்டிகள், மதகுகள், கழிவிடங்கள் (Latrines) ஆகியவும் இருந்தன. பெரிய தெருக்கோடிகளில் காவற கூடங்களும் (Police Station) இருந்தன. வீட்டுச் சுவரிகள் தனிகு கலந்த களி மண்ணால் ஆணவை. சுவர், தரை, கூரை, எல்லாம் இந்தச் சாந்தால் ஆணதே. பல வீடுகள் 2 அடுக்கு மாளிகைகள். எல்லா வீடுகளுக்கும் தளம் உண்டு. பாத்திரங்கள் வைக்க சுவரில் மரப்பெட்டிகள் இணைக்கப் பட்டிருந்தன.

செல்வருடைய வீடுகள் நீண்ட தாழ்வாரம் உடையன. சிறிய பெரிய அறைகளும் மேல்மாடிக்குச் செல்ல படிகளும் இன்றும் நல்ல நிலையிலுள்ளன. மேல் மாடிகளில் குளியல் அறைகளும் இருந்தன. பற்பல விதமான அறைகள் கட்டப் பட்டிருந்தன.

செங்கற் கால்வாய்களும் பல இடங்களிற் காணப் பட்டன.

5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் இன்றும் நீர் சுரக்கின்றன.

சமயப் பெரியாருகிகு குளத்திற்குப் பக்கத்தில் தனி அறைகளும் இருந்தன.

ஹரப்பா, பண்பாடு திராவிடர் பண்பாடே என்று மொழியில் அறிஞர் விண்ணிங் திடமாகக் கூறியுள்ளார். இக் கலாசாரம் கி. மு. 2300—1750 காலப் பகுதியை உடையது என்று C—14 முறைப்படி நிறுவியுள்ளனர்.

ஆங்கிரோவிடர் இங்கு சிறப்பான நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். இவர்கள் சிவ வழிபாட்டை உடையவர்கள்

என்பதற்குச் சான்றாக அறுநூற்றுக்கு மேற்பட்ட சிவலிங்க கள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு களி மன்னாலான பூசைப் பாத்திரங்கள், நந்தி, முத்திரையொன்றில் யோக நிலையில் உள்ள ஒரு உருவம், முதலியன வும் கிடைத்துள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட படிகங்களின் ஒடுகளில் இசைக் கருவிகளும் காணப்பட்டன.

தமிழ் அராதிகளிற் சேர்க்கப்பட வேண்டியவை.

அத்து	உரிமை
இல்லம்	இல் + அகம், வீடு, இரத்தினப்படுகிகை, மணிக்கிடை
இளமையன்	இளவல், சிறுவன்
இளந்தாரி	இளைஞன், வாலிபன்
ஈ	இலையான், கீழ், தாழ்ந்த
எரி	நெருப்பு, ஓளி, செம்மை, வெப்பம், சிகப்பு
எல்லை	ஏகாரமிட்டுக் கூப்பிடும் தூரம், அளவு, முடிவு, இடம்
ஏ	மேல், உயர்ந்த, ஏகார ஓலி, ஏ என விழித்தல்
ஒய்யல்	நோக்கு, வழி, ஆறு, போக்கு
ஒல்லை	ஒலிக்குறிப்பு கேட்கும் தூரம், அளவு, இடம்
கமம்	கம் + அம், விவசாய நிலம், ஊர். இருப்பிடம், பயிர்செய் நிலம்
கம்	நீர், தலை, ஆகாயம், வாரி, வெளி, வெண்மை, ப்ரமதேவன், நிலப்பிளவு

கண்டல், கண்டை	நீர் தேங்கி நிற்கும் இடம், இரத்தக் கண்டல்
காமம்	ஊர், இருப்பிடம், விருப்புள்ள இடம் அன்பு,
கீழ்	கீழ்க்கு, பள்ளம், தாழ்வான்
தெயரி	விறகு
தென்	தெற்கு, எழும்பை, உயர்ந்த, நீரிர்ந்த, மேலான
தா	நீர் தேங்கிய இடம், நில நீரிக்குறை, வெளி
பரண்	மேல்தட்டு: பழையன வைக்கும் இடம், பரணை—பழையது, தேவையற்றது.
பரவணி	பரவு + அணி வாழையடி வாழையாகத் தொடர்வது, குலத்தொடர்ச்சி
பராய்	பரவு + ஆய், பரந்தவெளி, பரந்த நீர் வெளி
மண்ண	சிறுபிடம், மழுங்கல் ஆயுதம், மண்டு—தாக்கு, நெருங்கு
மீ	மேல், மேற்கு, மிகுதி, மேடு
மேல்	மேற்கு, உயர்ந்த
நிந்தம்	நின் + தம், உலகு உரிமை, உளதாக்கப் பட்டது.
வளவு	வளமான நிலம், வளப்படுத்தப்பட்ட இடம், குடிவளம்
வருத்தமை	தீமை விளைக்கவல்ல, பிழையான வில்வளைவான குளம், அரை வட்டம், சிறுகுளம், ஓராயுதம், நாணேற்றி எய்யும் பொறி.
வில்	

க

பூ, நிறைவு, வீழ்ச்சி, இறப்பு, நீச்கம், உமிநீக்கிய நெல், அரிசு.

கு

நிலம், பூமி, சிறுமை, கடல், கீழ்ப் போவது.

சு

நன்மை, பெருமை, சூரியன், மேல் எழும்புவது.

குமரி

பக்ஞுவமடைந்த பெண், (கும் + அயிரை=குமரி) குவிந்தது, குமரியர்-நீர், அம்மன் வழிபாடுடையோர். கருமை.

சுமெரி

செம்மை, சிவம், சுமேரியர்—நெருப்பு, சூரியன், சிவன் வழிபாடுடையோர்.

சில கால செய்திகள்

- ஸ்ரீ ராமர் பிறப்பு — கி. மு. 4439—திருவாதிரை நக்ஷத்திரம்.
- ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு — கி. மு. 3112 — 27.7.3112. ரோகினி.
- கவியுகம் பிறந்தது — கி. மு. 3102 (கிருஷ்ணர் மறைவு).
- மகாபாரதப் போர் — கி. மு. 3067 (18 நாட்கள்) 22-11-3067—5-11-3067.
- தேவ அசரப் போர் — 18 ஆண்டுகள்
- இராம இராவணப் போர் — 18 மாதங்கள்
- பாண்டவ கெளரவ போர் — 18 நாட்கள்
- சேரன் செங்குட்டுவன் — கனக விசயர் யுத்தம் — 18 நாழிகைகள்.

இணைப்பு II

சில தமிழ்ச் சொற்களின் முன் 'எஸ்' என்னும் எழுத்து சேர்ந்தமையால் அவை ஆய்கில வடிவெடுத்த விந்தையைக் கீழ்வரும் சொற்களில் காணலாம்.

ஆய்விலம்	தமிழ் உச்சரிப்பு	பொருள் விளக்கம்
Bad	ஸாட் (அட்)	அடு, அழு
Sap	ஸாப் (அப்)	அப்பு, நீர், தாவரங்களின் உயிர் நீர்.
Scan	ஸ்கான்	கணி, ஆராய்
Scandal	ஸ்காண்டல்	கந்தல், ஊழல்
Scar	ஸ்காரி	காரி, சிறு
Scathe	ஸ்கேத்	குத்து
Scholar	ஸ்கோலர்	கலையார், கலைஞர்
School	ஸ்கூல்	கலை, கலையகம்
Scion	ஸ்கியன்	சேயோன், குடும்பத்தின் கிளைகாய்ச்சு
Scorch	ஸ்கோர்ச்	
Score	ஸ்கேரி	கோரு, கூறு
Scrawl	ஸ்கிறோல்	கீறல்
Sculptor	ஸ்கல்ப்ரர்	கல் சிற்பி
Scythe	ஸ்கித்	கத்தி
Search	ஸேரிச் (ஆர்ச்)	ஆராய்ச்சி
Seed	ஸீட் (சட்)	ஈத்து, விதை
Seer	ஸீயர் (சயர்)	சரர், அறிவோர்
Sir	ஸேரி (ஏரி)	ஐயா}
Sire	ஸையர் (அயரி)	ஐயா}
Sir	ஸெட் (ஏகி)	ஏது, ஏத்தல்

Shake	ஷேக்(ரக)	எக்கு, குலுக்கு
Shank	ஷாங்கி(ஆங்கி)	அங்கு, கங்கு, காவின் கீழ்ப்பாதி
Sharp	ஷார்ப்(ஆர்ப்)	ஆர்ப்பு, கூரியமை
Shore	ஷோர் (ஓர்)	ஓரம், கரை
Skein	ஸ்கெயன்	கழி
Skull	ஸ்கல்	குவளை, மண்ணை ஒடு
Slough	ஸ்வெள்	உழுவை, நிலம்
Smart	ஸ்மார்ட்	மருட்டு, அழகான தோற்றும்
Smash	ஸ்மாஷ்	மசி, தகர், உடை
Smell	ஸ்மெல்	மணம்
Smile	ஸ்மேல்	மலர் (முகம், மலரி)
Smoke	ஸ்மோகி	மூகில், புகை
Smooth	ஸ்மூத்	மெது
Snother	ஸ்மோதர்	மொத்து, அமத்து
Snolder	ஸ்மோல்டர்	முன் தாரை, கனல்
Snail	ஸ்நெயில்	நத்தை
Snick	ஸ்நிக்	நீக்கு, வெட்டு, துண்டி
Snake	ஸ்நேக்	நாகம், பாம்பு
Soar	சோர் (ஒர்)	உயர, எழும்பு
Soothe	ஸாத் (கூத்)	ஹாது, தனி, ஆற்று
Sore	ஸோர் (ஒர்)	ஹாறு, புண்
Sparrow	ஸ்பாரோ	பறவை
Spartan	ஸ்பார்டன்	பார்த்தன், பரதன்
Spear	ஸ்பீயர்	பாரை, (கடப்பாரை)
Speech	ஸ்பீச்	பேச்சு
Spin	ஸ்பிள்	பின்னு
Split	ஸ்பிளிற்	பிள, கிழி
Sponge	ஸ்பொஞ்ச்	பஞ்சு
Spot	ஸ்பொற்	பொட்டு, இடம், புள்ளி
Spur	ஸ்பேர்	பூரி, குத்து, தூண்டு
Squash	ஸ்குவாஷ்	கசக்கு
Stab	ஸ்ராப்	தப்பு, குத்து

Stand	ஸ்ராண்ட்	தாங்கு, நில் தொகை
Stock	ஸ்ரொக்	தெரு, வீதி
street	ஸ்ரீட்	தாக்கு, அடி
Stroke	ஸ்ற்ட்ரோக்	விழுங்கு
Swallow	ஸ்வலோ	அம்பு, அம்பி, சதுப்பு நிலம்
Swamp	ஸ்வாம்ப்	அண்ணம், வன்னம்
Swan	ஸ்வான்	

ஒத்தவேறு மொழிச் சொற்கள்

Betel	பீற்றில்	வெற்றிலை
Catamaran	கட்டமரன்	கட்டுமரம் ஓடம்
Chank	சாங்ச்	சங்கு
Curry	கறி	கறி
Ginger	ஜிஞ்சர்	இஞ்சி
Mammotty	மம்மெட்டி	மண்வெட்டி
Mango	மாங்கோ	மாங்காய்
Mulligatawny	முளிக் ரோனி	மிளகுத்தண்ணீர்
Navy	நெவி	நாவாய், கப்பல்
Rice	ரைஸ்	அரிசி
Gaudal	சாண்டல்	சந்தனம், சாந்து
Shoot	ஷாற்	சுடு
Shrink	விறிங்க	சுருங்கு
Shut	ஷட்	சாத்து
Teak	ஷக்	தெக்கு
Very	வேறி	வேறு, மாறுபட்ட

மேற்கு நாடுகளுக்கு வாணிபம் மூலம் சென்ற தமிழ்

Tamil	Hebrew	Greek	Latin	English
தமிழ்	ஹிப்ரு	கிரேக்கம்	இலத்தீன்	ஆய்விலக்கு
தொகைது	கி	துகி	—	—
அகல்	அகல்	—	—	—
அரிசி	ஓரெத்ஸ் (Oretz)	ஓரிசா	—	ரைஸ் (Rice)
கூவா	—	கீப்பியான்	—	—
தீப்பிளி	பில்பல்	—	—	—
இன்சிவேரி	ஜெங்வில்	ஜிஞ்சிபோர்	—	ஜிஞ்சர்(Ginger)
கவி	கவி	—	—	—
வெற்றிலை	பெதெல் (Bethel)	—	—	பெத்ரில்(Betel)
தெக்கு மாங்காய்	—	—	—	ஷக்(Teak)
—	—	—	—	மாங்கோ (Mango)
கட்டுமரம்	—	—	—	கட்டுமரன் (Cotamaran) 
மிளகுத் தண்ணீர்	—	—	—	மூளிகத் தோசி (Mulligatawny)
சந்தனம்	—	சந்தவன்	—	சாண்டல் (Sandal)
முத்து நாவாய்	மோதி	முத்தா	முத்தா	—
கறி	கெறி	—	நாவில்	நெவி (Navy)
		—	—	கறி(Curry)

உசாத்துணை நூல்கள்

தொல்காப்பியம்—மற்றும் சங்க இலக்கியங்கள்.
 குடாமணி நிகண்டு—மன்றலபுருடர்
 புறப்பொருள் வெண்பாமாலை—ஐயனாரிதனாரி
 பண்ணிரு திருமுறைகள்
 சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள். ஞா. தேவநேயன்.
 தமிழனின் பிறந்தகம்—ஞா. தேவநேயன்-கைநூல்—
 1981 மதுரை.
 யாழ்ப்பாண வைபவமானை—குலசபாநாதன் பதிப்பு—
 கொழும்பு—1953.
 யாழ் வைபவ விமர்சனம்—வண். கவாமி ஞானப்
 பிரகாரி. 1928.
 யாழ் வைபவ கெளமுதி—வயாவினான் க. வேஷப்
 பிள்ளை. 1918.
 யாழ்ப்பாணச் சரித்திரம்—ஆ. முத்துத்தம்ப்பிள்ளை.
 வையாபாடல்—வையாபும் ஜயரி.
 வடமாகாணத்திலுள்ள சில இடப்பெயர்களின்
 வரலாறு—ச. குமாரசாமி.
 வள்ளியர்—சி. பத்மநாதன்—பேராதனை—1970.
 இடப்பெயர் வரலாறு—S. W. குமாரசாமி 1918.
 இடப்பெயர் வரலாறு—மட்டக்களப்பு மாவட்டம்—
 ம. சற்குணம். 4வது அ. த. மாநாடு—மலர்—1974.
 கட்டுரை.

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு—சாமி-சிதம்பரனார்.
சென்னை-1942.

‘தமிழகம் ஊரும்; பேரும்; ரா. பி. சேதுப்பிள்ளை.

அவையும் கலையும்— “ ”

ஆற்றங்கரையினிலே— “ ”

சொற்பிறப்பு ஒப்பைல் தமிழ் அகராதிகள்—வணை
சுவாமி ஞானப்பிரகாசர். யாழ். 1940

‘மைந்தனே.’ ‘நளாகாதை’—வணை. சுவாமி
எஸ். தாவீது-யாழ். 1972

தகழின கலாச புராணம்.

மட்டக்களப்பு மான்மியம்

ஆராய்ச்சித் தொகுதி—மு இராகவையங்காரி
சென்னை-1938

தமிழ் இடப்பெயர் ஆய்வு, S. நாச்சிமுத்து, நாகரி
கோவில், 1983

இலங்கை இடப்பெயர் ஆய்வு—கலாநிதி, இ. பால
கந்தரம். யாழ்ப்பாணம். 1988

தமிழ் வரலாறு—R. இராசவையங்காரி.

மொழிநூல் வரலாறு. மு. வரதராசனாரி.

இலக்கியத்தில் ஊரிப்பெயர்கள்—R. ஆளவந்தாரி.
சென்னை.

கலாயமாலை—சா. வே. ஜம்புலிங்கம்பிள்ளை—
பதிப்பு-சென்னை-1939.

யாழ். இராச்சியத்தின் தொற்றம். கா. இந்திரபாலா-
யா.தொ. கழகம், கண்டி. 1972

சௌகராசசேகரம்—ஞானப்பிரகாச யந்திரசாலை—
ஷாகவேலி-1932

ஏழாட்டு இடப் பெயர்களில் தமிழின் ஆளுமை—
கத்தீ. துணிகாசலம்/alais தி.க. இராசேகவரன்
கட்டுரை-அ. த. மாநாட்டு கையேடு-1981-மதுரை.
செந்தமிழ் செல்லி மாத இதழ்கள்.

கலாநிதி சி. க. சிற்றமீபலம்-கட்டுரைகள் :செந்தமிழ்—
Tamil Culture and Civilization—Fr.X.S.
Thaninayagam—Bombay 1970.

Ancient Jaffna-Mudaliyar C. Rasanayagam
Jaffna, 1976.

A Dravidian Etymological Dictionary—
T.Burrow and M. B. Emaneau-Oxford,1961

Tamils, Eight Hundred years Ago—
V. Kanagasabaipillai.

Mahavamsa-English translation by Wilhelm-
Geiger, London, 1934.

Culavamsa '' 2 Vol. do Vol I, II, III 1929
Wilhelm Geiger.

Rajavalya

The Temporal and Spiritual Conquest of
Ceylon—Fr. Fernao De Queyroz, (trans by
S.G. Perera, Colombo, 1930)

Tamil Culture in Ceylon—Dr. M. D. Raghavan, Colombo.

The Tamils In Early Ceylon—Dr. C. Sivaraman, Colombo, 1968.

Tamil & Ceylon-C. S. Navaratnam, Jaffna, 1958.

The Laws and Customs of the Tamils of Ceylon—Dr. H. W. Thambiah.

The Kingdom of Jaffna—Dr. S. Pathmanathan, Colombo—1978.

Ceylon—Sir Emmerson Tennent—Vol. I & II. 1860.

Tamil influence on the Structure of Sinhalese Language. Proceedings of the 4th I. A. T. R. Conference pages 151-157. Dr. W. S. Karunatileke.

The Dravidian Element in Indian Culture—Dr. Gilbert Slater (Earnest Benn—1924)

Language—By Leonard Bloomfield. Colt, Rainhart and Winton Ltd, U. S. A.

Studies & Translations-Sir P. Arunachalam, Colombo 1937.

S. Gnanapragasam, Rev. S. Dravidian Elements in Sinhalese Tamils turn Sinhalese.

Gnanaprasar, Rev. S. 'Some ruins in Jaffna' CALR 3 Jan. 1918.

"Ceylon Originally a Land of Dravidians" Tamil Culture (1) 1952.

Horsborough B. 'Sinhalese Place Names in the Jaffna Peninsula' C.A.L.R. 2(1) Jan. 1916. 2 Jan 1917.

Lewis J. P. 'Sinhalese Place Names in the Jaffna Peninsula, C.A.L.R. 2 (3) July 1917.

T. Balakrishnan Nayar: Where did the Dravidians come from: T. C. 10, 4, 1963.

S. Kathiresu : A Hand book of the Jaffna Peninsula.

R. L. Brohier—Ancient Irrigation works of Ceylon. Habitation near Kudiraimalai.

G. C. Mendis—Early History of Ceylon, Calcutta, 1935

S. Natesan—The Northern Kingdom:History of Ceylon, Vol. Pt. II, Colombo, 1960.

S. Arasaratnam—'Ceylon'- Prentice Hall, Englewood Cliffs, New Jersey.

N. Mahalingam—‘Gems from Prehistoric Past.’

Sir Kanthiah Vaithianathan—‘Thiruketheeswaram Papers’

S. J. Gunasckeram—‘The Vijayan Legend and the Aryan Theory’

N. Lahovary, Dravidian Origin and West, 1953

N. Neelakanta Sastri—‘History of South India’ 1955

A. K. Chatterji—Dravidian Philology.

David Hussey: Ceylon & world History of I, II, III Colombo, 1938.

Horace Perera and Ratnasabapathy: Ceylon and Indian History.

Andronov M, ‘Tamil Language’ Moscow, 1965.

Robert Knox—An Historical relation of Ceylon, Glasgow 1911

Sir John Marshall—Mohenjodaro and Indus Civilization.

Jawaharlal Nehru—Glimpses of World History—London. June. 1939.

H. W. Codrington: History of Ceylon

Closset Fr S. T., The Dravidian Origin and Philosophy of Human Speech.

Paul E. Peiris, Sir: Kingdom of Jaffna patao.

Ragupathy P. Early Settlements in Jaffna, Madras, 1981

Gunawardena—Mudaliyar W. F: The Origin of Sinhalee Language, Siddhanta Parikshanaya.

Pau, S. C: Pre-Vijayan Legends and Traditions.

Johannes Riem Dr: Diet sint flut in sage and wis sens chaft.

James Churchwatt The deluged land of Mu. Tamil Culture publications.

Articles of :

Dr. S. Paranavitane, Dr. K. Indrapala

Dr. Godakambura Mr. J. R. Sinnathamby

Dr. K. Gunasingham Mr. S. J. Gunasckeram.

Survey maps of the ceylon Govt.
World Atlas.

சில ஈழத்துப்புலவர்கள் நூலாசிரியர்கள்

புதன் தேவணார், ஈழம்	கி.பி. 1ம்	நூற்றாண்டு
போஜராஜர், தம்ப தேனிய	கி.பி 1310	—
பண்டித ராஜர், திருகோணமலை	கி.பி. 1400	—
அரசகேசரி, நல்லூர்	15 ம	நூற்றாண்டு
யரராஜ சேகரன், செகராஜ சேகரன்	"	
வையாபுரி ஜயரி	15 ம	நூற்றாண்டு
ஞானப்பிரகாச சவாமி திருநெல்வேலி கி.பி. 1616	—	
வைத்தியநாத முளிவர், அளவெட்டி	"	—
வரத கவிராயர், சண்ணாகம்	கி.பி. 1656	1716
மயில் வாகனப் புலவர், மாதகல்	கி.பி. 1736	—
சேனாதிராச முதலியாரி, இருபாலை	கி.பி. 1740	1870
லோதெந்சோபுலவர், மாதோட்டம்	18ம்	நூற்றாண்டு
சங்கர பண்டிதர், நீரவேலி	கி.பி.	1821—1891
ஆறுமுக நாவலர், நல்லூர்	கி.பி.	1822—1879
கே. குதிரவேற்பிள்ளை, உடுப்பிட்டி	கி.பி.	1829—1904
முருகேச பண்டிதர், சண்ணாகம்	கி.பி.	1830—1900
தாமோதரம் பிள்ளை, சிறுப்பிட்டி	கி.பி.	1832—1901
பொன்னம்பல பிள்ளை, சிறுப்பிட்டி	கி.பி.	1836—1902
சபாபதி நாவலர், கோப்பாய்	கி.பி.	1843—1903
எஸ். குதிரவேற்பிள்ளை, புலோவி	கி.பி.	1844—1907
வைத்திவிங்கம் பிள்ளை,		
வல்வெட்டித்துறை	கி.பி.	1852—1901
சிவசம்புப் புலவர் உடுப்பிட்டி	கி.பி.	1852—1910
குமாரசுவாமிப் புலவர், சண்ணாகம்	கி.பி.	1855—1922
தி. கணக்கந்தரம் பிள்ளை,		
திருகோணமலை	கி.பி.	1863—1922
சோமசந்தரப் புலவர், நவாளி	"	1878—1943
நவநீத கிருஷ்ண பாரதியார்	"	
மாவிட்டபுரம்	1880—1952	
விபுலா நந்த சுவாமி மட்டக் களப்பு	"	1892—1947
வித்துவான் சி. கணேசையர்	20ம்	நூற்றாண்டு



நூலாசிரியர் பற்றி

டுப்பிடி, இமையானைப் பீறப்பட்டாகி கொண்டவர். இலங்கை அரசு உயர் பதவிகளிலிருந்து ஒய்வு பெற்றவர். கட்டுறவு தினங்களத்தில் 1965விருந்து அண்மைக்காலம் வரை நடவராகப் பணியாற்றியவர். சமயம், இலக்கியம், தமிழிசை, நாடகம், நாட்டியம், பற்றிய கட்டுரைகள் பல எழுதி இலங்கையிலேயும் தமிழ்நாட்டிலேயும் அறிமுகமான எழுத்தாளர். இவர் இலங்கை வாணோவியில் சைவநற்சிந்தனைப் பகுதியில் பங்குபற்றுவார். பலதொண்டு நிறுவனங்களின் நிறுவனர். சமூகத் தொண்டர். பல்கலை வல்லுனர். சைவப்புலவர்—1968; பண்ணிசைமணி—972 தமிழிலேயும், ஆங்கிலத்திலேயும் நல்ல புலமையாளர்; சிங்களம் மலையாளம், வடமொழி, ஆகிய மொழிகளும் நங்கு தெரிந்தவர். திராவிட மொழியில் ஆய்வாளர். இவர் எழுதிய நூல்கள்; ‘பொது அறிவு’—1967, ‘விநாயகரி அகவல்—தெளிவுரை’ 1990, கட்டுரைகளில் முக்கியமானது: ‘சமுதாட்டு இடப்பெயர்களில் தமிழின் ஆளுமை’—அது; மாநாடு: மதுரை 1981, இனி வெளிவர இருப்பவை; 1. “மாதோட்ட மாநினதயும் மொஹஞ்சோதரயும்” 2. “தமிழும் சிங்களமும்; ஒரு ஒப்பியண் மொழி ஆய்வு” 3. “தமிழ் மொழியின் சிறப்பு.” —பதிப்பகத்தார்